



Ceylon Government Gazette

EXTRAORDINARY.

Published by Authority.

No. 5,885—MONDAY, OCTOBER 27, 1902.

PART I.—General: Minutes, Proclamations, Appointments,
and General Government Notifications.

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.

PART IV.—Marine and Mercantile.

PART V.—Municipal and Local.

PARTS II., III., IV., and V. not issued.

Part I.—Minutes, Proclamations, Appointments, &c.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

APPOINTMENTS, &c., BY THE GOVERNOR.

IT is hereby notified that consequent on the return of HIS EXCELLENCY THE GOVERNOR to the Island the Hon. Mr. E. F. IM THURN, C.B., C.M.G., resumed his duties as Lieutenant-Governor and Colonial Secretary of Ceylon with effect from October 25, 1902.

Mr. R. W. IEVERS, C.M.G., reverted to the post of Government Agent of the Northern Province, Fiscal, Collector of Customs, and Receiver of Wrecks for the Northern Province, Master Attendant for the several ports in the Northern Province, Superintendent of the Jaffna Prison, and Local Authority under the Petroleum Ordinance for the Northern Province.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, October 25, 1902.

HIS EXCELLENCY THE GOVERNOR has been pleased to appoint Mr. J. P. LEWIS to act as Government Agent and Fiscal, Central Province; Chairman, Municipal Council, Kandy;

Local Authority under the Petroleum Ordinance within Municipal Limits; Local Authority under the Petroleum Ordinance for the Central Province; and a Visitor of the Prisons in Kandy, with effect from the date of departure on leave of absence of the Hon. Mr. H. WACE.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, October 25, 1902.

IT is hereby notified that consequent on the return from leave of absence of the Hon. Mr. H. H. CAMERON, Treasurer, Mr. J. H. DE SARAM, C.M.G., reverts to the post of District Judge, Kandy, with effect from October 27, 1902.

By His Excellency's command,

EVERARD IM THURN,
Colonial Secretary.

Colonial Secretary's Office,
Colombo, October 27, 1902.

READING DEPARTMENT

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,
PART I.

FRIDAY, OCTOBER 31, 1902.

BY-LAWS MADE BY THE MUNICIPAL COUNCIL OF GALLE, and
confirmed by the Governor, with the advice of the Executive Council,
under section 4 of Ordinance No. 8 of 1901.

THE following by-laws made by the Municipal Council, Galle, under section 4 of Ordinance No. 4 of 1901, and confirmed by the Governor, with the advice of the Executive Council, are published for general information.

Colonial Secretary's Office,
Colombo, September 1, 1902.

By His Excellency's command,

R. W. LEVERA,
Acting Colonial Secretary.

CHAPTER I.

Establishments.

Offices and salaries.

1. It shall be lawful to the council from time to time, by resolution, to create offices, and to assign to each office so created such salary as it shall deem right. The chairman may fix the salary to be paid to any officer whom he is by law authorized to appoint, provided that the amount shall not exceed the amount assigned to the office by the council.

Nothing herein contained shall prevent one person from holding more than one office should the council so direct, or the chairman from employing, with the consent of the standing committee, such other officers as may be required in case of any emergency, on such salary as the standing committee shall deem fit.

Duties of officers.

2. The secretary and other officers and servants of the council shall perform such duties during such hours as the chairman shall from time to time direct.

Offices created.

3. The following offices are hereby created :—

- (1) Secretary, Municipal Council.
- (2) Sanitary officer.
- (3) Superintendent of Works.

CHAPTER II.

Conduct of Business.

Duties of chairman.

1. The chairman shall preserve order and shall decide on all points of order.

Precedence of councillors.

2. For all purposes connected with the council, the precedence and seniority of councillors shall be regulated as follows :—

After the chairman shall rank the councillors in the order of the priority of their nomination or election, and in the case of former councillors re-elected or re-nominated, of the priority of their continuous membership of council.

Order of business.

3. The business of the council at its meetings shall be taken in the following order :—

Minutes.

(1) The minutes of the previous meeting shall be read, and (if need be) corrected, and confirmed.

Questions.

(2) Questions, of which previous notice has been given, may be asked.

Motions.

(3) Motions, of which previous notice has been given, may be made.

Notices of motion.

(4) Notices of motion may be given, provided that it shall be competent to any member, by consent of the chair, to give notice of motion at any convenient time during the sittings.

Reports of committees.

(5) Reports of committees may be brought up and a day fixed for their consideration, unless the council shall resolve to proceed to their consideration at once. It shall be competent to any member to move that any report be printed and circulated among the members before consideration thereof by the council, and if such motion be seconded, the question shall be put to the vote.

Reports of officers.

(6) Reports of officers shall be considered or referred to committees.

Memorials, petitions, &c.

(7) Memorials, petitions, complaints, and communications addressed to the council or chairman shall be laid before the council, and orders made thereon.

(8) Any other matter set down in the notice of meeting shall be proceeded with, provided that a deviation from this order of business may be allowed by permission of the council.

- Committee of the whole house.** 4. The council may at any time resolve itself into a committee of the whole council ; and on resuming, the result of their deliberations shall be dealt with by the council. In committee a motion need not be seconded, and a councillor may speak more than once.
- Contents of petitions.** 5. Any councillor presenting a petition or other communication shall be held responsible for the contents being throughout respectful.
- Presenting petitions.** 6. When a petition or other communication is presented, the purport thereof shall be concisely stated, On the motion of any councillor, duly seconded, the question shall be put whether the document shall be read.
- Hearing petitioners.** 7. In any case where individual rights or interests may be affected by any act, order, or proceeding of council, all parties so affected may be heard upon petition before the council in committee, either in person or by counsel.
- List of witnesses.** 8. When it is intended to examine any witnesses, the petitioner or councillor requiring such witnesses shall deliver to the secretary, three days at least before the day appointed for their examination, a list containing the names, residences, and occupations of such witnesses.
- Summoning witnesses.** 9. The secretary shall thereupon, under the sanction of the chairman, issue to each of the witnesses a summons in the Form A in the appendix hereto, and such summons shall be served by some person appointed in that behalf by the secretary, either by delivery thereof to the witness or by leaving it at his residence, forty-eight hours at least before the time appointed for his attendance. Every witness summoned shall be bound to obey such summons.
- Evidence on petitions.** 10. The evidence of every witness shall be taken down by the secretary and read over to the witness, who may then desire any correction to be made ; and in case no such correction shall be made, the evidence shall stand as taken down and not be altered afterwards.
- Notices of motions and questions.** 11. Any councillor desiring to ask a question or make a motion, shall (unless by leave of the council) give notice of such question or motion, either at some previous sitting of the council or by a letter to the secretary at least three clear days before the day on which he intends to ask such question or make such motion.
- Question or motion without notice.** 12. Any member may, in the course of discussion, ask a question or make a motion without previous notice given.
- Motions, &c., to be written.** 13. Every question, motion, or amendment shall be reduced into writing and handed to the secretary by the member proposing the same.
- Asking questions.** 14. In asking any question, no argument or opinion shall be offered, nor any facts stated, except in so far as may be necessary to explain such question ; and no councillor may debate the matter to which the question refers.
- Putting the question.** 15. When a motion has been made and seconded, and the debate thereon concluded, the question thereupon shall be put to the vote by the chairman.
- Motion not seconded.** 16. Any motion not seconded may not be further debated, and no entry thereof shall be made in the minutes.
- Routine resolutions.** 17. Routine resolutions, such as recording periodical statements or confirming minutes of proceedings, may be put to the meeting by the chairman without their having been moved or seconded.
- Withdrawing motions.** 18. A councillor who has made a motion may withdraw the same by leave of council.
- Rules of debate.** 19. Every councillor, while speaking, shall address the chair.
- Pre-audience.** 20. If two or more councillors rise to speak at the same time, the chairman shall call on the person entitled in his opinion to pre-audience.
- Rules of debate.** 21. In discussing any motion, no councillor shall be at liberty to speak more than once, except in explanation or with the permission of the chairman, or when any matter is under discussion in committee ; but a reply shall be allowed to a councillor who has made a substantive motion, not being an amendment.

- Imputations.** 22. All imputations of improper motives shall be considered as highly disorderly, and such conduct shall be minuted in the minute book, if it shall appear to a majority of the council to be necessary.
- Adjournment.** 23. An adjournment of the discussion of any question may be moved by any member at any time, and, if seconded, shall forthwith be put to the vote.
- Amendments.** 24. No amendment shall be proposed upon an amendment which is under discussion; but as soon as the amendment shall have become a substantive motion, a subsequent amendment may be moved, and, if seconded, discussed.
- Voting.** 25. On any question being put every councillor present shall be bound to give his vote, beginning with the junior councillor present, the secretary minuting each vote, after which the chairman shall declare the number of votes for and against the motion.
- Record of dissent.** 26. It shall be competent for any councillor who is in the minority to record the reason of his dissent from the opinion of the majority, and such written dissent shall be handed to the secretary at the next meeting of council and entered by him in the minutes of the meeting to which the dissent refers.
- Quorum of committees.** 27. In every resolution of the council for the appointment of a special committee the quorum thereof shall be named.
- Meetings of committees.** 28. Upon the appointment of a special committee they shall (provided that the chairman of the council be not a member, or in case of his absence) proceed to elect their own chairman. The chairman of the committee shall fix an early date for their first meeting. Every subsequent meeting shall be by adjournment from the next previous meeting, or if there be no such adjournment, then by appointment to be made by the chairman of the committee.
- Proceedings of committees.** 29. When the committee shall agree to a report, the same shall be brought up by the chairman of the committee, or some other member thereto appointed, and be read by the secretary, or otherwise dealt with as may then be directed. By leave of the council the committee may from time to time report their opinions or observations, or the minutes of evidence only, or the proceedings.
- Divisions in committees.** 30. In the event of any division taking place in committee, it shall be entered in the minutes, together with the motion or resolution proposed, the name of the proposer, and the respective votes of the members present, and shall be submitted together with the report of the committee.
- Power of committees respecting witnesses.** 31. The standing committee, and all special and sub-committees, shall have the like power of summoning witnesses as provided in by-law 9 in this chapter, subject to the same mode of procedure as therein mentioned, and every witness summoned shall be bound to obey such summons.

CHAPTER III.

Duties of Municipal Inspectors.

Powers and duties of municipal inspectors. 1. The several officers appointed to be municipal inspectors shall have all the powers and protection in the discharge of their duties which are by "The Nuisances Ordinance, 1862," accorded to officers of the board of health, and shall be subject to and carry out the orders of the chairman throughout the municipality. The further special duties and powers of the said municipal inspectors shall be as follows :—

To inquire into nuisances and sanitary requirements.

- (1) Daily to inquire and ascertain what public or private premises are so foul, or otherwise in such a state as to be a nuisance or prejudicial to health; or ought to be cleansed, purified, ventilated, or disinfected; or are unprovided with sufficient drains, sewers, gutters, privies, or other means for the collection or removal and carrying off the waste water, filth, and other offensive matter from such premises in such a way as not to be a nuisance or dangerous to health; what existing privies, cesspools, wells, drains, gutters, ditches, and water-courses are so foul or badly constructed or isolated as to be a nuisance or injurious, or likely to become injurious to health; and whether any houses or places contain any persons or

- animals suffering from any reputedly contagious or infectious disease, and any bodies of persons or animals who have died of the same, and make written report to the chairman.
- Inspection of public and open places. (2) To make daily inspection of streets, lanes, public and open places, and ditches, and of drains, pools, wells, sewers, and common receptacles and privies for the purpose of ascertaining and reporting to the said officer the state and sanitary requirements of the same, and of making the aforesaid inquiries and of fully ascertaining whether there be any nuisance or things therein prejudicial to health ; and for the purpose of doing any other matter or thing which may lawfully be done by the authority of the said chairman, and for the like purposes to enter into, on, or upon any lands or places whatever, whether enclosed or not.
- Inspection of private premises. (3) To make like inspection for the like purpose from time to time as occasion may require of houses, buildings, outhouses, privies, wells, drains, gutters, and places being private premises. And the said municipal inspectors may, after 24 hours' notice, enter into the same with necessary assistants and workmen, as frequently as they may deem necessary, until any nuisance therein shall have been abated, or any works deemed necessary or directed under the authority of the chairman shall have been completed.
- Reports of offences, nuisances, and matters affecting health. (4) To report specially, as they may come to their knowledge, all offences against the Municipal Councils' Ordinances or by-laws made in pursuance thereof, or against any of the Ordinances specified in sections 55 and 132 of Ordinance No. 7 of 1887 and section 14 of Ordinance No. 1 of 1896, and all nuisances requiring to be abated, and all matters respecting the state of the public health or calculated to affect it, which may come to their knowledge, and ought to be brought to the notice of the chairman.
- Service of notices. (5) To serve, or cause to be served, notices issued by or by direction or authority of the chairman in the manner prescribed in section 269 of the Municipal Councils' Ordinance, No. 7 of 1887, and to report the service of the same, and whether or not the terms of the notice have been complied with.
- Payments to secretary. (6) To pay over and account to the secretary all sums which may be received by them, by or through or consequent on the execution of their duties.
- Prosecutions. (7) To prosecute, under the written authority of the chairman, all offences committed contrary to the aforesaid Ordinances or any by-laws of the municipal council, and to report the result of all such prosecutions.

CHAPTER IV.

Regulation of Buildings.

- Conditions for erection of buildings. 1. It shall not be lawful for any person to erect a house or hut for the purpose of a dwelling-house, except under the following conditions :—
- (a) The walls shall in no case be built of cadjan, but of mud and wattle or other suitable material, to allow of being properly plastered and whitewashed.
- (b) Every such house or hut to be used for human habitation shall not be less than one hundred and twenty superficial feet in area, and not less than ten feet in height, and having the eaves at least six feet from the ground.
- (c) Every room to be used for human habitation shall have at least one door not less than six feet by two feet six inches, and at least one window not less than three feet by two feet.
- (d) The floor shall in no case be lower than one foot from the ground, but in all cases where the house has a frontage upon any thoroughfare, the level of the floor of such house shall be at least one foot above the level of the

adjoining road. Provided that the council shall be at liberty to require a higher standard according to situation. Between any two ranges or blocks of houses or huts there shall be a clear space of at least twelve feet.

(e) Every house or hut shall be at least eight feet from the side drains of the road.

Partitions not to be of inflammable materials.

2. No partition or division of rooms of any house within the municipality shall be made of mats, talipots, cadjans, gunny bags, or any inflammable material.

Householders to build proper approaches over road drains.

3. The owner or occupier of any house or premises adjoining any street by the side of which a drain shall have been made or excavated shall, subject to such conditions as the chairman shall impose, provide the necessary means of access to such house or premises from such street by constructing over such drains a bridge, platform, or arch, which shall in no case cover less than four feet, or, without the sanction of the chairman, more than six feet of the length of such drain, and which shall be so constructed as not to impede the flow of water in such drain, and the drain under such bridge, platform, or arch shall be paved with bricks or stones, and such owner or occupier shall maintain such bridge, platform, or arch, and the drain thereunder in good order to the satisfaction of the chairman; and it shall be lawful for the chairman, if it shall come to his knowledge that any parties have access to any house or premises so situated without such bridge, platform, or arch as aforesaid, or by some bridge, platform, or arch not constructed as aforesaid, to give notice to the owner or occupier thereof forthwith to construct or alter the same and have the drain in the manner aforesaid, or in the event of his failing to maintain in good order such bridge, platform, arch, or the drain thereunder, to give notice to the said owner or occupier to put the same in good order; and if he shall fail to fulfil the requirements of any notice so given within fourteen days from the service of the said notice, the chairman may cause the work to be done, and the cost thereof shall be paid by such owner or occupier.

And private sewers to be ventilated.

4. It shall be lawful for the chairman to require, by notice in writing, the owner of any private sewer or house drain, whether under his house or without the house, to fix such pipes as the chairman may consider necessary for the proper ventilation of such private sewer or drain. Such ventilation pipes shall be of such size and materials and shall be carried to such height as the chairman shall direct. If such owner shall fail to comply with the requirements of such notice within the time appointed, the chairman and any officers and workmen authorized by him may enter upon the premises and cause the required work to be done, and the cost thereof shall be paid by such owner. The amount of the cost payable under this or any of the proceeding by-laws of this chapter shall be ascertained and determined and recovered in the manner provided by sections 231 and 232 of "The Municipal Councils' Ordinance, 1887," as if the same were costs directed to be paid by the said Ordinance.

Construction of a drain through land intervening between land to be drained and public drain or sewer.

5. When it shall be found necessary under section 195 of Ordinance No. 7 of 1887 to construct or lay a covered drain or pipe communicating with some sewer or drain, and it is requisite for the construction or laying of such drain or pipe to carry the same through any land or lands intervening between the house or building required to be drained and a public drain or sewer, it shall be lawful for the chairman, or for any officer of the municipality, acting under his written authority in that behalf, to enter into or upon such intervening land or lands, and to carry on and complete the construction or laying of such drain or pipe, after giving two days' notice to the owners or occupiers of such intervening land or lands of the chairman's intention to do so.

Owners of new buildings, &c., to give notice to chairman of completion thereof.

6. The owner of any new building sanctioned by the chairman, or any person or persons who may obtain permission from the chairman to build any drain, privy, or cesspool, or any person or persons who may be required by the chairman, by virtue of powers conferred on him by law, to build, alter, or repair any drain, privy, or cesspool, shall give notice in writing of the completion of the work to the chairman within fourteen days after completion thereof.

Buildings unfit for human habitation.

7. (1) If for any reason, any building intended for or used as a dwelling shall appear to the chairman to be unfit for human habitation, he shall cause any municipal officer to apply to the municipal magistrate to prohibit the further use of such building for such purpose ; and the said magistrate, after such inquiry as he think fit to make, may, by written order, make a prohibition as aforesaid or may pass such other order as he shall deem just and proper.

(2) When any such prohibition has been made, no owner or occupier of such building shall use or suffer the same to be used for human habitation until the Chairman certifies in writing that the causes rendering it unfit for human habitation have been removed to his satisfaction, or the municipal magistrate, by a written order, withdraws the prohibition aforesaid.

Insanitary huts and sheds.

8. If the chairman is of opinion that any building, or range of buildings used either as a dwelling or as a stable or for any other purpose, is likely, by reason of its being built without a sufficient height or without proper means of drainage, or on account of the impracticability of scavenging, or owing to the manner in which it and other huts or sheds are crowded together, to cause risk of disease to the inmates thereof or to the inhabitants of the neighbourhood, or is for any reason likely to endanger the public health or safety; he may, by written notice, which shall be affixed to some conspicuous part of such hut or shed, require the owner or occupier thereof or the owner of the land on which such hut or shed stands to remove or alter such hut or shed or to take such order for the improvement thereof as the chairman shall deem necessary.

CHAPTER V.

Execution of Works, Streets, Roads, and Bridges.

Estimator.

1. All votes of money for public works shall be made on estimates previously prepared and laid on the table.

Persons authorized by chairman empowered to enter upon lands for repairs, &c. of roads within the municipality.

2. It shall be lawful for any person or persons thereunto authorized in writing by the chairman, between the hours of 7 A.M. and 5 P.M., with all necessary and proper servants, labourers, workmen, carriages, and animals, and other means, to enter upon any land adjacent or near to any existing or intended streets within the limits of the municipality, and there severally to do and perform all acts, matters, and things necessary for the purpose of tracing, measuring, making, working, opening, altering, turning, repairing, clearing, improving, or fencing any such street, or for building, excavating, repairing, clearing, or improving any bridge, fence, drain, dam, or ditch, thereupon or in any way connected therewith, or for performing any act, matter, or thing under the provisions of "The Municipal Councils' Ordinance, 1887."

And to throw rubbish on adjacent lands.

3. In the tracing, measuring, making, working, opening, altering, turning, repairing, clearing, or improving any existing or intended street, or building, excavating, repairing, or improving any bridge, fence, drain, dam, or ditch thereupon, or in any way connected therewith, it shall and may be lawful for the person or persons authorized as aforesaid to throw upon any lands adjacent or near thereto such earth, rubbish, or materials as it shall or may be necessary to remove from the place of any such work : provided that such earth, rubbish, and materials shall be removed within a reasonable time.

And make temporary road.

4. It shall be lawful for any person thereunto authorized in writing by the chairman to make any temporary road through the grounds near to any existing or intended thoroughfare during the execution of any work in any way connected therewith : provided such road shall not run over any ground whereon any building stands, nor over an enclosed garden or yard.

And cut trees.

5. It shall be lawful for any person thereunto authorized in writing by the chairman to cut and remove and place upon any ground near thereto all trees, bushes, or shrubs, and all leaves branches or roots of trees that shall grow in or overhang any thoroughfare, or cause any obstruction or harm thereto, and for that purpose to enter upon any land or premises,

with such persons, animals, and instruments as may be necessary for the removing of such trees, bushes, shrubs, leaves, branches, or roots.

And put up fences.

6. It shall be lawful for any person thereunto authorized in writing by the chairman to put up or make fences, hedges, ditches, drains, or banks by the side of any thoroughfare whenever to him it shall appear necessary.

And make drains and bridges.

7. Any person thereunto authorized in writing by the chairman shall have power to make and cleanse all drains or water-courses, and also to make such bridges, as he shall deem necessary, for the preservation, improvement, repair, or construction of any road or canal in and through any lands or grounds lying near to such road or canal or intended road or canal.

And lay stones, &c., on road.

8. The superintendent of works or any person thereunto authorized in writing by the chairman shall have power to lay any matter or thing whatsoever upon any road, and to allow the same to remain there during the time such road is under repair, and for such time before the repairs are commenced, and after the repairs are completed as may be necessary for facilitating the making of such repairs, or for preventing damage to such recently repaired road; but he shall take due and reasonable precaution for preventing danger or injury to persons passing along such road.

And to take materials.

9. It shall be lawful for any such person or persons authorized as aforesaid, with the servants, workmen, and labourers employed by or under him, between the hours of 7 A.M. and 5 P.M., and with all necessary and proper carriages, animals, and other means, to search for, dig, cut, take, and carry away any water, timber, brushwood, stone, gravel, clay, or any other material whatsoever for the purpose of tracing, measuring, making, working, opening, altering, turning, repairing, clearing, improving, or fencing, or in any way assisting in the tracing, measuring, making, working, opening, altering, turning, repairing, clearing, improving, or fencing, any existing or intended street, or of building, excavating, repairing, clearing, or improving any bridge, fence, drain, dam, or ditch thereupon, or repairing any lines, or any buildings whatsoever required on or near any such thoroughfare for the use of any officer of the council employed on any work connected with such street, or any workmen, carriages, persons, or things employed in his service, in and from any land adjacent or near to any such street, and to carry away the same through the ground of any person without being deemed a trespasser; provided that no such materials shall be dug for, cut, or taken away upon or from any yard, avenue to a house or lawn, or any enclosed garden, plantation, field, or wood without the consent of the owner thereof, unless sufficient materials cannot conveniently be obtained from the neighbouring waste lands, or common or abandoned grounds, in which case the person or persons authorized as aforesaid may take any of such materials where these can be conveniently procured; provided also that reasonable compensation for all materials so taken, and for the damages done by the getting and carrying away the same, shall be made to the owner thereof; and provided further that such person or persons shall rail or fence off any quarries or pits from which any such materials shall be taken, so that the same shall not be dangerous to any person or animal.

And to make and keep open ditches, &c., and to lay trunks, &c.

10. The superintendent of works and every person authorized in writing by the chairman shall have power to make, scour, cleanse, and keep open all ditches, gutters, and drains, or water-courses, and also to make and lay such trunks, tunnels, plats, or bridges as he shall deem necessary for the protection, preservation, improvement, repair, or construction of any street or road in and through any lands or grounds adjoining or lying near to such street or road or intended street or road.

CHAPTER VI.

ESTABLISHMENT AND REGULATION OF MARKETS.

Public Markets.

Public markets.

1. The markets established at Dangedara and Dewatta are hereby declared "public markets." The by-laws in this chapter, so far as they relate to public markets, shall apply to the said public

markets and to any other place or places hereafter declared to be public markets by the chairman, with the concurrence of the standing committee.

Hours of business.

Every public market shall be opened for use daily at 5.30 A.M. and closed at 9.30 P.M. each day.

Lease of stall rents.

2. It shall be lawful for the council to demise or let to farm, for any term, all or any of the rents, tolls, and fees from time to time payable in any public market under section 227 of "The Municipal Councils' Ordinance, 1887."

Disputes as regards rents how determined.

3. If any dispute arises concerning any such rents, tolls, or fees, it shall be competent for the chairman to determine the same and make such order thereon as to him may seem proper.

Lists of rents.

4. The council or their lessee shall from time to time cause to be set up in every public market a list of the several stallages, rents, and fees from time to time payable in such market.

Public markets not to be occupied without license.

5. No person shall hold or occupy a seat or stall in any of the public markets without a license in the Form B hereto annexed signed by the secretary, or contrary to the tenor of such license.

Meat and fish to be sold in stalls respectively set apart for that purpose.

6. No person shall keep or sell in a public market any article or thing other than meat in any stall set apart for the sale of meat, or any article or thing other than fish in any stall set apart for the sale of fish.

Meat, fish, &c., not to be sold in green market.

7. No person shall keep or sell or expose for sale in any green market any meat, or fresh, salted, or dried fish, cooked food, or firewood.

All meat to come from slaughter-house.

8. No carcass of any animal not slaughtered at a municipal slaughter-house shall be brought into the meat market, or to any meat stall, or sold or exposed for sale in such market or stall.

Sale of meat, &c., in places other than a public market forbidden.

9. No person shall sell, or expose or hawk about for sale, any beef, mutton, or other meat or fish in any place or street within the municipality (except at a public market provided by the council) without a special license from the council, or contrary to the tenor of such license.

Inspector may seize meat, &c., improperly exposed for sale.

10. It shall be lawful for any municipal inspector or police officer to seize any such beef, mutton, or other meat, or fish exposed or hawked about for sale contrary to the provisions of the preceding by-law, and to remove the same to the municipal office to be disposed of as may be ordered by the chairman or the magistrate.

Spaces for sale of vegetables, fruits, &c.

11. Spaces six feet by four feet in extent, or of other dimensions containing not less than twenty-four square feet, properly marked and numbered, shall be set apart in every public market for the sale of vegetables, fruits, and other articles by persons paying such daily fee as the council may from time to time determine. No person shall occupy any such space without having obtained the license required by by-law 5 of this chapter.

No person to enclose space.

12. No person shall enclose any such space or any part thereof, or erect any screen or fixture thereon, or have any box or erection thereon, exceeding one foot in height. No person shall have any article on any such space after the hour fixed for the closing of the market.

License not transferable.

13. No person shall transfer a license issued to him for any stall or space in a public market to any other person, or shall sublet any such stall or space or any part thereof; and no person shall use, or hold, or occupy any stall or space or any part thereof under any alleged transfer without the permission of the chairman.

No other than licensee to sell.

14. No person other than the person holding a license shall use or occupy any stall or space or any part of any stall or space in a public market, or sell goods therein, unless such person shall be named in the license as a person authorized to sell on behalf of the licensee.

Only license holders and registered agents permitted to sell goods in stalls.

15. No person holding a license for any stall or space in a public market shall under any pretence whatsoever suffer or permit any other person (excepting a person authorized as provided for in the preceding by-law) to use or occupy such stall or space or any part thereof, or to sell or expose for sale any goods, articles, or things of any description whatsoever without the authority of the chairman; and no person convicted of theft or

- Persons convicted of theft cannot be employed.
- License to be returned.
- The sale of any particular kind of fish during the prevalence of any epidemic or the sale of particular kind of fruits, &c., prohibited.
- Throwing rubbish.
- Stall to be swept daily.
- Occupation of ground beyond limits prohibited.
- No meat not slaughtered at municipal slaughter-house to be brought into market.
- Butcher not to rub oil, &c., on meat.
- Stalls to be kept open to public.
- Seizure of poultry.
- Certain acts forbidden.
- Causing vexatious annoyances or delay.
- Cooking in public market. Recovering or demanding fee in excess of that authorized.
- other serious misconduct shall be employed at any public market by any person holding a license for any stall or space in a public market either as his servant or agent, or in any capacity whatsoever.
16. All licenses issued under by-laws 9 and 10 of this chapter shall be returned to the market-keeper by the person holding such license on his quitting the stall or space.
17. Whenever it shall appear to the chairman that the use or consumption by the public of any particular kind of fish is injurious, or that during the prevalence of any epidemic the use or consumption of any particular kind of fruit or vegetable is hurtful, it shall be lawful for the chairman by beat of tom-tom to prohibit, for such time as to the chairman shall appear necessary, the sale of any such fish, fruit, or vegetable in any market or other place within the municipality, and after such notice to cause the same to be seized and destroyed in such manner as the council may direct.
18. No person shall throw any rubbish, refuse, bones, skins of animals, or such like in or upon any public market or its premises except into a receptacle provided for such purpose.
19. Every person holding a license for a stall in a public market shall sweep his stall daily and keep the same clean, and also any unoccupied space opposite his stall.
20. No person holding a license for any stall or space in a public market shall use or occupy, or permit or allow any person acting on his behalf to use or occupy, and no servant of a person holding such license shall use or occupy, any ground beyond the limits of the stall or space rented by him.
21. Except as hereinafter provided, no carcase of any animal (or any portion thereof) not slaughtered at a municipal slaughter-house shall be brought into a public or private market or to any place specially licensed as provided in by-law 9 of this chapter, or sold or exposed for sale in any public or private market or in such specially licensed place. The provisions of this by-law shall not apply to frozen meat, game, or fish imported into the island.
22. It shall not be lawful for any licensed butcher, or for his agent or servant, or for any person, on any pretence whatsoever, to rub on and over or to apply cocoanut or other oil or substance to any meat or any part of the carcase of any animal exposed for sale within the municipality.
23. If any person having a license to hold or occupy a stall in any public market, or holding a special license under by-law 9 of this chapter, shall wilfully neglect or refuse to serve the public during two consecutive days, it shall be lawful for the council to suspend or revoke any such license, and to refuse thereafter to grant a license to any such person.
24. All animals found straying in a public market or the market premises shall be seized by any person authorized by the chairman to seize the same, and shall, if claimed within six hours from the time of seizure, be delivered over to the owner thereof upon payment of twenty-five cents each. If the same be not claimed within such time, they shall be detained in the municipal ground; and if not claimed within twelve hours of the seizure, shall be sold, and out of the proceeds the council shall be entitled to make a charge not exceeding one rupee, and the surplus, if any, shall be paid to the owner.
25. It shall not be lawful for any person to do any of the following acts :—
- (a) Being a person holding a license or ticket for a stall or space in a public market, or being a servant or agent of any such person, to subject any person resorting to such market to unnecessary and vexatious annoyance or delay.
- (b) To carry on any cooking in a public market.
- (c) Being a market-keeper or lessee of a public market, or any person employed under him, to demand or receive a greater rent, toll, or fee than that authorized to be received, or to give any unnecessary or vexatious annoyance to any person under pretence of performing any duty, or exercising any authority imposed or conferred upon him.

Behaving in disorderly manner.

(d) To behave in a disorderly manner, or commit any nuisance in any public market, or the premises appertaining thereto.

Using markets before or after appointed hours.

(e) To use, sleep in, or otherwise occupy the market before or after the hours appointed by these by-laws for the opening or closing of the markets, or without obtaining the requisite license, or after the expiration of the time for which the license was granted, contrary to the terms of such license.

Damage to market and pollution of water.

(f) To damage, or in anywise deface any portion of the buildings, stalls, lamps, or any property of the council in or about a public market, or defile or pollute in any way the water provided for use in such public market.

No person suffering from infectious diseases to occupy market, stall, or space.

(g) Being a person affected with any loathsome or contagious or infectious disease, to occupy any stall, seat, or space in any public or private market, or expose or carry about for sale in such market or in any street within the municipality any article whatsoever, And no person shall employ in any capacity in any public or private market any person affected with any such disease.

Expulsion from market of disorderly persons.

26. The market-keeper or any officer authorized by the chairman may expel from the market premises any person who is found drunk, or begging, or loitering, or who misconducts himself, or is a lunatic, and if such person is a tenant or a tenant's servant may (subject to the approval of the chairman) prevent him from further carrying on any trade or business in the market or occupying any shop or stall therein.

A vendor guilty of assault may be expelled from the market and prevented from further carrying on any trade or business or occupying any shop or stall in the market.

Private Markets.

Fee for a license.

27. It shall be lawful for the chairman to levy a fee of fifty cents per quarter for every license issued under section 233 of Ordinance No. 7 of 1887, and unless such fee be first paid no license shall be issued.

CHAPTER VII.

Slaughter Houses.

Cattle, &c., intended for human food to be exposed to public view.

1. Except as hereafter provided by by-laws 9, 10, 11, and 20 of this chapter, all animals intended for human food within the municipality shall be brought between the hours of 7 and 9 A.M. to a shed provided for the purpose, and shall be there exposed to public view for a period of not less than twenty-four hours immediately preceding the time of slaughter.

Sanitary officer to inspect animals and to reject those unfit for food.

2. The sanitary officer (or any other person authorized in writing by the chairman) shall inspect the animals so brought, and shall reject all cows in calf and ewes and she-goats in kid, as well as any other animal that may appear to him, for any reason, to be unfit to be slaughtered for human food. Any animal so rejected shall be forthwith removed by the owner.

And to issue permit for slaughter of approved animals.

3. All animals which have been approved by such sanitary officer or other authorized person as fit to be slaughtered for human food shall be secured in the shed above-mentioned until the expiration of the period of twenty-four hours mentioned in by-law 1 of this chapter, when such sanitary officer or other authorized person shall issue a permit (in the Form C in the appendix hereto) for the slaughter of such approved animals, upon payment of the fees payable under these by-laws. Such animals shall be slaughtered at one of the municipal slaughter-houses at such hours as the chairman shall from time to time appoint.

Permit valid for two days.

4. Such permit for slaughter shall only be valid for two days after the date of issue.

Scale of animals not removed, &c.

5. In default of removing within a reasonable time any animal which has been rejected under by-law 2 of this chapter, or for the slaughter of which a permit has been issued, but which has not been slaughtered, or in respect of which any fee due under these by-laws has not been paid, the chairman may, after two days' notice by beat of tom-tom, sell such animal by public auction, and out of the

proceeds retain the amount of the fees due and the reasonable expenses attending the sale, and shall pay over the surplus, on application, to the owner of the animal.

Persons found within slaughter-house with animals without a permit guilty of offence.

6. No person shall remove to the slaughter-house or premises, or possess within such slaughter-house or premises, any animal for which he has not obtained a permit as required by by-law 3 of this chapter. Every such animal may be detained by any municipal inspector or any other person authorized by the chairman, and if it be diseased it shall be destroyed.

Animal found to be diseased not to be slaughtered.

7. It shall be lawful for the sanitary officer (or other person authorized by the chairman) to refuse permission to slaughter for human food any animal notwithstanding it has been approved as aforesaid, if it should before slaughter be found diseased or otherwise unfit to be slaughtered for human food.

Disposal of diseased meat.

8. If on any animal which has been approved as aforesaid being slaughtered the carcass shall appear diseased or otherwise unfit for human food, the sanitary officer (or other person authorized by the chairman) shall cause the said meat to be then and there destroyed or so disposed of as to prevent its being exposed for sale or used for human food. Should it be denied that the meat is unfit for human food, the sanitary officer shall forthwith call upon the chairman (or in his absence the secretary) to proceed with him to the slaughter-house and there inspect the said meat, and should it be decided by the chairman (or in his absence the secretary), whose decision in the matter shall be final, that the meat is unfit for human food, it shall be lawful for such sanitary officer thereafter to destroy or dispose of the same as hereinbefore provided in this by-law.

Meat of animal slaughtered beyond municipal limits not to be brought in without license.

9. No meat of any cattle, sheep, or goat not slaughtered at a municipal slaughter-house shall be brought into the municipality without a special license from the chairman. Provided that this by-law shall not apply to imported frozen meat.

Not to be sold within municipal limits until after inspection.

10. It shall not be lawful for any person to sell or expose for sale within the municipality any meat brought in upon such special license, unless the same shall have been previously inspected and passed at the municipal slaughter-house as fit for human food by the officer appointed thereto by the chairman, and for every such inspection the council shall be entitled to charge and recover a fee of not more than four cents for every pound of meat so inspected; and upon payment of such fee a certificate shall be issued by such officer stating that the meat has been inspected and permitting the sale thereof.

For removal of meat from slaughter-house a pass necessary.

11. No person shall remove any meat of any animal slaughtered at a municipal slaughter-house, or inspected as in the preceding by-law provided, without a pass in the Form D in the appendix hereto certifying to such slaughter or inspection, signed by the slaughter-house keeper or other officer appointed to issue such passes, and it shall be the duty of the slaughter-house keeper or other duly appointed officer to issue such passes to any licensed butcher.

Meat to be conveyed in covered carts.

12. No person shall remove or permit or cause to be removed any meat of any animal in any quantity exceeding twenty pounds in weight from a municipal slaughter-house or any other place of slaughter to the market or other place within the municipality, unless the same shall be conveyed in a cart with suitable roof or covering and screened in at each end, or in some other covered vehicle, so as to protect the said meat effectually from sun, dust, and rain, and screen it from public view. And no person shall expose or cause to be exposed to public view any raw skin or skins or raw hide or hides during carriage from place to place.

Carts to be washed and cleansed.

13. Every such cart used for conveying meat, skins, or hides shall be thoroughly washed and cleansed, and shall be produced to the slaughter-house keeper or a municipal inspector for his inspection daily.

The sanitary officer to keep register of cattle.

14. The sanitary officer on duty or other person authorized as aforesaid shall keep a register of all cattle inspected by him, giving a description of the cattle and their brandmarks, and the other particulars set forth in the Form E in the appendix. Such register shall be accessible to the public at the municipal office between the hours of 1 P.M. and 4 P.M. daily, except on Sundays and public holidays.

Owner shall produce proofs of ownership.

15. Such sanitary officer or other authorized person shall require the owner of each head of cattle brought for inspection to produce a certificate of ownership, signed by the person or persons from whom the same was received or purchased, containing the description of such cattle and the name and abode of such person or persons and attested by two witnesses, one of whom shall be the police vidane, constable, or other headman of the district or division from which the animal was removed ; and such certificates or vouchers shall be forwarded to the municipal office daily with register prescribed by the preceding by-law.

Persons claiming animal.

16. Should any person claim any animal while exposed as aforesaid, or while in a municipal slaughter-house previous to slaughter, the said sanitary officer or other authorized person is hereby required to cause the slaughtering of the said animal to be stayed, and to call upon the claimant to furnish him in writing within twenty-four hours with the particulars of his claim, together with the address of the claimant, and with such other information as to the said sanitary officer or other authorized person shall seem necessary.

Animal claimed to be taken before the magistrate. In default of claimant substantiating his claim animal to be slaughtered.

17. The said sanitary officer or other authorized person shall, as soon as such particulars have been furnished, cause the said animal to be produced before the magistrate, who shall thereupon summarily investigate and adjudicate upon the claim. Should, however, the claimant fail to furnish the particulars of his claim as before required, it shall be lawful for the said sanitary officer or other authorized person at the expiration of the twenty-four hours to permit the animal to be slaughtered.

Notice to be given to council when butchers intend leaving the municipality.

18. Every licensed butcher and every person holding a license for a stall in a public market, who intends leaving the municipality, shall give at least two days' previous notice in writing to the council of his intention, and he shall state in such notice the name in full of his agent or attorney who will carry on his trade as such butcher or his other business during his absence, and the name of every such agent or attorney shall be duly registered by himself or his agent in the register which shall be kept in the municipal office for that purpose, and such registration shall be entered within seven days of the licensed butcher or stall-holder leaving the district of Galle. Every such agent or attorney shall be liable and amenable to all rules, regulations, and laws to which any licensed butcher or stall-holder is or shall be liable. Should any licensed butcher or person holding a license for a stall in a public market fail to give the notice above required, the chairman may revoke the license issued to such butcher or person licensed to occupy a stall in a public market.

Fees leviable at the public slaughter-house.

19. It shall be lawful for the chairman to levy the under mentioned fees in connection with the public slaughter-house :—

	Rs.	c.
For housing cattle ...	0	6 per diem
For feeding cattle ...	0	12 "
For housing sheep and goats ...	0	3 "
For feeding do. ...	0	6 "
For using slaughter-house ...	5	0 per mensem

It shall be lawful for the council to alter the above fees from time to time, and such altered fees shall, after publication in the *Government Gazette*, become payable instead of the above.

Special license.

20. It shall not be lawful for any person who is not a licensed butcher within the municipality to slaughter any sheep, goat, or pig, unless he shall have obtained a special license from the secretary, and any person obtaining such special license shall not slaughter except at the place named in such license or under any conditions therein set forth. A fee to be determined from time to time by the council shall be levied for every such license.

For the purpose of this chapter "animal" shall mean cattle, sheep, and goats.

Butchers and other persons shall have a license and a ticket.

21. Butchers or other persons intending to avail themselves of the slaughter-houses, shall apply to the chairman for a license and a ticket for each of their assistants. Such licenses shall not be transferable.

Production of license or ticket.

22. Every butcher and his assistant is bound to produce his license or ticket when called on by the slaughter-house keeper to do so.

No admittance at the time of slaughtering.

23. None but the butchers, their assistants, and the Municipal officers attached to the slaughter-houses and those authorized shall be admitted within the premises during the process of slaughtering, skinning, or cutting up the carcasses.

CHAPTER VIII.

Dangerous and Offensive Trades.

Business under section 259 liable to inspection.

1. The management and conduct of any business carried on in any place whatsoever within the municipality for any of the purposes enumerated in section 259 of the Ordinance No. 7 of 1887 shall be always open and subject to examination and inspection by the chairman and all persons acting under his authority.

Holder of license to submit to conditions, &c.

2. Every holder of a license issued under the said section shall submit, at all times during the continuance of the license, to all such conditions or directions as may from time to time be given by the chairman with regard to the mode of making, carrying, storing, or keeping any dangerous or offensive substances, or with regard to the circumstances under which the same may be manufactured, carried, stored, or kept, or with regard to the nature of the goods (if any) which may be permitted or (as the case may be) prohibited to be carried or stored therewith, or with regard to the examining, testing, or proving from time to time the nature or strength of the said dangerous substances and things or any of them.

Conservance of cattle stall, &c.

3. The owner or tenant of every stable, cattle stall, cattle halting-place, or gala shall have the same covered with a tiled roof and paved with brick, stone, concrete, cement, or asphalt, and provided with suitable paved or cemented drains for conveying the urine and washings into a covered receptacle constructed in such manner as the chairman shall direct, the contents of which shall be daily removed at the expense of such owner or tenant and disposed of so that no nuisance is caused thereby. Every such stable, cattle stall, halting place, or gala shall be daily washed and always kept clean and whitewashed at least once in three months. All dung and dry refuse shall be deposited daily by the owner or tenant of such stable, cattle stall, halting place, or gala in a proper receptacle outside, and thence removed.

Filth, dust, &c., to be removed daily from cart stands, &c.

4. Every owner or occupier of any place within municipal limits used for any of the purposes specified in section 259 of "The Municipal Councils' Ordinance, 1887," and every owner or occupier of a cart stand, cattle yard, bakery, coach-building yard, or manufactory, shall remove or cause to be removed from such premises, twice in every twenty-four hours (between 6 and 8 A.M. and again between 4 and 6 P.M.), all filth, dirt, and rubbish, and deposit it in such places as the chairman may approve.

Cart stands, &c., to be drained.

5. Every cart stand, cattle yard, and sheep pen shall be paved and drained to the satisfaction of the chairman.

Fees for dépôts of coal, &c.

6. It shall be lawful for the municipal council to levy the following fees for every license issued under the 259th section of the Ordinance No. 7 of 1887 :—

			Per Annum.
			Rs. c.
For the establishment of a dépôt for coal	...		10 0
Do. do. tannery	...		10 0
Do. do. lime kiln	...		1 0
Do. do. wood	...		1 0
Do. do. straw	...		0 50
Do. do. guano, bone, or any manure	...		1 0

CHAPTER IX.

By-laws relating to Night Soil.

Removal of contents of privy.

1. It shall be lawful for the chairman at any time to require the owner or occupier of any house, building, enclosure, or premises within the limits of the municipality, by notice in writing, to remove or cause to be removed the contents of any privy, pit, or water-closet in or belonging to such house, building, enclosure, or premises to such place or places and within such time as shall

be set forth in the said notice. Should such owner or occupier fail to comply with the requirements of such notice within three days from the time when such notice shall have been served on him, the chairman may cause the necessary work to be done, and for that purpose shall have power to authorize any person in writing to enter into and upon any such house, outhouse, building, enclosure, or premises with such labourers, implements, and things as may be required ; and the expenses incurred shall be paid by the owner or occupier, and shall be ascertained and determined and recovered in the manner provided by sections 281 and 282 of "The Municipal Councils' Ordinance, 1887," as if the same were expenses directed to be paid by the said Ordinance.

Burying contents of privy within 100 ft. of a dwelling-house prohibited.

2. Any person who shall bury or cause to be buried, or deposit, or cause to be deposited the contents of any latrine, privy, pit, or water-closet within any house, building, or premises, or in or on any land within one hundred feet of any dwelling-house, well, stream, or water-course shall be guilty of an offence. Upon receiving notice he shall at once remove the same to such place and within such time as the chairman shall direct. In default of compliance with such notice within the time appointed, the chairman or any officers and workmen authorized by him may enter upon such house, building, or premises and cause the necessary work to be done, and the expenses thereby incurred shall be paid by the person in default, and shall be ascertained and determined and recovered in the manner provided by sections 281 and 282 of "The Municipal Councils' Ordinance, 1887," as if the same were expenses directed by the said Ordinance to be paid.

Owners and occupiers to employ only licensed persons.

3. The owner or occupier of any house or land within the municipality who is desirous of removing, or who has been required as provided in by-law 1 of this chapter to remove, the contents of any privy on the said house or land, shall give notice to the chairman of the day and hour in which he intends to have the work done, upon which the chairman shall grant a permit to such owner or occupier to have the work done under the supervision of a municipal inspector, and upon such terms and conditions as shall be stated in such permit, by a scavenger licensed as hereinafter provided ; and no such owner or occupier shall employ on such work persons other than those licensed by the chairman.

Removing night soil without license.

4. It shall not be lawful for any person not being a contractor of the municipal council or an officer in the service of the municipal council to remove night soil from any house or land within the municipality, unless he shall have registered his name and address at the office of the municipal council and obtained a license from the chairman of the council, which license it shall be in the discretion of the chairman to grant or refuse, such license to be in the form F in the appendix hereto.

Licensed scavenger or nightman.

5. Every person desirous of being employed as a licensed scavenger within the limits of the municipality shall first obtain a license from the chairman in the form F in the appendix hereto.

Licensed person to be bound by rules.

6. Every licensed scavenger shall obey the rules and regulations endorsed on the back of his license, and upon an infringement by him of any such rules and regulations the chairman may revoke his license.

Night soil to be removed in approved buckets.

7. No night soil shall be removed in any cart or otherwise, except in galvanized iron buckets of a pattern and construction approved by the municipal superintendent of works, which may be obtained on application at the municipal office ; and such bucket shall be at all times whole, sound, and watertight, with the lid properly closed.

Latrine carts to be certified by superintendent.

8. Before any cart shall be used for the conveyance of night soil it shall be submitted for the inspection of the municipal superintendent of works, and shall be so used only on the certificate of the superintendent. Such certificate shall be renewed from time to time as may be ordered by the chairman.

Register of latrine carts.

9. A register shall be kept of all carts licensed for the conveyance of night soil. Such carts shall be consecutively numbered and the words "Latrine Cart," with the registered number, shall be painted on such carts at the municipal office at the expense of the licensee.

Hours of removal.

10. No cart carrying night soil shall pass along any street before 10 P.M. or after 3 A.M., and no bucket containing night soil shall be removed from any house before 7 P.M.

Night soil to be deposited only in places provided.

11. No person shall deposit any night soil, dung, or other filth, dust, dirt, ashes, rubbish, or refuse in or upon any place except such places as are provided under section 172 of the Ordinance No. 7 of 1887.

Fee for removal of night soil.

12. Every person employing a municipal officer for the removal of night soil shall pay to the council in advance such sum as shall be determined by the chairman not exceeding two rupees per mensem for each bucket in which such night soil is deposited on his premises for removal by such officer. The sum payable if not paid on or before the tenth of the month in respect of which it is due may be reported by the chairman to the magistrate and recovered in the same way as if it were a fine imposed by such magistrate.

Scavenger removing soil not to loiter.

13. No person carrying night soil through the street shall loiter or deposit any vessel containing or intended to contain night soil on or by the side of any public road or street.

Cart removing night soil not to stand about.

14. No person in charge of a cart, wagon, or carriage used for the purpose of receiving and removing night soil, sewage, or other matter from any cesspool, privy, or receptacle shall suffer such cart, wagon, or carriage to stand or remain in any public street, passage, highway, or thoroughfare for any longer time than shall be necessary for the loading thereof.

Removal of night soil by appointed routes.

15. Night soil shall be removed by such routes only as the chairman shall appoint.

Removal of night-soil from houses.

16. The night soil in every house, building, land, and tenement assessed for municipal rates in which the dry-earth system of disposing of night soil is in use shall be removed or caused to be removed from such house, building, land, or tenement at least once a day by the person bound so to do, unless such house, building, land, or tenement is exempted by writing under the hand of the chairman from the operation of this by-law. The person bound so to do shall be, in the case of any such house, building, land, or tenement comprising more than one dwelling or occupied by more than one household under separate contracts of tenancy, the owner of such house, building, land, or tenement as defined in section 3 of the Ordinance No. 7 of 1887; and in the case of any other house, building, land, or tenement, the occupier thereof.

On a dispute chairman's decision to be final.

In case of a dispute arising between the owner and the occupier of any such house, building, land, or tenement, as to which of them is the person so bound, the decision of the chairman shall be final.

CHAPTER X.

Prevention of Nuisances and Public Safety.

Manure depôts to be licensed.

1. No person shall have, keep, or deposit for sale or storage any guano, bone dust, or any manure from which noxious or offensive smells arise in any place or depôt within the limits of the municipality of Galle, except such place or depôt be licensed therefor by the chairman, which license shall be in the form G in the appendix hereto, and shall be in force from the date of issue until the thirty-first day of December next ensuing.

License may be refused or revoked.

2. It shall be lawful for the chairman, if any just or reasonable ground exist for so doing, to refuse to grant such license as last aforesaid, or to revoke any license which may have been granted.

Householders to deposit rubbish in proper receptacles.

3. Any person who is desirous that ashes, sweepings, refuse, or other rubbish from his premises shall be removed by the scavengers of the council, shall deposit the same in proper covered tubs, boxes, or other like receptacles on the curbstones or edge of footpaths outside his premises at such hours daily as the council shall from time to time appoint by notice duly given; and shall remove the said tubs, boxes, or other like receptacles within half an hour after the emptying of such tubs, boxes, or other receptacles by the scavenger. No person shall place any ashes, sweepings, refuse, or other rubbish on any street except in covered tubs, boxes, or other receptacles as aforesaid.

- Owners of flats to supply receptacles. 4. The owner of any building let in apartments, flats, or portions shall provide the occupier of every such tenement or portion of such building with covered tubs, boxes, or other receptacles for the deposit of sweepings, refuse, or other rubbish.
- Use of public ground. 5. No public ground within the municipality shall be used for any purpose prohibited by the chairman by public notice.
- Stabling in verandahs, &c., forbidden. 6. No person shall make use of the pavement or the front verandah of his house, or of any place not properly adapted for the purpose in front of his house or by the side of any street, as a stable or stall for keeping horses, cattle, or any other animal.
- Horses not to be groomed in streets. 7. No person shall wash or groom, or permit or cause to be washed or groomed, any vehicle or animal in or on any pavement or street.
- Interment of carcase. 8. Every person within whose premises any horse, cow, sheep, or pig may die shall within twelve hours after his death either remove the carcase at his own expense to such place as may be approved by the chairman for that purpose, or report its death to the municipal inspector of the ward in which such premises may be situated ; and in such latter case shall pay to the said inspector the expense of removing and burying the carcase at such rate as the chairman shall determine.
- Prohibitions. 9. It shall not be lawful for any person to do any of the following acts :—
- (1) To remove timber or other substance of more than twenty feet in length in any cart without having one end thereof secured to another or sling cart.
 - (2) To carry timber or other substance of more than twenty feet in length without one end being carried by another person.
 - (3) To remove iron bars in any cart without duly fastening each end of the said bars so as to prevent the noise they would otherwise make.
 - (4) To load firewood, casks, or any other articles in carts to any height exceeding six feet above the platform of such cart.
 - (5) To load on any cart or vehicle any timber, firewood, casks, straw, or other goods of any description whatsoever so as to project laterally beyond the wheels of the said cart or vehicle.
 - (6) To push any loaded hand cart along any public thoroughfare without a man in front or side who is not engaged in pushing such cart.
- Carts improperly loaded can be detained. 10. It shall be lawful for any municipal or police officer, and they are hereby required, to detain any cart in which any timber or other article aforesaid has been loaded or is being conveyed contrary to the provisions of the preceding by-law, until such timber or other article has been so loaded or arranged that it can be conveyed in a manner not prohibited by the said by-law.
- Carts carrying materials in insecure manner. 11. No person shall drive any cart or hackery conveying dirt, rubbish, cabook, granite, bricks, lime, or other articles, or materials whatsoever without properly securing the same therein so as to prevent any part of the same from falling into the public street.
- Vehicles of stalls not to use pavements. 12. No person shall push, draw, or drive any vehicles of any description on any footpath or pavement intended or made for foot passengers by the side or sides of any street, nor shall any person use or cause to be used any such footpath or pavement, or any part or parts thereof, or any part of any street, for location either temporarily or permanently of any stall, table, or platform for the sale of any articles article or of any description whatsoever, or for any purpose calculated to cause inconvenience or obstruction to foot passengers or vehicles.
- Cattle not to be driven on footpaths. 13. It shall not be lawful for any person to ride any animal or to drive any animal, or to ride any bicycle, tricycle, or other similar vehicle on any footpath or pavement or path set apart for the exclusive use of foot passengers.

Posters only to be put up on authorized places.

Picketing animals, &c., forbidden.

Pit for offensive matter disallowed.

Removal of dangerous trees.

Seizure of cattle.

Chairman may require yard, &c., to be paved and drained.

14. It shall not be lawful for any person to attach or affix any posters, placards, handbills, or other notices to or on any wall, house, building, premises, tree, or other places, save and except in any place which the council may at any time appoint.

15. No person shall picket animals or collect carts or form an encampment upon any public ground within the municipality without the permission in writing of the chairman.

16. No person shall dig or cause to be dug within his premises any pit or excavation for storing offensive matter therein without the permission in writing of the chairman.

17. If any fruit tree, or part of a tree within the limits of the municipality be deemed by the chairman to be likely to fall upon any house or building, or to endanger the occupiers thereof, or if the same be near any road or street and likely to effect the safety of passengers going along or using such road or street, it shall be lawful for the chairman to cause notice in writing to be given to the owner or occupier of the ground upon which the tree stands to remove the said fruit, limb, or tree; and if such owner or occupier do not begin to take down the same within twenty-four hours after such notice and complete the work with due diligence, the chairman shall cause the work to be done; and upon the chairman certifying to the magistrate the costs which have been *bona fide* incurred in effecting such removal, such magistrate shall summon the owner or occupier aforesaid to appear before him on a certain day then and there to make payment of the costs which shall appear to such magistrate to have been properly incurred in that behalf; and upon failure to pay the amount of such costs, the same may be recovered as if it were a fine imposed by the said magistrate.

18. It shall be lawful for any person thereto authorized by the chairman to seize or cause to be seized in his presence any cattle, horse, sheep, goat, or other animal which he may find tied, tethered, straying, improperly driven or tended upon any thoroughfare within the municipality, unless any such animal belong to any cart to which it is tied or tethered whilst the same is being loaded or unloaded; provided that every such animal seized by him as aforesaid shall be forthwith delivered into the custody of an officer of the police in charge of the nearest police station: and every such officer seizing or receiving any such animal as aforesaid shall forthwith report such seizure to the chairman, and the chairman shall, if at the time of such report no claim is made, direct such officer to take the necessary steps for the safe custody and maintenance thereof and to publish such seizure in the usual manner, and no such animal seized as aforesaid shall be delivered to the owner thereof unless upon payment to the municipal council of the sum of one rupee in the case of a cattle or horse, and twenty-five cents in case of a sheep or goat, for the use of the person by whom the same shall have been seized, and a further sum of twelve cents and six cents respectively for each day during which the same shall have been kept in the custody of the said officer for the use of such officer; and if no person shall claim such animal or pay such dues as aforesaid within ten days after the animal shall have been so seized, it shall be lawful for such officer, and he is hereby required to sell the same by public auction, and after payment of one rupee to the person by whom the same may have been seized, and of the sum due to himself for the custody and maintenance thereof, to pay the remainder of the produce of such sale, if any, to the secretary of the municipal council to be credited to the municipal fund.

19. It shall be lawful for the chairman, should he deem it necessary, to require, by notice in writing, the owner of any yard or ground adjoining a dwelling-house, or the owner of any alley, or the owner of any sheds, galas, or sheep pens to have such yard, ground, or alley, shed, gala, or sheep pen, paved in such manner as the chairman shall direct, and to lay sufficient drains or pipes to the nearest municipal sewer or drain for the purpose of draining such yard, ground, or alley, shed, gala, or sheep pen. Such drains or pipes shall be of such materials, of such size, of such level, and with such fall, and shall be carried to such point of junction with the said municipal sewer or drain as the chairman shall appoint, provided that the council shall supply to such owner on application, at cost price, the materials necessary for the drains and pipes

which he is required to lay. If such owner shall fail to comply with the requirements of such notice within the time appointed, the chairman and any officers or workmen authorized by him in writing may enter upon the premises and cause the required work to be done, and the cost thereof shall be paid by the owner.

Owner or occupier to repair, cut or trim fences to a certain height.

20. The chairman may give notice in writing to the owner or occupier of any land or premises to maintain and repair sufficient fences for, or cut or trim the fences or hedges or lower the boundary wall of, such land or premises so that they may not exceed such height from the base of the adjoining road-way, as the chairman may from time to time determine, and to cut and trim all fences and trees over such height or which by overhanging any public road or street obstruct the passage or cause damage thereto.

Hanging mats, &c.

21. No person shall hang up or otherwise expose any mats, cloths, or other materials or substances on or at the side of any street.

Factory, &c., not to be newly established without permission of the chairman.

22. (1) No person shall newly establish in any premises any factory, workshop, or workplace in which it is intended that steam, water, or other mechanical power shall be employed, without the previous written permission of the chairman.

(2) The chairman may refuse to give such permission, if he shall be of opinion that the establishment of such factory, workshop, or workplace in the proposed position is objectionable by reason of the density of the population in the neighbourhood thereof, or will be a nuisance to the inhabitants of the neighbourhood.

Smoke producing or dangerous not to be erected without sanction.

23 No person shall erect on any site not approved of by the chairman any machinery or steam-boiler by the use of which smoke is produced or danger is likely to arise to the inhabitants of the neighbourhood, and all chimneys in connection with any steam-boiler shall be constructed of such height and dimensions as shall be approved by the chairman.

Sanitary regulation of factories, bakehouses, &c.

24. (1) Whenever it shall appear to the chairman that any factory, bakehouse, workshop, or workplace, or any building or place in which steam, water, or other mechanical power is employed, is not kept in a cleanly state and free from effluvia arising from any drain, privy, or other nuisance, or is not ventilated in such a manner as to render harmless, as far as practicable, any gas, vapour, dust, or other impurity generated in the course of the work carried on therein, which is a nuisance; or is so overcrowded while work is carried on as to be dangerous or injurious to the health of the persons employed therein; or that any engine, mill-gearing, hoist, or other machinery therein is so fixed or so insecurely fenced as to be dangerous to life or limb; the chairman may, by written notice, require the owner of such factory, bakehouse, workshop, workplace, or other building or place to take such order for putting and maintaining the same in a cleanly state or for ventilating the same, or for preventing the same from being overcrowded, or for preventing danger to life or limb from any engine, mill-gearing, hoist, or other machinery therein, as he shall think fit.

Nothing in this section shall be deemed to effect any provision of any Ordinance now in force, or which may be hereafter enacted.

License to be applied for to keep stables, cart stand, yard for cattle, &c.

25. The owner or occupier of any of the following places, viz., livery or hack-stable, horse lines, veterinary infirmary, cart-stand, cattle shed, or yard in which twenty sheep or goats or ten cattle are kept or allowed to be together, or, in the populous part of the municipality, unless it be specially exempted by the chairman, any yard in which six or more sheep or goats or two or more cattle are kept for purposes of profit, shall, in the first month of every year, or in the case of any such place newly opened, then within one month after the opening of the same, apply to the chairman for a license for the use of such place for any of the purposes aforesaid.

Chairman may grant or refuse.

The chairman may as he in his discretion and under such restrictions and regulations as he thinks fit, grant or refuse, and may at any time cancel or suspend, such license. Every order refusing, cancelling, or suspending such license shall be in writing, and shall state the grounds on which it proceeds.

Penalty for using place without license.

Whoever, without such license, or after a license has been refused, cancelled, or suspended by the chairman, uses any place for any of the said purposes, or infringes any of the conditions under which such license is granted shall be liable to a fine not exceeding fifty rupees, and to a further fine not exceeding ten rupees for every day after conviction for such offence during which the offence is continued.

Government place exempted.

Provided that this section shall not apply to any of the above-mentioned places in the occupation or under the control of the Government.

License holder, if required, to furnish names of all owners of animals stabled.

26 Every person who may have obtained from the chairman a license for the use of any premises for the purpose of keeping horses, cattle, or other four-footed animals for sale or hire, or for sale of the produce thereof, shall from time to time, whenever required by the chairman, furnish a statement in writing, containing the name of each of the persons who owns any of the horses, cattle, or other four-footed animals for the time being kept in the said premises, and the number or respective numbers of each class of animals so owned by him or them.

Dung not to be deposited so as to pollute water.

27. He shall not cause or suffer the dung of any horses, cattle, or other four-footed animals kept on the said premises to be deposited in such a situation or in such a manner as to pollute any water supplied for use, or used, or likely to be used, by man for drinking or domestic purposes, or any water used or likely to be used by milch cattle or horses or other four-footed animals, or in any dairy, or for cleansing or washing vessels used or intended for milk.

Floors to be paved so as to prevent soakage.

28. He shall cause the floor of every building used, or to be used, for stabling horses or cattle, to be paved or made with suitable material and sloped to the satisfaction of the chairman, so as to prevent any soakage into the ground of uriae or other filth.

Receptacles for dung to be provided.

29. He shall provide upon, or in some convenient place in the immediate neighbourhood of, the said premises, a suitable receptacle or receptacles to the satisfaction of the chairman, for dung, manure, soil, filth, or other offensive or noxious matter which may from time to time be produced in the keeping of any such horses, cattle, or other four-footed animals as aforesaid upon the premises.

With floor not lower than surface of adjoining ground. To be so constructed as to prevent escape or soakage of contents.

He shall cause such receptacle or receptacles to be constructed so that the bottom or floor thereof shall not in any case be lower than the surface of the ground adjoining such receptacle.

To be furnished with cover.

He shall also cause such receptacle or receptacles to be constructed in such a manner and of such materials and to be maintained at all times in such a condition so as to prevent any escape of the contents thereof, or any soakage therefrom, into the ground or into the wall of any building.

Drainage to be maintained in good order.

He shall cause such receptacle or receptacles to be furnished with a suitable cover.

Premises to be thoroughly cleansed daily.

30. He shall cause every drain or means of drainage upon, or in connection with, the said premises to be maintained at all times in good order and efficient action to the satisfaction of the chairman.

31. He shall once at least in every day cause the said premises to be thoroughly cleansed and flushed, and shall cause to be removed from the receptacle or receptacles, provided in accordance with the requirements of by-law 29 all dung, manure, soil, filth, urine, other offensive or noxious matter produce in or upon the said premises, and placed or accumulated in such receptacle, and shall cause the same to be deposited in such place or places as the chairman shall from time to time direct.

CHAPTER XI.

Collection and Levy of Rates and Taxes.

Return under section 138.

1. The return to be furnished by the owners or occupiers of houses, buildings, and lands under section 138 of "The Municipal Councils' Ordinance, 1887," shall be in the Form H in the appendix hereto, which form shall be supplied by the council, and shall be filled up and returned by the person to whom it is addressed.

Returns under section 146.

2. The schedules required to be filled up under section 146 of the said Ordinance shall be in the Form I hereto annexed.

Forms how served.

3. The secretary shall from time to time, whenever directed by the chairman, cause a copy of each of the said Forms H and I to be served on every owner, resident, or occupier of all houses, buildings, and lands within the municipality in the manner provided by section 269 of the Ordinance.

Notice of tax on vehicles and objections thereto.

4. After the completion of the list of taxpayers mentioned in section 145 of the Ordinance No. 7 of 1887, the secretary shall cause a notice in the Form J hereunto annexed to be served on each of the persons therein mentioned in the manner provided by section 269 of the Ordinance, and such notice shall contain a list of the vehicles and animals in respect of which the tax is payable and the amount of the tax, and shall also state the time and proportion in which the tax shall be paid. And any person desirous of objecting to the list shall be entitled to do so at any time in writing by letter delivered to the secretary during the ten days following the service of the notice, after which no objection shall be entertained against the same.

Special notice required from taxpayers acquiring further vehicles and animals.

5. If any person after having filled up and returned the schedule mentioned in section 146 of the Ordinance shall acquire, keep, or use any carriage, cart, jinricksha, hackery, horse, pony, mule, bullock, or ass not mentioned in such schedule, or in addition to those mentioned therein, he shall be bound within two weeks of acquiring such vehicle or animals to send written notice thereof to the secretary containing true and correct information in respect of every such vehicle or animal so acquired, kept, or used.

Articled clerk.

6. The secretary shall from time to time, whenever directed by the chairman, cause a copy of the Form K to be served on every notary within the municipality, in order to ascertain whether any and how many clerks have been articled under him during the current year or any previous year after the establishment of the municipal council, the date of the articles, and the period of their services. Every notary shall within fifteen days from the service of such form fill up the same correctly with the information thereby required and return it to the secretary.

Vehicles to bear metal plates.

7. All carts and hackeries kept or used within the municipality shall, besides any other plates that may be required by law, after the first of February every year, bear a metal plate furnished by the municipal council on a conspicuous part thereof, which plate shall bear the design of the letter G with figures representing the year and the corresponding number in the register in the body thereof. Before issuing a plate for a cart or hackery it shall be further lawful for the chairman to require the year and registered number thereof to be painted or stamped on the outside of such cart or hackery in a conspicuous part thereof to be determined by the chairman.

Vehicles without plates may be seized.

8. No person shall keep, use, or drive any cart or hackery within the municipality without the plate required by the preceding clause affixed to it; and every cart or hackery kept, used, or driven without such plate affixed to it shall be liable to be detained by any municipal inspector or police officer until such plate shall be, after payment of any tax due, obtained and affixed to such cart or hackery.

CHAPTER XII.

By-laws on Dogs.

Registration of dogs.

1. All dogs kept within the limits of the municipality shall be registered in the office of the municipal council and shall be produced to the chairman before registration.

Registration fee.

2. An annual registration fee of Re. 1 shall be payable for each dog kept within the said limits.

Certificate of registration.

3. The certificate of registration referred to in section 5 of the Ordinance No. 25 of 1901 shall be in the form given in the annexed schedule marked L.

Owner of dog to give notice to council.

4. Every person who shall acquire, keep, or become possessed of a dog shall give notice thereof to the council on or before the 31st March of each year, or within twenty-one days of his acquiring or becoming possessed of such dog, and shall give full description of the animal.

Occupier to fill up schedule.

5. It shall be lawful to the chairman of the municipal council before the 31st March in each year to require every occupier of a house to fill up a schedule in the Form M, showing the number and description of the dogs kept in such house or in any premises attached thereto and to whom they respectively belong, and every such occupier shall be bound to accept, duly fill in with correct information, and return such schedule within one week from receipt thereof.

Refusal of certificate.

6. The chairman may refuse to issue a certificate of registration to the owner of a dog if in the opinion of the sanitary officer such dog is by reason of its suffering from some infectious or contagious disease a source of danger to the public.

Municipal council may order dogs to be destroyed when certificate has been refused.

7. The owner of every dog, in respect of which the conditions attached to the certificate have not been complied with, shall on being noticed to do so produce the dog before the municipal council, and the municipal council may, if it deems necessary, order the destruction of the dog.

Collars for dogs.

8. Every dog kept within the limits of the municipality shall wear a collar with the municipal stamp, the registered number, and year of registration stamped in it. A register of the stamping of collars shall be kept in the municipal office.

Collars to be paid for if supplied by council.

9. The chairman is hereby authorized to issue collars to every person applying for the same on a payment of Re. 1 per collar to be stamped without further charge.

Stamping of collars to be free.

10. Every person desirous of providing a collar for his dog shall be allowed to obtain the municipal stamp and number on it without any charge.

Dogs seized to be detained.

11. All dogs seized under section 10 of Ordinance No. 25 of 1901 shall be delivered to the police to be detained at the Pettah police station, or to such other person as the chairman may on that behalf authorize.

Payment to be made for restoration of a dog.

12. No stray dog seized under the authority of the chairman shall be restored to its owner without a payment of 50 cents for the first day and 25 cents a day for every subsequent day or part of a day in which the dog is detained, in addition to the registration fee if the dog has not been already registered.

CHAPTER XIII.

Public Bathing Places.

Wells to be walled

1. Every well the water of which is used for bathing purposes and open to the public shall have a protecting wall of the height of not less than two feet, and be cemented outside from a depth of two feet below the surface of the ground.

and drained.

2. The ground immediately surrounding every public well shall be so sloped as to allow the water to run down into a built drain leading to a proper outlet.

Washing near wells forbidden.

3. It shall not be lawful to wash clothes, mats, or other articles of domestic use at or near any public well.

Tubs to be painted.

4. The tubs employed for bathing at such public wells as aforesaid shall be painted at least once every year and daily cleansed.

No diseased person to bathe thereat.

5. Persons suffering from scabies (itch) or other infectious diseases, or who have recently recovered therefrom, shall not be permitted to bathe, wash, or in any way to use the water at any public well or at any place set apart by the council as a bathing-place.

Owner and lessee bound by these by-laws.

6. The owner and lessee of any such public well shall himself comply with the requirements of the foregoing by-laws, and shall not permit any infringement of the same.

CHAPTER XIV.

Encroachments and Obstructions.

Council may in certain cases demand production of title deeds.

1. Whenever it shall appear to the council that any building, enclosure, or obstruction has been raised or made in any street or on any waste or other ground within the limits of the municipality vested in the council, or that the line of any street has been altered

without proper authority, it shall be lawful for the chairman to demand in writing of the person claiming to be the owner of the land or premises on which such building, enclosure, or obstruction shall have been raised or made, or through or over which such alteration of the line of a street has been made, the production of every deed, document, and instrument upon which such person founds such claim, and of the plan, if any, of such premises. If the occupier of such land or premises be not himself the owner, he shall be bound to give full information respecting the name and residence of such owner upon being requested so to do by the chairman, and such alleged owner shall be bound to produce or cause to be produced, within ten days after being requested so to do, every deed, document, and instrument on which he founds his claim to the said land or premises, with the plan, if any, of such land or premises, and which shall be in his possession, or if any such deed, document, or instrument, or plan shall not be in his possession, shall inform the chairman upon application in whose possession they are, and every person having in his possession any such deed, document, instrument, or plan shall be bound to produce the same within ten days after having been requested so to do in writing by the chairman.

Demand of production of deed to include power of examination.

2. The deeds, documents, instruments, and plan in the preceding clause mentioned shall be produced on the premises to which the same may relate, or at such other place as the chairman may require, and the power of demanding the production thereof in the preceding clause given shall be deemed and taken to include the power to make such examination of such deeds, documents, instruments, and plans as shall be necessary, and to take copies; and every person concerned shall permit such examination of every such deed, document, instrument, or plan, and the taking of copies thereof by the chairman.

Chairman may authorize survey.

3. It shall be lawful for the chairman or any person authorized by him in writing, after reasonable notice to the occupier, to enter upon any land or premises upon which any such building, enclosure, encroachment, or alteration of the line of a street as is mentioned in by-law 1 of this chapter shall have been raised or made as aforesaid, and upon any other premises whatsoever which it may be necessary for him to inspect or survey, and to make such inspection and survey of all such premises as may be necessary to enable the chairman to ascertain whether such building, enclosure, or obstruction is an encroachment upon any street or upon any land vested in the council, or whether the line of the street has been actually altered.

Proof of right to apparent encroachment to rest upon the owner.

4. Should it appear to the council after such survey that the building, enclosure, or obstruction aforesaid is an encroachment upon the street, or that the line of the street has been altered without proper authority, the chairman shall give notice in writing to the occupier of the land or premises upon which such building, obstruction, encroachment, or alteration of the line of the street shall have been raised or made that a survey of the premises has been made by the authority of the chairman and is open to the inspection of such occupier at a place to be therein mentioned, and that unless within one month from the service of such notice he or the person under whom he holds shall take legal proceedings for establishing his title to such land or premises, and for preventing the removal of any such building, obstruction, or encroachment, or the restoration of the former line of the street unlawfully altered, the said council will proceed with the removal or restoration thereof. If no legal proceedings are taken within the time specified, or being taken are not duly prosecuted, the council shall cause any such building, obstruction, or encroachment to be forthwith removed, or such altered street to be restored to its former line. And it shall be lawful for the chairman, or any person thereto authorized by him in writing, to enter into any house, garden, enclosure, or other premises, and to cause to enter therein such persons with such instruments and things as may be necessary to effect such removal or restoration. And the expenses thereby incurred shall be paid by the person who claimed to be the owner of the land or premises on which the building, obstruction, encroachment, or alteration of the line of street was raised or made, and shall be ascertained and determined and recovered in the manner provided by sections 281 and 282 of "The Municipal

Councils' Ordinance, 1887," as if they were expenses directed to be paid by the said Ordinance. When legal proceedings are taken as aforesaid, it shall be incumbent on the claimant to prove his title to the land or premises on which the said building, obstruction, encroachment, or alteration of line of street was raised or made.

CHAPTER XV.

Carriages.

Number and year to be painted on carriage.

1. The chairman of the municipal council or any officer of the council thereunto authorized by the chairman shall determine the number of passengers to be carried in each licensed carriage prior to issuing the license required by law for that purpose, and such registered number of the carriage and the year for which it is licensed shall be painted in a conspicuous part (to be determined by the chairman) of such carriage, and shall be at all times plainly and distinctly visible and legible, provided, however, that such painting may be dispensed with at the discretion of the chairman.

An infant carried in arms or on the lap, or one child not so carried but under eight years of age, shall not be deemed a passenger. No driver of a licensed carriage shall refuse to carry the full number so determined, or shall carry more than the said number.

Every carriage to have two lamps.

2. Every licensed carriage shall have and carry two good and sufficient lamps, one on either side of the driver, ready for lighting, and the same shall be lighted if the carriage is used between the hours of 6 P.M. and 5.30 A.M.

Licensed carriage to be kept in good repair.

3. The owner of every licensed carriage shall keep the same and the appurtenances clean and in good repair, and shall not permit it to be used if the said carriage or any part of it, or the horse drawing the same, or the harness, is in any way unfit for use; and it shall be lawful for any municipal inspector or officer of police or person specially authorized thereto by the chairman in writing to seize any carriage which he shall find being used while either the carriage, horse, or harness is unsafe and not in a fit state to be used, and to convey the same to the nearest police station to be produced as soon as possible before the magistrate and charge the owner of the said carriage with a breach of this by-law.

Inspectors to inspect carriages on chairman's authority.

4. A municipal inspector or police inspector being thereto authorized by the chairman in writing shall at least once a month or oftener, if such inspector deem necessary, inspect all carriages licensed to ply for hire within the municipality, and the harness or the horse or horses used in drawing such carriage, and the other equipments, and shall submit a report thereof to the council. If any such carriage, or horse or horses, or harness or other equipments shall at any time upon such inspection be found unfit for public use, notice in writing prohibiting the use of such carriages shall be given by the chairman to the owner of such carriage, and after such notice he shall not use or suffer to be used or let to hire such carriage until the prohibition aforesaid shall have been withdrawn.

Carriages produced for inspection.

5. For the purposes of such inspection the owner of every licensed carriage shall produce or cause to be produced every month on any day between the fifteenth and twenty-third (Saturdays, Sundays, and holidays excepted) at the municipal office or some other place to be appointed by the chairman between such hours as the chairman shall appoint, the said carriage with the horse described in the license harnessed thereto.

Notice of change of horse.

6. The owner of any licensed carriage who desires to use a horse other than that described in the license issued in respect of such carriage shall give notice of such change to the chairman and forward his license to the municipal office for insertion of the description of such horse and send the animal to the municipal office for inspection by the person authorized by the chairman to inspect the same on any day except Saturdays, Sundays, and holidays, between the hours of 11 A.M. and 3 P.M.

Licensed carriage to ply from stand.

7. Every licensed carriage shall (unless let for hire by special agreement, and except while being kept at the residence of the proprietor) be sent by the proprietor to one or other of the duly appointed public stands, and the driver shall keep such carriage on such stand and remain with it himself between the hours of 6.30 A.M. to 7.30 P.M.

Council to appoint stands.

8. The council shall appoint places as public stands for licensed carriages, and may from time to time by resolution abolish or alter, as they shall see fit, the number and situation of the said stands.

Notice to be given of opening of stands.

9. Whenever it shall be determined to appoint, abolish, or alter the situation of any public stand, the chairman shall cause notice to be given in such manner as to the chairman shall seem fit.

Space after every fourth carriage in stand.

10. After every fourth carriage in every public stand there shall be left a space of at least eight feet for passengers on foot to pass through.

Position to be taken by carriages at stand.

11. Every carriage on its arrival at any public stand shall be drawn up to the end of and be last of the rank of any carriages already occupying such stand, and at every stand all carriages shall be arranged only in single rank,

Table of fares to be fixed inside carriage.

12. The table of fares fixed by these by-laws printed or inscribed on a card or plate shall be affixed inside in some conspicuous part of every carriage plying for hire, and such card or plate shall be left so affixed and legible and undefaced during all the time the carriage shall ply or be used for hire.

Owner or driver of carriage bound to let the same for hire.

13. The owner or driver of any licensed carriage shall be bound at all times to let such carriage for hire, whether the same be on a public stand, or at the residence of the owner, or at any other place wheresoever, to any person applying for the same, and to carry such person from any one place to another on any carriage road within the municipality, unless the said carriage shall have been previously engaged, or unless he has some other reasonable cause for refusing. Provided that the proof that there was reasonable cause for refusing shall lie on the owner or driver; and that any person so applying for such carriage shall, upon demand being thereto made, immediately, or before such carriage is used, tender to the owner or driver the fare authorized by law; and provided further that no licensed carriage shall be compelled to carry passengers more than ten miles during any period of twelve hours.

Loitering, &c., in streets.

14. The driver of any licensed carriage shall not suffer the same to stand or loiter in any street or alongside of any other carriage (except for the purpose of setting down or taking up any passengers), nor shall he obstruct the driver of any other carriage in taking up or setting down any person, or wilfully, wrongfully, or forcibly prevent or endeavour to prevent the driver of any other licensed carriage from taking a fare.

Driver to wear a jacket and have a badge.

15. The driver of every licensed carriage shall be cleanly dressed, and shall wear a jacket or coat and shall carry a badge, such badge to be provided by the council at the cost of the owner and to bear the number of the carriage license.

Refusal of driver to hire after engagement.

16. After a licensed carriage has been engaged by any person, the owner or driver thereof shall be bound to carry out his engagement, and shall not, after refusing to carry or convey the person by whom the said conveyance was first engaged, thereafter hire the said carriage to another.

Rates and fares.

17. The following shall be the rates of fares. No fares for carriages other than hackeries shall be charged by distance, unless specially agreed to :—

<i>For a carriage drawn by one horse :—</i>			Rs. c.
From 6 A.M. to 7 P.M.	4 0
For any six consecutive hours	2 0
For the first half hour or part thereof	0 50
For one hour	1 0
For every subsequent hour or portion of such hour	0 25

For a carriage drawn by two horses :—

The rates as for a carriage drawn by one horse to be increased respectively by one-half.

<i>For a hackery :—</i>		Drawn by a Pony.	Drawn by a Bullock.
		Cents.	Cents.
For every hour between 6 A.M. and 7 P.M.	...	30	25
Per mile	...	10	8

For jinrickshas :—

For the first half hour or portion of half hour	...	25
For every subsequent half hour or any portion thereof	...	10
Rates chargeable between 7 P.M. and 6 A.M. to be one-fourth more than the above charges.		

It shall be lawful for the council from time to time to alter the above rates of fare, and such altered rates shall, after publication in the *Government Gazette*, become payable instead of the above.

* Property found in carriage.

18. In case of any property being left in any such carriage by any person who may have hired or used the same, the owner or driver of such carriage shall, within six hours after such property shall have been found in such carriage, take the same or cause to be taken in the state in which it was found, to the office of the municipal council or to the nearest police station and there deliver the same to the secretary or the police inspector, or any person authorized to receive the same on their behalf, to be there deposited for reclamation; and the owner or driver delivering such property or causing the same to be delivered shall be entitled to such remuneration payable by the owner of such property as the chairman may direct. If the property so found on any such carriage and deposited in the municipal office or police station shall not be claimed by the true owner thereof within one month of such deposit, the said property shall be sold by public auction, after due notice of such intended sale, and the proceeds of such sale, less expenses incurred in and about the publication of such sale, shall go to the municipal fund.

Form of license.

19. The license issued to the owner of any carriage to be let for hire shall be in the form N in the appendix, and such license shall not be transferable. Provided that it shall be lawful for the chairman to grant at his discretion and on such conditions as to him may seem fit a special license in respect of any carriage intended to be let for hire by private agreement only, and to exempt the owner and driver of any such carriage from the operation of any of the preceding by-laws of this chapter. Such specially licensed carriage shall not be admitted to a public stand.

Power of council to refuse or recall license.

20. It shall be lawful for the chairman, acting on behalf of the council, at any time to refuse the grant of a license when applied for by any person, and also to cancel and recall any license which may have been issued, on account of any misconduct on the part of the owner or driver, or should such owner or driver commit a breach of any of the by-laws in this chapter, or of the conditions upon which the license has been granted.

Interpretation.

21. Wherever in this chapter the following words are used they shall have the meaning here assigned to them, viz. :—

“Licensed” shall mean licensed under the provisions of “The Carriage Ordinance, 1873.”

“Carriage” shall mean carriage, hackery, jinricksha, or other vehicle used for the conveyance of passengers.

“Horse” shall mean any animal as a horse, mule, ass, or bullock used to draw a licensed carriage or hackery.

“Driver” shall mean the person driving or in charge of a carriage, and shall include the person drawing a jinricksha.

Every bicycle &c., to have one light.

22. Every bicycle, tricycle, or other form of velocipede shall carry one light in front of the handle-bar between the hours of 6.30 P.M., and 5.30 A.M.

Proprietor applying for license to deliver a schedule.

23. Every proprietor applying for a license for a jinricksha, in addition to the declaration of ownership required under “The Carriage Ordinance, 1873,” shall deliver or cause to be delivered at the office of the municipal council a schedule in the form O in the appendix hereto.

Power of chairman to revoke license of jinrickshaw.

24. It shall be lawful for the chairman to revoke a license after the same shall have been issued if the proprietor of a licensed jinricksha shall permit or suffer the same to be drawn by any person who shall be deemed by the chairman unfit or unable to draw the same.

CHAPTER XVI.

Contagious and Infectious Diseases.

Removal of patients to hospital.

1. It shall be lawful to the chairman to cause any person suffering from smallpox, cholera, or other dangerous, contagious, or infectious disease in any house or place in which there are no means of isolating such person from the other inmates, or where the retention of such person is in the opinion of the colonial

surgeon or the sanitary officer likely to prove a source of danger to others, to be removed to some public hospital or to a house of isolation provided by the chairman.

Removal of patient from one locality to another.

2. It shall be lawful to the council to allow any such person to be removed to any locality which such person or his friends may choose, and to which the said colonial surgeon or sanitary officer does not object, instead of to such public hospital or house of isolation.

No removal except by sanction of council.

3. Except with the sanction of the council, as provided in the above by-law, it shall not be lawful for any person to remove or assist in removing any person suffering from smallpox, cholera, or other dangerous, contagious, or infectious disease from the house or place in which such person shall be to any other house or place.

Quarantine of infected hospitals.

4. All buildings appropriated as hospitals for smallpox, cholera, or other dangerous, contagious, or infectious disease shall be placed under quarantine whilst used for the above purpose; and no person other than the duly appointed attendant shall be allowed ingress or egress into or from such hospital for any purpose whatsoever without the sanction of the medical officer in charge being first had or obtained.

The word "hospital" in this by-law and in by-law 8 shall include all buildings containing an infected patient.

Infected houses to be placed under quarantine after removal of patients.

5. Any house or building from which a person suffering from smallpox, cholera, or other dangerous, contagious, or infectious disease shall have been removed shall, when deemed necessary for the purpose of cleansing and disinfection by the chairman or the colonial surgeon or the sanitary officer, be placed under quarantine immediately on such removal for such time not exceeding seven days as the chairman or the colonial surgeon or the sanitary officer shall think sufficient; and no person other than the duly appointed attendant shall be allowed ingress or egress into or from such building for any purpose whatsoever, except with the sanction of the said colonial surgeon or sanitary officer. The cost of charges for the maintenance of the inmates of any building placed as aforesaid under quarantine may, if found necessary, be met by the council.

Isolation of infected houses.

6. It shall be lawful for the chairman or the said colonial surgeon or sanitary officer, if necessary, for the more effectual placing of any building under quarantine, to surround and enclose the same with a fence, or in such other manner as the chairman or the said colonial surgeon or sanitary officer shall consider advisable, or to block up and prevent people going through any road, street, path, or way near such building.

Evacuation of patients to be buried.

7. The owner or occupier of any house, building, or land shall cause all discharges and evacuations from patients suffering from smallpox, cholera, or other dangerous, contagious, or infectious disease to be forthwith covered with a layer of at least six inches of dry-earth and buried to a depth of two feet without delay. In no case must they, or any washings, or other substance capable of conveying contagion be emptied or placed in a cesspool.

Medical certificate required for patient to quit hospital.

8. No patient shall be allowed to quit a hospital until it is duly certified by the medical officer that he is in a fit state to depart.

Bathing places of patients restricted.

9. No convalescent patient shall be allowed to bathe in any public place, except those specially provided for such patients.

Assemblies near infected houses may be prohibited.

10. The chairman or municipal magistrate shall have the power during the prevalence of smallpox, cholera, or other dangerous, contagious, or infectious disease of prohibiting the collection or assembling of people within certain defined limits of any public hospital, house of isolation, or building placed in quarantine as above provided.

Depth of grave.

11. No corpse of a person dying from any dangerous, contagious, or infectious disease shall be buried at a depth of less than six feet, nor shall the corpse remain unburied more than six hours.

"Colonial surgeon" wherever used in this chapter means the senior civil medical officer in Government employ stationed at Galle.

CHAPTER XVII.

Bakeries.

- Bakeries to be properly built. 1. Every bakery shall be well-ventilated and well-lighted, and the walls thereof plastered with lime mortar and whitewashed, the floor cemented, and drainage sufficiently provided.
- Distance from cesspit, &c. 2. No bakery shall be within thirty feet of any cesspit, latrine, or sewer, nor in a position where bad odours wafted therefrom shall reach it.
- Exclusive use. 3. No place used as a bakery shall be used for any other purpose whatsoever.
- Utensils. 4. All utensils and other furniture belonging to a bakery shall be kept clean.
- Flour, &c., to be good. 5. The flour, water, and other materials used in the manufacture of bread shall be good and wholesome.
- Bakeries to be kept clean. 6. All refuse and dirt in and about the premises of a bakery shall be removed without delay.
- Employés in a bakery. 7. No person suffering from a loathsome, contagious, or infectious disease, or who has recently been in attendance on such person, or who is unwashed or otherwise unclean shall be employed in a bakery.
- Bakeries open to examination. 8. Every bakery and the management and conduct of the business shall be always open and subject to examination by the chairman of the municipal council, the sanitary officer, and all persons acting under the authority of the said chairman.
- License. 9. No place shall be used as a bakery without an annual license from the chairman.

CHAPTER XVIII.

Burials in the General Cemetery.

- Application for graves. 1. All applications for graves are to be made to the keeper of the cemetery within six hours of the time fixed for the burial of the person for whom the grave is wanted.
- Keeper to intimate line to be followed by a funeral party. 2. The keeper, or in his absence the sexton, of the cemetery must intimate the line to be followed by a funeral party on arriving at the cemetery, and if more than one come at the same time, the order in which they are respectively to move to the graves.
- Keeper may require burial services to be at different times. 3. Should it be necessary for the purpose of preventing the disturbance of one funeral party by another and not otherwise, the keeper of the cemetery may require that one burial service should be concluded before another is commenced.
- Keeper to keep order. 4. The keeper of the cemetery shall be entitled to keep order within the cemetery, and his commands are to be obeyed.
- Depth, &c., of grave. 5. No grave shall be less than six feet in depth or at a distance of less than four feet from any other.
- Re-opening of graves and vaults. 6. No grave or vault shall be re-opened within a year from the last interment therein, except for *post-mortem* examinations for the purposes of the criminal law.
- Quarterly return of burials. 7. The keeper of the cemetery shall send quarterly to the registrar of births, deaths, and marriages a copy or transcript of the burials as the same are registered in the register book.
- Fees. 8. Fees not exceeding the following shall be paid in advance under the 23rd section of Ordinance No. 9 of 1899 :—

	Rs.	c.
For the performance of a burial service	...	5 0
For digging a full-sized grave	...	3 0
Do. a grave for a child under 10 years	...	2 0
Do. do. 5 years	...	1 50
For a tomb 8 ft. square	...	30 0
Do. 6 ft. by 2 ft. }	...	20 0
Do. 5 ft. by 3 ft. }	...	20 0
Do. 4 ft. square }	...	20 0
For each subsequent burial in such tomb	...	5 0
For space for a vault 8 ft. by 5 ft.	50 0
Do. 8 ft. by 6 ft.	60 0
Do. 9 ft. by 7 ft.	85 0
Do. 9 ft. by 8 ft.	105 0
For each subsequent burial in such vault	...	5 0
For the use of a hearse	...	1 50
Do. with pall and tassels	...	2 75
For inspection of the plan and book of reference	...	0 50
For every entry or memorial of grant	...	1 0
Do. or assignment of grant	...	1 0

The above fees are to be paid at the time of the application, provided that it is open to an applicant to dispense with the services of a minister, in which case the fee of five rupees shall not be due.

Paupers to be buried free of charge

Provided that paupers dying in the Government civil hospital shall be buried free of charge by the hospital contractor or servants, under the direction of the cemetery-keeper. Provided also that on the production of a certificate signed by a minister of the Christian religion, a senior officer of police, a municipal inspector, or any headman not lower in rank than a muhandiram, that the friends and relatives of any deceased person are not able to pay the fees herein authorized for the digging of a grave, the keeper of a cemetery shall cause a grave to be dug and the corpse to be buried therein free of charge.

Fees for Mohammedan burials.

Provided further that the fees payable in connection with Mohammedan burials shall remain as at present.

Erection of wall, &c., in cemeteries.

9. It shall not be lawful for any person to erect any wall, barrier, or structure within the cemetery without the written consent of the chairman.

Cremation in cemeteries restricted.

10. No corpse shall be cremated in any portion of the cemetery other than that set apart for the purpose.

CHAPTER XIX.

Burial and Cremation Grounds.

Burials and cremations where allowed.

1. (a) The corpse of every person dying within the municipal town of Galle shall be buried or cremated in one of the general cemeteries provided for the said town of Galle, or in a burial ground or cremation ground duly registered as such.

(b) No person or persons shall remove, or cause, suffer, or permit to be removed the corpse of any person dying within the said town of Galle outside the limits of the said town for the purpose of burying or cremating such corpse in any burial ground or place other than a general cemetery provided for the said town of Galle or a duly registered burial ground or cremation ground for the said town of Galle. Provided that it shall be lawful for the chairman of the municipal council of the said town of Galle, or in his absence the secretary of such council, upon application made to him in that behalf, and on good and sufficient cause shown, to make order by writing under his hand that the corpse of any person named in the order may be buried or cremated in some burial ground or place outside the limits of such town. Provided further, that should the said chairman or secretary fall within six hours of the delivery of such application to him to make order upon the said application, then it shall be lawful for any person to remove the corpse for burial or cremation in some burial ground or place outside the limits of such town. Proof of the delivery and time of the delivery of such notice shall be on the party making such application.

Burial and cremation ground to be registered.

2. The proprietor, trustee, or other person entitled to the possession of a burial or cremation ground shall apply in writing to the chairman to have the same registered as such, stating the name of the keeper, if any, of the ground, and annexing to his application a figure of survey of the premises certified by a duly licensed surveyor; and the person named as keeper in such application shall subscribe the same in acknowledgement of his acceptance of the office and duties of such keeper.

If no keeper be named, applicant to be held as such.

3. If no keeper be named, or if the keeper so named shall not have signed the application in the manner aforesaid, then and in either of such case the person on whose application registration of a burial or cremation ground is made shall be held to be the keeper of that ground, and to be responsible for any breach of regulations in respect thereto.

In case of death of keeper fresh registration required.

4. In the event of the death or inability from any cause to fulfil his duties of the keeper of a burial or cremation ground, application to have the same registered shall be made as provided in by-law 2 of this chapter, and no burial or cremation shall take place in such ground until registration on such application has been effected, except on the special license of the chairman, or in his absence of the secretary.

Certificate before burial.

5. No burial or cremation shall take place until the certificate required by section 32 of the Ordinance No. 1 of 1895 has been produced to the keeper of the burial or cremation ground.

Keeper to keep register.

6. It shall be the duty of the keeper of every burial or cremation ground within the municipality, duly registered as such for the town of Galle, to keep a register of all burials or cremations carried out on the premises of which he is the keeper in the form prescribed by the chairman, and to cause to be delivered a copy of the register to the municipal office not more than twenty-four hours after a burial or cremation shall have taken place therein.

Chairman may inspect burial or cremation grounds.

7. It shall be lawful for the chairman, the Inspector-General of Police, the Registrar-General, or any person authorized in writing by them for the purpose to visit and inspect at any time any burial or cremation ground, and to have access to all books and documents relating thereto.

Fees to be approved by the chairman.

8. A table of fees for burial and cremation grounds shall be submitted by the keeper of every burial and cremation ground for the approval of the chairman, and only such fees as are approved by the chairman shall be charged.

Burial grounds to be enclosed.

9. Every burial or cremation ground shall be enclosed by a substantial wall or fence to the approval of the chairman.

Ground to be set apart for cremation.

10. No corpse shall be cremated in any portion of the burial ground other than that set apart for the purpose.

Application for graves.

11. All applications for graves are to be made to the keeper of the burial ground within six hours of the time fixed for the burial of the person for whom the grave is wanted.

Keeper to intimate line to be followed by a funeral party.

12. The keeper, or in his absence the sexton, of the burial ground must intimate the line to be followed by a funeral party on arriving at the burial ground, and if more than one come at the same time, the order in which they are respectively to move to the graves.

Keeper may require burial services to be at different times.

13. Should it be necessary, for the purpose of preventing the disturbance of one funeral party by another and not otherwise, the keeper of the burial ground may require that one burial service should be concluded before another is commenced.

Keeper to keep order.

14. The keeper of the burial ground shall be entitled to keep order within the burial ground, and his commands are to be obeyed.

Depth, &c., of grave.

15. No grave shall be less than six feet in depth or at a distance of less than four feet from any other.

Re-opening of graves and vaults.

16. No grave or vault shall be re-opened within a year from the last interment therein, except for *post-mortem* examinations for the purposes of the criminal law.

Keeper to keep ground in order.

17. It shall be the duty of every keeper of a burial or cremation ground to keep the same clean and in good order, to the satisfaction of the chairman, municipal council.

CHAPTER XX.

Municipal Water Service.

Water-rate how recoverable.

1. The water-rate which the municipality is authorized and empowered by "The Galle Waterworks Loan Ordinance, 1891," to impose and enforce, and any other sums which may become due under the provisions of this chapter, shall be leviable as if the same were a tax imposed under "The Municipal Councils' Ordinance, 1887."

Appointment of officers.

2. It shall be lawful for the council to appoint such officers as may be necessary to execute the works and to carry out the duties hereinafter mentioned, and pay them such salaries or allowances as the council shall deem right.

Expenses of collection, &c., to be paid from water-rate.

3. All expenses incurred in or about the supply of water and in the collection of the water-rate shall be defrayed from the proceeds of such water-rate.

Waterworks vested in Council.

4. All public tanks, reservoirs, cisterns, standpipes, fountains, sluices, wells, conduits, pipes, pumps, and other waterworks existing within the municipality at the time of the coming into

operation of these by-laws or afterwards made, laid, or erected, and all buildings, works, materials, and things connected with or appertaining to such waterworks shall be vested in the council.

Council may provide filtering tanks, &c.

5. The council may cause such filtering tanks, reservoirs, aqueducts, or other works to be constructed, and such fountains and standpipes to be erected, and such pipes to be laid as it may from time to time consider necessary for the use of the inhabitants of the municipality.

Power to break up streets, &c., and enter private land.

6. In laying down any such pipes the council may, if it consider it necessary, carry such pipes through, across, or under any street, or place laid out or intended for a street, or under any building, or through any cellar or vault, or into, through, or under any enclosed or other land whatsoever. Provided that the council shall in every case in which it deals with private property under this by-law give notice of its intention to do so to the owner of such property, and shall on completion of the work pay to him reasonable compensation. If any dispute shall arise as to the amount or apportionment of such compensation, such amount and apportionment shall be summarily ascertained and determined by the police magistrate, whose decision shall be subject to an appeal to the Supreme Court.

No person to foul water ;

7. No person shall do anything whereby the water in any reservoir, fountain, cistern, standpipe, pipes, or other waterworks belonging to the council shall be in any degree polluted, fouled, or corrupted, and no person shall in any way damage or tamper with any such waterworks.

nor to wash at any standpipe, &c.

8. No person shall bathe or wash any part of his body, or wash any cattle, horse, dog, or other animal whatsoever, or any vehicle clothes, utensils, or other article whatsoever, at or near any reservoir, standpost, fountain, cistern, pipe, or other waterworks vested in the council, whether now existing or to be hereafter erected or built in the streets, thoroughfares, or other public places within the municipality.

Persons paying rate entitled to free use of water for domestic purposes.

9. Every person paying the water-rate mentioned in by-law 1 of this chapter shall be entitled to have free of further charge in respect thereof a supply of water from the public municipal fountains or standpipes for the domestic use of himself and his household.

"Domestic purposes," what not included in.

10. A supply of water for domestic purposes shall not include a supply of water for horses or cattle, or for washing vehicles, where such horses, cattle, or vehicles are kept for sale or hire, or a supply for any trade, manufacture, or business, or for fountains or swimming baths, or for any ornamental or mechanical purpose or for purposes of irrigation.

Charge for water for non-domestic purposes.

11. The following prices will be charged for a supply of water by meter for other than domestic purposes :—

	Per 1,000 Gallons.
	Rs. c.
(1) Water for general trade purposes, as the supply to boilers, mills, manufactories, hotels, or other trade purposes	... 1 0
(2) Water for public bathing-places, private swimming baths, and fountains	... 0 50
(3) Water for shipping	... 3 50

These charges must be paid quarterly after the quantity supplied has been ascertained.

Chairman may allow private service.

12. The chairman may at his discretion, on application by the owner or occupier of any house, allow a private service of water to such house for domestic purposes in such quantities and under such conditions as the council shall deem reasonable. When a private service is allowed, the connection between the municipal main and the premises to be served, as well as the necessary service pipes and fittings, shall be made, laid, and affixed under the supervision of the superintendent of works, at the expense of the person applying for such private service. The council may require the estimated cost of such private service to be paid into the municipal fund before the work in connection therewith is commenced.

Water pipe not liable to be seized for debt.

13. No communication pipe or service pipes or fittings shall be liable to be seized for any debt.

Pipes not to be laid from mains to the house without sanction of council.

Communication pipes for groups of houses.

Chairman may order removal of pipes laid without leave and recover expenses.

Communication of pipes.

Cisterns in the ground cannot be used for storage of water. Receptacle for storage of water.

Waste of water.

When water improperly used, &c., meter to be affixed.

Council to provide meters.

Chairman may remove meter for testing, &c.

Meter to be repaired only by employes of council.

Council may shut off water.

Council not liable for failure of water caused by unavoidable circumstances.

Owner, &c., of house having a private service not to supply water to others.

14. No person shall lay or have any communication or service pipe or pipes for the conveyance of water from any of the municipal mains into any house, land, or premises, or alter, extend, or disconnect any existing service pipes without the sanction or consent in writing of the chairman; nor shall any such pipes be laid except under the supervision of the superintendent of works, nor until the chairman shall have approved of the point or place at or through which the same shall be laid.

15. Unless the chairman shall otherwise permit, every house or premises to which water has been or may hereafter be laid on shall have its own separate communication pipe, and no house shall have more than one communication pipe, or have its service pipes connected with any service pipe, cistern, or other water fittings of any other house.

16. If any person shall, contrary to the provisions of the preceding by-laws, lay, or alter, or extend any communication or service pipe or pipes, it shall be lawful for the chairman to direct and order the said pipe or pipes to be removed; and if the same be not removed within three days of the service of notice upon such person requiring him to do so, the chairman may cause the same to be removed, and the expenses thereby incurred shall be ascertained and determined and recovered from such person in the manner provided by sections 281 and 282 of "The Municipal Councils' Ordinance, 1887," as if the same were expenses directed to be paid by the said Ordinance.

17. No pipes for the conveyance of, or in connection with, the water supplied by the council shall communicate with any cistern, butt, or other receptacle used or intended to be used for rain water.

18. No cistern buried or excavated in the ground shall be used for the storage of water supplied by the council, unless the use of such cistern shall be allowed in writing by the chairman.

19. No wooden receptacle without a proper metallic lining shall be used for the storage of water supplied by the council.

20. No owner or occupier of a house shall allow water from any cistern, pipe, or tap on his premises to run to waste. Should any leakage occur in any communication or service pipe, or in any cistern, tap, or other water fittings in any house or premises, the owner or occupier shall, within twenty-four hours, give notice of the same to the secretary.

21. Should the council have reason to believe that in any house or premises water from the municipal waterworks is used by others than the members of the household, or for other than domestic purposes, or is wasted or unduly consumed, it shall be lawful for the council to fix a meter on the pipe supplying such house or premises, and the owner or occupier shall be liable to pay at such rates as may from time to time be determined by the council for all water shown by the meter to have been consumed in excess of one thousand gallons for every rupee of water-rate assessed in respect of such house or premises. It shall be lawful for the council to agree with any person to supply water for other than domestic purposes on such terms and subject to such conditions as to the council shall seem fit.

22. The council shall provide and fix all meters, and may charge for the use of any such meter such rent as the council may deem reasonable.

23. The chairman may from time to time remove any meter for the purpose of testing the accuracy thereof, or for examination or repair, or for the purpose of substituting another meter, or upon discontinuance of any private service.

24. No meter shall be altered or repaired except under the direction of, or by persons employed by, the council.

25. It shall be lawful for the council to stop or cut off the supply of water between such hours as it shall deem necessary.

26. The council shall not be liable to any penalty or damages for not supplying water to the municipality if the want of such supply arises from any accident or from unusual drought or other unavoidable cause.

27. No owner or occupier of any premises having a private water service shall supply to any other person, or wilfully permit him to take any water from any cistern or pipe in such premises unless for the purpose of extinguishing a fire, or unless such

other person shall also be an occupier having a private service, and the pipes supplying him shall be, without his default, out of repair.

Misuse of water
an offence.

28. No person who has not been allowed a supply of water from the municipal waterworks for other than domestic purposes shall use for any other than domestic purposes any water supplied to or obtained by him from such waterworks.

Chairman may
authorize
entering and
examination of
premises having
a private service.

29. Any person authorized by the chairman in writing may at any time between eight of the clock in the morning and five of the clock in the evening, after giving one hour's notice to the owner or occupier, enter any building or premises in order to examine the condition of the pipes, works, and fittings therein, and to ascertain if there be any waste or misuse of water. If such person is without reasonable cause refused admittance for the purpose aforesaid, or is prevented without reasonable cause from making such examination, or if necessary preventing waste on water, the council may stop the supply of water to such building or premises.

Water may be
cut off for
contravention
of by-laws, &c.

30. The council may also stop the supply of water to any building or premises having a private supply should the owner or occupier be in default of payment of the water-rate fifteen days after the same has become due, or if such owner or occupier does, or causes or permits to be done, anything in contravention of any of the provisions of the by-laws in this chapter, or wrongfully fails to do anything which ought to be done for the prevention of the waste, misuse, undue consumption, or contamination of the water belonging to the municipal waterworks.

Persons
authorized by
chairman may
enter and cut off
pipes, &c.

31. In all cases in which the council is by these by-laws authorized to cut off or stop the supply of water to any building or premises or to remove any pipe or pipes, and in all cases in which any building or premises having a private service, shall have become unoccupied, any person thereto authorized by the chairman and his workmen may, after giving six hours' notice to the occupier, if any, or the owner, enter such building or premises between the hours of eight of the clock in the morning and five of the clock in the evening, and cut off any pipes by which water shall be conveyed from the municipal main to such premises, and remove any pipe, meter, or fittings which the council may be entitled to remove.

Interpretation
clause.

32. Whenever used in this chapter—

The word "main" shall mean the pipe and all its branches by which water is conveyed from the municipal reservoir to the town of Galle ;

"Communication pipe" shall mean the pipe which extends from the main pipe to the stop valve placed at or near the point of entrance into any building or premises ; and

"Service pipe" shall mean the pipe and all its branches laid from the said top valve into any building or premises.

CHAPTER XXI.

Registration of Mortgages.

Mortgagee
may register
mortgage.

1. It shall be lawful of every mortgagee of any immovable property situate within the municipality, or for his heirs, or any one of them, or for the legal representative of such mortgagee, if deceased, to cause any such mortgage to be registered at the office of the council, and every person holding any such mortgage, and desiring to have it registered, shall either by himself or by his agent furnish the council with his name and address and with the name and address of the owner or mortgagor of the property so mortgaged, together with any other particulars connected with its description or otherwise necessary for the proper identification of the property ; and thereupon, and upon the payment of a fee of 50 cents to be paid by such person, the council shall cause the aforesaid particulars to be entered in a book kept for that purpose in the office of the council.

Register open to inspection.

2. Every such register shall at all times, during the office hours of the council, be open to the inspection of any person desiring to have such inspection, on payment of a fee of 25 cents to the council.

Council to give notice to mortgagee of seizure.

3. In the event of any property concerning which any such mortgage shall have been registered, as provided in by-law 1 of this chapter, being seized in execution under section 149 of "The Municipal Councils' Ordinance, 1887," the council shall, at least fourteen days before advertizing such property for sale, under section 151 of the said Ordinance, post or deliver to the party who shall have registered such mortgage notice in writing of the said seizure and of the amount of arrears of taxes for the realization of which such property shall have been seized.

Mortgagee may pay arrears of tax.

4. It shall be lawful for any such mortgagee, or for his heirs or any one of them, or for his legal representative to pay to the council, at any time before the sale of any property seized as aforesaid, all arrears of taxes, or the arrears in respect of which the seizure shall have been made, due by the owner or mortgagor of such property, and upon such payment being made the property shall be released from seizure.

CHAPTER XXII.

Penalties.

Whoever shall commit any breach of any of the foregoing by laws by doing any act prohibited or declared to be an offence by any such by-laws, or by neglecting to do any act directed to be done by any such by-laws, or in any wise howsoever, shall on conviction be liable to a penalty not exceeding twenty rupees, and in case of a continued infringement to a further penalty not exceeding ten rupees a day for every day he continues so to offend.

APPENDIX.

Form A (Chapter II., By-law 9).

Summons.

MUNICIPALITY OF GALLE.

In the matter of _____.

To _____.

You are required to appear before this Council (or a Committee of this Council, as the case may be) at _____ (here insert place of meeting) at _____ o'clock _____, to give evidence touching the above matter.

By order of the Chairman,

The Municipal Office,
Galle, _____, 19 ____.

Secretary.

Form B (Chapter VI., By-law 5).

Market License.

Fee: Rs. ____.

The bearer _____, of _____, has permission to hold the stall marked No. ____ in the _____ market for the month of _____, conforming _____ self to the by-laws and reasonable orders of the Galle Municipal Council.

The Municipal Office,
Galle, _____, 19 ____.

Registered _____ Secretary.

(Chapter VII., By-law 19).

Slaughter-house License.

Fee: Rs. ____.

No. ____.

The bearer _____, of _____, Licensed Butcher, has permission to slaughter cattle, sheep, and goats at the public slaughter-house at _____ during one calendar month from the date hereof, conforming himself to the by-laws of the Galle Municipal Council.

The Municipal Office,
Galle, _____, 19 ____.

Registered _____ Secretary.

Form F (Chapter IX., By-law 4).

License to Scavengers.

_____, of _____, has been authorized by the Chairman to carry on the work of a scavenger or nightman within the limits of the Municipality of Galle, conforming himself to all rules and regulations and by-laws in that case made and provided.

This license is liable to be revoked upon a breach by the holder thereof of any rules and regulations referred to herein :—

By order of the Chairman,

The Municipal Office,
Galle, _____, 19 —.

Secretary.

Rules and Regulations referred to.

No cart carrying night soil shall pass along any street before 10 P.M. or after 3 A.M., and no bucket containing night soil shall be removed from any house before 7 P.M.

No night soil shall be deposited in or upon any place except such places as are provided by the Council.

No person carrying night soil through the street shall loiter or deposit any vessel containing or intended to contain night soil on or by the side of any public road or street.

Carts removing night soil shall not remain in any public street for a longer time than shall be necessary for the loading thereof.

Night soil shall be removed by such routes only as the Chairman shall appoint.

Offensive and Dangerous Trades.

License under Section 259 of Ordinance No. 7 of 1887.

Fee : Rs. _____.

No. _____.

The Municipal Council of Galle, by virtue of the provisions contained in the 259th section of the Municipal Councils' Ordinance, No. 7 of 1887, do hereby license _____, of _____, to establish a _____ in the _____, bearing assessment No. _____, situated at _____, provided _____ shall keep the said place clean and take proper precautions to prevent accidents by fire, the power to suspend or revoke this license being reserved in terms of the 261st section of the said Ordinance.

This license to be in force till the 31st day of December, 19 —.

By order of the Chairman,

The Municipal Office,
Galle, _____, 19 —.

Secretary.

License under Section 233 of Ordinance No. 7 of 1887.

Fee : Fifty cents per quarter.

No. _____.

Ward No. _____.

The bearer _____, of _____, has permission to sell _____ at No. _____, for the under-mentioned period, conforming himself to the provisions of Ordinance No. 7 of 1887.

This license to be in force till _____.

The Municipal Office,
Galle, _____, 19 —.

Secretary.

Form G (Chapter X., By-law 1).

_____ has permission to store _____ at _____. This license shall be in force till 31st December, 19 —.

The Municipal Office,
Galle, _____, 19 —.

Secretary.

Form H (Chapter XI., By-law 1).

Return required by Section 138* of the Municipal Councils' Ordinance, No. 7 of 1887:—

To _____

Ward and Division.	Street.	No. of House.	Owner.	Occupier.	Rent or Annual Value.	REMARKS. (Here state by whom kept in repair, and by whom taxes paid.)
						(a) Cost of repairs borne by _____ (landlord or tenant, as the case may be). (b) Public rates and taxes paid by _____ (landlord or tenant, as the case may be).

Galle, _____, 19 —.

Signature.

* In order to enable the Municipal Council to assess the annual value of any houses, buildings, or lands liable to the rate or rates, it shall be lawful to the Chairman to require the owners or occupiers of such houses, buildings, or lands to furnish returns of the rent or annual value thereof, and for the like purposes it shall be lawful to the Chairman, or any person appointed by him for the purpose, at any time, between sunrise and sunset, to enter and inspect such houses, buildings, or lands. Whoever refuses or fails to furnish the return herein specified for the space of one week from the day on which he shall have been required so to do, and whoever knowingly makes an incorrect or false return, and whoever hinders, obstructs, or prevents the Chairman or any person appointed by him as aforesaid from entering or inspecting, or if need be surveying, any such houses, buildings, or lands, shall be liable to a fine not exceeding fifty rupees.

The above-named _____ is hereby required to furnish the above return within one week from this date.

By order of the Chairman,

The Municipal Office,
Galle, _____, 19 —.

Secretary.

Form I (Chapter XI., By-law 2).

Return required by Section 146* of the Municipal Councils' Ordinance, 1887:—

Ward and Division.	Street.	No. of House.	Owner of Vehicle and Animal.	State whether employed for Hire or not, and whether belonging to you or to whom.							Remarks.
				No. of Carriages other than Carts, Hackeries, or Jinrickshas.	Number of Carts and Hackeries.	Number of Jinrickshas.	Number of Horses, Ponies, and Mules.	Number of Bullocks and Asses.	No. of Children's Carriages, the Wheels whereof exceed 24 in. in Diameter.		

* In order to enable the Chairman to make such list, the Chairman, or an officer authorized by him, shall send to all persons supposed to be liable to the payment of such taxes, a schedule to be filled up with such information respecting the vehicles and animals kept by them as the Chairman may judge necessary for the assessment of the taxes. The schedule shall be filled up in writing, and signed and dated, and returned to the Municipal Office by every person to whom it has been sent, whether or not liable to the payment of such taxes; and whoever neglects, refuses, or omits duly to fill up and return such schedule within one week from the receipt thereof, or knowingly gives therein any incorrect or false return, shall be liable to a fine not exceeding fifty rupees.

Form J (Chapter XI, By-law 4).

To _____, The Municipal Office,
Galle, _____, 19—.

Take notice that by virtue of "The Municipal Councils' Ordinance, 1887," the Municipal Council of Galle have ordered you to be assessed in respect of the under-mentioned vehicles and animals for the year 19—, and the following sums are due therein :—

Description of Vehicles or Animals.	Number.	Rate.		Amount Payable.	Time of Payment.
		Rs.	c.		
Carriages ...		5	0		On the 1st day of February, 19—, Rs. _____.
Carts and hackeries ...		4	0		On the 1st day of August, 19—, Rs. _____.
Jinrickshas ...		0	50		
Horses, ponies, or mules ...		2	50		
Bullocks or asses ...		1	0		
Children's carriages (wheels above 24 in. diameter) ...		5	0		

Date of service : _____.

You are hereby required to pay the amount of the above taxes into this office on or before the dates above mentioned ; in failure whereof a warrant will be issued by the Chairman for the recovery thereof with costs.

Secretary.

Form K (Chapter XI, By-law 6).

Return required by the By-laws of the Municipal Council of Galle.

Name of Notary.	Whether and how many Clerks have been Articled to you.	Name of the Articled Clerks.	Date of Articles, each.	Period of Service of Articled Clerk.

The above-named _____ is hereby required to fill up and return this form within fifteen days.

By order of Chairman,

The Municipal Office,
Galle, _____, 19—.

Secretary.

Form L (Chapter XII, By-law 3).

Certificate of Registration of Dog.

Ward No. _____, Registered No. _____.

This is to certify that _____ residing in house _____ has this day registered in this office (dog or dogs as the case may be) of the description given below for which a registration fee of Rs. _____ has been paid.

Breed _____ Description of Dog.
Sex _____
Colour _____

This certificate is in force until 31st March _____.

The Municipal Office,
Galle, _____, 19—.

Secretary.

Form M (Chapter XII., By-law 5).

Return required by By-laws relating to Dogs.

House No. _____
Street : _____
Householder's Name : _____

No. of Dogs kept.	Description.				Owner's Name.	Date of Payment.
	Breed.	Sex.	Colour.	Remarks.		
1						On or before 31st March.
2						
3						
4						
5						

Date of service : _____

Galle, _____, 19 —.

Signature of Householder.

The above-named householder is hereby required to fill up and return the above schedule within one week. Any person neglecting to do so will become liable to a fine of Rs. 20.

The Municipal Office,
Galle, _____, 19 —.

By order of Chairman,

Secretary.

Form N (Chapter XV., By-law 19).

Carriage License (not Transferable).

No. _____. Galle, the _____ day of _____, 19 —.

Whereas _____, occupying premises No. _____ in _____ street in Galle, has applied for a license under the Ordinance No. 17 of 1873, and made and signed the declaration of ownership thereby required, license is hereby granted to him to keep the said _____ bearing No: _____ for the purpose of letting the same for hire from the date hereof until the thirty-first day of December next, subject to the by-laws of the Council.

Such _____ shall not carry more than _____ persons, excluding the driver.

Given under my hand the day and year first above written.

Entered _____.

Chairman, Municipal Council.

Description of the horse and carriage.

Declaration of Ownership of Carriage.

_____ do hereby declare that I reside at No. _____ in the _____ street in _____, and that I am sole proprietor of the _____ which I have applied to be registered under the Ordinance No. 17 of 1873, and which is about to be registered under No. _____.

Declared at Galle this _____ day of _____, 19 —.

Chapter VII., By-law 20.

Special License to Slaughter Cattle.

Fee : Re. _____.

No. _____.

The bearer _____, of _____, has permission to slaughter the under-mentioned _____ at _____ on the _____, conforming himself to the Ordinance No. 9 of 1893:—

Description of Cattle.	Colour.	Age.	Brand-marks.	Remarks and Conditions.
				1. To be slaughtered so as not to create a nuisance, and for private use only. 2. The animal and license are to be shown to the village headman before slaughter. 3. The animal to be slaughtered with a proper degree of privacy, and at a distance from the public roads.

Registered : _____.

The Municipal Office,
Galle, _____, 19 —.

Secretary.

Chapter X., By-law 18.

License to seize Cattle.

By virtue of powers vested in the Municipal Council by their by-law marked Chapter X., 18, _____ is hereby authorized to seize, or cause to be seized in his presence, all horses, goats, sheep, cattle, or other animals which he may find tied, tethered, or straying in or upon any thoroughfare _____ (unless any such animal belongs to any cart, &c., to which it may be tied or tethered during the time of loading or unloading), and deliver the same forthwith into the custody of an officer of the police in charge of the Bazaar Police Station....

This license to be in force till _____.

By order of the Council,

The Municipal Office,
Galle, _____, 19 _____.

Secretary.

Chapter X., By-law 17.

Order to cut Dangerous Trees.

To _____.

You are hereby required, within twenty-four hours of this notice, to cut and remove _____ standing in the garden _____, situate in _____, and marked _____, of which you are the owner, the said tree being deemed to be dangerous and likely to affect the safety of _____.

By order,

The Municipal Council,
Galle, _____, 19 _____.

Secretary.

Form O., Chapter XV., By-law 23).

Date of purchase of Jinricksha.	(1) Name of the owner, (2) Name and age of the person drawing Jinricksha.	No. of License if any, issued in the previous year
	(1) (2)	

විෂි 1901 කේ 8 වෙනි ආඥාපනතේ 4 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට, ගාල්ලේ නාගරික සභාව විසින් සාදනලද මෙහි පහත සඳහන්වන අතුරු පනත් කාරක මන්ත්‍රීසභාවේ සමමතය ඇතුළු ගරුකර උතුමානන්වගන්තියේ විසින් ස්ථාපිත කරනලදීන්, පොදුරක්‍ෂකයාගේ දැනුම හිමි පිණිස ප්‍රසිද්ධ කරනු ලැබේ.

ගරුකර උතුමානන්වගන්තියේ අඤ්චලෙස,

විෂි 1902 ක්‍රි. සැප්තැම්බර් මස 1 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කාර්යාලයේදී,

ආර්. ඩබ්ලිව්. අයිවර්ස්, වැඩබලන මහසෙනෙවිවරයාගේ මුද්‍රාව.

ගාල්ලේ නාගරික සභාවේ උපව්‍යවස්ථා.

I. පරිච්ඡේදය.

සභානාමය.

කලින් කලට රෝජනා කොට වැඩිවසම් සම්පාදනය කිරීමද එසේ සම්පාදනය කරනලද වැඩි වසරේදී සැලැස්ස කලපතාමත ප්‍රමාණ පරිමිත නිර්මාණ මන්ත්‍රීසභාව විසින් කටයුතුයි. සභාපතිතුමා විසින් ආඥාපනතෙහි තමන්ට දී ඇති බලය පිට, පත්කරනලද ගම් මුලාදනියක් ඇදී, ඒ මුලාදනියට ලැබිය යුතු පරිමිත මෙහෙයුම් කරනට සභාපතිතුමාට පුළුවන. එසේවුවත් ඒ නියමිතව පරිමිත මන්ත්‍රීසභාව විසින් වැඩිවසරට නියමකරනලද මුදලට වැඩිපමණක් යුතුයි.

වැඩිවසම් සහ පති.

සභාව විසින් නියමකරලත් එක්කොටසක් විසින් එක නිලයකට වඩා දුර්වලත් සඳහන් ලවනාස්ත්‍රයක් වැඩිවසරට නියම කරනට නොහැකි වෙතත් මුලාදනියක් නිම කරන පහත අනුමැතිය ඇතුළු නිම කරන සභාව විසින් සැලැස්ස කලපතාමත නියමකරනලද පති පිට සභාපතිතුමා විසින් පත්කරනලද පති ඇති කිසිවකින් තොරව කර නැත.

මන්ත්‍රීසභාවේ පනත්වලට අමතරව ලේකම්වරයාට සභාවේ අත්‍යවශ්‍ය වැඩසටහන් සහ සභාපතිතුමා විසින් වරින්වර නියමකරනලද පැ ඇතුළතදී කලයුතුයි.

පහත දක්වනලද වැඩිවසම් මෙයින් සම්පාදනය කරනලදී.

1. නාගරික සභාවේ ලේකම් වෙත සෙනෙවිවරයාගේ.
2. සභාපතිතුමාගේ.
3. කාර්යාල පරිපාලක වෙත කාර්යාලයකට ප්‍රවේශවීමට.

සම්පාදිත වැඩි වසම්.

II. පරිච්ඡේදය.

සාමාන්‍ය ක්‍රියා විධිපනත.

1. සභානුකූලව පිළිවෙල නිමවූ පරිද්දෙන් සභාපතිතුමා විසින් රක්‍ෂාකරගතයුතුවා පමණක් නොව පිළිවෙල සමබක සියළු කාරණාම නිමවන කලයුතුයි.

සභාපතිතුමාගේ යුතුකම්.

2. මන්ත්‍රීසභාව පිළිබඳ සියළු කාරණා සඳහා මන්ත්‍රීන්ගේ ප්‍රථම සාධන හා දෙවැනිවැනි පහත දක්වන විධිවිධාන පිළිබඳව පැවතිය යුතුයි.

සභාමන්ත්‍රීන්ගේ ප්‍රථම සාධන පිළිවෙල.

සභාපතිතුමා ලබා සභාව මන්ත්‍රීන්ගේ ප්‍රථම සාධන පිළිවෙල තමන්ගේ දෝරගනු ලැබූ නොහොත් පත්කරනලද කාර්යාලයකට ගොස් වසරකට පසුව, ඊට ප්‍රථම සභා අත්‍යවශ්‍ය මන්ත්‍රීකයෙකු නැතිවත් දෝරගනු හෝ පත්කරනලද කල ඉහත දැරූ ප්‍රථම සාධන පිළිවෙලෙහිම අවධානයක් දෝරගන්වනලදී පැවතිය යුතුයි.

3. සභා රැස්වීමේදී කාරක වැඩ පනත දක්වන පිළිවෙලට විරුද්ධය.

වැඩ පිළිවෙල සහ හන් ලේඛන.

1. ප්‍රථම රැස්වීමේදී කලයුතු දේ සූදානම් කරනලදී ලේඛනය එහි ගම් දෙසක් ඇතහොත් ඒ දෙස පහතට ස්ථාපිත යුතුයි.

ප්‍රශ්න. රෝජනා.

2. පළමුවෙන් දැනුම්දෙනලද ප්‍රශ්න කරනට පුළුවන.

3. පළමුවෙන් දැනුම්දෙනලද රෝජනා කරනට පුළුවන.

4. මන්ත්‍රී සභාව රැස්වීමේදී අතර සභාපතිතුමාගේ කැමැත්ත ඇතුළු පහසු මේලාවකදී රෝජනා ගැන දැනුම්දෙනලද ගම් මන්ත්‍රීගේදී අවසර ඇත්නම් රෝජනා ගැන දැනුම් කල හැකිවේ.

රෝජනා ගැන දැනුම්.

5. කාරක සභාවක් වැඩා ගෙනවුත් දක්වනට පුළුවන. ඒ ගැන එවෙලෙහිම කල්පනා කර බලනට මන්ත්‍රී සභාව අනුමැතියෙන් ගත්තොත් මෙහි කැනගොත් ඒ ගැන කල්පනා කිරීමට අවසන් නියමකරනට පුළුවන. ගම් වැඩාවක් මන්ත්‍රී සභාව ඉදිරිපිට පවුලකුගේ පළමුවෙන් ඒ වැඩාව අවිච්ඡිතව සමාජයකට බෙදා දෙනලද රෝජනා කරනට කාරක මන්ත්‍රීසභාවට නමුදු අවසර තිබේ. ඒ රෝජනාව අනුමත කරනු ලැබුවහම ඒ ගැන කැමැත්තකුගේ සෙවීමට වැඩිය යුතුයි.

කාරකසභා වැඩා.

6. මුලාදනියේ වැඩ කල්පනාකර බැලීම යුතුයි. කැනගොත් ඒවා කාරකසභාවක් වෙත පැමිණිය යුතුයි.

මුලාදනියේ වැඩා.

7. ලේකම්වරයාට පත්කම් වෙත අගයනලද පැමිණිලිපත් මන්ත්‍රීසභාවට හෝ සභාපති තැනට ලියනලද ලිපිලිපි මන්ත්‍රීසභාව ඉදිරිපිට තැබිය යුතුයි.

පෙන්සම් අදිය.

මේ වැඩ පිළිවෙලට වෙනස්ව කරනට මන්ත්‍රීසභාවේ අවසරයකින් ඉවතලන ලද්දකම් රැස්වීම පිණිස දක්වනලද කලයුතු සඳහන්වූ අන්තිම කාරණාවකදී කෙරීමට පැමිණිය යුතුයි.

27. විශේෂ කාරක සභාවක් පත්කරන විට මන්ත්‍රීසභාව විසින් කරන සියළු සම්මතවලදී එ කාරකසභාව ක්ෂේත්‍රයට අදාළව ප්‍රතිපත්තිමය වශයෙන් සහතිකයක් දෙනු ඇත.

කාරකසභාව කට වියයුතුගණන. කාරකසභා රැස්වීම්.

28. විශේෂ කාරකසභාවක් නියමවුවද සභාපතිතුනු එකිනෙකාගෙන් නොමැතිව එක්කෝ සභාපතිතුනු එකිනෙකාට පරිමාණයෙන් එකෙකෙකුටත් අතරෙන් සාමාන්‍ය සභාපතිතුනු කෝරගත යුතුයි. සභාපතිතුනු එකක් කාරකසභාවේ පලමුවෙනි රැස්වීම් විශේෂ කිසිවක් දෙවසක් නිශ්චල වූහොත් ඊළඟ දවස වන විට ඊට ඉඩ නොදෙන විට ඊට වැරදි කල්පිතවීමෙන් හෝ කල්පිතවීම නොවන විට කාරක සභාපතිතුනු නිශ්චල විය යුතුයි.

කාරකසභාවේ වැඩ.

29. කාරකසභාව වඩාත් හොඳින් රජයේ වැඩ කිරීමට සම්මතවුවද ඒ වානාව කාරකසභාවක නැති වුවත් හෝ ඒ විශේෂ පත්වූ අන් සම්මතයකට අදාළව එක් හෝ වෙනත් පනතින් හෝ ඉන්ද්‍රියවලින් පැහැදිලි කරන සාමාන්‍ය සභාපතිතුනු සහතිකයක් දෙනු ඇත. සභාපති අවසරය ඇතිව කාරකසභාව එකේ නව වැඩකරුන් පැමිණීමට හෝ කාරකසභාවකට හෝ සාක්ෂි විභාගයේ එකුඩු සටහන පවතින විට හෝ කල්පිත වූ දේ අඩංගු ලියවිලි හෝ වර්තමාන දැක්වීම් යුතුයි.

30. කාරකසභාවේ කල්පනා හෙයින් හටගන්නා විට ඒ හෙයින් ඒ සම්බන්ධව හෝ වෙනත් කල තැන නිවැරදි නොවූ පිටිමුණු දේ වැනි සාමාන්‍ය සභාපතිතුනු සහතිකයක් දෙනු ඇත. කාරකසභාවකට කල්පනා කල කැමැත්තකැමැත්ත අඩංගු කර කාරක සභාවකට පෙන්වා දීමට සලස්වනු ලබනු ඇත.

කාරකසභාවකට සාක්ෂි ගැන ඇති බලය.

31. මේ පරිච්ඡේදයේ දී විවිධ වර්ගවල සභාපති සම්පාදිත ප්‍රකාරයට එකී දත්තවලදී විධි ක්‍රම භාග්‍යාලම් සාක්ෂිකරණයට සහතිකයක් දෙනු ඇත. කාරකසභාවකට සාක්ෂි ගැන ඇති බලය.

කාරකසභාවකට සාක්ෂි ගැන ඇති බලය.

III. පරිච්ඡේදය.

නගර පරික්ෂකයන්ගේ යුතුකම්.

1866 වූ විශේෂ අතරු පනතින් පිහිටි පනතකට ව්‍යවස්ථාවෙන් සුඛපාලක සභාවේ මුද්‍රා දැක්වීමට සහතිකයක් දෙනු ඇත. නගර පරික්ෂකයන්ගේ යුතුකම්.

නගර පරික්ෂකයන්ගේ බල සහ යුතුකම්.

1. ආණ්ඩුව පත්කර ගත් මාසයේ පනතකට අදාළව සභාවකට වැඩ කිරීමට සූදානම් විය යුතුයි.

අතරු සම්පාදිත ප්‍රකාරයට සේවයක් බැඳීම.

2. ඒකී, මධ්‍යම, විවිධ, අප්‍රේ, ලී, පොදු, කුණු, විවිධ, කුණු, වල, බෙත් ආදී සම්පූර්ණ ලෙසින් නැති නොවන පොදු සේවාවන් සඳහා සභාවකට සහතිකයක් දෙනු ඇත. පුළුල්ව පැතිරී සිටින පුළුල් පරික්ෂකයන්ගේ නොමැතිවීම.

පුළුල්ව පැතිරී සිටින පුළුල් පරික්ෂකයන්ගේ නොමැතිවීම.

3. එබඳු ප්‍රකාරයට එබඳු අතරු විවිධ වර්ගවල සභාවකට සහතිකයක් දෙනු ඇත. පුළුල්ව පැතිරී සිටින පුළුල් පරික්ෂකයන්ගේ නොමැතිවීම.

පුළුල්ව පැතිරී සිටින පුළුල් පරික්ෂකයන්ගේ නොමැතිවීම.

4. නගර සභාවකට වැඩ කිරීමට හෝ ඊට එකම පනතකට අදාළව සභාවකට සහතිකයක් දෙනු ඇත. අතරු සම්පාදිත ප්‍රකාරයට සේවයක් බැඳීම.

අතරු සම්පාදිත ප්‍රකාරයට සේවයක් බැඳීම.

5. සභාපතිතුනු නිශ්චල වූ විට හෝ අනිත් වූ විට නගර පරික්ෂක සභාවකට වැඩ කිරීමට සහතිකයක් දෙනු ඇත. අතරු සම්පාදිත ප්‍රකාරයට සේවයක් බැඳීම.

අතරු සම්පාදිත ප්‍රකාරයට සේවයක් බැඳීම.

6. නගර පරික්ෂක සභාවකට වැඩ කිරීමට හෝ ඊට එකම පනතකට අදාළව සභාවකට සහතිකයක් දෙනු ඇත. පුළුල්ව පැතිරී සිටින පුළුල් පරික්ෂකයන්ගේ නොමැතිවීම.

සෞඛ්‍ය සභාවකට වැඩ කිරීමට සහතිකයක් දෙනු ඇත.

7. සභාපතිතුනු නිශ්චල වූ විට හෝ අනිත් වූ විට නගර පරික්ෂක සභාවකට වැඩ කිරීමට සහතිකයක් දෙනු ඇත. අතරු සම්පාදිත ප්‍රකාරයට සේවයක් බැඳීම.

IV. වෙනි පරිච්ඡේදය.

ගොඩනැගිලි ගැන නියෝග.

1. පනත දක්වන නියමයන් හෝ කොන්දේසිවලට මිස කිසිවක් වෙනස් කිරීමක් නොකරනු ලැබිය යුතුයි.

ගොඩනැගිලි ගැන කොන්දේසි.

(a) ගෙඩි දීමනා වලට සුදුසු ආකාරයට සුදුසු ප්‍රමාණය මැටි හා වඩවිම්බලම් හෝ ඊට හේතු වූ අන් ද්‍රව්‍යයන් පැමිණි යුතුයි. පොල් අඟුලකින් කිසිවක් නොසෑදිය යුතුයි.

(b) මහජන ව්‍යාජ පිණිස සෑදීමට එබඳු ගෙයක් හෝ පැල්ගෙයක් හිමිකරු විසින් වර්ග 120කට අධික අතර 10කට අඩු නොවිය යුතුයි. වහල පහත අඳුරුවල් පොළොවකින් යටින් පිරිසෙසිය යුතුයි.

ගොඩනැගිලි ගැන කොන්දේසි.

සක වෙළෙඳපලක නොහොත් ඉඩම් කඩවන නොගැව සිස සුදායි.

අයුත්තේ හැසි රෙන්තන් කඩවත් නෙරපින සුදායි.

අවසර පත්‍රවලට ගෙවන ගාස්තුව.

මනුෂ්‍යයන්ට හෝජන පිණිස මරන්ට අදහස්කර ඇති සතුන් මහජන භාෂා පොතෙහිට නැති සුදායි.

සන්චාරණකතාන විසින් පරීක්ෂාකොට බලා ආහාරයට නොහිසි සත්තු ප්‍රතික්ෂෙප කල සුදායි.

එන්තුගන්තාලද සතුන් මරන්ට අවසරපත්‍ර දීම සුදායි.

අවසරපත්‍ර වලාග දෙදවසක් පමණකි. අහක්තොකරණලද සතුන් විකිණීම.

අවසරපත්‍රයක් නැතුව සතුන් සහිතව සතුන් මරණ මඩුවක සම්බවෙන කෙනෙක් අපරාධකාරයෙකි.

ලෙඩවු බව පෙනිනිස සකෙක් නොමැරිය සුදායි.

ලෙඩ සහිත මස්වලට කළමනාකරු හැරී.

නගර මායිමෙන් පිට මරන සතුන්ගේ මස් අවසර නැතුව නගරයට ගෙනෙන්ට බැරිය.

ඒ මස් විභාග පරීක්ෂාකර බලනාතන් නගරය ඇතුලත විකුණන්ට බැරිය.

ඇතුලත කිසි විවිධ කිසියම් දෙයක් විකිණීමට නඩාගෙන සිටීම හෝ ගෙණ ඇවිදීම. එබඳු රෝගයකින් පොලොව කායිම කොණක්වත් කවර ප්‍රසිධ මහකඩසකවත් පුද්ගලික කඩසක වත් කිසියම් වැඩකට ගැන්වද යන මේවාය.

26. මහකඩස භාරකරවු මුද්‍රාදැනියාට නොහොත් සභාපතිනැතගෙන් බලය ලැබූ කෙනෙකුට කඩ ප්‍රදේශයේ එහි බි මත්ව සිටින්නාවූ හිතහිතා සිටින්නාවූ නිකරුණේ නතරව සිටින්නාවූ නරකට හැසිරෙන්නාවූ නොහොත් පිස්සු කොණක් පත්තාදමන්ට පුළුවන. එබඳු කොණක් බදුකාරයෙක් නොහොත් බදුකාරයෙකුගේ වැඩකාරයෙක් විනම් ඔහුට තවත් දුරට කඩස ඇතුලත කිසි වෙළෙඳුමක්වත් වැඩක්වත් කරන්ට නොහොත් එහි යම් වෙළෙඳපලක් හෝ සාප්පුවක් ඇතුළු සිටින්නට සභාපතිනැතගේ කැමැත්තට අවකාශයක් ලබනාදෙන්ට පුළුවන. අවන්තේවිටම වරද කාරවූ විකුණුම්කාරයෙක් ඒ කඩස පත්තාදමන්ටද තවත්දුරට එහි වෙළෙඳමක් නොහොත් වැඩක් කරන්ටවත් ඒකඩස වෙළෙඳපලක් නොහොත් සාප්පුවක් ඇතුළු සිටින්නටවත් ඉඩනොදෙන්ට පුළුවන.

පුද්ගලික කඩ.

27. ව්‍යවස්ථාපිත 233 වන කාණ්ඩානුකූලව නිකුත්කරණලද එක එක අවසර පත්‍රයට තුන්මසකට හෝ 50ක ගාස්තු මුදලක් සභාපතිනැත විසින් අත්කලසුදායි. ඒ ගාස්තුව පලමුවෙන් ගෙවීමෙන් මිස නැතහොත් අවසර පත්‍රය නිකුත්කරණු නොලැබේ.

VII. පරිවෘත්තය.

සතුන් මරණ මඩු.

1. මිනිසුන් මේ පරිවෘත්තයේ 9, 10, 11, 20 වෙනි උපව්‍යවස්ථාවල නියමවූ සතුන් හැර නාගරික සභාමණ්ඩලය ඇතුලත මනුෂ්‍ය හෝජනය පිණිස මරන්ට අදහස්කොරන අන් සියළු සතුන්ම පෙරවරු 7ක් පස්වරු 9ක් අතරතුරේ යම් ලොවකදී ඒ පිණිස සාදවා ඇති මඩුවට ගෙනවුත් සභා මරණ වෙලාවට පලමුවෙන් 24 පැයකට අඩු නොවන කාලයක් මහජනයාට පෙනෙන පිණිස එහි තවත්වා තැබියයුතුයි.

2. එසේ ගෙනැවිත් දු ඇති සත්තු සන්චාරණකතාන විසින් හෝ සභාපතිනැත විසින් ඒ පිණිස ලියවිල්ලකින් පත්කරණු ලැබූ අන් කෙනෙකුත් විසින් බලා පරීක්ෂාකොට උන් අතුරෙන් ගනින්නාවූ ගාස්තුවකට හා බැඳුණු දේවෙන් මනුෂ්‍ය ආහාර පිණිස මරන්ට යම් කිසි කාරණයක් නිසා නොහොඹනේයයි තමන්ට පෙනෙන සතුන්ද ප්‍රතික්ෂෙප කළයුතුයි. එසේ ප්‍රතික්ෂෙපකරණු ලැබූ සභා උා අයිතිකාරයා විසින් එකනින් වහාම ගෙණගිය යුතුයි.

3. සන්චාරණකතාන විසින් හෝ බලයලත් අන්කෙනෙක් විසින් හෝ මනුෂ්‍යභාර පිණිස මරන්ට හොඳයයි ඒන්තුගන්තාලද්දවූ සතුන් ඉහතකී මඩුවෙහි මේ පරිවෘත්තයේ පලමුවෙන් උප ව්‍යවස්ථාවෙහි නියමවූ විෂභාර පැය ඉකුත්වෙනතෙක් නවත්වාගෙන ඒ කාලය ඉකුත්වූ පසු ඒ එන්තුගන්තාලද සතුන් මරන්ට මේ ප්‍රවිධානකොට ඇති "සී" අකුරේ දරණ ආදායපනානුරූපවූ අවසරපත්‍රයක් ඊට ගෙවන්ට මේ උපව්‍යවස්ථාවල ජනමවූ ගාස්තුව ගෙවිවිට සන්චාරණකතාන විසින් හෝ ඒ පිණිස බලයලත් අන් කෙනෙක් විසින් දියයුතුයි. එබඳු සතුන් නාගරික සතුන් මරණ මඩුවක සභාපතිනැත වරින්වර නියමකරන පැවලදී මැරිය යුතුයි.

4. එසේ මරන්ට දෙනලද අවසරපත්‍ර වලාග නිකුත්කළ දින පටන් දෙදවසක් පමණකි.

5. මේ පරිවෘත්තයේ දෙවෙනි උපව්‍යවස්ථානුකූලව ප්‍රතික්ෂෙප කරනලද යම් සකෙක් නිසි කාලයක් ඇතුලත අහක්තොකරණලත් එක්කෝ මරණට අවසර දෙනලද සකෙක් නොමැරුවොත් එක්කෝ ඒ ගැන මේ උපව්‍යවස්ථානුකූලව ගෙවියයුතු ගාස්තුවක් නොගෙවීමෙන් සභාපතිනැත විසින් ඒ සභා අඛණ්ඩලවා දැනුණ දෙදවසකට පසු වෙන්දේසියේ විකුණ ලැබෙන මුදලින් නොගෙවනලද ගාස්තුවද වකිණීමටවූ නිසි විෂයද අඩුකරගෙන ඉතිරි දුලද සභා අයිතිකාරයාට ඉල්ලාසිටිය හිට ගෙවියයුතුයි.

6. මේ පරිවෘත්තයේ තුන්වෙනි උපව්‍යවස්ථානුකූලව අවසරපත්‍රයක් යම් සකෙක් ගැණ නොගන්තාලද එබඳු සකෙක් කිසියකෙනෙකුට සතුන් මරණ මඩුවට නොහොත් ඉඩම්ට ගෙනගන්ට එක්කො සතුන් මරණ මඩුවෙහි නොහොත් ඉඩමෙහි ඇතුළු සිටින්නට බැරිය. එබඳු සිසඵ සතුන්ම නගර ඉන්ස්පැක්ටර් කෙනෙක් විසින් හෝ සභාපතිනැතගෙන් බලයලත් අන්කෙනෙක් විසින් අල්ලා නවත්වාගත යුතුයි. උන් ලොවාවෙහි සතුන් නම් මරද්දිය යුතුයි.

7. යම් සකෙක් ඉහතකී අන්දමට එන්තුගන්තාල ලැබූ මරන්ට පලමුවෙන් උා ලෙඩවූ එක්කෝ මනුෂ්‍යභාරයට ආහර පිණිස මරන්ට නොසැහෙන්තාවූ සකෙක් බව දැනගන්ට ලැබුනොත් උා මනුෂ්‍ය ආහර පිණිස මරන්ට අවසර කොඳි පරින්ට සන්චාරණකතානට නොහොත් ඒ පිණිස සභාපති නැතගෙන් බලයලත් අන්කෙනෙකුට පුළුවන.

8. ඉහතකී අන්දමට එන්තුගන්තාල ලැබූ සකෙක් මැරුවාට පසු උගේ මළකුණ ලෙඩසහිතවූ හෝ මනුෂ්‍යභාරයට නොහොඹන බවට පෙනිනියොත් සන්චාරණකතාන හෝ ඒ පිණිස සභාපති නැතගෙන් බලයලත් අන්කෙනෙකුත් ඒ මස් එවලේම එනැතම නාසත්කරන්ටවත් මනුෂ්‍යභාර පිණිස විකිණීමට තැබීම වලක්වන්ට යෝග්‍යවූ විධියක් ඊට කරන්ටවත් සැලැස්විය යුතුයි. ඒ මස් මනුෂ්‍යයන්ට ආහරයට නොහොඹනේ නොවෙයි කිසියකෙනෙක් සිටිගොත් සන්චාරණකතාන සභා පතිනැත වෙත නොහොත් සභාපතිනැත නොමැත්තේනම් සෙකුනාරිස්නැත වෙත වහාම පැමිණ ඔහු සමග සතුන් මරණ මඩුවට ගොස් ඒ මස් පරීක්ෂාකොට සභාපතිනැත (නොහොත් ඔහු නොමැත්තේනම් සෙකුනාරිස්නැත) ඒ මස් මනුෂ්‍යභාරයට නොහොඹියයි කීන්දකලොත් ඒ මස් සන්චාරණකතාන විසින් හෝ සභාපතිනැත හෝ මේ උපව්‍යවස්ථාවෙහි ඉහතකී විධියට ඊට කළයුතුයි. මේ කාරනාව ගැණ සභාපතිනැතගේ කීන්දුට සමාප්තියාවේ.

9. නාගරික සතුන් මරණ මඩුවක නොමරණලද කොසියම් හරකකුගෙන්වත්, බැට්වෙකු ගෙන්වත්, එඵවෙකුගෙන්වත් මස් සභාපතිනැතගෙන් විශයයි අවසරපත්‍රයක් නොගෙන නාගරිකසභා මණ්ඩලය ඇතුලතට ගෙනගන්ට බැරිය. කුමක් මේදීවීදී යෙහි ලා පිටරටවලින් මෙරටට ගෙනෙන මස්වලට මේ උපව්‍යවස්ථාව වැදගත්තේ නැත.

10. එබඳු විශය අවසරයක්පිට ගෙනෙනලද කිසියම් මසක් සභාපතිනැත විසින් ඒ පිණිස පත්කරනලද මුද්‍රාදැනියා විසින් සතුන් මරණ මඩුවෙහි පලමුවෙන් පරීක්ෂාකොට මනුෂ්‍යභාරයට බිසියයි පිළිගන්වනොත් මිස නැතහොත් නාගරිකසභා මණ්ඩලය ඇතුලත විකිණීමටවත් විකිණීමට නැතිවත් කිසියකෙනෙක් විසින් නොකටයුතුයි. එබඳු එකඑක පරීක්ෂාවට ගාස්තුව සයෙත් එසේ පරීක්ෂාකරණලද මස් එකඑක ගතකලට හෝ 4 බැගින් අත්කරන්ට මත්වූ සභාවට පුළුවන. ඒ ගාස්තු මුදල ගෙවිවිට ඒ මස් පරීක්ෂාකළ බව කියා ඒවා විකිණීමට අවසරයක් බවට සහතිකපත්‍රයක් එහි මුද්‍රාදැනියා විසින් දියයුතුයි.

11. නාගරික සභා මරණ මඩුවක මරණලද එක්කෝ මිත් ඉහත උපව්‍යවස්ථානුකූලව පරික්‍ෂාකරණලද කොසිසම් මසකවත් මැරීම නොහොත් පරික්‍ෂාකරණ ම සහතිකකර ඇති මිට සම්බන්ධ උණපුරණෙහි "ඊ" අක්‍ෂරයේ ආදායමකුරුපව ලියා සභා මරණ මඩුව භාරකාරයා ගේ නොහොත් එබඳු අවසරපත්‍ර දීමට බලලයලත් අන් මුද්‍රාදැනියෙකුගේ අත්සන නම් දෙනලද ගෙනයාම පිණිස අවසරපත්‍රයක් හෙවත් පාසකඩදැසියක් නැතුව කිසිකාලකටමත් එබඳු අවසර පත්‍ර දීම සභා මරණ පසු භාරකාරයාගේ නොහොත් ඒ පිණිස පත්කරණලද මුද්‍රාදැනියාගේ සුදාකමයි.

මරණ මඩුවක් මස් අවසරපත්‍රයක් නැතුව ගෙනයාමට බැරි.

12. නාගරිකසභා මරණ මඩුවකින් හෝ සභා මරණ අන් ස්ථානවලින් කිසිවක් හෝ නගර සභා මණ්ඩලය ඇතුලත අන්තරාකාර බරින් රත්වල් 20කට වැඩි කොසිපුණ, කවර සහිතයාගේ සත් මත් සුදුසු උඩාසම්ප්‍රදාන නොහොත් උඩවැස්මක්ද, එක් එක් කොසේ වැස්මක්ද ඇති කරන්නෙකු නොහොත් වැස්මක් අවමවත් දුම්ප්‍රේලක් ආරක්‍ෂාවෙනසේද, මහාපත්‍රයට නොපෙනෙනලද වසනාලද අන්‍ය වාහනයකලා මිස එසේ නැතුව ගෙනයාමටවත් ගෙනයාමට ඉඩ අරින්නටවත්, ගෙනයාමට පලස්වනවටවත් කිසිකෙණකට සුදාකම. යම් කිසි අමුණකින් හෝ හඳුද, අමුම්මකක් නොහොත් වම්ද නැතිත්තැන ගෙනයාමකල මහාපත්‍රයට පෙනෙනා අදාමට ගොවසා ගෙනයාමටවත් ගෙනයාමට පලස්වනවටවත් කිසිකෙණකට සුදාකම.

මස් වසාපු කරත්ත වල ගෙනයාම සුදාකමයි.

13. මස් හම් නොහොත් වම් ගෙනයාමට පාවිච්චිකරණ එබඳු කරත්ත පිඬලේ මොදකාර සේද, පවිත්‍රව තබාගත සුදාකම හැර, සභා මරණ මඩුව භාරකාරයාගේ නොහොත් නාගරික ඉන්සපැන්ටර්වැන වෙත ඔහු විසින් පරික්‍ෂාකරණ පිණිස ගෙනයාම සුදාකම.

කරත්ත සේද, පවිත්‍රකර තැබීම සුදාකමයි.

14. තමන් සුදාකම ඉෂ්ටකරීමෙහි යෙදී සිටින සන්පාරක්‍ෂකකැන හෝ ඉහත සහිත ආකාර බලේ ලත් අන් කෙණකින් තමන් විසින් පරික්‍ෂාකරණ සිසඵ ගජිසින්ගේම එහි ඒ සභා මරණ මඩුව, හම් අඩව්‍යල ම සහ උණපුරණෙහි "ඊ" අක්‍ෂරයේ ආදායමකුරුපව දක්වා ඇති වෙනත් කාරණ අඩංගු ලේඛනයක් නැතිසුදාකම. එබඳු ලේඛන ඉදි, සහ ආණ්ඩුවේ නිවාඩුදවස් හැර අන් දවස්වලදී පස් වර 1 පටන් 2 දක්වා නාගරිකයන්ගේ රැගව්ද බලාගන්ට මකපත්‍රයට පුළුවන.

15. සන්පාරක්‍ෂකකැන නොහොත් බලලයලත් අන්කෙණකින් විසින් තමන්වෙත පරික්‍ෂාකර මිට පිණිස ගෙනයාම එක එක හරකා අසිතිකාරයාගෙන් තමාගේ අසිතිකම පෙන්වන පිණිස ඒ සභා මඩුව දුන් නොහොත් වින්ක නැතැත්තාගේ නොහොත් නැතැත්තාගේ නමගමද, සභා මරණ මඩුවකද, දක්වා ඇති ඒ ඇත්තා නොහොත් ඇත්තාගේ අත්සන් පිහිටුවාද ඒ සභා ගෙනයාමට නොහොත් ගම්පුදේගේ පොලිසිවරයාගේ කොසපාපුළු නොහොත් අන්කිසි මුද්‍රාදැනියෙකු ඇතුළුව සාක්‍ෂි දෙදෙනෙක් විසින් සහතිකකරනලද්ද වද සහතිකපත්‍රයක් දක්වනව ඉල්ලියුදාකම. එසේ දක්වනලද සහතිකපත්‍ර නොහොත් උපලේඛන මිත් ඉසක උපව්‍යවස්ථාවෙහි කී ලේඛනයක් සමග නාගරිකයන්ගේ රැව්ද දිනපතා සැපිය සුදාකම.

අසිතිකාරයා තමන් අසිතිකම පෙන්වීමට සාක්‍ෂි දක්විය සුදාකමයි.

16. යම් සහකරු ඉහත සහිත අන්දමට ප්‍රසිද්ධ නොවන නොවන නාගරික සභා මරණ මඩුවට පැමිණෙමි පසු මරණට පලමුවෙන් යම් කෙණකින් ඒ සභා මඩුව අසිතිකරී කිසිකෙණ ආවෝත් සන්පාරක්‍ෂකකැන හෝ ඒ පිණිස බලලේලත් අන්කෙණකින් උණ මැරීම තහනම්කොට අසිතිකම කිසිකෙණකින් විසින් පැහැර පැහැර ඇතුලත තමාගේ අසිතිකම පෙන්වීමට කිසිකෙණට ඇති කාරණද අසිතිකම කිසි සිටින්නාගේ නමගමද එහි සන්පාරක්‍ෂකකැන නොහොත් බලලේලත් නැතැත්තා විසින් දැනගතමනාසි කල්පනාකරන වෙනත් කාරණද අඩංගු ලිපිලේලත් දෙන්නට හිසමකල සුදාකම.

සභා අසිතිකරී කිසි කෙණ එන නැතැත්තෝ.

17. දැනගන්ට උමගො කාරණ ලියා ලැබුන කෙණෙහිම යථොක්ඵ සන්පාරක්‍ෂකකැන හෝ ඒ පිණිස බලලේලත් අන්තැනැත්තාගේ ඒ සභා මහෙස්ත්‍රාත්තැනවෙත යැවිය සුදාකම. මහෙස්ත්‍රාත් තැනැද කිසිකෙණ සමග අසිතිකම එහුගේ අමුදාද පිසාගෙනාට තීන්දුකල සුදාකම. එසේ වින්කම මහෙස්ත්‍රාත් අසිතිකම මොරු ඉහත සහිත අන්දමට ලියාදෙන්නට අසිතිකම කිසිකෙණ සිටින නැතැත්තාට බැරවුනොත් යථොක්ඵ සන්පාරක්‍ෂකකැන හෝ බලලේලත් අන්තැනැත්තා විසින් 24 පැය ඉකුත්වූ කෙණෙහිම සභා මරණට අවසර දියසුදාකම.

අසිතිකම කිසි ඉල්ලා සිටින සභා මහෙස්ත්‍රාත්තැනට යැවිය සුදාකම. අසිතිකම පෙන්වනව බැර වූකොත් සභා මැරීමට දියසුදාකම.

18. නාගරිකසභා මණ්ඩලයෙන් පිට යනව අදහස්කරගෙන සිටින්නාව එක් එක් අවසරලත් සභා මරණකද ප්‍රසිද්ධ මහකඩක අවසරපත්‍රයක් පිට වෙලදපලක් ඇතුළු සිටින එක් එක් නැතැත්තාද, යටත්පිරසෙසින් දෙදවසක් කල්පෙන්වන තමන් අදහස මන්ත්‍රිසභාවට ලියා දන්විය සුදාකම. ඒ ලිපිලේලෙහි ඒ නැතැත්තෝ පිටගොස් සිටිනාහර තමා වෙනුවෙන් සභා මැරීමේ වැඩ හෝ වෙන වැඩ තමා වෙනුවෙන් කරන්නට පත්කරණලද කලමනාකාරයාගේ නොහොත් ඇගෝරිකගේ සම්පූර්ණයම සටහන්කල සුදාකම. එබඳු එක එක කලමනාකාරයාගේ නොහොත් ඇගෝරිකගේ නම ඒ පිණිස නගරයන්ගේ රැව්ද ඇති ලේඛනයෙහි ඔහුගේ ඔහුගේ කලමනාකාරයාට විසින් පිළිවිකරවිය සුදාකම. ඒ ලියාපිළිසිය ඒ අවසරලත් සභා මරණ නොහොත් වෙලදපල සමය ගාඵප්‍රාගෙන් පිටවි හන්දවසක් ඇතුලත කරවිය සුදාකම. එක එක අවසරලත් සභා මරණක හෝ වෙලදපලක් අසිතිකාරයා විසින් පවත්වනව බැඳී සිටින නොහොත් බැඳීසිටිනව වෙන සිසඵ විසිපණක් හිසෙහිගන් පවත්වනව එබඳු එක එක කලමනාකාරයා නොහොත් ඇගෝරික බැඳී සිටිති. කරන්නට ඔහුගේ ඉහත කියනලද දුකුම්දම යම්කිසි අවසරලත් සභා මරණක නොහොත් මහකඩක වෙලදපලක් ඇත්තෙක් නොකලොත් ඒ අවසරලත් සභා මරණකට නොහොත් ප්‍රසිද්ධ මහකඩක වෙලදපලක් ඇත්තාට දී ඇති අවසරපත්‍රය අවලංගුකරන්නට සභාපති තැනට පුළුවන.

සභා මරණක නාගරිකසභා මණ්ඩලයෙන් පිට යනකල ඒ බව මන්ත්‍රිසභාවට දන්විය සුදාකම.

19. සභා මරණ ප්‍රසිද්ධ මඩුව සම්බන්ධ මෙහි පහත දක්වන ගාස්තු සභාපතිතැන විසින් අය කල සුදාකම :-

	රු.	ශ.
හරකෙක් රක්‍ෂාස්ථානයෙහි නවත්වනවාට දවසට	...	0 6
හරකාට ආහර දෙනවාට	...	0 12
බැවළුවක් නොහොත් එළුවක් රක්‍ෂාස්ථානයෙහි නවත් වනවාට	...	0 3
බැවළුවට නොහොත් එළුවට ආහර දෙනවාට	...	0 6
මරණ මඩුවේ සභා මරණවාට මාසේට	...	5 0

සභා මරණ ප්‍රසිද්ධ මඩුව සම්බන්ධ ගාස්තු.

ඉහත සි ගාස්තු වරින්වර වෙනස්කරන්නට මන්ත්‍රිසභාවට පුළුවන. එසේ වෙනස්කරනලද ගාස්තු ආණ්ඩුවේ ගැස්පත්‍රයේ ප්‍රසිද්ධ පසු යථොක්ඵ ගාස්තු වෙනුවට අයකරනු ලැබේ.

20. නාගරිකසභා මණ්ඩලය ඇතුලත අවසරලත් සභා මරණකට මිස අන්කිසි කෙණකට පෙනුණායකැනගෙන් විශේෂ අවසරපත්‍රයක් නොගෙන කිසිකෙණ ගටයෙක්වත් බැවළුවෙන්

විශේෂ අවසරපත්‍රය.

වත් එවැනිවත් ලැබෙන්නේ මරණට බැරිය. එබඳු විශේෂ අවසරපත්‍රයක්ලත් කෙනෙක් විසින් එම අවසරපත්‍රයෙහි නිශ්චකරකඳුද ස්ථානයෙහි එහි නිශ්චානුකූලව මින එසේ කැනුව නොමැරිය යුතුයි.

සතුන් මරන්නන් සහ අන් අයන් අවසරපත්‍රයක් සහ තුන්වූ ඇතිවිය යුතුයි.

21. සතුන් මරණ මටු කමන්ගේ පාවිච්චියට ගත් අදහස්කරන සතුන් මරන්නන් හෝ අන් අය විසින් අවසරපත්‍රයක්ද ඔවුන්ගේ එක එක උදව්කාරයාට තුණ්ඩුවක්ද සහාපතිතැනගෙන් ඉල්ලා ලබාගත යුතුයි. එබඳු අවසරපත්‍ර අත්කෙරෙණකුට ලිඛාදිය නොහැකිය.

අවසරපත්‍ර නොහොත් තුණ්ඩු පෙන්වාසිවිය යුතුය.

22. එක එක සතුන් මරන්නාද ඔහුගේ උදව්කාරයාද කමන්ලත් අවසරපත්‍ර නොහොත් තුණ්ඩු සතුන් මරණ මටුව භාරකාරකැන ඉල්ලී පිටක පෙන්වන්නට බැඳීසිටින්නේය.

23. සතුන් මරන්නන්ද ඔහුන්ගේ උදව්කාරයන්ද, මරණ මටුව සම්බන්ධ නාගරික මුදාදකින්ද හැර, අන් කිසිවෙක් සතුන් මරණ, භමගහන හෝ සපයාගත සතුන් මරණ ඉඩමට ඇතුළු නොවිය යුතුය.

VIII. පරිච්ඡේදය.

උපද්‍රවසහිත අනුදර රක්‍ෂාවල්.

259 වෙනි කාණ්ඩයානුකූල වැඩි පරික්‍ෂාවට යටත්ය.

1. 1887 වෙනි 7 වෙනි ව්‍යවස්ථාවේ සඳහන්වූ කිසිදු අයියක් සඳහා නාගරික සහා මණ්ඩලය ඇතුලත නොසිතී තැනක නමුත් කෙරෙන සම් කිසි වැඩක් කරවනා හැරිද කෙරෙන සහ හැරිද සහාපතිතැනගෙන් ඒ පිණිස ලැබූ බලය පිට ක්‍රියාකරණවූන්ගේ විභාග පරික්‍ෂාවට යටත්ව ඊට ඇරිකිබිය යුතුයි.

අවසරයක් ලත් තැනැත්තා නිශ්චාදියට යටත්ය.

2. ඉහත සි ව්‍යවස්ථා කාණ්ඩයානුකූලව අවසරපත්‍රයක් ලත් කෙනෙක් ඒ අවසරය පවතිනා කාලය මිළිල්ලෙහි සම් කිසි උපද්‍රවසහිත නොහොත් අනුදර සහිත ද්‍රව්‍යයක් සාදන, ගෙනයනු, ගබඩාකරන නොහොත් තබාගෙන ඉන්න අන්දම ගැණ එක්කෝ ඒවා සාදනු, ගෙනයනු, ගබඩා කරනු නොහොත් තබාගනු ලබන කාරකාගැණ, එක්කෝ ඒවා එක්ක ගෙනයාමට නොහොත් ගබඩාකිරීමට (ප්‍රස්ථානුකූලව පරිද්දෙන්) තහනම් කිරීමට නොහොත් ඉඩ ඇරීමට යොදානු සම් බඩු ඇත්නම් ඒ බඩුවල තත්ත්වය ගැණ එක්කෝ එක් උපද්‍රව සහිතවූ නොහොත් අනුදර සහිතවූ ද්‍රව්‍යයන්ගේද බඩුවලද නොහොත් ඉන් සම් කිසිවක, තත්ත්වය නොහොත් යහනික වරින්වර විභාගකරීම පරික්‍ෂාකිරීම නොහොත් බලාගැණීම ගැණ සහාපතිතැන වරින්වර කරණ නිශේශ නොහොත් විධිවිධානවලට යටත්විය යුතුය.

හරක්මඩු ආදිය තබාගතයුතු අයුම.

3. සභාලයක් හරක්මඩුවක් හරක් නවත්වන තැනක් නොහොත් ගාලක් අයිතිකාරයා නොහොත් බදුකාරයා ඒවා එකිනෙක උච්චෙවිලිකර ගල් ගාඩාල් සීමෙන්හි බදුම නොහොත් ගල් කිල් (අණ්ඩල්) අල්ලා, සහාපතිතැන නිශ්චකරන සම් කිසි අයුමකට සාදනලද වැස්මක් ඇති වලකට මුහු සහ තුණුවතුර බසවවා හැරීමට ගේග්‍රාහු පරිද්දෙන් ගල් හෝ සීමෙන්හි අල්ලාහු කාණුවක් ඊට ඇතුළු තබාගත යුතුයි. අයිතිකාරයාගේ නොහොත් බදුකාරයාගේ විශ්දමින් ඒ වලට වැටෙන කැනකුණු දිනපතා ඉවත්කර එසින් සම් අනුදරයක් නොවෙන පිණිස ඊට සම් කිසි වක් කලයුතුයි. එබඳු සීම එසභාල, හරක්මඩු, නැවතුම්පලවල් නොහොත් ගාල් එකිනෙක දවස් පතා සෝදි සැම මේලාවෙහිම සුබපිත්‍රව යටත්පිරිසෙසින් තුන්මසකට වරක් හුණුගා තබාගත යුතුයි. එබඳු සභාල, හරක්මඩු, නැවතුම්පලවල්, නොහොත් ගාල් එකිනෙක අයිතිකාරයා විසින් නොහොත් බදුකාරයා විසින් දවස්පතා ගොම සහ විශලී කැනකුණු පිටත වලකලා එකහිත් ඒවා ගෙනහිය යුතුයි.

කැනකුණු දුම්ලී දවස්පතා ගාල්වලින් පිටකල යුතුයි.

4. 1887 වෙනි 7 වෙනි ව්‍යවස්ථාවේ 259 වෙනි කාණ්ඩයේ වෙන් වෙන් වසයෙන් නිශ්චකර ඇති සම් කිසි අයියක් පිණිස නාගරික සහා මණ්ඩලයේ මාසිම් ඇතුලත ගන්නාලද සම් කිසි ස්ථානයක් අයිතිකාර නොහොත් බදුකාර සීමල්ලන් එකිනෙකාද පාත් පුච්චසන උදුකක (හෙවත් පෝර්නු වක), කෝච්චි සාදන ගුම්ප්‍රදේශයක, නොහොත් හසනකම්භන කරන භුම්ප්‍රදේශයක අයිතිකාර නොහොත් බදුකාර සීමල්ලන් එකිනෙකාද එබඳු ඉඩමක ඇති කැනකුණු නැවු බොරඩු විසිභතර පැයකට දෙවරක් (එනම් පෙරවරු 6 වත් ඊටත් අතරේද පස්වරු 4 වත් 6 වත් අතරේද) ඒ ඉඩම් වලින් අහක්කර සහාපතිතැන විසින් හොදය කියා ඒත්තුගන්නාලද තැන්වල තැනිය යුතුයි.

කරත්ත නවත්වන තැන් ආදිය සහිත විය යුතුයි.

5. සියළු කාරත්ත නවත්වන කැන්, හරක්පව්, බැට් පව්, එකිනෙක ගල් අතුර, කාණු සහිතව සහාපතිතැන හොදය කියා ඒත්තුගන්නා අයුමට විශ්‍යුතුයි.

අඟුරු තබන තැන් ආදියට ගෙවියයුතු බදු.

6. 1887 වෙනි 7 වෙනි ව්‍යවස්ථාවේ 259 වෙනි කාණ්ඩයානුකූලව දෙනලද අවසරපත්‍රයකට පස්ක දක්වන ගාස්තු අභ්‍යන්තර මන්ත්‍රීසභාවට පුළුවන.

	රු.	ශ.
අඟුරු මඩුවක් සම්පාදනය කිරීමට අවුරුද්දකට	...	10 0
සම් පදත්කරන තැනක්	...	10 0
හුණු පෝර්නුවක්	...	1 0
දරපලක්	...	1 0
පිදුරු මඩුවක්	...	0 50
පස් පෝරු ඇට නොහොත් සම් කිසි වේගක පෝරු තබන තැනක් සම්පාදනය කිරීමට අවුරුද්දකට	...	1 0

IX. පරිච්ඡේදය.

අනුදර වැලැක්වීම සහ මහජන ආරක්‍ෂාව.

කැනුමල අහක්කෙරීම.

1. සම් ගෙනත්, ගොඩනැගිල්ලක්, කොරවුවක්, ඉඩම් කඩමක් ඇතුලත හෝ ඊට අයිති සම් කැනුමක වලක මුහු කැලීමක, ඇති දේ අසවල් තැනට අසවල් කාලය ඇතුලත ගෙනයන්නට නොහොත් ගෙනයන්නට සලස්වන්නට කියා එබඳු අයිතිකාරයාට නොහොත් පදිංචිකාරයාට කොස්විටකදි

භූමිත් සභාපතිවරුන් ලියා දැක්විය යුතුයි. එබඳු අයිතියකරුවන් නොහොත් පදිංචිකරුවන් ඒ දුන්නම නමින් බාරදුන්ද පටන් අත්දිකත් ඇතුලද ඒ දුන්නමෙහි කරන්ට මිනැකර තිබෙන දේ නොකලොත් ඒ මිනැකරන දේවල් සභාපතිවරුන් විසින් කරවන්ටද ඒ පිහිස ගම් කිසි කෙනෙකුට ඊට මිනැ කුලියකරගත් කැටුම් ආලපත්තන් උවමනා අඩවැඩිසත් රැගෙන එබඳු ගෙයකට, පිටගෙයකට, ගොඩනැගිල්ලකට හෝනොත් කොටුවකට වදින්නට බලය දෙන්නටද යුතුය. ඒ පිණිස වෙන විසදුම් අයිතියකරු විසින් නොහොත් පදිංචිකරු විසින් ගෙවිය යුතුයි. ඒ විසදුම් 1887න් නගරිකසභා ව්‍යවස්ථාවේ 281 වෙනි 282 වෙනි කාණ්ඩානුකූලව ඒ ව්‍යවස්ථාවෙහිම ගෙවන්ට හිසමු විසදුම් මෙන් අභිකරගත යුතුයි.

කඩසුමුල පදිංචි ගෙයකට අඩි 100ක් ඇතුලද වලලුම තහනම්.

2. ගම් කිසි කඩසුසක, පසිබ වැසිකිලියක, වලක නොහොත් මුතු කැපියක, මලුමුතු ගම් කිසි ගෙයක්, ගොඩනැගිල්ලක්, නොහොත් ගම් ඉඩම් කඩමින් ඇතුලත එක්කෝ ගම් වාසස්ථානයකට, ලීදකට, දිස පාරකට නොහොත් දිස බස්නාවකට, අඩි 100ක් ඇතුලත වලලුන්නාවූ නොහොත් වලලුවන්නාවූ එක්කෝ නවත්තාවූ නොහොත් නව්වත්තාවූ කොයිදා කෙනෙක් නමුදු අපරධයකට දඬුවම් ලබන්නට සුදුසුසේක් වේ. දන්නම ලැබුන කෙනෙහිම ඔහු විසින් ඒවා සභාපතිවරුන් හිසමකරන කාලයක් ඇතුලත හිසමකරන වැනකට ගෙනහිය යුතුය. දුහුම්දෙනලද කාරණා හිසමකරනලද කාලය ඇතුලත කරන්ට නොසෙදුනොත් සභාපතිවරුන්ට නොහොත් ඔහු විසින් බලය දෙනලද මලාදුන්ටද කණිකරුවන්ටද එබඳු ගෙයකට ගොඩනැගිල්ලකට නොහොත් ඉඩම් කඩමකට ඇතුල්ව ඒ මිනැකරන දේ කරවන්ට පව්වන. ඊට වෙන විසදුම් ඒ කාණ්ඩ නොකල කැනැත්තා විසින් ගෙවිය යුතුය. ඒ විසදුම් 1887න් නගරිකසභා ව්‍යවස්ථාවේ 281 වෙනි 282 වෙනි කාණ්ඩානුකූලව ඒ ව්‍යවස්ථාවෙහිම ගෙවන්ට හිසමු විසදුමක් මෙන් අභිකල යුතුයි.

අයිතියකරුවන් නොහොත් බදුකරුවන් විසින් ගතයුතු අවසර ලද්දක් පමණක.

3. නගරිකසභා මණ්ඩලය ඇතුලත ගම් ගෙයක නොහොත් ඉඩමක ඇති කඩසුසක කසල ගොසින්දන්ට කැමතිවූ එක්කෝ ගොසින් දන්ටය කිසා මෙම පරිච්ඡේදයේ පලපවෙහි උප ව්‍යවස්ථානුකූලව හිසමකරනු ලැබුවාවූ ඒ ගෙය නොහොත් ඉඩම අයිතියකරු නොහොත් ඒහි පදිංචිකරු විසින් ඔහු ඒ වැඩේ කරන්ට අදහස්කරගෙන ඉන්න දිනද පැය ෧෧෦වද සභාපති වැනට දුන්නම යුතුයි. එවිට සභාපතිවරුන් විසින් එහි අයිතියකරුට නොහොත් පදිංචිකරුට අවසරපත්‍රයේ හිසමනුකූලව ඒ කසල නගරික ඉන්ස්පෙක්ටර්වැනගේ විසිව්නා ප්‍රථමින්ම අත්දිකාකර අවසරලත් කුණු අදින්නෙකුලවා අද්දවන්ට අවසරපත්‍රයක් දියයුතුයි. එබඳු වැඩකට සභාපතිවරුන්ගෙන් ඒ පිහිස අවසරපත්‍ර දරන්නන් මිස අන්කිසිවෙක් කිසිගම් ඉඩමක අයිතියකරු ගෙන් නොහොත් පදිංචිකරුගෙන් විසින් නොගතයුතුයි.

අවසර නැතුව කසල ගෙනයාම.

4. නගරිකසභාව සටනේ කොන්ත්‍රාත්කරුවන්ගෙන් නොවන්නාවූ එක්කෝ නගරික සභාව සටනේ වැඩට පත් මලාදුන්ගෙන් නොවන්නාවූ කොයිගම් කෙනෙකුටවත් නගරික කන්තෝරුවේ නමාගේ නමගම ලියා තබව්වා අවසරපත්‍රයක් සභාපතිවරුන්ගෙන් ලබාගෙන මිස එසේ නැතුව නගරික සභාමණ්ඩලය ඇතුලත කොයිගම් ගෙයකින්වත් ඉඩමකින්වත් කසල ගෙනගන්ට බැරිය. එබඳු අවසරපත්‍රයක් මීට සමානව ඇති උණපුරණයේ “ඇප්” අක්ෂරය දරන අදාපත්‍රානුරූප විසයුතුයි.

අවසරලත් කුණු අදින්නෝ.

5. නගරික සභාමණ්ඩලය ඇතුලත අවසරලත් කුණු අදින්නන් වෙන්ට කැමති එක් එක් තැනැත්තා පලමුකොට සභාපතිවරුන්ගෙන් අවසරපත්‍රයක් ලැබගත යුතුයි.

අවසරලත් කුණු අදින්නෝ නිසේගවලට ගර්භාන්තරය.

6. සියළු අවසරලත් කුණු අදින්නෝම එකිනෙකා ලත් අවසරපත්‍රයේ පිටපත්ගේ ලියා ඇති අණපණ්වලට කිකරුවෙන්ට යුක්තෝමය.

7. නගරික කන්තෝරුවෙන් ඉල්ලා ලබාගතහැකි නගරික කම්මාන්ත බාර සුප්‍රින්ටර්න් ඩැන්විනැන විසින් හොඳය කිසා ඒත්තුවන්තැලද මෝස්තරයට තුන්තනාගත් හා බෙලෙක් හා සක වෙත් සාදනලද බාලිවල ලා මිස එසේ නැතුව කිසි කසලක් ගම්කිසි කලර ගෙයක් හෝ අන්කිසි මාහිසක් ගෙනගන්ට බැරිය. එබඳු බාලි සියළුමවෙලෙහිම හිරප්පුව කැඩුම්බිඳුම් නැතුව දිග කාන්දුකොටවන සභා සහිතව පිසගත් මනාසකට වසා ඇතිවිය යුතුයි.

කසල ඒත්තුවන්තැලද බාලිවල ගෙනහිය යුතුයි.

8. කොයිගම් කලෙන්නාගේ නමුත් කසල ගෙනයාමට ගන්ට පලමුවෙන් නගරික කම්මාන්ත බාර සුප්‍රින්ටර්න්ඩැන්විනැන වෙත පරීක්ෂාකර බලවන පිණිස පැමිණෙහිය යුතුයි. ඒක ඒ වැඩට ගත හැක්කේ සුප්‍රින්ටර්න්ඩැන්විනැනගේ සහතිකපත්‍රයක්පිට පෑණිසි. ඒ සහතිකපත්‍රය සභාපතිවරුන් අභිකරන ඒ ඒ විට අවසරල යුතුයි.

කඩසු කලෙන්න සුප්‍රින්ටර්න්ඩැන්විනැන විසින් සහතිකකරනු ලැබිය යුතුයි.

9. කසල ගෙනයාම පිණිස අවසර දෙනලද සියළු කලෙන්නාවලට ලේඛනයක් නැතිස යුතුයි. ඒ කලෙන්නා එකක් එකක් පාසා සංඛ්‍යාකොට අවසරලත් තැනැත්තාගේ විසදුමින් නගර කන්තෝරුවේදී කලෙන්නෙහිට “Latrine cart” (කඩසු කලෙන්නෝ) යන වචනයක් ලේඛනයෙහි සටහන්කර ඇති අඩකගත් (හෙවත් නොමරගත්) ස්ථිරකරවගත යුතුයි.

කසල කලෙන්න ලියාපදිංචිකරීම.

10. පස්වරු 10ට පලමුවෙන් හෝ පෙරවරු 3ට පසුව කසල ගෙනගත කොයි කලෙන්නාගේ වත් කිසි විවිධක ගෙනනොයා යුතුයි. කසල ඇති කොයිගම් බාලියක්වත් පස්වරු 7ට පලමුවෙන් කිසි ගෙදරකින් නොගත යුතුයි.

ගෙනගත පැ වේලාව.

11. 1887න් 7 වෙනි ව්‍යවස්ථාවේ 172 වෙනි කාණ්ඩානුකූලව නැන්වල මිස අන්කිසි තැනක කොයිගම් කෙනෙකුත්වත් කසල, ගොම, නොහොත් වෙනත් කැන, දුප්ලි, කුණු, අළු, රෙඩු නොහොත් අහකදමන දේ නොතැබිය යුතුයි.

කසල දුම්පහැකි හිසමවූ තැන්වල පමණක.

12. කසල ගෙනයාම නගරිකසභාවේ මුලාදුන්ගෙන් ලවා කරවන්ට කැමති සියල්ලන් එහි නෙකා එබඳු නගරික සභාවේ මුලාදුන්ගෙන් විසින් ගෙනගත පිණිස නමගමන්ගේ ඉඩමකඩමිවල කසල ලා තබවන එකළුබාලියට සභාපතිවරුන් විසින් හිසමකරන්ට ගෙදෙන රුපියල් 20 වැඩි නොවන ගණකක් කල්තියා මන්ත්‍රීසභාවට ගෙවිය යුතුයි. ඒ ගෙවියයුතු මුදල ලැබියයුතු මාසේ 10 වෙනිදා නොහොත් ඊට පලමුවෙන් ගෙවන්ට නොසෙදුනොත් සභාපතිවරුන් විසින් මහෙස්ත්‍රාත් වැනට ඒ බව දන්වා මහෙස්ත්‍රාත්වැන විසින් ගතනලද දඩයක් අභිකරගත්තාගෙන්ම අභිකරගත යුතුයි.

කසල ගෙනගතවට කුලිය.

13. විවිධ කසල ගෙනගන්නාවූ කොයි කෙනෙකුටවත් පාරේ නතරවෙන්ට හෝ කසල ද, නොහොත් කසල දන්ට ගෙනගත ගම් භාජනයක් ප්‍රසිබ පාරක් නොහොත් විවිධ පැත්තක තබන්ට බැරිය.

කුණු අදින්නෝ පාරේ නතරවිය නොයුක්තෝගේ.

14. ගම් කිසි කඩසුසකින් වැසිකිලියකින් නොහොත් වලකින් කසල කාණුවකින් බැස වැටෙන කුණු, නොහොත් අන් ද්‍රව්‍යයක් බාරගැණීමට නොහොත් ගෙනගතවට සොදනලද කලෙන්නන්ගැන්ට නොහොත් රචකන් බාරගෙ ගත කොයිගම් කෙනෙකුත්වත් එබඳු කලෙන්නන්ගේ ගැලක් නොහොත් රචකන් කිසිගම් ප්‍රසිබ විවිධක මහපාරක මහමාවක පැටවීමට ලැබෙන වේලාවට වැඩිවේලාවක් තවත්වගෙන නොයාපිය යුතුයි.

කසල ගෙනගත කලෙන්නා පාරේ තවනා නොතැබිය යුතුයි.

නියමකරනු මාසී ගෙවී මිස අන් මාසී සහ කසල ගෙන නොගිය යුතුයි.

15. සභාපතිවරුන් නියමකරන විට ගෙවන මාසීයක මිස අන්කිසි මාසීයක කසල ගෙන නොගිය යුතුයි.

ගෙවල්වලින් කසල ගෙනයාම.

16. නාගරික සභාවට ගෙවියයුතු බදු ප්‍රමාණය නිශ්චය ඇති කසල වැසීමට විශේෂ පස් පාවිච්චි කෙරෙණි එහි ගෙය, ගොඩනැගිල්ල, ඉඩම, බදු ඉඩම සභාපතිවරුන්ගේ අත්සන දරණ ලියවිල්ලකින් මේ උපව්‍යවයාවේ නිශ්චය කිරීමට නියමකරනු ලැබූ විට මිස නැතහොත් එබඳු ගෙවල්, ගොඩනැගිල්ල, ඉඩම නොහොත් බදු ඉඩම එකිනෙකින් කසල ගන්නා පිරිසෙකින් දැවසනට වරක් එසේ කරනට බැඳී සිටින්නා විසින් ගෙණගිය යුතුයි. නොහොත් ගෙණගත් පැලැස්තිය යුතුයි. එබඳු ගෙයක, ගොඩනැගිල්ලක, ඉඩමක නොහොත් බදු ඉඩමක, පදිංචි ස්ථාන එකකට වැසිය ඇතිවූ විට එක්කෝ වෙන වෙනම බදු ඉපයුම් පිට බදුකාරයන් එක්කෙණකට වැසිය පදිංචිව සිටින විට, එසේ කරනට බැඳී සිටින්නන් 1887 කේ 7 වෙනි ව්‍යවයාවේ 3 වෙනි කාණ්ඩේ විෂය කර ක්වෙතා හැරියට අයිතිකාරයා, අන්කිසි ගෙයක, ගොඩනැගිල්ලක, ඉඩමක නොහොත් බදු ඉඩමක බදුකාරයා එසේ කරනට බැඳී සිටියි.

ආරවුලකදී සභාපති වැනගේ නිත්යව සමාජනිකයි.

එබඳු ගෙයක, ගොඩනැගිල්ලක, ඉඩමක නොහොත් බදු ඉඩමක අයිතිකාරයන් බදුකාරයන් අනෙර් එ දෙදෙනාගෙන් ඉහතකි කාර්යය ඉෂ්ටකරනට බැඳී සිටින්නන් කවුදුසි ගන්න ගැණ පවාදසක් හටගත් කල එ ගැණ සභාපතිවරුන් කරණ නිෂ්චය සමාජනිකවේ.

X. පරිවේෂ්ඨය.

අනදර වැලැක්වීම සහ මහජනසුරක්ෂනය.

පෝර තබන තැන්වලට අවසර ගතයුතුයි.

නගරික සභාමණ්ඩලයේ මාසීම් ඇතුලත ගම් කිසි ස්ථානයක නොහොත් ගබඩාවක සභාපති වැනගේ අවසර දෙනලද්දේනම් මිස නැතහොත් එබඳු ස්ථානයක නොහොත් ගබඩාවක පසකි පෝරවත්, ඇටකුඩුවක් වෙනත් අගුණ සහිත හෝ අනදර සහිත දූගතක් උපදවන පෝර වර්ගයක් විකිණීමටවත් ගබඩාකරවීමටවත් කිසිවෙක් විසින් තාවගත නොයුතුය. එබඳු අවසර පත්‍රයක් මිට සම්බන්ධ කර ඇති උණපුරණයේ "ජ" ආදායන ආකාරයට විස්තරයක් පවසා නොව එහි දැනම දරනද, පටන් ලබන දෙසැම්බර් මාසේ 31 වෙනි දින දක්වා එ අවසරපත්‍රය වලංගුව පවතින්නේය.

අවසරපත්‍රයක් නොදෙන්නටවත් අවලංගුකරනටවත් පුළුවන.

2. ඉහතයේ ආකාර අවසරපත්‍රයක් නොදීමට සැලකන හරිකාරණ ඇත්නම් නොදී හරිනට එක්කෝ දෙනලද අවසර පත්‍රයක් අවලංගුකරනට සභාපතිවරුන්ට පුළුවන.

ගෘහවාසීන් විසින් කුණු සුදුසු මලවල දැමිය යුතුයි.

3. නමත් ඉඩමකටම අළු, පිසද, දමන කුණු, අහස දමන දේ, නොහොත් අනකාර රෙඩු බොරවු නගර සභාවේ කුණු අදින්නන්ලවා අද්දවනට කැමැතිව සම් කෙණෙන් එවා පෙවිලි, බාලි, නොහොත් එබඳු අන් භාජනවල ලා වසා නමත් ඉඩමකටම පිට එතැනට ගන්න එනට ඇති අහිපාල අයිතිය ගලක් ලබා නොහොත් අද්දර සභාපතිවරුන් විසින් වරින්වර දන්වීම පත්‍ර මාසී ගෙන් නිශ්චයකරන පැ මෙලාවට තබා තිබිය යුතුයි. එහි රජපවි, බාලි නොහොත් අන් එබඳු භාජන කුණු අදින්නා හිස්කරනට පැ බාගයන් ඇතුලත එනගින් ගෙනගිය යුතුයි. කොසියම් කෙණෙන්ම අළු, පිසද, දමනලද කුණු, අහස දමන දේ නොහොත් අහස දෙමුබොරවු පෙවිලි බාලි නොහොත් අහස භාජනවල ලා වසා මිස එසේ නැතුව කිසියම් විශිෂ්ඨ නොකැඩිය යුතුයි.

කොල්දර අසිති කාරයන් විසින් කුණු දැමීමට භාජන සපයා දියයුතුයි.

4. ගම් ගොඩනැගිල්ලක කාමර කොල්දර නොහොත් කොවිඩාස බදුදී ඇති ගොඩනැගිල්ලක අයිතිකාරයා විසින් එසේ බදු දෙනලද ඉඩමේ නොහොත් කොවිඩාසවල පදිංචිකාරයන්ට පිසද, දමන කුණු අහසද නදේ නොහොත් වෙනත් රෙඩු බොරවු දැන පිණිස සිගන් ඇති පෙවිලි බාලි නොහොත් අහස භාජන සපයා දියයුතුයි.

ප්‍රසිද්ධ භූමි පා විච්චිය

5. නාගරික සභාමණ්ඩලය ඇතුලත ප්‍රසිද්ධ දන්වීම පත්‍ර මාසීගෙන් සභාපතිවරුන් විසින් එසා කරණලද කොසි කාරණයකටවත් නාගරික සභාමණ්ඩලය ඇතුලත ප්‍රසිද්ධ භූමියක් නොගත යුතුයි.

බරද ආදියේ සහ උග්ගවීම තහනම්ය.

6. කොසියම් කෙණෙන්ම නමා ගොට අයිති ගල්අල්ලාපු ඉඩමේවත් ඉස්සරහ බරදේවත් ඔහුගේ ගේ ඉස්සරහ හෝ ගම් විවිධය පැත්තක කාරණාවට හරිහැරියට නොහොත් නොකොසියා කොසි ස්ථානයකටවත් අන්ගෙන් හෝ හරක් හෝ වෙනගම් සහන දීමට සහායක් නොහොත් ඔවුන්ට කොට නොගතයුතුයි.

අන්ගෙන් විවිධ ල සුබකරනට ඉඩ නොදිය යුතුයි.

7. කොසියම් කෙණෙන්ම කිසියම් ගල්අල්ලාපු බිමක් හෝ විවිධයක් මත්කෙසි නොහොත් ඇතුලත කිසියම් සහනක් හෝ වාහනයක් සෝදනට නොහොත් සෝදවනට එක්කෝ සුබකරනට නොහොත් සුබකරවනට ඉඩනොදිය යුතුයි.

මළු සහන වලලාම.

8. ගම් කෙණකුගේ ඉඩමකටම අන්ගෙන්වත් එලදකෙන්නවත් බැට්වෙන්වත් උරෙක් වත් මැරුනේනම් උර මැරී දෙලොස් පැයක් ඇතුලත සභාපතිවරුන් ඊට සුදුසුකි එන්ගුගන්නා ලද නැතකට නමාගේම විශදමින් ගෙණගිය යුතුය. එක්කෝ සහ මැරුණු ඉඩම කඩම පිහිටි පලාගේ නාගරික ඉන්ස්පෙක්ටර්වරුන්ට ලගේ මරණය ගැණ දන්විය යුතුයි. එසේ දන්වූ විටකදී සභාපතිවරුන් විසින් නිශ්චයකරණ ප්‍රකාර මුදලක් ගෙවන්නට ඉන්ස්පෙක්ටර්වරුන්ට මල සහ ගෙන ගොස් වලලාමට විශදමි පිණිස දියයුතුයි.

රහකි

- 9. පහත දක්වන්නාවූ කොසියම් කාර්යයන්වත් කොසියම් කෙණෙන් නමද නොකටයුතුයි :-
 - (1) දිගින් අඩි 20කට වැඩිවූ දූවදඩුවක්වත් වෙනගම් දෙයක්වත් කිසියම් කාරෙන්ගෙන එකක කොට අහිකට නොබැඳ එක්කෝ කාරෙන්ගෙන නොඑල්ලා ගෙනයාමද ;
 - (2) දිගින් අඩි 20කට වැඩිවූ දූව දඩුවක් අන්කිසිවක්වත් එක්කොකක් නමත් කෙණෙන් කර තබාගෙනගෙන ගෙනයාමද ;
 - (3) සකඩපොඵ කාරෙන්ගෙන පටවාගෙන ගත විට එ පොඵවල දෙකොණ සවිනොකලොත් හටගන්නා හඬ වලකිනා අන්දමට සවිනොකොට ගෙනයාමද ;
 - (4) කාරෙන්ගෙන දරවත් පිප්පවත් වෙන ද්‍රව්‍යයක්වත් කාරෙන්ගෙනවුවමේ සිට අඩි හතකට වැඩිගෙය උසට පටවා ගෙනයාමද ;
 - (5) කිසියම් කාරෙන්ගෙන නොහොත් වාහනයක කිසි දූවදඩුවක්, දරවත්, පිප්පවත්, පිදුරුවත්, වෙන කොසි අන්දමක බඩුවක් රෝදවලට පිටවෙනගේ දෙපැත්තට තෙර පැටවීමද.

(6) කිසිදු පව්වාදි අත්කරන්නන් කොසියම් ප්‍රසිද්ධ මහපාරක එ කාරනක හල්ඵකෙරි මෙහි නොයෙදුනාවු කොණකේ ඉස්සරිත්වත් පැත්තකින්වත් නැතුව හල්ඵකරගෙන යාමද යන මේවාය.

10. දුවදඩු නොහොත් ඉහතකී අන්කිසි ද්‍රව්‍ය මිත් ඉහත ලප්‍රව්‍යවයාවට හිරුබඩු අන්දමට පව්වා ඇති නොහොත් ගෙනගන්නාවු කොසියම් කරෙන්නන්හක් හුමින් එකී ලප්‍රව්‍යවයාවෙහි හත තම නොහලාඩු අන්දමක ගෙනගන්නට උච්චත්වනගේ එබදු දුවදඩු නොහොත් අන්‍ය බඩු නැවතත් පව්ව නොහොත් සකස්කර ඉන්නත් නවත්වාගෙනඉන්ට පොලිසියේ මුද්‍රාදැනියෙකුට නොහොත් නාගරිකසභාවේ මුද්‍රාදැනියෙකුට යුතුවා පමණක් නොව එසේ කරන්ට මෙහිත් ඔවුන්ගෙන් ඕනෑ කොර.

අයුතුලෙස පව්වාදි කරෙන්න නවත්වා ගන්ට යුඵවන.

11. කුණු බොරඩ, වදුරුස්ස, කඵගල්, ගඩොල්, කුණු නොහොත් අන් කොසියම් බඩු හෝ ද්‍රව්‍ය ගෙනගන් කොසිකරෙන්නන්කින්වත් නිරික්කලයකින්වත් එසින් යම් කොටසක් ප්‍රසිද්ධ හිමියට නොවැටෙනාසේ ඒවා එහි හරිහල්පිට යුරසෂිත නොකොට කිසිවෙකුට දක්කගෙනගන්ට බැරිය.

අප්‍රාච්ඡිතවත් ද්‍රව්‍ය ගෙනගන් කරන්න.

12. පසින් යන මගින් ලදෙසා යම් හිමියක පැත්තක නොහොත් පැතිවල සාදා ඇති නොහොත් සාදන්ට අදහස්කර ඇති යම්කිසි අභිපාරක නොහොත් ගල් අල්ලාපු පාරක කොසි අයුමේ වාහනගේ කල්ඵකරගෙන ඇදගෙන නොහොත් දක්කාගෙන යන්ට කිසිවෙකුට බැරුවාත් හැර කිසිකෙණකුට එබදු යම් අභිපාරකවත් ගල්අල්ලාපු පාරකවත් එසින් යම් කොටසක්වත් යම් දුභිසක නොවසක්වත් කිසියම් අන්දමක බඩුවක් නොහොත් බඩු හිනිණීම පිණිස විකකලන් හෝ සැමකල් පවතිනා වෙලපසලක් මෙසසක් නොහොත් මාවනගේ නබන්ට එක්කෝ පසින් යන මගින්ට හා වාහනවලට අපහසුකම් පමුණුවන්නාවු නොහොත් බාධකවු අන්කිසි කරණගත් පිණිස නොහොත්.

ගල් අල්ල පු පාරවල වාහන ගෙනගිය නොයුතුය. වෙලපසලක් නොකටයුතුය.

13. පසින් යන මගින්ට පමණක්වු අභිපාරක ගල් අල්ලාපු පාරක නොහොත් මාවනක සහෙක් පිට නැගින්නටවත් සහෙක් විහිදවන්නටවත් බොහිසලසක් බට්ටොසිකලසක් නොහොත් එබදු අන් කිසි වාහනගේපිට නැගියන්ටවත් කිසිකෙණකුට බැරිය.

අභිපාරවල සහන් ඊහිදවන්ට බැරිය.

14. මහජුසභාව විසින් යම්කිසි විටක නියමකරන සභානසක හැර යම්කිසි නාපසක ගෙනගෙන බොඩනැගිල්ලක ඉඩමකඩමක ගහක නොහොත් අන්කිසි නැතක ලොකු දන්ඵිම්පත්‍රයක්වත් පලක් කවිවක්වත් සුඵ දන්ඵිම්පත් වෙනකාර දන්ඵිම්පත්‍රයක්වත් අලවන්ට නොහොත් සවිකර නබන්ට කිසිවෙකුට බැරිය.

දන්ඵිම්පත්‍ර ඊට බලගදෙන තැන්වල ඇලවිම යුතුය.

15. නාගරික සභාමණ්ඩලය ඇතුලත කිසියම් ප්‍රසිද්ධ භූමියක සභාපතිනැන විසින් ලියාදෙන ලද අවසරගත් නැතුව සතුන් දිගඑලිකරන්ටවත් කරෙන්න රැස්කරන්ටවත් බැරිය.

සතුන් දිගඑලිකෙරිම ආදිය හතකම.

16. කොසියම් කෙණකුට සභාපතිනැන විසින් ලියාදෙනලද අවසරගත් නැතුව අනදරසහිත දේ ලාභවක පිණිස නමන් ඉඩමකඩම ඇතුලත කිසි වලක් නොහොත් ආවාටසක් හාරනොගන යුතුයි, නොහොත් හාරගන්ට නොසැලැස්විය යුතුයි.

කුණු ලැම පිණිස වලවල් හැරීම හතකම.

17. නාගරික සභාමණ්ඩලයේ මාසිම් ඇතුලත යම් ගෙඩියක්වත් ගහකවත් ගහක කොටසක් වත් යම් ගෙගත් නොහොත් ගොඩනැගිල්ලක්වට වැටිය හැකියස් කිසා හෝ එසින් එහි පසිඵකාර ගන්ට අනතුරු පැමිණෙන්නයි කිසා හෝ ඒක යම්කිසි පාරක් නොහොත් හිමියක් අසබඩ නම එසින් ඒ හිමිය නොහොත් පාරේ යන මගින්ට ලපදු විභහැකිය කිසා හෝ සභාපතිනැනට හැගියගන්ට ඒ ගෙඩිය නොහොත් අන්ක නොහොත් ගහ පහකරන්ට ඒ ගහ නිබෙන ක්‍රිම අසිතිකාරයට නොහොත් බදුකාරයට සභාපතිනැන විසින් ලියා දන්ඵිය යුතුයි. එබදු දන්ඵිමන් ලැබුනට පසු විසි හතර පැයක් ඇතුලත එකී අසිතිකාරය නොහොත් බදුකාරය ඒක අහක්කරන්ට පවත්ගෙන නොකමිමැලිව වැරඩි ඉවරනොකලොත් ඒ වැරඩි කොරන්ට සභාපතිනැන විසින් සැලැස්විය යුතුයි. ඒක අහක්කරන්ට පිණිසවු ඇන්ගේ ඵ්ගදම සභාපතිනැන මාසප්‍රාගන්තැනට සභානික කොට දන්ඵිමන්ට මාසප්‍රාගන්තැනද එකී අසිතිකාරයට නොහොත් බදුකාරයට නමන් ඉදිරිපිට පැමිණෙන්ට දවසක් නිසමකර ගෙන්වා ඒ වැරඩි කරන්ටම හරියටම වුනාසයි එකී මහෙසවුන් තැනට පෙනෙන අගදම එසිදම එවලේම ගෙවන්ට සැලැස්විය යුතුයි. එම විභදම මුදල ගෙවන්ට නොහොත් එකී මහෙසවුන්තැන විසින් ගසනලද දඩගේ මෙන් අසකරගන යුතුයි.

අන්තරගත් සහිත ගස් අහක්කොරීම.

18. නාගරික මණ්ඩලය ඇතුලත කිසියම් මහපාරක කරෙන්නකට අසිති බඩු පව්ව නොහොත් බානකර ඊට බැද ඇති නොහොත් දිගඑලිකර ඇති සතුන් මිස එසේ නැතුව, බැදලා හෝ දිගඑලිකරලා ඇති එක්කෝ දඩවගේ යන එක්කෝ අයුතුලෙස ද්‍රව්‍යවත් කරකෙක්, අශ්වයෙක්, බැටළුවෙක්, එඵවෙක් නොහොත් අන්කිසි සහෙක් අල්ලාගන්ට නොහොත් නමන් ඉදිරිපිටදී අල්ලා ගන්ට පලස්වන්ට ඒ පිණිස සභාපතිනැන විසින් බලග දෙනලද කෙණකුට යුඵවන. ඉහතකී අන්දමට අල්ලාගන්තලද සහෙක් ඉහා කිව්වු පොලිස් සභානසක පොලිස් මුද්‍රාදැනියෙකුට බාරදිය යුතුයි. ඉහතකී ආකාර සහෙක් අල්ලාගන් නොහොත් බාරගන් මුද්‍රාදැනියා විසින් ඒ අල්ලාගන්නම ගැණ නොහොත් බාරගැණීම ගැණ වහාම සභාපතිනැනට දන්ඵිය යුතුයි. එසේ දන්ඵි වෙලෙහි අසිතිකම කිසාගෙන කවුරුවන් සොපැමුණුණෙන් ඒ සභා ප්‍රවේසමෙන් රැකබලාගන්ටද පෙණ කරන්ටද ලව්මනා දේ කරන්ට සභාපතිනැන විසින් යෙවහන මුද්‍රාදැනියාට නියමකර හිරිත්ප්‍රකාර ඒ අල්ලීම ප්‍රසිද්ධකල යුතුයි. එසේ අල්ලාගන්තලද සභානසක ලා අල්ඵ මුද්‍රාදැනියාගේ ප්‍රශෝජනය පිණිස හරකෙක් නොහොත් අශ්වයෙක් නම රැජියලන්ද, බැටළුවෙක් නොහොත් එඵවෙක් නම ගෙන විසිපහන්ද, ඒ ඇර ලා ඉහතකී මුද්‍රාදැනියාගේ බාරේ හිට කාලගෙහි එකඑක දවසට ඉහතකී ඒ මුද්‍රාදැනියාගේ උගේජනය පිණිස හරකකකට නොහොත් අශ්වයෙකුට ගන 12 බැහින්ද, බැටළුවෙකුට නොහොත් එඵවෙකුට ගන 6 බැහින්ද අසිතිකාරය විසින් මන්ත්‍රිසභාවට නොගෙව්වොත් අල්ලාගන්තලද ඉහතකී සභා මනුට නොදිය යුතුයි. සභා අල්ලාගෙන දසදවසක් ඇතුලත අසිති කාරයෙක් නොපැමුණුණෙන් එක්කෝ ගෙඵියයුතු ඉහතකී මුදල නොගෙව්වොත් යඵායන මුද්‍රාදැනියා විසින් සභා ප්‍රසිද්ධ වෙන්දේසියේ හකුණ ලැබුන මුදලින් රැජියලන් සභා අල්ඵ තැනැත්තාට දී සභා රැකබලාගන්තැනට පෙණකරන්ටත් නමන්ට ලැබියයුතු මුදලන් අරගෙන නව ගණිම එකී විහිණීමෙන් ලැබුන මුදලින් ඉතිරි කිවුනොත් ඒ මුදල නාගරිකසභාවේ අරමුදලාගාරයෙහි දමන්ට නාගරික මන්ත්‍රිසභාවේ සෙකුනාරියතැනට දියයුතුවා පමණක්නොව එසේ කරන්ට මෙහිත් ඕනෑකෙරේ.

ගරන් ඇලලීම.

19. මුදලක් නොහොත් වාසඪානයකට යාවු භූමිප්‍රදේශයක් නොහොත් පාරක් නොහොත් මඩුවක්, ගාලක් නොහොත් බැටළුවෙහිත් සභාපතිනැන නියමකරනලද යම් අන්දමකට ගල් ඇල් විම යුතුය කියාද එබදු මුදලකින් භූමිප්‍රදේශයකින් නොහොත් පාරකින් මඩුවකින් ගාලකින් නොහොත් බැටළුවෙහියකින් ඊට ඉහා කිව්වු ක්‍රම සඵ කාණුවකට නොහොත් කාණුවකට වතුට බස්සවා හැරීමට සැලකෙන පමණ කාණු නොහොත් පසිඵප ඇඹිවියයුතුය කියාද සභාපතිනැනට හැගිය ගොන්ට එබදු මුදල්, කිම, ප්‍රදේශ නොහොත් පාරවල්, මඩු, ගාල් නොහොත් බැටළුවෙහි ගල්අල්ලා වන්ටත් එබදු කාණු නොහොත් පසිඵප සාදවන්ටත් එබදු මුදලක් නොහොත් භූමිප්‍රදේශයක් අසිති කාරයට හෝ එබදු පාරක් අසිතිකාරයට හෝ එබදු මඩුවක් ගාලක් නොහොත් බැටළුවෙහියක් අසිතිකාරයට සභාපතිනැන විසින් ලියා දන්ඵිය යුතුයි. එබදු කාණු නොහොත් පසිඵප සභාපති නැග නියමකරන ද්‍රව්‍යයෙන් නියමකරන මහතට නියමකරන ප්‍රමුඵවටම නියමකරන ඇල්ල

පවිඵි ගාල් ආදිය ගල් අල්ලනපත් ඊට කාණු සපහන්වත් සභාපතිනැන විසින් නියමකල යුතුය.

සහිතව එකී තාගරික බිම් යට කාණුවට නොහොත් කාණුවට සම්බන්ධ කරනට නියමව තැනට සෑදිය යුතුය. නුමුත් එකී අයිතිකාරයා ඉල්ළුමට නමුත් නියමව කාණුව නොහොත් පසිඳ ප සෑදීමට ලබාදෙන ද්‍රව්‍ය මන්ත්‍රිසභාව විසින් ඔහුට එවා ගත් මුදලට දියයුදිය. එකී අයිතිකාරයා දැන්වීමෙහි ඕනෑකාර නිබන්ධ කෘත්‍යයන් නියමකරනලද කාලය ඇතුලත නොගොස් සභාපතිතුනු ඔහු විසින් බලය දෙනලද යම් යම් මුද්‍රාදැක්වීම් හෝ ක්‍රියාවන්ද එබඳු ඉඩම්කඩම්වලට ඇතුළුව ලබා මණ කෘත්‍යයන් කරවිය යුතුයි. ඊට වෙන විශදම් අයිතිකාරයා විසින් ගෙවිය යුතුයි.

අයිතිකාරයන් නොහොත් බදුකාරයන් වැටවල් එක්කර උසකට පත්වන නොහොත් පාහිත්ව ඔබ.

20. යම් ඉඩමකට නොහොත් ඉඩමකඩමකට ලබාදෙන ප්‍රමාණ වැටවල් නඩත්තුකරනට හා අළුත්කරනට හෝ ඒ වැටවල් නොහොත් බඩවැටි ගාව තිබෙන පාරේ බිම්මට මේ පටන් විශයුතු උස යම් ප්‍රමාණයකැසි සභාපතිතුනු විසින් වරින්වර නියමකරන්නේද ඒ ප්‍රමාණයට වැඩි උසකරන ඒ වැටවල් නොහොත් බඩවැටිවලින් කපාදමනට නොහොත් පාහිත්ව එක්කේ ඉඩමේ මායිමේ කපය ඒ ප්‍රමාණයට පැත්කරනටද, ඒ ප්‍රමාණයට වැඩි උසවූ සිළු ගස් හා වැටවල් එක්කේ ප්‍රසිද්ධ පාරකට නොහොත් විසිකට නැමී එහි ශාමඊමට බාධකවූ නොහොත් ඊට අලාභසාධී කරන්නාවූ සිළු ගස් හා වැටවල් කපනට හා පාහිත්වද එබඳු ඉඩමක් නොහොත් ඉඩම් අයිතිකාරයාට නොහොත් බදුකාරයාට සභාපතිතුනු විසින් ලියා දැන්විය යුතුයි.

පැදුරු ආදිය විවිදාත්තේ එල්ලීම.

21. කිසිකෙනෙක් විසින් කිසියම් විවිදකවත් විවි අයිතකවත් පැදුරු රෙදි නොහොත් වෙන ඔවු නොහොත් ද්‍රව්‍ය එල්ලා නොහොත් වෙන අන්දමකින් නොතැබිය යුතුය.

පරිටල ආදිය සභාපතිතුනුගෙන් අවසර නැතුව අළුකොත් පටන් නොගත යුතුයි.

22 (1) කවර කෙනෙක් විසින් කොසියම් ඉඩමකවත් බුම, පල හෝ අනන්‍යාර යන්ත්‍රමාගීය කින් කම්මානකරනට අදහස්කරනලද පරිටලයක් හෝ කම්මලක් හෝ කම්මාන ස්ථානයක් සභාපති තැනගෙන් අවසරයක් පලවූවෙන් ලියවා නොගෙන අවනෙන් පල නොගොට යුතුයි.

(2) එබඳු පරිටලය කම්මල නොහොත් කම්මාන ස්ථානය පලකරනට අදහස්කරනලද ස්ථානය අසල ප්‍රතිගහනය අඩුකරනවූ බැවින් හෝ අසල වැසියන්ට ඒ කරණකොටගෙන අන්දම පැමිණෙන හිසා ඒ ස්ථානය නුසුදුසුයයි සභාපතිතුනුට කල්පනාදීම අවසර නොදීමට සභා පතිතුනුට පුළුවන.

දුමාරය උපදින නොහොත් උපදිම සහිත ගත්තාදිය අවසර නැතුව නොපිහිටුවිය යුතුයි.

23. වැඩට පෙදීමෙන් දුමාරය උපදින්නාවූ හෝ අසල වැසියන්ට උපදිම පැමිණීම හැකි යම් බුම කවාරමක් නොහොත් ගත්තාදියක් සභාපතිතුනු විසින් හොඳයි ඒ ගත්තාදිය ගත් තැනක කොසියම් කෙනෙක් විසින්වත් නොපිහිටුවිය යුතුයි. බුම කවාරමක් සම්බන්ධවූ බුම කවුළු සභාපති තැන ඒ ගත්තාදිය ලෙස ඔහුට විශයුතුයි.

පරිටල පාත්ගෙවල් ආදිය විවිධාන.

24. (1) බුම පල නොහොත් අනන්‍යාර ගන්නා මාගීයකින් වැඩකෙරෙණ පරිටලයක් පාත් ගෙයක් කම්මලක් කම්මාන ස්ථානයක් සුබ පත්‍ර නැතුව කාණුවකින් කඩසසනින් නොහොත් වෙන අන්දම මාගීයකින් නිකුත්වෙන දුගඳ වායු රහිතව එනැත කෙරෙණ කම්මානවලින් උපදින අන්දමක් වූ වායු වාණිජ ප්‍රවිලි නොහොත් අනන්‍යාර අපවිත්‍ර පුළුටත් දුරට උපදිරු රහිත කෙරීමට හේතුවූ අන්දමට වාතය නොවද්දවා තිබෙන බවද එක්කේ එහි කම්මාන කෙරෙණකර එහි වැඩකරන්නන්ගේ සන්ධි නැතිවෙන කරමට අයිතකරලෙස රැස්කැසී සිටින බවද, එක්කේ එහි ඇති යම් සුග්‍රහක් මෝල්පත්තයක් උස්පත ගන්නා නොහොත් අනන්‍යාර ගන්නා ක්වික හැනිවෙන නොහොත් අත්පා අවිච්චිවලට අන්‍යාර පැමිණෙන අන්දමට පවිකර හෝ සුරකීම කොට කොරවූ නොහොත් තිබෙන බවද සභාපතිතුනුට යම් විටකදී පෙණි ගියොත් එකී ස්ථාන සුබ පත්‍රකොට ඒ අන්දමේ කඩාගනට ඊට වානාශ්‍රය ගෙන දෙනට එහි අයිතකරලෙස රැස්වීම නවත්වනට එක්කේ එහි ඇති සුග්‍රහ මෝල්පත්ත උස්කරණ ගන්නා නොහොත් අනන්‍යාර ගන්නා කිසිවකින් විශහැකි අත්කර වැලැක්වීමට ලබමනා සුදුසුයයි නමුත් කල්පනාවෙන අන්දමට කරවනට හේතුවූ දේ කරනට එබඳු පරිටලයක් කම්මලක් පාත්ගෙයක් කම්මාන ස්ථානයක් අයිති කාරයාට සභාපතිතුනු විසින් ලියා දැන්විය යුතුයි. මේ කාණ්ඩයෙහි ඇති කිසිවකින් දනට වලංගුව පවතින්නාවූ නොහොත් මතු වලංගුවට පදනුවක කිසි දිගැට්ට පසුගන්නා නියමයන් ගැණ අමුත්තක් නොවන බව සැලකිය යුතුයි.

සහාල කරෙන්න නවත්වන පරිට වලට අවසරපත්‍ර ඉල්ලිය යුතුයි.

25. පහත දක්වන්නාවූ ස්ථාන එනම්, කුලී අශ්ව ස්තාලයක්, අශ්ව ලසීමක්, හරක් නවත්වන නැගන්, හරක් මඩුවක්, සව ආරෝග්‍යාලාලක්, කරෙන්න නවත්වන තැනක්, බැට්ටුවක් හෝ එළුවන් විසිදෙනෙක් හෝ හරක් දසදෙනෙක් එකට තිබාගෙන හෝ තිබාගනට ඉඩහැර ඇති පරිවිසක් එක්කේ නාගරික මණ්ඩලය ඇතුලත වඩා ප්‍රතිගහනය නොදිනා සභාපති තැන විසින් විගෙණ වසගෙන් නිදහස් කරනු නොලැබූ හදෙනෙක් හෝ ඊට වැඩිගණන් එළුවන් හෝ බැට්ටුවන් දෙන්කෙකුට වැඩි ගණන් හරක් ලාබ ප්‍රශෝජන ලබාගන්නා පිණිසවූ පරිවිසක් යන මේ ස්ථානවලින් යම් කිසිවක් අයිතිකාරයා නොහොත් බදුකාරයා විසින් එකිනෙක අවුරුද්දේ පලවූවෙහි මාසේදී නොහොත් අනු අරිකලද්දක් ඇරලා මාසයක් ඇතුලත එබඳු ස්ථානයක් ඉහතයි යම් කිසි කාරණවකට ගන්නා පිණිස අවසර පත්‍රයක් ඉල්ලිය යුතුය.

සභාපතිතුනුට දෙන්නටත් නො දෙන්නටත් පුළුවන.

දෙන්නට විවිද කිසි හෝ නොවිවිද කිසි හෝ වැටගෙනා හැටියට සුදුසුයයි හැඟෙන සීමාවක්ට හා නියමයන්ට සවිකර එබඳු අවසර පත්‍රයක් දෙන්නටත් නොදෙන්නටත් එබඳු අවසර පත්‍රයක් කොසිටිකදී නුමුත් තහනම් කරනටත් අවලංගුකරනටත් සභාපතිතුනුට පුළුවන. එබඳු අවසර පත්‍රයක් නොදෙන්නට අවලංගුකරනට නොහොත් තහනම් කරනට දෙන ආයුචක් එසේ කරනටත් කවර කාරණයක් නිසාදැයි දක්වා ලියවිලිලෙන් විශයුතුයි.

අවසර පත්‍රයක් නැතුව ඉඩම් පාවිච්චිකරණවාට දඩුවම්.

එබඳු අවසර පත්‍රයක් නැතුව හෝ සභාපතිතුනු එබඳු අවසරයක් දෙන්නට බැරිය ක්වාව පසුව හෝ අවලංගුකර පසුව හෝ තහනම්කර පසුව හෝ යම් ස්ථානයක් ඉහතයි කිසියම් කාරණයක් පිණිස ගන්නාවූ එක්කේ යම් නියමයන් පිට අවසරපත්‍රය දෙනලදාද්ද ඒ නියම ගන්නගෙන් යම් කිසිවක් කඩකරනවූ යම් කිසිවෙක් ඇද්ද ඒ තැනැත්තා රුපියල් 50ක දඩ මුද වරදකාරයා වූවාට පසු එම අපරධය කරණ එක එක දවසට රුපියල් පහකට වැඩි නොවන තවත් දඩයකටද යටත්කර.

ආණ්ඩුවේ ඉඩම් නිදහසි.

නුමුත් ආණ්ඩුව විසින් අත්අඩංගුවට ගන්නා ලද්දවූද ආණ්ඩුවේ අගයටගේ වූද එකී යම් ඉඩම කට මේ කාණ්ඩය වැටහෙන්නේ නෑත.

අවසරලත් තැනැත්තා විසින් ඕනෑකලොත් සතුන් අයිතිකාර සිල්ලන්ගේම නම් දිය යුතුයි.

26. යම් ඉඩමක අශ්වයන්ගේ හරකුත්තවත් වෙන සිව්පාවුන්වත් පිකිණිම පිණිස කුලීගදීම පිණිස නොහොත් උන්ගෙන් ලැබෙන ද්‍රව්‍ය විකිණිම පිණිස සභාපතිතුනුගෙන් අවසරපත්‍රයක් ලත් එක් එක් තැනැත්තා එකට එ ඉඩමේ ඇති යම් යම් අශ්වයන් හරකුත් නොහොත් වෙනත් සිව්පාවුන් අයිතිකාර එක එක තැනැත්තාගේ නමද ඒ ඒ වර්ගයේ සතුන්ගෙන් ඔහුට නොහොත් ඔවුන්ට අයිති ගණනද සභාපතිතුනු ඔහුකරන කොසිටිකදී නුමුත් ලියවිලිලකින් දියයුතුය.

වතුර දූෂණවෙන අයුමට ගොම නොතැබිය යුතුයි.

27. ඒ ඉඩමකඩමේ තිබෙන ඇති යම් යම් අශ්වයන්ගේ හරකුත්තේ නොහොත් වෙනත් සිව්පාවුන්ගේ ගොම, මනුෂ්‍යයන් විසින් සීමට නොහොත් ගෘහභාන කාරණවලට ගන්නා, ගහලබන නොහොත් ගන්ට විසහැකි යම් වතුරක්, එක්කේ කිරි එලදෙනුන්ගේ අශ්වයන්ගේ වෙනත් සිව්පා

වූත්තේ නොහොත් කිරී ගෙයක, පාවිච්චියට ගන්නා එක්කෝ කිරීද, නොපෙන සේදීමට නොහොත් සුඛපව්ව කෙරීමට ගන්නා, ගනුලබන නොහොත් ගත්ට විශ්වාසී, ගම් වතුරක් දුෂ්‍යවෙන තැනක නොහොත් අනුමත ද, තබන්ට සැලැස්වීමක් ඉඩදීමක් ඔහු විසින් නොකටයුතුය.

28. අශ්වයන්ට හෝ හරකුන්ට ලැබුම් දෙන පිණිස ගන්නාලද නොහොත් ගන්ට ගේදෙන සීය එ නොවනැයිලිවලද බිම මුහු නොහොත් වෙනත් මල පොලවට උර බැහිම වැලැක්වීමට ගෝගාවු, සභාපතිතැන විසින් එක්තුගනනා ද්‍රව්‍යයකින් බැවුම්කොට සාදන්ට හෝ ගල් අල්ලන්ට ඔහු විසින් සැලැස්විය යුතුය.

29. ඉහතකී අනුමත හරකුන් අශ්වයන් නොහොත් වෙනත් සිව්පාවුන් නිබාගන්නා ඉඩම් කඩමෙහි උන් කරණකොටගෙන කලින් කලට එකතු වෙන්නාවූ ගොම, පෝර, දිරස පස්, නැන නොහොත් වෙනත් අනුදර සහිතවූ හෝ අනුග්‍රහ සහිතවූ දේ ගෙනගොස් දුම්ම පිණිස ඒ ඉඩම් කඩමට ඉතා කිවිවූ පසුවුවෙන් සාගතනැතිවූ හුම් ප්‍රදේශයක සභාපතිතැනට එක්තුගන අන්දමේ කසලාශයක් නොහොත් කසලාශ ඔහු විසින් සම්පාදනය කරගත යුතුයි.

එබඳු කසලාශයක නොහොත් කසලාශවල පවුල නොහොත් බිම ඊට ගාව තිබෙන බිමේ මතුපිටට කිසිවිටක පහන්නොවෙන සේ සෑදිය යුතුයි.

එබඳු කසලාශයක් නොහොත් කසලාශ එහි ඇති දෙසින් කිසිවක් පිට නොවෙන එක්කෝ එසින් පොලොවටවත් ගම් ගොඩනැගිලිලක භන්තිස්කටවත් උරගත නොහැකි අනුමතට එසේ උරගැනීමවලිවීමට ගෝගාවු ද්‍රව්‍යවලින් සාදා සැමකලිම ඒ අනුමේ රක්‍ෂාකරගත යුතුයි.

එබඳු කසලාශයක් නොහොත් කසලාශ ඊට පුදුසු වැසුම් ඇතිවිය යුතුයි.

30. එකී ඉඩමෙහි හෝ ඊට සම්බන්ධ ඇති සීයේ කාණු නොහොත් දිග බැසුණිමට මාසී සභා පතිතැනට එක්තුගන ගතපත්, එසින් ඇති වැඩ හරිතැවීමට කෙරෙන අනුමේ සීය එ වේලෙහිම ඔහු විසින් රක්‍ෂාකරගත යුතුයි.

31. ඔහු විසින් එකී ඉඩමකඩම සටන්පිරිසෙසින් දවසක් පාසා මනාකොට පිසදමවා සුඛ පව්වකරවන්ටද ඒ ඉඩම් කඩමෙහි හටගෙන 29 වෙනි උපව්‍යවස්ථානුකූලව සාදනලද කසලාශ ගේහි නොහොත් කසලාශවල රැස්කර ඇති සීය එ ගොම, පෝර, දිරස පස්, මලමුහු නොහොත් වෙනත් අනුදර සහිත හෝ අනුග්‍රහ සහිත දේ එකී කසලාශයක් නොහොත් කසලාශවලින් ගෙන ගොස් සභාපතිතැන විසින් කලින් කලට නිශ්චකරන තැනක නොහොත් තැන්වල දුම්මවිය යුතුය.

උරගත නොහැකි වෙන පිණිස බිම්වල ගල්ඇල්පිස යුතුයි.

ගොම නැතිමට ආශ සපයාදිය යුතුයි.

කසලාශය තිබෙන බිමේ මතුපිට පහන්නොවිය යුතුයි.

පිට ගාවවත් උර ගැනීමවත් වලකින ලෙස සෑදිය යුතුයි.

වැසුම් ඇතිවිය යුතුයි.

කාණු ගහපත් අනුමේ රක්‍ෂාකර ගත යුතුයි.

ඉඩම් කඩම් දවස් පතා මණකොට පව්වකල යුතුයි.

XI. පරිවේදය.

අයබදු පැවරීම සහ අයකිරීම.

1. ගෙවල් ගොඩනැගිලි ඉඩම් අයිතිකාරයන් නොහොත් බදුකාරයන් විසින් 1887ගේ නාග රිකසභා ව්‍යවස්ථාවේ 138 වෙනි කාණ්ඩය ගටගේ දෙන්ට නිගමවූ උපලේඛනය මීට සම්බන්ධවූ ලාභසුරුණයෙහි "එම්" අක්‍ෂරය දරණ ආදායනානුරූප විෂයයයි. ඒ උපලේඛනයද පසු මන්ත්‍රී සභාව විසින් දුන්කල එහි නම ගම සඳහන්වූ තැනැත්තා විසින් එක සම්පූර්ණකොට නැවත දිය යුතුයි.

138 වෙනි කාණ්ඩ ගේහි නිගමවූ උප ලේඛනය.

2. ඉහතකී ව්‍යවස්ථාවේ 146 වෙනි කාණ්ඩයෙහි සම්පූර්ණකරන්ට නිගමවූ උපලේඛනය මීට සම්බන්ධ කර ඇති "එම්" අක්‍ෂරය දරන ආදායනානුරූප විෂයයයි.

146 වෙනි කාණ්ඩයේ නිගමවූ උපලේඛනය.

3. සභාපතිතැන විසින් හිසමකරන ගම්කිසි විටක සෙකුහාරිස්තැන විසින් වරින්වර "එම්" සහ "එම්" ආදායපත් එක එක පිටපතක් නාගරිකසභාමණ්ඩලය ඇතුලත සීය එ ගෙවල් ගොඩ නැගිලි හෝ ඉඩම් අයිතිකාර පදිංචිකර නොහොත් බදුකාර එක් එක්කණට ගවේන්ත ව්‍යවස්ථාවේ 269 වෙනි කාණ්ඩයෙහි නිගමවූ දුකාරයට බාරදෙවිය යුතුය.

ආදායපත් බාරදෙන හැටි.

4. 1887ගේ 7වෙනි ව්‍යවස්ථාවේ 145 වෙනි කාණ්ඩයේ සඳහන්වූ ප්‍රකාර අයබදු ගෙවන්නන්ගේ නාමලේඛනය සම්පූර්ණකරගත් පසු මීට සම්බන්ධ කර ඇති "ජේ" අක්‍ෂරය දරණ ආදායනානුරූපවූ දුන්වීමක් එහි නම් සඳහන්වූ එක් එක් කෙණට ඉහතකී ව්‍යවස්ථාවේ 269 වෙනි කාණ්ඩයෙහි නිගමවූ ප්‍රකාරයට සෙකුහාරිස්තැන විසින් බාරදෙවිය යුතුයි. අයබදු ගෙවන්ට ඔහුකරණ වාසන හා සතුන්ගේ ලැබිස්තුවක්ද ගෙවන්ට ඔහු අයබදු මුදලද ගෙවියයුතු කාලයද අයබදු මුදලින් ගෙවියයුතු ප්‍රමාණයද ඒ දුන්වීමෙහි සඳහන්කල යුතුය. ගම් කොණක් ඒ ලේඛනයට විරුධකමක් දක්වන්ට කැමතිද ඒ තැනැත්තාට දුන්වීම ලැබුනාට පසු දසදවසක් ඇතුලත සෙකු හාරිස්තැන නමට ලිඛනලද ලිඛිල්ලකින් එසේ කරන්ට පුළුවන. ඉන්පසු කාලයකදී කරන විරුධකමක් බාරනනුලබන්නේ නැත.

වාසන අයබදු ගැණ දන්වීම සහ ඊට විරුධකම.

5. කොසියම් කෙණෙන්වත් ව්‍යවස්ථාවේ 146 වෙනි කාණ්ඩයේ සඳහන්වූ උපලේඛනය සම් පූර්ණකොට ගැනූ පසු එකී උපලේඛනයෙහි සඳහන් නොවූ එක්කෝ සඳහන්වූවාට වැඩිවූ ගම් රචකන්, කුරෙන්නාසන්, රික්භාවන්, තිරික්කලයන්, අශ්වයන්, අශ්වකරයන්, පෝතිගේන්, ගොණෙන්, නොහොත් කොට්ටවෙන් අත්කරගත්තේනම් නොහොත් පාවිච්චිකරන්නේනම් එබඳු සතුන් නොහොත් වාසන අත්කරගෙන සති දෙකක් ඇතුලත එසේ අත්කර ගන්නාලද නිබාගන්නාලද නොහොත් පාවිච්චිකරනාලද එක එක සතාගේ එක එක වාසනේ හරි සැබෑවූ ප්‍රවෘත්තියක් අඩංගුවූ දුන්වීමක් සෙකුහාරිස්තැනට ලියාදෙන්ට බැඳිසිවන්නේය.

සඳහන් කරනලද ගණන්ට වඩා සතුන් හා කරෙන්න අත්කරගන්නා බදු ගෙවන්නන් විසින් විශේෂ දුන්වීමක් කලයුතුයි.

6. සෙකුහාරිස්තැන වරින්වර සභාපතිතැන හිසමකරන ගම් විටකදී නාගරිකසභාමණ්ඩලය ඇතුලත එක එක නොහාරිස්තැනට ඔහු ගටගේ ඉගෙනගන්නා පිණිස අවුරුද්ද ඇතුලතදී නොහොත් ඊට ප්‍රථම නාගරිකසභාව පිහිටවූ පසු ගම්කිසි අවුරුද්දකදී ගම් ගම් ගෝලලිසන්නෝ ඔහුට බැඳුණෝද, එසේ බැඳුණෝ තම නිදෙනෙක්ද? ඔවුන් බැඳුන ඔප්පුවල දැනමද ඔවුන් බැඳී වැඩකල කාලයද ගත මේ ප්‍රවෘත්ති දැනගන්නා පිණිස "කේ" අක්‍ෂරයේ ආදායපත්යේ පිටපතක් දිය යුතුයි. ඒ ආදායපත්‍රය ලැබී පසලොස්දවසක් ඇතුලත දැනගන්ට ඔහු ප්‍රවෘත්ති හරිආකාර එහි සටහන්කර නැවත ඇරිස්තුවයි.

නොහාරිස් වෙන්ට ඉගෙනගන්ට බැඳෙන ලිඛන්නෝ.

7. නාගරිකසභාමණ්ඩලය ඇතුලත නිබාගණ ඉන්නා නොහොත් පාවිච්චිකෙරෙන සීය එ කෙරන්තද නිරික්කලද ව්‍යවස්ථානුකූලවූ අන් ගතවූ හැර නාගරිකසභාව විසින් දෙනලද "ජේ" අක්‍ෂරයානුරූපවූ එහි ගැබ් ඉලක්කමක් වීසියද ලේඛනයන්වරයද ඇත්තාවූ ලෝභ නහවූවක් ඒ

වාසන ලෝභනහනු ඇතිවිය යුතුයි.

ඒ අවුරුද්දේ පෙබරවාරි මාස පළමුවෙනිදාට පසුව එහි ප්‍රමුඛ ස්ථානයක දැරියයුතුයි. එබඳු ගනු
වත් කරන්නන්ට නොහොත් තිරිස්කලයකට නිකුත්කරනට පළමුවෙන් එබඳු තිරිස්කලයක
නොහොත් කරන්නෙකු පිටපැත්තේ සභාපතිතුනු නිමකරන ප්‍රභව ස්ථානයක වස්සන් ලෙඩක
සංඛ්‍යාවක් (හෝත් නෝමරය) ස්භාපතිකරනට නොහොත් මුද්දරකරනට නිමකරනට සභාපති
තැනට පුළුවන.

නවවු නැති වාහන
අල්ලනු ලබනවා
ඇත.

8. ඉහල වගන්තියේ ඔනෑකරන නවවු සවිකරනැත්තාවු කිසියම් තිරිස්කලයක් නොහොත්
කරන්නන් කිසිකෙණකුට නාගරිකසභාමණ්ඩලය ඇතුලත තබාගනවන් දක්කන්වන්
පාවිච්චිකරනටවත් බැරිය. එබඳු නවවුක් සවිකර නැතුව තිබෑගෙන ඉන්නා දක්කනු ලබන
නොහොත් පාවිච්චිකෙරෙන යම් කරන්නන් නොහොත් තිරිස්කලයක් ඇද්ද ඒ කරන්නන්
නොහොත් තිරිස්කලය පොලිසියේ මුද්දරයෙන් නොහොත් නාගරිකඉන්ස්පැක්ටර්කෙණක්
විසින් අල්ලාගැනීමටද ඊට ගෙවන්ට ඇති අය බදුමුද්‍රය ගෙවා තහවුම් කෙණ සවිකරගන්නානෙක්
නවන්වාගැනීමටද යටත්ය.

XII. පරිච්ඡේදය.

බල්ලන් ගැණ උපව්‍යවස්ථා.

බල්ලන් ලියාපදිංචි
කිරීම.

1. නාගරික සභාමණ්ඩලය ඇතුලත තබාගන්නා සියළුම බල්ලන් නාගරික සභා කන්
කෝරැමේ ලියාපදිංචිකරනට ඕනෑකරණවාය. එසේ ලියාපදිංචිකරනට මත්තෙන් සභාපතිතුනු
ඉදිරිපිට උන් ගෙණෙනටද ඕනෑකරණවාය.

ලියාපදිංචි කිරීමට
ගාස්තු.

2. ඉහත කියනලද මාසිම් ඇතුළත තබාගන්නා එක එක බල්ලාට ලියාපදිංචිකිරීමේ ගාස්තු
වසයෙන් අවුරුදු පතා රුපියල් 1 බැගින් ගෙවන්ට ඕනෑකරණවාය.

ලියාපදිංචිකිරීමේ
සහතිකපත්‍ර.

3. වර්ෂ 1901කේ කෝමර 25෩ ව්‍යවස්ථාවේ 5 වෙනි කාණ්ඩයේ සඳහන්කර තිබෙන
ලියාපදිංචිකිරීමේ සහතිකපත්‍රය මීට සම්බන්ධ "ඇල්" අක්‍ෂරය අනුරූපවු උපලේඛනයක් ආදාය
මෙන් වියයුතුයි.

බල්ලෙක් අසීති
කාරයා විසින්
නාගරික සභාවට
ඒ බව දැන්වීම.

4. බල්ලෙක් සපයාගන්නාවු තබාගන්නාවු නොහොත් නිමකරගන්නාවු එක එක නැතැත්තා
සෑම අවුරුදුවලම මාර්තු මස 31 වෙනි දිනට හෝ ඊට මත්තෙන් නොහොත් බල්ලෙක් සපයාගන
හෝ නිමකරගන දවස 21ක් ඇතුලතදී ඒ ගැණ සභාගේ සම්පූර්ණ විස්තර සහිත දැන්වීමක් නාගරික
සභාවට කළයුතුයි.

ගාහවාසීන් උප
ලේඛන පුස්තක
දීම.

5. ගෙයක් නොහොත් ඊට සම්බන්ධව ඉඩමකවිමක ඇති බල්ලන්ගේ ගණන හා විස්තරද
උන් කාටකාට අසීතිද යන බව දැක්වීම පිණිස වු මීට සම්බන්ධ කරණලද "ඇල්" අක්‍ෂරයේ ආදාය
යානුරූපවු උපලේඛනයක් සෑම අවුරුදුවලම මාර්තු මස 31 වෙනි දිනට මත්තෙන් පුස්තක
දෙන්නට සභාපතිතුනු විසින් සියළුම ගාහවාසීන්ට නිමකල යුතුය. එක එක ගාහවාසීයාද එබඳු
උපලේඛනයක් බාරගෙන දැනගතයුතු කාරණා අවංකලෙස පුස්තකට ලැබී සහිතක් ඇතුලත
එක නැවත බාරදීම යුතුය.

සහතිකපත්‍ර තහ
නම් කිරීම.

6. සහිත ආරක්‍ෂිත මුද්දරයා විසින් යම් බල්ලෙක් බෝවෙන රෝගයකින් පෙලෙන නිසා
පොදු ජනයාට අන්තර්වක්ක කිසි කල්පතා කරණලද සෑම බල්ලන්ටම ලියාපදිංචිකිරීමේ සහතික
පත්‍ර දීම තහනම් කිරීමට සභාපතිතුනුට බලය ඇත.

සහතිකපත්‍ර තහ
නම් කරණලද
බල්ලන් නැති
කිරීමට නගර සභා
වට පුළුවනම.

7. සහතිකපත්‍රයේ සඳහන්වු නියමයන් පිළිනොපදිනලද සියළුම බල්ලන් අසීතිකාරයින්ට
දනුදින්න විටක එම බල්ලන් නාගරික සභාව ඉදිරිපිට ගෙණත් පෙන්නා සිටිනට ඕනෑකරණවා
සහ නාගරික සභාවට උන් නැතිකර දුමීම යෝග්‍ය බව පෙනෙනම් එසේ කිරීමට අනකරනට
පුළුවන් බලයද තිබෙනවාය.

බල්ලන් කුලුල්
පව් ඇතිවිය යුතුයි.

8. නාගරික සභාමණ්ඩලය ඇතුලත තිබාගණ ඉන්නාවු සියළුම බල්ලන්ට නාගරික සභාවේ
මුද්දර ලියාපදිංචිකිරීමේ කෝමරය සහ අවුරුද්දේ මුද්දරකරණලද කුලුල් පව් දැරියයුතුයි. නාගරික
සභාකන්කෝරැමේ කුලුල් පව් මුද්දරයට සටහනකර තැබීමට ලේඛන පොතක් තැබිය යුතුයි.

නගර සභාව විසින්
කුලුල් පව් සපයන
නම් ඒවාට මුදල්
ගෙවන්ට ඕනෑ
කරණවාය.

9. බල්ලන් අසීතිකාර එක්එක්කොට ඉල්ලා සිටිනවිට රුපියලක් ගෙව් පසු කුලුල් පව්
දෙන්නට සභාපතිතුනුට හෙයින් බලය දෙනලද්දේය. අමුතු ගාස්තුවක් නැතුව කුලුල් පව් මුද්දර
දෙන්නටද ඕනෑය.

කුලුල්පව් මුද්දර
ගාස්තුවක් නැතුව

10. නවුගේ බල්ලාට කුලුල්පව් සපයාගන්නට කැමතිවු එක එක නැතැත්තාට කිසි ගාස්තු
වක් නැතුව නාගරික සභාවේ මුද්දර සහ කෝමරයද එහි මුද්දරගැනීමට ඉඩකරනට ඕනෑය.

අල්ලනලද බල්ලන්
නගරකරගැනීම.

11. වර්ෂ 1901කේ කෝමර 25෩ ව්‍යවස්ථාවේ 10 වෙනි කාණ්ඩයේ ප්‍රකාරයට අල්ලනලද
සියළුම බල්ලන් කොටුව පිට පොලිසි ස්ථානයේ නතරකර තැබීමට පොලිසියට බාරදෙන්නට හෝ
සභාපතිතුනු ඒ සඳහා බලය දෙනලද වෙන කෙණකුට බාරදෙන්නට යෙදෙනවා ඇත.

අල්ලනලද බල්ලන්
ලබාගැනීමට
ගෙවන්ට ඕනෑය.

12. සභාපතිතුනුගේ බලය ඇතුළු අල්ලනලද කිසිම අවම බල්ලෙක් ඉහතින් ලා ලියා
පදින්නකර තැන්නම් ලියාපදිංචිකිරීමේ ගාස්තුවක් සමග නතරකරනලද පලමු දවසට ගත 50ද පසු
වෙන එකඑක දවසට හෝ ඉන් කොටසකට ගත 25 බැගින්ද නොගෙවා අසීතිකාරයකුට ලබාගත
නොහැකිය.

XIII. පරිච්ඡේදය.

ප්‍රසිඛ නාන ස්ථාන.

ලීන් කාප්ප ඇතිවිය
යුතුය.

1. වතුර නෑම පිණිස මහජනයාට ඇර තිබෙන්නාවු සියළු ලීන්ම අඩි දෙකකට අඩුනොවන
තරම් උස්වු සුරක්‍ෂිත කාප්පයක් පිටත පොලොව මත්තෙන් අඩි දෙකක් යටට ගැඹුරටද සීමානි
අල්ලාද ඇතිවිය යුතුය.

කාණු සහිත
වියයුතුය.

2. එක එක ප්‍රසිඛ ලීට ඉතා කිච්චු අවට ඇති ක්‍රම කිසි පිටාරයක වැටෙන්නට සාදනලද
කාණුවකට එහි වතුර බැසගන්ට සුදුසු අන්දමට බැඳුම්කර තිබිය යුතුය.

ලීන්ලත රෙදි ආදිය
සේදීම තහනම්ය.

3. කිසි ප්‍රසිඛ ලීක් ලත නොහොත් අසල රෙදි, පැරුරු නොහොත් ගෙදර පාවිච්චිවෙන්නාවු
අන් කොසිඳගන්නවින් නොසේදිය යුතුයි.

4. ඉහත සි ප්‍රකාර ප්‍රසිද්ධ නාන ලීන් ලඝ නැම පිණිස ඇති බැලි යටත්පිරිසෙයින් අවුරුද්දකට වරක් තිත්ත ගැමද දවස්පතා සේදීමද කළ යුතුයි.

5. සමිකිසි ප්‍රසිද්ධ ලීදන් ලඝවත් නාන ස්ථානයක්කොට මන්ත්‍රිසභාව විසින් වෙන්කොට තබන ලද අන්කිසි තැනකවත් නානට ඇතසේදත්ව නොහොත් වෙනාකාර වතුර පාවිච්චියක් කරන්ට හොරි රෝගයක් නොහොත් බෝවෙන රෝගයකින් පෙළෙකුටත් නොහොත් එසින අඵන සුවවු වන්ට ඉඩකොදිය යුතුයි.

6. සමි ප්‍රසිද්ධ ලීදන් අසිතිකාරයා නොහොත් බදුකාරයා විසින් මේ ඉහත ජේන'උපලේඛන වල විධිවිධාන සවිචන්දනට එවා කඩකරන්ට ඉඩකොදෙන්ටද ඕනෑමය.

බැලි තිත්ත ගා නිකිය යුතුය.

ලීන් ලඝ රෝගපීඩනවු කෙණෙන් නොනැ යුතුය.

අසිතිකාරයෝත් බදුකාරයෝත් මේ උපව්‍යවස්ථා පැවැත්වීමට බැඳී සිටින්නාහුය.

XIV. පරිච්ඡේදය.

අයුක්තේ ඉඩමි අල්ලාගැනීම සහ විරෝධයන් පැමිනවීම.

1. විවිධයවත් ප්‍රාථ භූමියකවත් තාගරික සභාමණ්ඩලයේ සීමා ඇතුලත මන්ත්‍රිසභාව සන්තක කර ඇති අන්කිසි භූමියකවත් අමිකිසි ගොඩනැගිල්ලක් කොරවුවක් නොහොත් බාධකයක් සාදා නොහොත් ගොඩනගා තිබෙන බවක් එක්කෝ සමි විවිමාගීයන් හරි බලයක් නැගුව වෙනස්කර ඇති බවක් මන්ත්‍රිසභාවට පෙනීසන සමිවිධ එබදු ගොඩනැගිල්ලක් කොරවුවක් නොහොත් බාධකයක් සමි ක්‍රමය නොහොත් ඉඩමකඩමක සාදනලදද එ ඉඩමකඩම හෝ විවිමාගීය වෙනස් කරනුලැබෙමි සමි ක්‍රමය නොහොත් ඉඩමකඩමකද එ ඉඩමකඩම අසිතිස කිසාගෙන සිටින තැනැත්තාට තමන් කිසන අසිතිකමට භූමියකු මප්පුතප්පු කැර සහ ලියවිලි පෙන්නා සිටින්නට සභා පරිවෘත විසින් අණකල යුතුයි. එබදු ඉඩමක් අත්අඩාගුමේ නිබාගෙනගුන්න තැනැත්තා එක අසිතිකාරයාම නොවෙනමි එ තැනැත්තා සභාපතිතැනගේ ඉල්ලීමට එ අසිතිකාරයාගේ කිසන තැනැත්තාගේ නමගමේ විසාර සම්පුණ්ණයන් දන්වන්ට බැඳීසිටින්නේය. එසේ කරන්ටය කිසා අණලැබී 10 දවසක් ඇතුලත අසිතිකාරයාගේ කිසන තැනැත්තා එකී ඉඩමට තමන්ගේ අසිතිකමට භූමිය නමන් ලඝ ඇති සියළු මප්පුතප්පු ලියවිලිද එ ඉඩමේ පිකුරය ඇත්තමි එ පිකුරද පෙන්නා සිටින්නට නොහොත් පෙන්නාසිටින්නට සලස්වන්නට එක්කෝ එබදු මප්පුතප්පු ලියවිලි නොහොත් පිකුර තමන්ලඝ නැත්තමි ඇත්තෙ කාලකද කිසා සභාපතිතැන ඉල්ලීමට දන්වන්ටද බැඳී සිටියි. එබදු මප්පුතප්පු ලියවිලිකර කරසක් නොහොත් පිකුරයක් තමනමන්ලඝ ඇති එ එ තැනැත්තා එ මප්පුම, ලියවිලිල, කැරය පෙන්නා සිටින්නටය කිසා ලියවිලිලකින් කරනලද අණ ලැබී 10 දවසක් ඇතුලත එවා පෙන්නාසිටින්නට බැඳී සිටියි.

මප්පුතප්පු ගෙනැත් පෙන්නන්ට සමහර කාරනාවලදී සභාව විසින් නියමකල යුතුයි.

2. ඉහත වගන්තියේ සදහන්වු මප්පුතප්පු, ලියවිලි, කැර සහ පිකුර සමි ඉඩමකඩමකට වේද එ ඉඩමකඩමමේදී හෝ සභාපතිතැන මිනැකරන අත්තැනකදී එවා දක්විය යුතුය. එවා දක්වන්ට අණ දෙන්නට සමි බලයක් ඉහත වගන්තියෙහි දෙනලදද එ බලයට එකී මප්පුතප්පු, ලියවිලි, කැර, පිකුර අතුරෙන් මිනැකරන එවා, ප්‍රභාගකරන්ටද ඉන් පිටපත් ගන්ටද දෙනලද බලයක් අත්තැනව ඇති බව පැලකිස යුතුයි, බාරගත යුතුයි. ඊට සබොඩවු එ එ තැනැත්තා එ සියළු මප්පු, ලියවිලි, කැර, පිකුර එකිනෙක ප්‍රභාගකරන්ටද ඉන් පිටපත් ගන්ටද සභාපතිතැනට ඉඩදිය යුතුයි.

මප්පුතප්පු ගෙනෙන්ට නිසමය. එවා ප්‍රභාගකරන්ට බලයක් සහිතවේ.

3. සභාපතිතැනට හෝ සභාපතිතැන විසින් ලියවිලිලකින් බලය දෙනලද අන්කිසිකෙණකුට ඉඩම අත්අඩාගුමේ ඇති තැනැත්තාට සමහෙනාකාර දන්වීමක් කළපසු මේ පරිච්ඡේදයේ පලුම වෙති උපව්‍යවස්ථාවේ සදහන්වු ප්‍රකාර සමි ගොඩනැගිල්ලක් කොරවුවක් අල්ලාගැනීමක් නො හොත් විවිමාගීය මාගීය වෙනස්කෙරිනේ ඉහත සභාපතිතැනගේ අණමට සිදුසි ඇති නොහොත් සෑදී ඇති සමි ඉඩම කට නොහොත් ඉඩමකඩමකටද මැන පරික්ෂාකර බලන්ට මිනැකරන කොසියමි අන්ත ඉඩම කඩමකටද, ඇතුල්වන්නටද එබදු ගොඩනැගිල්ල කොරවු නොහොත් බාධක සමි විවිමාගීයන් හෝ මන්ත්‍රිසභාව සන්තක කරනලද සමි කිසි ඉඩමකඩමක් අල්ලාගැනීමක් එක්කො ඇත්තටද විවි මාගීයය වෙනසක් කෙරී ඇද්දකී සභාපතිතැන විසින් දැනගතහැකි වෙන පිණිස එ සියළු ඉඩම කඩම මැන බලා පරික්ෂාකරන්ටද පුළුවන.

සභාපතිතැනට මැනීමක් කරන්ට බලය දෙන්නට පුළුවන.

4. එබදු මැනීමක් කලපසු එ කරඇති නොහොත් සාදා ඇති ඉහත සි ගොඩනැගිල්ල නො හොත් කොරවු නොහොත් බාධක විවිමාගීයන් අල්ලාගැනීමක කිසා හෝ විවිමාගීය හරිබලයක් නැගුව වෙනස්කර තිබෙනවාසකි මන්ත්‍රිසභාවට පෙනෙහියොත් එබදු ගොඩනැගිල්ලක් බාධකයක් අල්ලාගැනීමක් නොහොත් විවිමාගීයේ වෙනස්කිරීමක් සිදුසි ඇති නොහොත් ගොඩනැගි ඇති ඉඩම නොහොත් ඉඩමකඩම සභාපතිතැනගේ අණමට මැන තිබෙන බවද, එහි සදහන්කෙරෙන තැනදී එ ඉඩම අත්අඩාගුමට ගෙණ සිටින තැනැත්තා විසින් එ මැනීම පරික්ෂාකර බලන්ට ඉඩදී තිබෙන බවද දන්වු ලැබී මාසයක් ඇතුලත මිනුවත් මිනුගේ අත්අඩාගුමට එ ඉඩම දුන් තැනැත් තාටත් එ ඉඩම තමන්ට ඇතැයි කිසන අසිතිකම සවිකර ගන්නාපිනිසද එහි ඇති ගොඩනැගිල්ල බාධකය නොහොත් අල්ලාගැනීම අහක්කෙරීම වලක්වන්ට එක්කෝ විවිමා පෙර සභාවට පැමිණ එම වලක්වන පිණිසද නඩුමාගීයයන් කලයුතු දේ නොකලොත් එකී ගොඩනැගිලි ආදිය අහක් කරන්ට හෝ විවිමා පෙර සභාවට පවුණුවන්ට කලමනා දේ මන්ත්‍රිසභාව විසින් කරවිය යුතුයි. එ කිසනලද කාලය ඇතුලත පැමිණිල්ලක් උසාවියේ නොකලොත් එක්කො පැමිණිල්ලක් කල යුමත් එක අනපසුවෙන්ට ඇරියොත් මන්ත්‍රිසභාව විසින් එකී ගොඩනැගිලි බාධක නොහොත් අල්ලාගැනුමි එකෙණකිම අහක්කරවන්ට හෝ විවිමා පෙර සභාවට පවුණුවන්ට සැලැස්විය යුතුයි. සභාපතිතැනට හෝ එ පිණිස නමන් විසින් ලියවිලිලකින් බලය දෙනලද අන්කෙණකුට එබදු ගෙයකට වන්තකට කොරවුකට නොහොත් අන්ත ඉඩමකඩමකට ඇතුල්වන්ටද එකී ගොඩනැගිලි බාධක අහක්කරවීමට හෝ විවිමා පෙර සභාවට පැමිණවීමට උවමනා පමණ මිනි සුන්ට ආලපන්න සහිතව ඇතුල්වන්ට සලස්වන්ටද පුළුවන. ඊට වෙන්නාඩු විසදුමි එකී ගොඩ නැගිල්ල බාධකය නොහොත් අල්ලාගැනීම එක්කෝ විවිමා වෙනස්කෙරීම සිදුවීතිබෙන ඉඩම නො හොත් ඉඩමකඩම අසිතිස කිසාගෙන සිටින තැනැත්තා විසින් ගෙවිය යුතුයි. එ විසදුම 1887න් තාගරිකසභා ව්‍යවස්ථාවේ 281 සහ 282 වෙනි කාණ්ඩානුකූලව එකී ව්‍යවස්ථාවෙහිම ගෙවන්ට හිස මවු විසදුමක්ගේ අයකරගත යුතුය. නඩුවගට බැස්සකල එකී ගොඩනැගිල්ල බාධකය නොහොත් අල්ලාගැනීම නොහොත් විවි මෙනස්වීම සිටී නොහොත් කෙරී ඇති ඉඩම තමන්ට අසිතිබව මප්පුකෙරීමේ බර අසිතිස කිසාගෙන සිටින තැනැත්තා පිට වේ.

අල්ලාගැන්වමට පෙණෙන්ට ඇති කොටස නමන්ට අසිතිබව මප්පු කෙරීම අසිතිකාරයාගේ කටයුතනය.

XV. පරිච්ඡේදය.

කරෙන්නා.

1. මගින් ගෙණගත පිණිස ව්‍යවස්ථානුකූලව කරෙන්න අවසරයක් දෙන්නට පලුමුවෙන් එ එ කරෙන්නෙහි ගෙණගියයුතු වෙන්නෙ ගණන සභාපතිතැන හෝ සභාපතිතැනගෙන් ඊට බලයලත් කෙණෙන් විසින් නියමකල යුතුය. ලේඛනයෙහි සටහන්වු එ කරෙන්නෙ නෝමර සද, අවසංග වලංගු පවතිනා අවුරුද්දද එ කරෙන්නෙ සභාපතිතැන විසින් නියමකරණ පුමුබ ස්ථානයක සෑම මෙලෙසම පැහැදිලිලෙසද, පැහැදිලිලෙස කියවා බලාගත හැකිලෙසද සිටියම කර තැබිය යුතුයි. එසේවුවන්, එබදු සිතියමක් සභාපතිතැනට කල්පනා වුවොත් නැකුව තිබෙන්නට ඉඩකරින්ට පුළුවන. උකුලේ තබාගෙණ නොහොත් වඩාගෙණ ගත ලදරුවෙන් හෝ එසේ

නෝමරයන් වණ් ගත් කරෙන්නෙ සිතියම කලයුතුය.

කොහොණදා අව අවුරුද්දකට බැලීමෙන් මිනිසෙක් හැරීමට ගණන් නොගතයුතුයි. එසේ අවසරලත් කොසින් කාර්මික හෙණසේවක හිමිකරණලද ගණන සම්පූර්ණයෙන් ගණ සේව බැරිය කිසිවක් වුවත් ඒ ගණනට වැඩිගණනක් ගෙනයන්නටත් දක්කන්දා බැරිය.

එක එක අවසර ලත් කාර්මිකයන්ට පහත දෙකක් ඇති විය යුතුයි.

අවසරලත් කාර්මිකයන්ගේ කොටස අත්දැකීම නොගත යුතුයි.

සභාපතිවෑනගේ බලය පිට ඉන්ස පැනටර්වරු විසින් කාර්මික පරීක්ෂා කරනු ලැබිය යුතුයි.

පරීක්ෂාකරවන පිණිස ගෙනෙන කාර්මිකයන්.

අත්වශයක් මාරු කෙරීම ගැන දැනුවත් කළ යුතුයි.

අවසරලත් කාර්මික නැවතුම් පාලන ක්‍රමවේදය දියයුතුයි.

සභාවි විසින් නැවතුම්පලවල් හිමිකරනු යුතුයි.

නැවතුම්පලක් හිමිකරන කල.

හතරවෙනි කාර්මිකයන්ට පසු ඇර කැසිය යුතු සාමාන්ය.

නැවතුම්පලක කාර්මික නැවැත්විය යුතු පිලිවෙල.

කාර්මික ඇතුළේ කුලීවේලෝරු සමකර කැසිය යුතුයි.

අයිතිකාරයා නොහොත් කාර්මික දක්කන්දා කාර්මිකයන් කුලියට දෙන්නට බැඳී සිටින්නෙය.

විවිධ නිකරණිම අදහස.

2. අවසරලත් එක එක කාර්මිකයෙහි හොඳ සැලකෙන පමණ එලිය දෙන පහත් දෙකක් පත්කරෙන්නට සූදුනම් කර කාර්මිකයන් දක්කන්දාගේ දෙපැත්තේ ඇතිවිය යුතුය. පස්වරු 6 පටන් පෙරවරු 5 වෙනහෙක් කාර්මිකයා පාවිච්චි කෙරෙන්නම් එක් පහත් දෙක පත්කරනු යුතුය.
3. අවසරලත් කාර්මික අයිති සියල්ලන්ට එකිනෙකා නමනමන්ට අයිති ඒ ඒ කාර්මිකයාද ඒ සම්බන්ධව ඇති සියල්ලද පිරිසිදුව හොඳ හැරී හරිගස්සා තිබෙනයුතුවා පමණක් නොව එකී කාර්මිකයන් එහි යම් කොටසකයෙක්වුවත් ඒක අදින අත්වශයන් අත්ව ඇදුවුවත් කිසි සේත් පාවිච්චියට නොසැලකෙන අනුමත තිබෙන්නම් ඒ කාර්මිකයා පාවිච්චි කරනට ඉඩකොටස සුදුසුයි. කාර්මිකයන් රටේ සහ අත්ව ඇදුම් දුබල පාවිච්චියට නොසැලකෙන අනුමත නිබන්දීමට පාවිච්චියකාරනවා නොගරික ඉන්සපැනටර් කොමිෂන්වලට පොලීසියේ මාරුදැනුමට වන්න ඒ පිණිස සභාපතිවෑන ලියවිලියක් විශේෂ අවසරයක් දෙනලද මෙහෙයුමක් වන්න සම්පූර්ණව මිහි විසින් ඒ කාර්මිකයන් අල්ලා ඉඩකඩට පොලීසියෙන් පුළුන් කෙරෙන්නට පුළුවන කිසිවක් නොදන්නට ගණනගොස් ඒ කාර්මිකයන් අයිතිකාරයාට පරිබව මේ උපව්‍යවස්ථාව කඩකලාට පැමිණිල්ලක් ගන්න පිණිස ගෙනයිය යුතුයි.
4. නාගරික ඉන්සපැනටර් කෙණක් නොහොත් පොලීසියේ ඉන්සපැනටර් කෙණක් සභාපතිවෑන විසින් ලියාදෙනලද බලය පිට යටත්පිරිසෙයින් මාසේකට වරක් හෝ ඉන්සපැනටර් කලාට කල්පනාවකින් රටේ සහ අත්ව ඇදුම් නාගරික සභාමණ්ඩලය ඇතුලත කුලී පිණිස පාවිච්චි කරනට අවසරදෙනලද සියළු කාර්මිකයන් කාර්මික ඇදීම පිණිස අත්ව ගෙනහොත් අත්වයන්ද රට සම්බන්ධ වෙනත් දේද පරීක්ෂාකොට ඒ ගැන වාර්තාවක් මන්ත්‍රීසභාවට මිස පු කලයුතුයි. එසේ පරීක්ෂාකල කොසින්ම එකදි නුගුත් එබදු කාර්මිකයන් හෝ අත්වයන් නොහොත් අත්වයන් හෝ අත්ව ඇදුම් හෝ වෙනත් රට අදාල දේවල් මහජනයාගේ පාවිච්චියට නොහොත්වෙනසෙයින් පෙන්නී යිහොත් ඒක පාවිච්චියකරීම නානම මොට එබදු කාර්මිකයන් අයිති කාරයාට ඒ බව සභාපතිවෑන විසින් දැනුවිය යුතුය. එසේ දනුම්දුන් පසු ඒ නහනම අනන්තරණ වෙන් එබදු කාර්මිකයන් කුලියට දීමට දෙනට ඉඩදීමට මිහි විසින් නොකට යුතුය.
5. එබදු පරීක්ෂාවක් කරවා ගන්නා පිණිස අවසරලත් කාර්මික අයිතිකාර සියල්ලන් විසින්ම එකිනෙකා නමනමන්ගේ ඒ ඒ කාර්මිකයන් මාසේකට වරක් ඒ මාසේ 15 වෙනිදින 23 වෙනිදින අතරතුරේ, ඉරිදා, සෙනසුරුදා සහ හිවාඩු දවස් හැර අන් කොසින්ම දවසක නුගුත් සභාපතිවෑන විසින් හිමිකරනලද පැන වේලාවට නාගරික කන්තෝරුවට නොහොත් සභාපති වෑන හිමිකරන අන් නැතකට ඒ කාර්මිකයන් බඳින අවසරපත්‍රයේ විස්තරයට ඇති අත්වයන් සමග ගෙනයිය යුතුය.
6. යම් කාර්මිකයන් ගැන දෙනලද අවසරපත්‍රයෙහි විස්තරකොට ඇති අත්වයා නොව අන් අත්වයන් පාවිච්චි කරනට කැමති අවසරලත් කාර්මිකයන් අයිතිකාරයා විසින් ඒ කරනට අදහස් කර ඇති මාරුව සභාපතිවෑනට දන්නවා සභාපතිවෑන විසින් ඒ පිණිස බලය දුන් කොණක් විසින් පරීක්ෂාකරණ පිණිස සහාය, ඒ අත්වයන්ගේ විස්තර ලියන පිණිස නමන්ලත් අවසර පත්‍රයද ඉරිදා සෙනසුරුදා හිවාඩු දවසුන් ඇර අත්කිසි දවසක පෙරවරු 11ත් පස්වරු 3ත් අතරතුරේ මේලාවක නාගරික කන්තෝරුවට යැවිය යුතුයි.
7. විශේෂ පොරෙන්දු පිට කුලියට දෙන්නට ඉඩහැර තිබෙන කාර්මිකයන් අයිතිකාරයන්ගේ වාසස්ථානයේදී කුලියට දෙන කාර්මික ඇර අන් සියළු අවසරලත් කාර්මිකයන්, සුභ අභාසාර හිමිකරනලද, ප්‍රසිද්ධ නැවතුම්පලකට අයිතිකාරයා විසින් සැවිය යුතුයි. කාර්මිකයන් දක්කන්දාද, ඒ නැවතුම්පලේ කාර්මිකයන් නමන්වාගෙන පෙරවරු 6 පටන් පස්වරු 7 දක්වා සිටිය යුතුයි.
8. අවසරලත් කාර්මිකයන්ට ලද සහ ප්‍රසිද්ධ නැවතුම්පලවල් කොට ස්ථාන හිමිකරනටද, එකී නැවතුම්පලවල් වරින්වර ගෝජනාකොට යුතුය පෙන්නී සහ හැරීමට අන්ඇරදුන්ට නොහොත් ස්ථානය සහ නෝරය වෙනස්කරනට මන්ත්‍රීසභාවට පුළුවන.
9. යම් ප්‍රසිද්ධ නැවතුම්පලක් හිමිකරනට හෝ අත්වයන්ට හෝ පිහිටින නමනකරනට බේරගත් විටක සභාපතිවෑන විසින් කමන්ට යුතුය කිසි පෙන්නී සහ අනුමතය ඒ බව දනුමදෙන්නට සැලැස්විය යුතුය.
10. ප්‍රසිද්ධ නැවතුම්පලක එක එක හතරවෙනි කාර්මිකයන්ට පසු යටත්පිරිසෙයින් අති 8කට අඩුකොටන ඉඩම් සාමාන්ය පස්ක් ගමන්කරනවුන්ට ඒ මැදින් සහ පිණිස ඇර කැසිය යුතුයි.
11. යම් ප්‍රසිද්ධ නැවතුම්පලකට යම් විටක පැමිණෙන ඒ ඒ කාර්මිකයන් රට පලමුවෙන් පැමිණ පෙලට තිබෙන කාර්මිකයන්ට අන්තිම කාර්මිකයන් වෙන පිණිස පෙලේ අන්තිම කොටට පැමිණිය යුතුයි. සියළු නැවතුම්පලවලදී සියළු කාර්මිකයන් එකපෙලියක පමණක් පිය යුතුයි.
12. සහ කඩදැසි කැබලිපලක හෝ තහවුම් අවිච්චිය නොහොත් ලියා ඇති මේ උප ව්‍යවස්ථා මානිසෙත් හිමිකරනලද කුලීවේලෝරුව කුලී පිණිස ගෙනෙන ඒ ඒ කාර්මිකයන් ඇතුළේ පුළුබ ස්ථානයක සමකර කැසිය යුතුයි. එබදු සහ කපදසි කැබලිපලක් නොහොත් තහවුම්ව ඒ කාර්මිකයන් කුලියට ගෙනෙන කොටස පාවිච්චියට නොගත කාලය මුළුල්ලේම අත්ව නොවී පහසුවෙන් කිසිවාගෙනහැරී අනුමත සවිකර තිබෙන යුතුය.
13. අවසරලත් කාර්මිකයන් ප්‍රසිද්ධ නැවතුම්පලක නොහොත් අයිතිකාරයන්ගේ වාසස්ථානයේ කොසින් නොහොත් අන් කොසින්ම නැතක හිමිකරන විටක ගමන් ඒ කාර්මිකයන් කුලියට ඉල්ලුවහොත් රට පුළුබ වෙන කෙනෙකුට පොරෙන්දු ඇගහොත් එක්කෝ බැරිය සිසන්ට සැලකෙන වෙන කාරණයක් ඇගහොත් මිස නැතහොත් ඒ නැතැත්තාට දෙන්නටද, ඒ නැතැත්තා එක ස්ථානයකින් නැත් ස්ථානයකට නාගරිකසභාමණ්ඩලය ඇතුලත කොසින්ම පාරකින් නුගුත් ගෙනයන්නටද, කොසින්ම අවසරලත් කාර්මිකයන් මුත් අයිතිකාරයා නොහොත් දක්කන්දා සැමගෙලේම බැඳී සිටින්නෙය. බැරියකියන්ට සැලකෙන කාරණා ඇති බව මිසපුකෙරීම අයිතිකාරයන්ගේ නොහොත් දක්කන්දාගේ කටයුත්ත වේ. එසේ කාර්මිකයන් කුලියට ඉල්ලන නැතැත්තා විසින් අයිති කාරයා නොහොත් දක්කන්දා ඉල්ලී විට අප්‍රචාදන නොහොත් කාර්මිකයන් පාවිච්චියට ගන්නට පලමුවෙන් ව්‍යවස්ථානුකූලව ගතහැරී කුලිය මිහිට දිය යුතුය. එපමණකුත් නොව දෙලොස් පැයක් ඇතුලත හැනැත්ම දෙලකකට වැස්ස දුරකට යම් අවසරලත් කාර්මිකයන් මිස ගණන ගණ ගණයන්ට බලකරනට බැරිය.
14. කිසිදු අවසරලත් කාර්මිකයන් දක්කන්දාගේ නමන් කාර්මිකයන් මිසින් නමන්ටවත් බස්සවන්නටවත් මිස එසේ නැතැව කිසියම් විවිධයක හෝ අන්කාර්මිකයන්ගේ නමන් කාර්මිකයන් හෝ හිටිමින් නමන්කරවන්නට නොකට යුතුය. එසේම නොව වෙන කාර්මිකයන් දක්කන්දාගේ විසින් යම් කෙනෙක් බැස්සවීමට නොහොත් නැගවීමට බාධාකෙරීම එක්කෝ වෙන අවසරලත් කාර්මිකයන් දක්කන්දාගේ කුලියක් ගැණීම හිතුවක්කාරකමින් අසුන්ගෙන හෝ බලාත්කාරයෙන් වැලැක්වීම නොහොත් වැලැක්වීමට උත්සහ කෙරීම නොකට යුතුයි.

15. සිසු ආවරණ කාරණයන් දක්වන එකිනෙකා පිරිසිදු ඇඳුම් ඇතිවිය යුතුයි. බාලිච්ඡන් නොහොත් කඩායක් ඇන්ද යුතුයි. කරෙන්නේ නෝමර දරන්නට සභාව විසින් අයිතිකාරයාගේ විශ්දම් සාදවා දෙනලද වාපනයක් ගෙනගිය යුතුයි.

දක්කන්තා බාලිච්ඡන් ඇන්ද යුතුයි. වාපනයක් ඇතිවිය යුතුයි.

16. ගම් කෙණෙකුට ආවරණ කාරණයන් දෙන්නට පෙරෙන්නදුවක් වූ පසු ඒ පොරෙන්නදුව ඉෂ්ටකරන්නට කරෙන්නෙ අයිතිකාරයා නොහොත් දක්කන්තා බැඳී සිටින්නෙය. පලමුවෙන් පොරෙන්නදුකරවාගත් කැනැන්තා කාරෙන්නෙ ගෙනගන්නට බැරිය ක්වාට පසු ඒ කාරෙන්නෙ නවත් කෙණෙකුට කුලියට නොදිය යුතුයි.

කරෙන්නෙ පොරෙන්නදුව පසු දක්කන්තා විසින් බැරිය ක්ම.

17. කරෙන්නකුලී පහත දක්වන ප්‍රමාණ වේ. තිරික්කලුල මිස කරෙන්නවල කුලිය විෂෙස පොරෙන්නදුවක් පිට නොවේනම් දුර ප්‍රමාණය හැරියට නොවන්නෙය.

කරෙන්න කුලී ප්‍රමාණය.

තනි අශ්වයෙක් අදින කාරෙන්නෙයකට.

	රු. ශ.
පෙරවරු 6 පටන් පස්වරු 7 දක්වා	4 0
පිටපිට පැ හසකට	2 0
පලමුවෙන් පැබාගෙට නොහොත් ඉන් කොටසකට	0 50
එක පැයකට	1 0
ඉන් පසු එක එක පැයට නොහොත් පැයක කොටසකට	0 25

අශ්වයන් දෙන්නෙක් අදින කාරෙන්නෙයකට.

අශ්වයන් දෙන්නෙක් අදින කාරෙන්නෙයකට තනි අශ්වයෙක් අදින කාරෙන්නෙයකට ගෙවියයුතු ඒ ඒ ගණනට ඉන් බාගයක් තව වැඩවන්නෙය.

තිරික්කලයකට.

	පෝහියෙක් අදින.	ගොණෙක් අදින.
	රු. ශ.	රු. ශ.
පෙරවරු 6 පටන් පස්වරු 7 දක්වා එක එක පැයට	0 30	0 25
හැකැස්මකට	0 10	0 8

රික්කාවකට.

	රු. ශ.
පලමුවෙන් පැ බාගෙට නොහොත් පැ බාගෙක කොටසකට	0 25
ඊට පසු පැ බාගෙට නොහොත් ඉන් කොටසකට	0 10

පස්වරු 7 පටන් පෙරවරු 6 දක්වා ගෙවියයුතු ගණන ඉහත දක්වූ ගණන්වලින් හතරෙන් පහවත් තව වැඩියවේ. ඉහත දක්වූ කුලී ප්‍රමාණය වරින්වර වෙනස්කරන්නට මන්ත්‍රිසභාවට පුළුවන. එසේ කරණලද වෙනස් ප්‍රමාණය ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයෙහි ප්‍රසිද්ධ කරනුලැබූ පසු ඒ ප්‍රමාණය ඉහත දක්වූ ප්‍රමාණය වෙනුවට ගෙවනු ලැබේ.

18. එබඳු ගම්කිසි කාරෙන්නෙක එක කුලියට නොහොත් පාවිච්චියට ගත් කැනැන්තා ගම් කිසි බඩුවක් නිබානිය විටක එ බඩුව ඒ කාරෙන්නෙ තිසි සම්භවි හසපැයක් ඇතුලත ඒ කාරෙන්නෙ අයිතිකාරයා නොහොත් දක්කන්තා විසින් සම්භවුන අන්දමටම නාගරික කන්තෝරුවටවත් ඉගා කිට්ටු මපාලිස් ස්ථානයටවත් ගෙනගොස් එතනදී පෙසුනාරිස්කැනටවත් පොලිසියේ ඉන්ස්පැකටර් විසින් නියම කරන පරිදි ප්‍රසිද්ධයක් බඩුව අයිතිකාරයා විසින් දියයුතුයි. එබඳු කාරෙන්නෙක නිසි එසේ සම්බවි නාගරික කන්තෝරුවේ නොහොත් පොලිස් ස්ථානයෙහි නබනලද බඩු එසේ තබා මාසයක් ඇතුලත ඇත්තේ අයිතිකාරයා එක ඉල්ලා නොගිව්ගොත් එකී බඩුව විකුණන බව නිසි ප්‍රකාර ප්‍රසිද්ධකොට ප්‍රසිද්ධ වෙන්නේදීසියේ විකුණ ඉන් ලැබෙන මුදලින් විකිණීම ප්‍රසිද්ධකෙරීමටවූ විශ්දම් අඩුකරගෙන ඉතිරි මුදල නාගරිකසභාවේ අරමුදලාගාරයට දීමය යුතුයි.

කරෙන්නක නිසි සම්බවෙන බඩු.

19. ගම්කිසි කෙණෙක් කුලියටදී පිණිස ඒක අයිතිකාරයාට දෙන අවසරපත්‍රය ඌණසුරණ ගෙයි “ඇන්” අක්ෂරය දරන ආදාපත්‍රයකට පවිස යුතුයි. එබඳු අවසරපත්‍රයක් තවත් කෙණෙකුට ලියා දෙන්නට බැරිය. එසේවුවත් පුද්ගලික පොරෙන්නදුවකින් බැඳී පමණක් කුලී පිණිස බද්දෙහට අදහස්කර ඇති කාරෙන්නෙකට විශෙෂ අවසරපත්‍රයක් සභාපතිතුනට සුදුසුකි හැකෙණ ගම් බද්දු නිසමයන්ට සවිත්කර දෙන්නට සුදුසුකි වැටහුනොත් එබඳු අවසරපත්‍රයක් එබඳු කාරෙන්නෙකට තමන්ගේ කල්පනාවලට දෙන්නද, එබඳු කාරෙන්නෙක අයිතිකාරයා නොහොත් දක්කන්තා මේ පරිච්ඡේදේ උපව්‍යවස්ථානුකූලව තෙරෙණ දෙවලින් හිඳහස්කරන්නටද සභාපතිතුනට පුළුවන. එබඳු විශෙෂ අවසරපත්‍රයක් ලත් කාරෙන්නෙක් නැවතුවලට ගෙනගොන්නෙයකට යුතුයි.

අවසරපත්‍රයකට.

20. කොසියම් කෙණෙක් කුලියට අවසරපත්‍රයක් ඉල්ලීමක කොසියම් විටකදී කුලිය නොදී හරින්නටද, දෙනලද අවසරපත්‍රයක් කාරෙන්නෙ අයිතිකාරයාගේ නොහොත් දක්කන්තාගේ අකට යුක්තක් නිසාවක් මේ පරිච්ඡේදේ ගම් කිසි උපව්‍යවස්ථාවක් කඩකල නිසාවක් ගම්ගම් නියෝගයක් පිට අවසරපත්‍රයක් දෙනලදද ඒ ඒ නියෝගයන් නොපැවැත්වූ නිසාවක් අවලංගුකර කැවන ගෙත්වා ගන්නටද මන්ත්‍රිසභාව වෙනුවෙන් ක්‍රියාකරණ සභාපතිතුනට යුතුය.

අවසරපත්‍රයක් නොදෙන්නටද අවලංගුකරන්නටද මන්ත්‍රිසභාවට ඇති බලය.

21. මෙම පරිච්ඡේදයේ කොසිතුරුක කුලියට පහත දක්වන වචන පාවිච්චිවද, මෙහි ඊට යොදා ඇති අර්ථනුකූලයි, එනම් :-

වචනයා.

- “අවසර දෙනලද” යන්නෙන් තේරුම්ගතයුතු 1873 කාරෙන්න ව්‍යවස්ථානුකූලව දෙනලද අවසරපත්‍රයයි.
- “කාරෙන්න” යන්නෙන් තේරුම්ගතයුතු මගින් ගෙනගැම පිණිස පාවිච්චිකෙරෙන කාරෙන්න, තිරික්කල, රික්කා නොහොත් වෙනත් යානව්‍යානයි.
- “අශ්වයා” යන්නෙන් අවසරලත් කාරෙන්නෙක් නොහොත් තිරික්කලයක් ඇද්දවිටට ගන්නා අශ්ව, අශ්වතර, කොටඵ නොහොත් ගව ආදී කිසියම් සතෙකි.
- “දක්කන්තා” යන්නෙන් කාරෙන්නෙක් දක්කන්තා නොහොත් භාරකාරයා රික්කාවක් ඇද ගෙන ගෙන කැනැන්තාගේ ඊට අනගනියයි.

22. බඩෙකිකල්, බඩෙකිකල් නොහොත් පසින් පාගා සිටුලෙස දුළුවන වෙනත් වාහන පෙර වරු 6.30 පටන් පස්වරු 5.30 වෙනතුරු ඒ අතරතුරේ පැදහනකල අල්ලන පොල්ලට ඉස්සරිගිත් පහණක් ඇතිවිය යුතුයි.

බඩෙකිකල් ආදිය පහසුකිකි වියයුතුයි.

අවසරපත්‍රයක් ඉල්ලන රිසායාස්මියා විසින් උපලේඛණයක් දියයුතුයි.

23. රිසායාවකට අවසරපත්‍රයක් ඉල්ලාසිටින එක එක රිසායා අයිතිකාරයා 1873 කරෙන්න ව්‍යවස්ථානුකූලව තමන් අයිතියට ප්‍රකාශකරණවා පමණක් නොව මීට සම්බන්ධවූ උණපුරණෙහි "ඔ" අක්ෂරය දරන ආදානුකූලවූ උපලේඛනයක් නාගරිකසභාවේ කන්තෝරුවට දියයුතුයි. නොහොත් දෙන්නට සැලැස්විය යුතුයි.

රිසායා අවසරයක් අවලංගුකරන්නට සභාපතිතුනට ඇති බලය.

24. අවසරලත් රිසායාවක් අයිතිකාරයෙක් අවසරපත්‍රය ලබාගන්නට පසු තමන්ගේ රිසායාව අදින්නට නොසැලකෙන නොහොත් අදින්නට බැරි කෙණෙකුට එක අදින්නට ඉඩදුන්නොත් නොහොත් අදින්නට ඇරියොත් ඒ අවසරපත්‍රය අවලංගු කරන්නට සභාපතිතුනට යුතුයි.

XVI. පරිච්ඡේදය.

බෝවෙන සහ පැතිරෙන වසංගත ලෙඩ.

ලෙඩුන් ආරග්‍ය ශාලාවලට ගෙනයාම.

1. යම් ගෙයක නොහොත් ස්ථානයක මහලෙඩු, ජලසන්නි නොහොත් වෙන යම් අන්තර්ගත දැයක බෝවෙන නොහොත් පැතිරෙන ලෙඩකින් පෙළෙන්නෙක් ඒ ගෙයේ වසන අතින් ඇත්තන් ගෙන් වෙන්කර තනිව එහි තබන්නට බැරි තැනකින් එක්කෝ එබඳු කෙණෙක් එබඳු තැනක තැවැත් සිටින්නට ඇරීම අනුන්ට උපද්‍රව පැමිණීමට මාසීයක් විශ්වාසීයයි දිසාවට අගපත් වෛද්‍ය චාය්ෂීතූනට නොහොත් සන්පාරක්ෂකතුනට පෙනීගියොත් ඒ ලෙඩා ප්‍රසිද්ධ ආරග්‍යශාලාවකට වත් සභාපතිතුනු පිසිත් පාගාඩම්කරන වෙන්වූ තනිවූ ස්ථානයකට ගෙනයන්නට සලස්වන්නට සභා පතිතුනට යුතුය.

ලෙඩුන් යම් පලාතෙකින් තවත් පලාතෙකට ගෙනයාම.

2. එබඳු ලෙඩකින් එබඳු ආරග්‍යශාලාවකට නොහොත් තනිගෙයකට ගෙනයොස් ඔහුගේ නැදුම්තුසන් කැමැත්තූද, දිශාඅගපත් වෛද්‍ය චාය්ෂීතූන නොහොත් සන්පාරක්ෂකතුන එපාස නොකියන්නාවූද පලාතකට ගෙනයන්නට ඉඩදෙන්නට මන්ත්‍රීසභාවට යුතුය.

සභාවේ සම්මතයෙන් මිස ඒ නැතුව කොසි ලෙඩෙක්වත් අන්තැනකට ගෙනයන්නට බැරිය.

3. මහලෙඩු, ජලසන්නි නොහොත් වෙනයම් අන්තර්ගත දැයක වසංගත ලෙඩකින් පෙළෙන්නෙක් ඔහු සිටින ගෙයින් නොහොත් ස්ථානයෙන් මිත්ඉහත උපව්‍යවස්ථාවේ නියමවූ හැටියට මන්ත්‍රී සභාවේ සම්මතයෙන් මිස ඒ නැතුව අන්තැනකට නොහොත් ගෙයකට ගෙනයන්නටවත් ගෙණ යන්නට උදව්වෙන්වත් කිසිකෙණෙකුට යුතු නැත.

වසංගත ආරග්‍ය ශාලා තහනම්පිට විරයුතුයි.

4. මහලෙඩු, ජලසන්නි නොහොත් වෙනයම් බෝවෙන නොහොත් පැතිරී යන වසංගත රෝගයකින් පෙළෙන්නුන් තවත්වන ආරෝග්‍යශාලාවන් කොට ගත්තාලද සිසඵ ගොඩනැගිලිම ඒ පිණිස පවත්නාතුරු තහනම්පිට විරයුතුයි. එහි සාක්ෂ්‍යකාරීවම නිශ්චය පරිද්දෙන් පත්වූවන් හැර අන් කිසි කෙණෙක් මොන කාරණයක් නිසාවත් පලමුවෙන් එබඳු ආරග්‍ය ශාලාවක් හැරවූ වෛද්‍ය චාය්ෂීතූනගෙන් අවසර නොගෙන එබඳු ආරෝග්‍ය ශාලාවකට ඇතුළුවන්නටවත් ඉන් පිට ගන්නට වත් කිසිවෙකුට ඉඩනොදිය යුතුය. මේ උපව්‍යවස්ථාවෙහිද අවට්ටේහි උපව්‍යවස්ථාවෙහිද ඇති "ආරෝග්‍යශාලාව" යන වචනයෙන් තේරුම්ගතයුතු වසංගත රෝගයකින් පීඩිතවූ රෝගාතුර යෙක් ඇති සිසඵ ගොඩනැගිලිය.

වසංගතරෝග ඇති ගෙවල්වලින් ලෙඩිඳු අහකකලු පසුන් තහනම්පිට තැබිය යුතුයි.

5. මහලෙඩු ජලසන්නි නොහොත් වෙනයම් පැතිරෙන නොහොත් වසංගත රෝගයකින් පෙළෙන කෙණෙක් යම් කිසි ගෙයකින් නොහොත් ගොඩනැගිලිලකින් අහකකලු කෙනෙහිම ඒ ස්ථානයක සුඛපව්‍යවස්ථාවටද, වසංගතය නැතිකෙරීමට උවමනා දේ කරන පිණිසද කාලමාත්‍රයක් ඕනෑම සභාපතිතුනට හෝ දිශා අගපත් වෛද්‍ය චාය්ෂීතූනට හෝ සන්පාරක්ෂකතුනට හැර අනෙකුත් වෛද්‍ය චාය්ෂීතූනට හෝ සන්පාරක්ෂකතුනට සැලකිය යුතුය. නිශ්චය පරිද්දෙන් පත්වූ අතවැස්සන් හැර අන්කිසි කෙණෙක් මොනගේ කාරණයක් නිසාවත් එබඳු ආරෝග්‍යශාලාවක් හැරවූ වෛද්‍ය චාය්ෂීතූනගෙන් අවසර නොගෙන එබඳු ගෙයකට ඇතුළුවන්නට කිසිකෙණෙකුට ඉඩනොදිය යුතුය. ඉහතක් ආකාර තහනම්පිට තබනලද යම් ගෙයක වෛසකවූ තවත්තුව පිණිස වෙන විඳදම් මන්ත්‍රීසභාව විසින් කරන්නට ඕනෑවූ විටක මන්ත්‍රීසභාව විසින් කලයුතුය.

වසංගතරෝග ඇති ගෙවල් වෙන්කර තනිකෙරීම

6. යම් ගෙයක තහනම වඩාහොඳට ඉෂ්ටවෙන පිණිස රෝගයෙහි සභාපතිතුනට හෝ දිශා අගපත් වෛද්‍ය චාය්ෂීතූනට හෝ සන්පාරක්ෂකතුනට පෙනීගියොත් ඒ ගෙය වැටකින්වත් සභාපති තුනට හෝ දිසාවට අගපත් වෛද්‍ය චාය්ෂීතූනට හෝ සන්පාරක්ෂකතුනට කල්පනාවෙන් වෙන සුදුසු අන්දමකින් ඒ ගෙය වටකර කොරවූකරන්නට එක්කෝ ඒගෙට නුදුරුවූ පාරක් විසින් මාව තත් නොහොත් මාසීයක් අහුර එහි මිනිසුන් යාම රූම වලක්වන්නට සභාපතිතුනට හෝ දිසාවට අගපත් වෛද්‍ය චාය්ෂීතූනට හෝ සන්පාරක්ෂකතුනට යුතුය.

ලෙඩුන්ගේ මලමුත්‍ර වලලන්නට යුතුය.

7. මහලෙඩු ජලසන්නි නොහොත් වෙනයම් අන්තර්ගත දැයක බෝවෙන වසංගත රෝගයකින් පෙළෙනවූන් පහරන මලමුත්‍ර සියල්ලම වහාම ගටන්පිරිසෙසින් අහල් හසන් සන ඇති විසලි පස් තවලුටකින් විසා ගැඹුරෙන් අඩි දෙකක් ගට අප්‍රමාදවම වලලන්නට යම් ගෙයක් ගොඩනැගිලිලක් නොහොත් ඉඩමක් අයිතිකාරයා නොහොත් බදුකාරයා විසින් සැලැස්විය යුතුය.

වෛද්‍ය චාය්ෂී තුනගෙන් සහතිකපත්‍රයක් නැතුව එහි ලෙඩහි සිටිය කෙණෙකුට එතැනින් අහක්ව ගන්නට බැරිය.

8. කිසියම් ලෙඩකුට ඔහු ආරග්‍යශාලාවෙන් අහක්ව ගන්නට සුදුසු අදුමට පුවපත්ව සිටින්නේගසි වෛද්‍ය චාය්ෂීතූන විසින් සහතික කරනනොත් එතැනින් අහක්ව ගන්නට ඉඩනොදිය යුතුයි.

ලෙඩු නාන ස්ථාන සීමාකරනලදී.

9. සන්පවේගන එන්නාවූ කොසි ලෙඩෙක්වත් වෙදකම් ලබන ලෙඩුන්ට නානට විශේෂ වස යෙන් පාගාඩම්කර ඇති තැන්වල මිස අන්තැනක නොනැසුතුයි.

වසංගත ගෙවල් ලහ මිනිස්සුන් රැස්වීම තහනම්.

10. මහලෙඩු ජලසන්නි නොහොත් වෙනයම් අන්තර්ගත දැයක බෝවෙන වසංගත රෝගයක් පවතිනවිට ඉහතකී ප්‍රකාර තහනම්පිට ඇති යම් ආරග්‍යශාලාවක වෙන්කර, තනිකරණලද ගේක නොහොත් ගොඩනැගිලිලක පහර නිශ්චයෙන් නිශ්චයකරනලද සීමා ඇතුළත මනුෂ්‍යයන් රැස්වීම නොහොත් එකතු වීම වලක්වන්නට සභාපතිතුනට නොහොත් මහෙහුන්තැනට බලය තිබේ.

මිත්වලවල්වල ගැඹුර.

11. අන්තර්ගත දැයක බෝවෙන වසංගත රෝගයකින් මැරෙණ කොසියම් කෙණෙකුගේ මෘත ගරීගවත් අඩිතයකට අඩුනොවූ ප්‍රමාණ ගැඹුරට නොහොත් ඉඩකරනලද සුදුකැන. මෘතගරීර ගද පැහසුනට වැඩි කාලයක් ඉමුන නොකර තිබූගෙන ඉන්ට ඉඩකැරිය යුතුය. "දිසාවට අග පත් වෛද්‍ය චාය්ෂීතූන" යන මේ පරිච්ඡේදයේ ඇති වචනින් තේරුම්ගතයුත්තේ ගාල්ලේ තවත්වා සිටින ආණ්ඩුමේ ප්‍රධාන වෛද්‍ය චාය්ෂීතූන බවයි.

XVII. පරිච්ඡේදය.

පාත් ගෙවල්.

1. සියළු පාත්ගෙවල්ම වාතාශ්‍රයන් එලියත් හොඳට ඇතුළු වන්නී සුදුසුමද ම ඇල්ලා සුදුසුම ගා බිම සිමැන්නී ඇල්ලා දිග බස්සවා හැරීමට සැලසෙන පමණ කාණු සහිතව තිබිය යුතුය.
2. කිසි පාත්ගෙවක් කඩුස්සකින් වැසිනිලියකින් නොහොත් බිම්මට කාණුවකින් අඩි තිහක් ඇතුළතවත් එසේත් සුළුම ගසාගත දුගඳ වැදහැකි දුරප්‍රමාණයක් ඇතුළතවත් නොතිබිය යුතුය.
3. පාත්ගෙවක් හැරීමට පාර්ච්චිකරණ කොසි ස්ථානයක් අත් නොසිසම් කැරණයකට පාර්ච්චි නොකළ යුතුය.
4. පාත්ගෙවකට අසිනි සිසඵ භාජනද වෙන සිසඵ උපකරණද සුඩපවිත්‍රව තබාගත යුතුය.
5. පාත් සෑදීම පිණිස ගත්තා පිරි, වතුර සහ වෙනත් ද්‍රව්‍ය හොඳ සන්පව්වනා ද්‍රව්‍ය විය යුතුය.
6. පාත්ගෙව පිහිටි ඉඩමකඩමේද ඉන් අවටද ඇති සිසඵ අහකදමනා දේද කුණුද අප්‍රමාදව ඉවත්කළ යුතුය.
7. පිළිකුල් හෝ බෝවෙන නොහොත් පැතිරීගත රෝගයන් පෙළෙන කෙණෙක්වත් එබඳු කෙණෙකුට අවනාදි සාත්තාකළ කෙණෙක්වත් ඇත නොසේද, හෝ වෙන අන්දමකින් අපිරිසිදු කෙණෙක්වත් පාත්ගෙවක වැඩට නොගත යුතුය.
8. සිසඵ පාත්ගෙවල්වල ම වැඩපල කෙරෙන හැටිද එවා පවත්වාගෙන එනහැටිද නාගරික සහායව සහාපතිතැනගෙද සන්පආරක්‍ෂකතැනගෙද සහාපතිතැනගෙත් බලයලත් සිසල්ලන්ගෙද විශාල පරික්‍ෂාවට ගත්වර්ට ඉඩඇරී තිබිය යුතුය.
9. සහාපතිතැනගෙත් අවුරුදුපතා අවසර පත්‍රයක් ලබානොගෙන කිසිකෙණකුට පාත්ගෙවක් ඇතිවිය නොහැකිය.

පාත්ගෙවල් හරිඅන්දමට සෑදිය යුතුය.
කඩුසුවලින් දුර ප්‍රමාණය.
පාර්ච්චි.
භාජන.
පිරිසිදු සහපත්විය යුතුය.
පාත්ගෙවල් සුඩපවිත්‍රව තිබිය යුතුය.
පාත්ගෙවක වැඩකරන්නො.
පාත්ගෙවල් විශාල පරික්‍ෂාවට ඉඩඇරී තිබිය යුතුය.
අවසරපත්‍ර.

XVIII. පරිච්ඡේදය.

පොදු සෞභාග්‍යමය නැත්පත් කෙරීම.

1. සෞභාග්‍ය ලබාගන්නා පිණිස කරන සිසඵ ඉල්ලීම් සෞභාග්‍ය ඕනෑකරන මල නැතැත්තා භූමදනකරන්ට නියමකරගෙන ඇති චේලාවට හස්පැයකට පලවුවෙන් සෞභාග්‍ය භූමි පාලකතැනට කළයුතුය.
2. අවමාග්‍රය පෙළහරක් සෞභාග්‍යමයට පැමිණි කල්හි ඒ පෙළහර ගිණුකු මාසිගද එකම චේලාවෙහිම එකකට වඩා පැමිණි කල්හි ඒ ඒ පෙළහර සෞභාග්‍යකර ගිණුකු පිළිවෙලට පාලකතැන විසින් ඔහු එහි නැත්තම් සෞභාග්‍යමයේ වෙහෙසරුවා විසින් පෙන්වාදිය යුතුය.
3. අවමාග්‍රය දෙපාලියක් එකවිට පැමිණි කල්හි එක් පාලියකින් අනිත් පාලියට පැමිණෙන කරදර වැලැක්වීමට උවමනාසි පෙන්වීමෙන් එක් පාලියක අවමාග්‍රය සම්බන්ධව ආග මානුකුල මෙහෙය ඉවරකළ පසු අනිත් පාලියට තමන් ආගමානුකුල මෙහෙය පටන්ගන්නට පාලක තැන විසින් නියමකළ යුතුය. නුමුත් එබඳු කරදරයක් වෙන බැවින් නොපෙන්වීම එසේ නොකට යුතුය.
4. සෞභාග්‍යමය ඇතුළත පැවතියයුතු සහපත් ලීලාව කඩකරන්ට ඉඩනොදී රක්‍ෂාකර හැනීම සෞභාග්‍යමය පාලකතැනගෙන් සුදානම්ය. ඔහුගේ ආඥාවලට කිකරුවිය යුතුය.
5. කොසිගම් සෞභාග්‍යන් ගැමුරින් අඩි හස්කට අඩුනොවිය යුතුය. එක්කෝ අනිකකින් දුර ප්‍රමාණ අඩි හතරකට අඩුනොවිය යුතුය.
6. කිසිම සෞභාග්‍යවලක් හෝ සෞභාග්‍ය ගොස් එහි අන්තිම නැත්පත්කෙරීම සිදු වී අවුරුද්දක් ගත්ට මන්තෙන් අපරධයක් සම්බන්ධව ව්‍යවස්ථානුකූල විශාලයකට මිස එසේ නැතුව නැවත විවෘත නොනොටයුතුය.
7. සෞභාග්‍යමය පාලකතැන විසින් භූමදන ලේකම් පොතෙන් කෙටුම්පතක් නොහොත් පිටපතක් එහි ලියවී තිබෙන ප්‍රකාරයටම ලියා උප්පැන්න මරණ සහ විවාහ ලියාපදිංචිකරණ ලේකම්තැනට හෙවත් පීඨපට්‍රාත්තැනට තුන්මසකට වරක් ගැවිය යුතුය.
8. වෂ් 1899ගේ 7 වෙනි ව්‍යවස්ථාවේ 23 වෙනි කාර්ණිකානුකූල පහත සඳහන්වෙන ගාස්තු කල්තියා ගෙවියයුතුය.

සෞභාග්‍ය ඉල්ලීම.
අවමාග්‍රය පෙළහරක් ගිණුකු මාසි පාලකතැන පෙන්වාදෙන්නට ඕනෑ.
අවමාග්‍රය මෙහෙයන් එකවරම නොව වෙනස් වෙනස් චේලාවලදී කිසිවක් පාලකතැන විසින් නියමකළ යුතුය.
පාලකතැන විසින් මනුෂ්‍යයන් සහපත් ලීලාවෙන් සෞභාග්‍යමය සිරිම රක්‍ෂාකරගත යුතුය.
සෞභාග්‍යවලක ගැමුරුදිය.
සෞභාග්‍යවල ලේකම් සෞභාග්‍ය ගෙවල් නැවත විවෘතකෙරීම.
තුන්මසකට වරක් ගවන භූමදන උප ලේඛනය.
ගාස්තු.

	රු.	ග.
භූමදන සම්බන්ධව ආගමේ මෙහෙයකට ...	5	0
සම්පූර්ණ මහගේ සෞභාග්‍ය වලක් හාරනවාට ...	3	0
දසඅවුරුද්දකට බාල ලමයෙකුගේ සෞභාග්‍ය වලක් හාරනවාට ...	2	0
පස්අවුරුද්දකට බාල ලමයෙකුගේ සෞභාග්‍ය වලක් හාරනවාට ...	1	50
අඩි 8ක් දිගින්ද අඩි 8ක් පලලින්ද සෞභාග්‍යගෙවකට ...	30	0
අඩි 6ක් දිගින්ද අඩි 2ක් පලලින්ද සෞභාග්‍යගෙවකට ...	20	0
අඩි 5ක් දිගින්ද අඩි 3ක් පලලින්ද සෞභාග්‍යගෙවකට ...		
අඩි 4ක් දිගින්ද අඩි 4ක් පලලින්ද සෞභාග්‍යගෙවකට ...		
ඉන්පසු වැටවු එබඳු සෞභාග්‍යගෙවක භූමදන කරණ එක එක මණිගට ...	5	0
අඩි 8ක් දිග අඩි 5ක් පලල සෞභාග්‍යගෙවක් සාදන බිමට ...	50	0
අඩි 8ක් දිග අඩි 6ක් පලල සෞභාග්‍යගෙවක් සාදන බිමට ...	60	0
අඩි 9ක් දිග අඩි 7ක් පලල සෞභාග්‍යගෙවක් සාදන බිමට ...	85	0

රු. හ.

අඩි 9ක් දිග අඩි 8ක් පලල සොහොන්ගෙයක් සාදන ක්වට ...	105 0
එබඳු සොහොනක පසුවැරවලදි භූමදන කෙරෙණ එක එක මිණිකට ...	5 0
මිණිකරෙන්නට ...	1 50
පටියක් පොහොතිවුත් පෙවිවිසට උඩින් දැන රෙද්දත් සමග මිනිකරෙන්නට ...	2 75
පීඤ්ඤ සහ සටහන් පොත් පරික්ෂාකරණවාට ...	0 50
එක එක ලියාපදිංචිකෙරීමට හෝ සමාන්ති සන්නසට ...	1 0
එක එක ලියාපදිංචිකෙරීමට හෝ සන්නස හිමිකර දෙනවාට	1 0

ඉහත කී ගාස්තු සොහොනක් ඉල්ලීම කරණ වේලාවෙහිම ගෙවිය යුතුයි. නුමුත් ආගමානුකූලව මෙහෙයක් දේවගැතිකෙණක්ලවා නොකරවා හරිනව ඉල්ලීමකාරයාට පුළුවන. එසේ නොකරවා හැරියොත් ඊට නියමවු රුපියල් පහ නොගෙවිය යුතුය.

ඊළඟින් ගාස්තු නැතුව භූමදන කළයුතුයි.

එසේවුවත් ආණ්ඩුවේ සිවිල් ආරෝග්‍යශාලාවේ මැරෙණ හිතන්නන් ආරෝග්‍යශාලාව සම්බන්ධව කොන්ත්‍රාත්කාරයන් විසින්වත් වැඩකාරයන් විසින්වත් සොහොන් භූමිය පාලකයාගෙන් හිමි ගන්නා සේ ගාස්තුවක් නොගෙවා භූමදන කළයුතුය. සොහොන් වලක් කැප්පීමට ඉහත දක්වූ ගාස්තු ගෙවීමට සම් කිසි මලකෘතියක් නොකරන නැද්ද මුහුණේ අපොහොසත්ය කියා ක්‍රීස්තියානි ආගම දේවගැතිකෙණක් විසින්වත් පොලිසියේ උසස් තරමේ මුලාදානකෙණක් විසින්වත් නාගරික ඉන්ස්පැක්ටර්කෙණක් විසින්වත් මුහුණදීමකෙණකට පහත් නුමු මුලාදානකෙණක් විසින්වත් අත්සන්කරණලද සහතික පත්‍රයක් දක්වා සිවිල විධකදී ගාස්තුවක් අය නොකොට සොහොනක් භාරවා මෘතයර්තය භූමදන කරවන්නට බලය සොහොන් භූමිය පාලකයාට දී තිබේ.

මහමමත් ආගම කාරයන්ගේ සොහොන්භූමි.

මහමමත් ආගමකාරයන්ගේ සොහොන් භූමිවලට ගෙවිය යුතු ගාස්තු දුන් තිබෙන අන්දමටම තීන්ත යුතුයි.

සොහොන්භූමිවල කැප්පාදිය බැන්ද හිමි.

9. සොහොන්භූමිය ඇතුලත කිසිවෙක් විසින් කැප්පෙන්නට හිරවැටෙන්නට ගොඩනැගිල්ලක් වත් සහාපතිකරුගේ කැමැත්ත නැතුව නොකටයුතුයි.

සොහොන් භූමිවල ආදානන කාරයන්ගේ කරන තැන් සීමා කරනලදි.

10. සොහොන්භූමියෙහි ආදානන කාරයන්ට වෙන්කර තිබෙන භූමිප්‍රදේශයෙහි මිස අන්තරානක කිසි මෘතයර්තයක් ආදානන නොකටයුතුයි.

XIX. පරිවේෂ්‍යය.

සොහොන් සහ ආදානනභූමි.

භූමදන ආදානන කරන්නට අවසර ඇති ස්ථාන.

1. (a) ගාඵනගර සහාමණ්ඩලය ඇතුලත මැරෙන්නාවූ සිසුවදෙනාගේම මෘතයර්ත ගාඵනගර ඇතුලත සම්පාදනයකර ඇත්තාවූ එක්තර පොදු සොහොන් භූමියක නොහොත් ආදානන භූමියක භූමදනයවත් ආදානනයවත් කළයුතුයි.

(b) ගාඵනගර ගාඵනගර ඇතුලත මැරෙන්නාවූ කිසිකෙණකුගේ මෘතයර්ත ගාඵනගර ගාඵනගර ප්‍රදේස පාලකයාට ඇත්තාවූ, මහත්තරයට පොදුවූ සොහොන් භූමියක් නොවන්නාවූ එක්කෝ ගාඵනගර ගාඵනගර ප්‍රදේස නිසිප්‍රකාර ලියාපදිංචිකර තැන්තාවූ සම් කිසි සොහොන් භූමියක නොහොත් ස්ථානගත භූමදන කෙරීම පිණිස හෝ ආදානන කෙරීම පිණිස ඒ මෘතයර්ත ගාඵනගර ගාඵනගර මායිම්වලින් පිටතට ගෙනයාමවත් ගෙනයන්නට සැලැස්වීමවත් ඉඩදීමවත් අවකාශ හැරීමවත් සම් තැනැත්තෙක් හෝ තැනැත්තන් විසින් නොකටයුතුයි. නුමුත් ගාඵන නාගරික සහාපතිකරුට නොහොත් සහාපතිකරු නැති අතර සෙක්‍රතාරිස්තැනට ඒ පිණිස ඉල්ලීම පත්‍රයක් දී හොඳ සැලැස් කාරණා පෙන්වා සිවිල විධකදී සහාපතිකරු හෝ සෙක්‍රතාරිස්තැන විසින් තමන් අත්සන් තබා ලියකලද නිමයක් ඒ නිමයේ නම සඳහන්වූ තැනැත්තාගේ මෘතයර්ත ගාඵනගර ගාඵනගර මායිම්වලින් පිට ගම් කිසි සොහොන්පලක නොහොත් ස්ථානගත භූමදන කරණ පිණිස අවසරදිය යුතුයි. එබඳු ඉල්ලීමක් ලැබී හසපැරන් ඇතුලත සහාපතිකරු නොහොත් සෙක්‍රතාරිස්තැන ඒ ඉල්ලීම පත්‍රය පිට නිමයක් නොකලොත් ගාඵනගර ගාඵනගර ගාඵනගර මායිම්වලින් පිට ගම් කිසි සොහොන්පලක නොහොත් ස්ථානගත භූමදන නොහොත් ආදානනකරණ පිණිස ඒ මෘතයර්ත ගාඵනගර මායිම්වලින් පිට කොසි කෙණකුට නුමුත් යුතුය. එබඳු ඉල්ලීම පත්‍රයක් දුන් බවද දුන් වේලාවද ඔප්පුකෙරීමේ බර ඉල්ලීමකාරයන් පිට වේ.

සොහොන් සහ ආදානන භූමි ලියා පදිංචිකළ යුතුයි.

2. සොහොන් භූමියක් නොහොත් ආදානන භූමියක් අයිතිකාරයා, බාරකාරයා නොහොත් ඇතුළු සිවිලට සම් කිසි බලයක් ඇත්තා ඒ භූමිය සොහොන් භූමියක් හැරීමට ලියාපදිංචිකරණ පිණිස ඉඩමේ නමද ඒක පාලකයාගේ නමද සඳහන්කර ඉල්ලීම පත්‍රයක් ලියා නිසිප්‍රකාර අවසර ලත් බිම මගින්ගෙන් විසින් සහතික කරණලද ඒ ඉඩමේ පීඤ්ඤ කඩදියක්ද ඊට අදාල සහාපතිකරුට දිය යුතුයි. එබඳු ඉල්ලීම පත්‍රයක පාලකයාගේ කියා සම් කෙණකුගේ නමක් සඳහන්වී ඇද්ද ඒ තැනැත්තාද ඒ වැරදිද ඊට සම්බන්ධවූ යුතුකමද තමන් පිටට බාරගත් බව ප්‍රකාශ කෙරෙන්නේ වශයෙන් ඒ ඉල්ලීම පත්‍රයෙහි අත්සන් කලයුතුයි.

පාලකයෙකුගේ අල සඳහන්ව තැන්තම් ඉල්ලීම කාරයා පාලකයා හැරීමට බාරගනු ලැබේ.

3. එබඳු ඉල්ලීම පත්‍රයක පාලකයෙකුගේ නමක් සඳහන්වී තැන්තම් එක්කෝ පාලකයාගේ නම එහි නම සඳහන්වූ තැනැත්තාගේ අත්සන ඉහත කී ප්‍රකාර එහි තැන්තම් ඒ දෙකින් එකක්වත් තැනී ඒට සොහොන් භූමියක් නොහොත් ආදානන භූමියක් ලියා පදිංචිකරණලත්තේ සේ කෙණකුගේ ඉල්ලීම පිටද ඒ තැනැත්තා ඒ භූමියේ පාලකයා හැරීමටද ඒ භූමිය සම්බන්ධවූ විසි පනතක් කඩකෙරුනොත් ඊට වගකියන්නට යුතු තැනැත්තා හැරීමටද බාරගනු ලැබේ.

පාලකයා මැරුණ විට අලුත් පදිංචියක් කරවිය යුතුයි.

4. සොහොන් භූමියක නොහොත් ආදානන භූමියක පාලකයා මැරුණ කල්හි හෝ සම් කිසි කරුණක් නිසා තමාගේ ආදානන හෝ සොහොන්භූමි පාලකයාගේ කටයුතු ඉෂ්ටකරන්නට බැරිවූ කල්හි ඒ භූමිය නැවතත් ලියාපදිංචිකරන්නට මේ පරිවේෂ්‍යයේ දෙවෙනි උපවග්ගයට වැරදිවූ ප්‍රකාර ඉල්ලීම පත්‍රයක් දිය යුතුයි. එබඳු ඉල්ලීම පිට නැවත ලියාපදිංචිකෙරෙණකුදු ඒ ඉඩමෙහි සහාපතිකරුගේ හෝ සහාපතිකරු නැති විටක සෙක්‍රතාරිස්තැනගෙන් විශේෂ අවසරයක් ලැබ ගෙන ඒ සේ නැතුව කිසි භූමදනයක්වත් ආදානනයක්වත් නොකටයුතුයි.

භූමදනයට පලමුවෙන් සහතිකපත්‍රය.

5. වසි 1895ගේ 1 වෙනි වග්ගයට 32 වෙනි කාණ්ඩයකුකුල සහතිකපත්‍රයක් සොහොන් නොහොත් ආදානනභූමි පාලකයාට දක්වනතුරු කිසි භූමදනයක්වත් ආදානනයක්වත් නොකොට යුතුය.

උඩවලා විසින් ලේකම්පොතක් තැබිය යුතුය.

6. නාගරික සහාමණ්ඩලය ඇතුලත සොහොන් නොහොත් ආදානනභූමිය කියා ලියා පදිංචි කර ඇති ඒ ඒ සොහොන් නොහොත් ආදානනභූමි පාලකයාගේ යුතුකම නම් තම තමා උඩවලා ගන්නා ඉඩමේ සිදුවෙන සිසුව භූමදන නොහොත් ආදානන ලියා පදිංචිකෙරීම පිණිස සහා පතිකරු නිමයකරුකාර ලේකම්පොතක් තබා ගැනීමද භූමදනයක් නොහොත් ආදානනයක් කෙරී විසිහර පැයකට වැඩි නොවන කාලමාත්‍රයක් ඇතුලත ඒ ලේකම්පොතේ පිටපතක් නාග රික කන්කෝරුවට බාරදෙන්නට සැලැස්වීමද වේ.

7. සභාපතිතුනට පොලීසි ඉන්ස්පැක්ටර්ජනරල්තුනට රිජිස්ත්‍රාර්ජනරල්තුනට නොහොත් ඔවුන් විසින් ඒ පිණිස ලියා බලය භේදනලද කිසිකෙණෙකුට කොසි සම් වටකදී නුමුත් කොසිසම් සොහොන් නොහොත් ආදානනභූමිකට පැමිණෙන්නටද එය පරික්ෂාකරන්නටද ඒ සම්බන්ධව සිසඵ පොත්පත් ලියවිලි බලන්නටද යුතුයි.

සභාපතිතුනට සොහොන් නොහොත් ආදානනභූමි පරික්ෂාකරන්නට පුළුවන.

8. ඒ ඒ සොහොන් නොහොත් ආදානනභූමි පාලකයා විසින් සොහොන් නොහොත් ආදානන ආස්තු සටහන්පත්‍රයක් ඊට කැමැත්ත ගන්නා පිණිස සභාපතිතුනට හැරිස් යුතුයි. සභාපතිතුන විසින් සුදුසුකම් ඒත්තුගන්නාලද ආස්තු පමණක් අගකල යුතුයි.

ආස්තු සභාපතිතුන විසින් ඒත්තු ගතයුතුය.

9. සිසඵ සොහොන් නොහොත් ආදානනභූමි සභාපතිතුන විසින් හොඳත් කියා ඒත්තුගන්නට සැලකන සවි ඇති තාප්පයකින් හෝ වැටකින් කොටුකල යුතුයි.

සොහොන්භූමි කොටුකර තැබිය යුතුයි.

10. සොහොන්භූමියේ ආදානන කාර්ය පිණිස වෙන්කරණලද තැනක මිස අන්කිසි තැනක මෘතයර්ථයක් ආදානන නොකොට යුතුයි.

ආදානන කාර්ය පිණිස බිම් වෙන්කර තැබිය යුතුයි.

11. සොහොන් ලබාගන්නා පිණිස කරන සිසඵ ඉල්ලීම් සොහොන් ඔනෑකරණ මල තැනැත්තා භූමිදානකරන්නට නියමකර ගෙන ඇති චේලාවට හස පැයකට පලවුවෙන් සොහොන් භූමිය පාලකතුනට කලයුතුයි.

සොහොන් උදෙසා ඉල්ලීම්.

12. අවමංගල්‍ය පෙළහරක් සොහොන්භූමියට පැමිණිකල්හි ඒ පෙළහර ගිණයුතු මාසිසද එකම චේලාවෙහිට එකකට වඩා පැමිණිකල්හි ඒ ඒ පෙළහර සොහොන් කඳ ගිණයුතු පිළිවෙලද සොහොන්භූමි පාලකයා විසින් හෝ ඔහු එහි නැත්නම් සොහොන්භූමියේ මෙහෙකරුවා විසින් දක්වා දියයුතුයි.

අවමංගල්‍ය පෙරහරක් ගිණයුතු මාසිය පාලකතුන විසින් පෙන්වා දියයුතුය.

13. අවමංගල්‍ය දෙපාසිවයක් එකවිටම පැමිණිකල්හි එක් පාසිවයකින් අනික් පාසිවයට පැමිණෙන කරදර වැලැක්වීමට උවමනායයි පෙන් ගියොත් එක් පාසිවයක් අවමංගල්‍ය සම්බන්ධ ආගමානුකූල මෙහෙය ඉවරට පසු අනික් පාසිවයට ආගම සම්බන්ධ මෙහෙය පටන්ගන්නට සොහොන් පාලකතුන විසින් නියමකල යුතුයි. නුමුත් එබඳු කරදරයක් වෙන බවක් නොපෙනේ නම් එසේ නොකටයුතුයි.

අගමානුකූලවූ අවමංගල්‍ය මෙහෙයන් වෙනස් වෙනස් චේලාවලදී පවත්වන්නට නියමකරන්නට පාලකතුනට පුළුවන.

14. සොහොන්භූමිය ඇතුලත පැවතියයුතු අහසත් ලීලාව කඩකරන්නට ඉඩතැර පවත්වා ගැනීම පාලකතුනගේ යුතුකමයි. ඔහුගේ ආඤ්චලට කිකරා විසයුතුයි.

පාලකතුන අහසත් ලීලාව පවත්වාගත යුතුය.

15. කොසිසම් සොහොන්වත් ගැඹුරෙන් අඩි හසකට අඩුනොවිය යුතුයි. එක්කෝ අනික කින් දුරප්‍රමාණ අඩි හතරකට අඩුනොවිය යුතුයි.

සොහොන්වල ගැඹුර.

16. කිසිසම් සොහොන් හෝ සොහොන්ගෙයක් එහි අන්තිම තැන්පත්කිරීම සිදු වී අධුරුද්දක් ඇතුලත අපරධයක් සම්බන්ධව ව්‍යවස්ථානුකූලව විභාගයකට විස එසේ නැතුව නැවත විවෘත නොකොට යුතුයි.

සොහොන් නැවත විවෘතකෙරීම.

17. සොහොන් නොහොත් ආදානනභූමිය සුධිපවිත්‍රව ගහපත් අන්දමේ සභාපතිතුනට ඒත්තු ගත අන්දමට තබාගැනීම සිසඵ පාලකයන්ගේම යුතුකමයි.

පාලකතුන භූමිය ගහපත් අන්දමේ තබාගත යුතුයි.

XX. පරිච්ඡේදය.

වතුර නගරයට ගෙනදීම සම්බන්ධව කාරණා.

1. වර්ෂ 1891කේ ගාල්ලේ දිගවැඩ සම්බන්ධය ගැන ව්‍යවස්ථාවෙහි සම් දිගබද්දක් පවරන්නට අගකරන්නටද බලයත් අවසරයත් නගරසභා මණ්ඩලයට දී ඇද්ද ඒ දිග බද්ද මේ පරිච්ඡේදයේ නිස මානුකූලව ගෙවන්නට වෙන සම සම් අතර මුදල්ද 1887කේ නගරසභා ව්‍යවස්ථානුකූලව අගබද්දක් මෙන් අගකරගතයුතුයි.

දිගබද්ද අගකරගන්නට ඔනෑ කෙරෙයි.

2. කම්මන්ත කෙරවීමටද මතුකන්වන යුතුකම් ඉෂ්ටකෙරීමටද ඔනෑකෙරෙණ සම් සම් මුද්‍රා දැක් පත්කරන්නටත්, යුතුයයි කියා මන්ත්‍රීසභාවට කල්පනාවෙන පසි නොහොත් බැල මුදල් ඔවු නොවුන්ට ගෙවන්නට මන්ත්‍රීසභාවට යුතුය.

මුද්‍රාදැක් පත්කෙරීම.

3. වතුර සම්පාදනය කෙරීමට නොහොත් සම්පාදන කෙරීම ගැනද දිගබද්ද අගකෙරීමට පිණි සද, වෙන්නාවු සිසඵ විසදම් දිගබද්දට ලැබෙන මුදලින් ගෙවිය යුතුයි.

අගකරන්නට වෙන විසදම් දිගබද මුදලින් ගෙවිය යුතුයි.

4. මේ උපව්‍යවස්ථා වලංගුවෙන කාලේදී නොහොත් ඉන්පසු කාලවල නාගරිකසභා මණ්ඩලය ඇතුලත සාදා නොහොත් යොදා ඇති මහජනයාට පොදුවූ සිසඵ වැඩිද ජලාසද පොහොණද ලියද, සෘජුකාලයක් හෙවත් පසිපපද ජලාකරද අගල්ද පිලිද පසිපපද පොම්පද වෙනත් ජලකම්න් කද එදින ජලකම්න් සම්බන්ධව නොහොත් අසිනවූ ගොඩනැගිලිද කම්මන්තද උව්‍යසද පන්නද මන්ත්‍රීසභාව සහතිකවිය යුතුයි.

දිගකම්න්ත මන්ත්‍රීසභා සන්නකය.

5. නාගරික සභා මණ්ඩල වැසියන්ගේ පාච්චිසට උවමනායයි කලින්කලට කල්පනාවෙන සම්බදවූ පෙරහත්ගල්, කෙම්, ජලාස, ඇලවල් නොහොත් වෙනත් ජලකම්න්ත සාදවන්නටද සම් බදුවූ සෘජු පසිපප හෝ ජලාකර ගොඩනගවන්නටද සම් බදුවූ පසිපප දමවෙනටද සභාවට යුතුය.

මන්ත්‍රීසභාවට පෙරහත්ගල් කෙම් ආදිය සම්පාදනය කරන්නට පුළුවන.

6. එබඳු සම් කිසි පසිපපයක් දුම්මේදී ඒ පසිපප සම් කිසි විසියක් නොහොත් විසියක් කෙරී මට අදහසකොට මාසිම් කරනලද යානයක් මැදින් කරනට නොහොත් සවිත් එක්කෝ සම් ගොඩ නැගීලත් සවිත්, එක්කෝ ක්‍රම ගෙයක් නොහොත් ග්‍රහාවක් මැදින් එක්කෝ කොරවූවක් නො හොත් වෙන ඉඩමක් ඇතුලතින් මැදින් නොහොත් සවිත් ගෙනසන්නට ඔනෑකෙරී කල්පනාවෙනවි නම් එසේ කරන්නට මන්ත්‍රීසභාවට යුතුය. මේ උපව්‍යවස්ථාව සටගේ පුද්ගලික ගම් බිම් සම්බන්ධව ක්‍රියාකරන්නට මන්ත්‍රීසභාවට වෙන සෑම ප්‍රස්ථාවලදීම එබන්දක් කරන්නට අදහස් ඇත්තේසයි ගම් ක්‍රම අස්කාරයට මන්ත්‍රීසභාව විසින් දුහුදුමද වැඩේ ඉවරවූපසු එසිනවූ අලාභය හිලවීමට සෑහෙන මුදලක් ඔහුට දීමද මන්ත්‍රීසභාව විසින් කලයුතුය. එසේ දෙනලද හිලවූ මුදලද ඒ හිලවූ මුදල කොටසකර දීමද ගැණ සම් ආරවූලක් පැමුණුනම් ඒ මුදල ගැණද ඒ මුදල කොටසකරදීම ගැනද එහුච්චසයෙන් පොලිසි මෙහෙයුනාත්තැන විසින් සොයාබලා දනගෙන කින්දවක් දියයුතුයි. ඒ කින්දව ඉෂ්ටඋසාවිසට ඇපැල් ගැනීමට සටන්ය.

විචි හැරීමටද පුද්ගලික ගම් බිම් වලට ඇතුල් වෙන්නටද බලය.

කිසිවෙක් විසින් වතුර කිලිට්ටුවකට යුතුය.

සෘජු පසිප්ප ලහ නැමිඳු කැනාසත් නොකොට යුතුයි.

දිග බද්ද ගෙවනුයුත්තේ දොර පැවිච්ච පිණිස වතුර නොමිලයේ දිගයුතුය.

“ගේදොර කලමනා” යන්නට අඩංගු නොවන්නේ මක්කාද.

ගේදොර කලමනා නොවන වතුරට ගෙවිය යුතු ගාස්තු.

7. මන්ත්‍රීසභාව සන්තක කිසියම් ජලාශයක, ජලාකරණක, පොකුණක, සෘජු පසිප්පෙක පසිප්පවල නොහොත් වෙනගම් ජලකම්පනවල වතුර කිසියම් ප්‍රමාණයකට නරක්වෙත්ම අපිරි සිදු වෙත්ම නොහොත් කිලිට්ටුවන්ට ගේතුටු හමු කිරීම දෙසත් කොසිකොණෙන් විසින්වත් නොකට යුතුවා පමණක් නොව එබඳු ජලකම්පනවලට කිසියම් ආලාභනාදියන්වත් කිසියම් නුසුදුස්සන්වත් කොසිගම් කොණෙන් විසින්වත් නොකට යුතුයි.

8. නගර සභාමණ්ඩලයේ ඇතුළත විවිල මහපාරවල නොහොත් වෙනත් ප්‍රසිඛ ස්ථානවල දුනට ඇත්නාවූ හෝ මතු සාදනු ලබන්නාවූ මන්ත්‍රීසභාව සන්තකවූ ගම් කිසි ජලාශයක් පසිප්පෙක් ජලාකරණක් පොකුණක් පසිප්පෙක් නොහොත් අන්කිසි ජලකම්පනක් ලහ නොහොත් අසල නාන්ටන් ගිරිදෙස ගම්කිසි කොටසක් සෝදන්නටවත් අත්වලින් හරකොත් බල්ලෝත් නොහොත් වෙන මොනගම් සහෙක් නාවන්ටවත් වහන භාජන නොහොත් අන්කිසි බඩුවක් සෝදන්නටවත් කොසිගම් කොණකට යුතුනැත.

9. මේ පරිච්ඡේදයේ පළමුවෙනි උපවගුවසභාවේ සඳහන්වූ දිගබද්ද ගෙවන ඒ ඒ තැනැත්තාට නම්ගේද නම්ගේ ගෙස් සිපන අනිත් අගවළක්ගේද ගේදොර වැඩ පිණිස නවත් මුදලක් නොදී මහජනතාව පොදු නාගරික ජලාකර නොහොත් සෘජු පසිප්පවලින් වතුර ලබාගන්නට අයිතිවාසි කමක් තිබේ.

10. අත්වලින් හෝ හරකුන්ට ඕනෑකරන වතුර එක්කෝ අත්වලින් හරක් නොහොත් වහන විකිත්මට හෝ කුලියට දීම පිණිස තිබෙන ඉන්තා නැතවල වහන පේදීමට ඕනෑකරන වතුර එක්කෝ වෙළඳ කම්පානාසකට හසනකම්පානාසකට නොහොත් වැඩපලකට ඕනෑකරන වතුර ජලා කරණයකට නොහොත් පිනා නාන බක්කියකට ඕනෑකරන වතුර ගේදොර වැඩට සපයාදෙන වතුරට අඩංගු නැත.

11. ගේදොර වැඩට හැර අන්කිසි කාරණයකට මැනදෙන වතුරට මිල පහත දක්වන හැටියටයි.

ගැලොන් 1,000කට.

	රු.	ශ.	
1. කල්දේරම්වලට, මෝල්වලට, හසනකම්පානවලට, හෝටලවලට නොහොත් වෙනත් වෙළඳ කම්පානාදියට	1 00
2. මහජනතාවට පොදු නාන ස්ථානවලට, පුද්ගලික පිනා නාන බක්කිවලට සහ ජලාකරවලට	0 50
3. නැව්වල පැවිච්චට	3 50

මේ මිල තුන්මසකට වරක් බැගින් හාරදෙන ජලප්‍රමාණ දැනගත් පසු ගෙවිය යුතුය.

පුද්ගලික ජලෝපකරණයක් සම්පාදනය කරන්නට සභාපතිවැනට පුළුවන.

12. ගම් ගෙයක අයිතිකාරයෙක් නොහොත් පදිංචිකාරයෙක් ඉල්ලීමක් කල විටක ගේදොර කලමනා පිණිස සැලසෙන තරමක සභාවට කල්පනාවලට වතුර ප්‍රමාණයක් සුදුසුයයි සභාවට පෙනෙන නිගමනය ගිණුම් දෙන පිණිස පුද්ගලික ජලෝපකරණයක් ඒ ගොට කරවාගන්නට අවසර දීම සුදුසුයයි නමුත් හැඟිණියෝ ඒ අවසරය දෙන්නට සභාපතිවැනට පුළුවන. පුද්ගලික ජලෝපකරණයක් කරවාගන්නට එසේ අවසරදුන් කල නාගරික මහ පසිප්පෙට වතුර දෙනු ලබන ඉඩම සම්බන්ධකරන පසිප්පෙද ලවමණුවු උපකරණ පසිප්පෙද ඒවා සවිකෙරීමට නොහොත් දුමුටම ඕනෑ අඩුවැඩියද කම්පානා භාර සුපිරිනටුවක්වනවිනාගෙන පවිච්චානසිට ජලෝපකරණය ඉල්ලී නැතැත් නාගරී වියදම් සාදන්නටද දමන්නටද සවිකරන්නටද ඕනෑය. එබඳු පුද්ගලික ජලෝපකරණයක් සෑදීමට ලවමනාසි ගණන් බලා තක්සේරුකරණලද මුදල ඒ සම්බන්ධ වැඩ පටන්ගන්නට පලමුවෙන් නාගරික මුදලාගාරයට ගෙවන්නට නිගමකරන්නට මන්ත්‍රීසභාවට පුළුවන.

පසිප්ප නසකට අල්ලාගන්නට බැරිය.

13. සම්බන්ධ පසිප්පෙ හෝ උපකරන පසිප්පෙ හෝ සවිකෙරීමට හෝ දුමුටම ලවමනා අඩු වැඩිය නසකට අල්ලාගන්නට බැරිය.

මන්ත්‍රීසභාවේ අවසර නැතුව මහ පසිප්පෙන් පසිප්ප නොදුමිග යුතුයි.

14. නාගරික මහ පසිප්පෙක්ගෙන් කිසිවකින් කිසියම් ගෙයකට ඉඩමකට නොහොත් ඉඩම් කඩමකට වතුර ගෙනයාම පිණිස උපකරන පසිප්පෙක් නොහොත් පසිප්ප දමන්නට නොහොත් එයින් වතුර වැටෙන්නට ගමක් රටේ සම්බන්ධකරනවත් එක්කෝ සභාපතිවැන විසින් ලියාදෙනලද කැමැත්ත නොහොත් අවසරයක් නැතුව දුනට ඇත්නාවූ උපකරණ පසිප්පෙක්ගෙන් කිසිවක් වෙනස්කරන්නටවත් දික්කරන්නටවත් වෙන්කරන්නටවත් සහ පතිනාගෙන් ලියා දෙනලද කැමැත්ත නොහොත් අවසරය නැතුව කිසිකුණකට බැරිය. කම්පානා බාර සුපිරිනටුවක්වනවිනාගෙන් විඳින්නට හැර එක්කෝ එක නිබෙන්නට නොහොත් මැදිස්සන්ට නිගමකරගෙන ඇති නැත සභා පතිවැන එන්තුගන්නාවුරු එබඳු පසිප්පෙක් නොදුමිග යුතුයි.

ගෙවල් ගොඩකට සම්බන්ධ පසිප්ප.

15. සභාපතිවැන විසින් වෙනස් අවසරයක් දෙන්නට ගෙදෙන්නන්ම මිස නැතහොත් පසිප්ප මාසිගෙන් වතුර ලබන්නාවූ නොහොත් මතු ලබන්නට හැකිවෙන්නාවූ එක් එක් ගෙයට නොහොත් ඉඩමකඩමට ඒකටම පමණක්වූ වෙන්වූ සම්බන්ධ පසිප්පෙක් ඇතිවිය යුතුයි. කිසි ගෙයක එකකට වැඩිය සම්බන්ධ පසිප්ප තිබෙන්නටවත් ඒගේ උපකරණ පසිප්ප නවත් ගෙයක උපකරණ පසිප්ප පොකුණු නොහොත් අනාසාර ජලකම්පන සම්බන්ධ තිබෙන්නටවත් බැරිය.

අවසර නැතුව දමනු ලද පසිප්ප අහක්කර රට වෙත විරුද්ධ අගකරගන්නට සභාපතිවැනට පුළුවන.

16. ඉහත උපවගුවසභාවේ නිගමනයන්ට විරුධව ගම් කිසි කොණක් සම්බන්ධ පසිප්පෙක් හෝ උපකරණ පසිප්පෙක් නොහොත් පසිප්ප, දුමුටමෝ වෙනස් කළොත් නොහොත් දික්කලොත් ඒ පසිප්ප නොහොත් පසිප්ප අහක්කරන්නට සභාපතිවැන විසින් නිගමකල යුතුය, ආඥාකලයුතුය. ඒ දේ අහක්කරන්නට ඕනෑ තැනැත්තා විසින් ඒ තැනැත්තාට දුන්විම ලැබී තුන් දවසක් ඇතුළත අහක්කලොත් සභාපතිවැන විසින් ඒක අහක්කරවිය යුතුයි. රට වෙත විරුද්ධ බලා දැකගිහමකර ඉහත කී නැතැත්තාගෙන් 1887ගේ නාගරිකසභාවගේ 281 වෙනි 282 වෙනි කාණ්ඩානුකූලව ඒ ව්‍යවස්ථාවලි ගෙවන්නට නිගමවූ විරුද්ධ මෙන් අගකරගත යුතුයි.

පසිප්ප සම්බන්ධයට.

17. මන්ත්‍රීසභාව විසින් සපයනලද වතුරට සම්බන්ධ නොහොත් ඒ වතුර ගෙනයාමට ඇති පසිප්ප වැසිදිග එකතුකෙරීම පිණිස කට්ටමකටවත් ලේගරණකටවත් වෙනාසාර භාජනයකට වත් සම්බන්ධ නොවිය යුතුයි.

කිම වලලුකලද කටාරමක් වතුර වක්කර තැබීමට නොගතයුතුයි.

18. සභාපතිවැන ලියාදෙන අවසරයක් සිට මිස එසේ නැතුව කිමේ වලලුපු කටාරමක් නොහොත් හාරපු වන්කිගත් සභාව විසින් සපයාදෙන ලද වතුර රක්ෂාකරගැනීම පිණිස පාවිච්චි නොකල යුතුයි.

වතුර රක්ෂා කරගන්නා භාජන අපහසු වතුර.

19. සභාව සපයාදෙන වතුර රක්ෂාකරගැනීම පිණිස ලොහොතහඩු නොඅල්ලාපු ලී භාජන යන් නොගත යුතුයි.

20. ගෙයක අයිතිකාරයෙක් නොහොත් පදිංචිකාරයෙක් නමුත් ඉඩම කඩම ඇතුළත ඇති ටැන්කියකින් පිප්පෙකින් නොහොත් පසිප්පෙකින් වතුර අපතේගන්නට නොහැරිය යුතුයි. ගම් කිසි ගෙයක නොහොත් ඉඩමක ඇති ගම්කිසි සම්බන්ධ පසිප්පෙක හෝ උපකරණ පසිප්පෙක හෝ කිසියම් වාත්කිකක හෝ පසිප්පෙක හෝ අනා ජලකම්පනය ඉරිවැවීමක් විනාම අයිතිකාරයා නොහොත් පදිංචිකාරයා විසින් ඒ බව විසිභනර පැයක් ඇතුළත සභාපතිවැනට දැනුම්දිය යුතුයි.

තැනැත්තාට
ඒ බව මනත්‍රීසභාව
විසින් දැන්විය යුතුයි.
උකස් ගත්
තැනැත්තා විසින්
හිඟ අගබද මදල්
ගෙවිය හැකිය.

ප්‍රතිබන්ධනයට යටත්වී සිටින 14 දවසකට පළමුවෙන් තහනම් ගැණක් තහනම් කලේ නොගෙවා
තිබෙන හිඟ මුදල් මෙපමණ ගණනක් අයකරන්නට කියාත් ඒ උකස් ලියාපදිංචි කෙරෙන තැනැත්
තාට ලියා දැන්වීමක් අනවදවෙන් තැපැල් ගවන්ටවත් මන්ත්‍රීසභාව විසින් පැලැස්විය යුතුයි.
4. ඉහත කී ආකාර තහනම් ගන්නාලද ගම්කිසිවක් අයිතියැරයා නොහොත් උකස්කල තැනැ
ත්තා විසින් ගෙවිඳුණු මුදල එක්කෝ සහකරු ගම් හිඟ අගබද මුදලක් නිසා විද එ
හිඟ අගබද මදල තහනම් ගන්නාලද ඒ දේ විකුණන්නට පලමුවෙන් කොසිලිලාවකද මුත් ගෙවන්නට
එබඳු උකස්කල ලත් කෙනෙකුට එක්කෝ ඔහුගේ උරුමකරුන්ට නොහොත් එක් උරුමකරු
ගෙවුනු එක්කෝ ඔහුගේ පොල්මායාරයට පුළුවන. එසේ ගෙවී පසු ඒ දේ තහනම් නිදහස්වේ.

XXII. පරිච්ඡේදය. දඬුවම.

ගම්කිසි ව්‍යවස්ථාවකින් තහනම්ව ඇත්නම් එක්කෝ අපරධයකැයි ප්‍රකාශකර ඇත්නම්
කෙරීමෙන් එක්කෝ ගම්කිසි ව්‍යවස්ථාවකින් නියමවූ කාර්යයක් නොකර හැරීමෙන් එක්කෝ අන්
කිසි අන්දමකින් මේ ඉහත දැන්වූ උපව්‍යවස්ථාවගෙන් ගම් කිසිකිසි කවිකරනාට කොසිලි
කෙනෙකු මුත් ඊට වරදකාරයාගේ ඒත්තුගතලැබූ විට රුපියල් විස්සකද ඒ අපරධය නොකවන්නා
කෙරෙන එක එක දවසට රුපියල් පහ බැගින් තවත් වැඩි දඩයකටද යටත්.

ලාභපුරණය.

II. පරිච්ඡේදයේ 9 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඒ” ආදිය. සිතායි. ගාල්ලේ නාගරික සභා මණ්ඩලය.
කාරණාව ගැණයි.
නමයි.

ඉහත කී කාරණාව ගැණ සාක්ෂි දෙන පිණිස — පැහට — දී මන්ත්‍රීසභාව (නොහොත් මේ මන්ත්‍රීසභාවේ කාරක
සභාවක් ප්‍රස්ථානුකූල පරිද්දෙන්) ඉදිරිපිටට පැමිණෙන ලෙස මෙයින් නියම කරමි. සභාපතිතුනගේ අණපිට,
වම් 19 — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදීය. සෙකුතාරිස්.

VI. පරිච්ඡේදයේ 5 වෙනි උපව්‍යවස්ථාවේ “බී” ආදිය. කඩ අවසරපත්‍රය.

ගාස්තුව: රු. —
මෙය දරන — පදිංචි — ට — මහකඩේ නෝමර — ලකුණුකොට ඇති වෙළඳපල ගාල්ලේ නාගරික මන්ත්‍රී
සභාවේ උපව්‍යවස්ථාද සභාපතිතුනගේ විසිරිවනුද කඩනොකොට — මාසේදී අත්පත්කරගෙන සිටින්නට අවසර දී තිබේ.
වම් 19 — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදීය. ලියාපදිංචි කළේ — සෙකුතාරිස්.

VII. පරිච්ඡේදයේ 19 වෙනි උපව්‍යවස්ථාවේ නියමවූ සතුන් මරන මඩුවට දෙන අවසරපත්‍රය.

ගාස්තුව: රු. —
මෙය ලත් — පදිංචි — නමැති අවසරලත් හරක් මරන්නට මෙවන් පටන් මාසයක් මුදල්ලෙහි — තිබෙන ප්‍රසිද්ධ සතුන්
මරණ වෙළෙඳ හරක්ද, බැටළුවන්ද, එළුවන්ද නාගරික මන්ත්‍රීසභාවේ උපව්‍යවස්ථා කඩනොකොට මරන්නට අවසර දී තිබේ.
වම් 19 — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදීය. ලියාපදිංචි කළේ — සෙකුතාරිස්.

VII. පරිච්ඡේදයේ 3 වෙනි උපව්‍යවස්ථාවේ “සී” ආදිය. සතුන් මරණ මඩුවට දෙන අවසරපත්‍රය.

නෝමරය —
පහත විස්තරකරන ලද සතා මරන්නට මෙය ලත් — ට අවසර තිබේ.
විස්තර —
පාට —
වස්ස අවුරුදු — මාස —
දකුණු පැත්තේ හම් අඩකලම් —
වම් පැත්තේ හම් අඩකලම් —
වෙනත් කිසිවක් ඇති කරුණු.
වම් 19 — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදීය. සත්පාරක්ෂකතැන.

VII. පරිච්ඡේදයේ 11 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඒ” ආදිය.

— අද දවසේදී මැරූ හරක් — (නොහොත් නාගරික සභා මණ්ඩලයෙන් පිටත මර පරික්ෂා පිණිස ගෙනා මස්
ප්‍රස්ථානුකූල පරිද්දෙන්) — පරික්ෂාකොට හොඳ කියා ඒත්තුගන්නාලද්දීද, නෝමර — ක මරන්නාගේ ගේන මස්
නෝමර — වෙලදපලට බාරගනු. සතුන් මරණ මඩුව බාරකාරයා.
වම් 19 — දින ගාල්ලේදීය.

VII. පරිච්ඡේදයේ 14 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඊ” ආදිය.

නො. 1 හරක් කොටුවට බාරගන්නාලද එනනින් අහස්කරනලදද ගව ලේකම්පොත.

නෝමරය.	බාරගත් දිනය සහ පැය.	පහතරන දින සහ පැය.	ගාස්තුව ගෙවී තිබීමට දවස් ගණන.	ගේණිය, පාව වස්ස සහ හම් අඩකලම්.	කොටුවට බාර ගන්නේ කවුරුද.	කොටුව ගාසතු.	අහස්කර ගන්නා මුළු ගාස්තුව.	සත්පාරක්ෂක නාගරික මණ්ඩලයේ ලියාපදිංචි.	වෙනත් කිසිවක් සුදා.
--------	---------------------	-------------------	-------------------------------	--------------------------------	--------------------------	--------------	----------------------------	---------------------------------------	---------------------

නෝමර 2. අවසරලත් සතුන් මරන්නන් විසින් ගාල්ලේ නාගරික මණ්ඩලයෙහි මරණ ගව ලේකම්පොත.

නෝමරය.	මිලට ගත් දින.	ගේණිය, පාව වස්ස සහ හම් අඩකලම්.	නෝමර 1 කෙරෙහි මෙහි නෝමරය.	මිලට ගත්තේ කාගෙන්ද.	මිලට ගත්තේ කවුරුද.	සිකුණු සභා පදිංචි සභා නම.	මැරුණේ කවුරුද.	මැරූ දින.	වෙනත් කිසිවක් සුදා.
--------	---------------	--------------------------------	---------------------------	---------------------	--------------------	---------------------------	----------------	-----------	---------------------

IX. පරිච්ඡේදයේ 4 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඇස්” ආදිය. කුණු අදින්නන්ට දෙන අවසරපත්‍රය.

ගාල්ලේ නගර සභා මණ්ඩලය ඇතුලත කුණු ඇදීමේ නොහොත් රු කුණු ඇදීමේ වැඩ ඒ ගැණ පනවා ඇති අණ
පණන් විසිරිවන කඩනොකොට කරන්නට — පදිංචි — ට සභාපතිතුන විසින් බලය දෙන ලදී. මෙහි ගම් අණපණන්
විසිරිවන ගැණ කිසිවක්ද එයින් ගම් කිසිවක් මේ පත්‍රය ලත් තැනැත්තා කඩකලවිටක අවසරපත්‍රය අවලංගුකරනු ලැබේ.
වම් 19 — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදීය. සභාපතිතුනගේ අණපිට, සෙකුතාරිස්.

කිසිවක්ද විසිරිවන.

පස්වරු 10ට පළමුවෙන් හෝ පෙරවරු 3ට පසුව කසල ගෙණෙන කොසි කරන්නන්ගේ කිසි විවිධය ගෙණ
නොගිය යුතුයි. කසල ඇති කොසිම බාලිසත්වත් පස්වරු 7ට පළමුවෙන් කිසි ගෙදරකින් නොගත යුතුයි.
මන්ත්‍රීසභාව විසින් පාගාඩම්කර ඇති ස්ථානවල මිස අත්කිසි තැනක් ඇතුලතවත් මත්කෙහිවත් කසල නොතැබිය යුතුයි.
විවිධ කසල ගෙණගන්නාට කොසි කෙනෙකුටවත් පාරේ නවරවෙන්ට හෝ කසල ද නොහොත් කසල දැන්වී
ගෙණගත ගම් භාජනයක් ප්‍රසිද්ධ පාරක් නොහොත් විවිධ පැත්තක තබන්නට බැරිය.
කසල ගෙණගන්නාට කරන්නන් කොසිගම් ප්‍රසිද්ධ විවිධ පැවිමට උවමනා වේලාවට වැඩිවේලාවක් තබන්නා
ගෙණ නොගිවිය යුතුයි. සභාපතිතුන විසින් නියම කරන්නට ගෙදෙන මාසික පමණක් කසල ගෙණගිය යුතුයි.

අනුදර සහිත ආන්ත්‍රාදායක රක්‍ෂාවලී. 1887 අත් තත්වෙහි ව්‍යවස්ථාවේ 259 වෙනි කාණ්ඩයානුකූලව දෙනලද අවසරපත්‍රයකි.

ගාස්තුව : රු. —

ගාස්තුව නාගරික මන්ත්‍රීසභාව, 1887 අත් නාගරික සභාව්‍යවස්ථාවේ 259 වෙනි කාණ්ඩයේ එ සභාවට දී ඇති බලය පිට — පදිංචි — ට — නිමෙන — අගබදු නෝමරය දරන — ගෙසිදු — අත් කරගත්ව එ සභානග සුබපවිත්‍රව ගින්නෙන් වෙන හදිසි අන්තර් වැටුප්වලට කලින් ඇතිවිය යුතු සියළු ප්‍රවේශම් සහිතව නිමකර ගෙසිදු අවසර දෙන්නේය. එකිනෙකාම කරන්නට හෝ අවලංගු කරන්නට බලය මන්ත්‍රීසභාවට ඇත්තේය.

මේ අවසරපත්‍රය වලංගුව පවතින්නේ 19 — දෙසැම්බර් මස 31 වෙනි දින දක්වා මි, වම් 19 — දින ගාස්තුව නාගරික සභාපතිවරයාගෙන් අණපිට, සභාපතිවරයාගෙන් අණපිට,

සභාකන්තෝරුවේදීය. 1887 අත් 7 වෙනි ව්‍යවස්ථාවේ 233 කාණ්ඩයානුකූලව දෙනලද අවසරපත්‍රයකි. සෙක්‍රෙටාරිස්.

ගාස්තුව, තුන්මාසේකට ගත 50.

මෙය ලත් නැතැත්තා වන — පදිංචි — ට — නෝමර — ගෙසිදු — 1887 අත් ව්‍යවස්ථානුකූලව විකුණන්නට මෙසින් බලය දෙනලද්දේය.

මේ අවසර පත්‍රය බල සහිතව ගෙවත් වලංගුව පවතින්නේ —

වම් 19 — දින ගාස්තුව නාගරික සභා කන්තෝරුවේදීය. සභාපතිවරයාගෙන් අණපිට, සෙක්‍රෙටාරිස්.

X. පරිච්ඡේද 1 වෙනි උපව්‍යවස්ථාවේ "ජී" ආදායක.

පදිංචි — ට — ගබඩාකර තබාගන්නට අවසර දෙන ලදී. මේ අවසරපත්‍රය වලංගුව පවතින්නේ 19 — දෙසැ

ම්බර් මස 31 ද, වෙනදාදීය. වම් 19 — දින ගාස්තුව නාගරික සභා කන්තෝරුවේදීය. සෙක්‍රෙටාරිස්.

XI. පරිච්ඡේද 1 වෙනි උපව්‍යවස්ථාවේ "එම්" ආදායක.

1887 අත් නාගරික ව්‍යවස්ථාවේ 138 වෙනි කාණ්ඩයානුකූලව දෙනලද නමයි.

ව්‍යාපාරය සහ කොටස් හිමියන්	මුදල ගෙවූයේ මොන මාරුතයකට	විවරණය	විකුණුයේ මොන මාරුතයකට	විකුණුයේ මුදල	විකුණුයේ මොන මාරුතයකට	විකුණුයේ මුදල	විකුණුයේ මොන මාරුතයකට

වෙනත් කිසිදු කාරණයක් මෙහි අන්වර්ථව නොමැති බවට ඔබ්බා කඩුදු අගබදු ගෙවන්නට ඔබ්බා කඩුදු දක්වන්නට ඔබ්බා.

(a) අන්තර්ගත කෙරුණු වෙන පසුබදු දරන්නේ — (අයිතිකාරයා නොහොත් බදු කාරයා ප්‍රධානානුකූලව පරිද්දෙන්)

(b) අගබදු සහ ගෙවන්නේ — (අයිතිකාරයා නොහොත් බදුකාරයා ප්‍රධානානුකූලව පරිද්දෙන්.)

වම් 19 — දින ගාස්තුවේදීය.

* අගබදු නොගෙවූ අගබදු දෙන්නට ගෙවන්නට ගටන්වූ අම් සම් ගෙවුම්වල ගොඩනැගිලිවල නොගොඩනැගිලිවල රුදුපසා වවිනාකම නක්සේරුකරන්නට නාගරික මන්ත්‍රීසභාවට ප්‍රචිච්චවෙහ පිණිස, එබඳු ගෙවුම්වල ගොඩනැගිලිවල නොගොඩනැගිලිවල අයිතිකාරයන්ගෙන් නොහොත් බදුකාරයන්ගෙන් එ ගෙවුම්වල ගොඩනැගිලිවල නොගොඩනැගිලිවල අදාල රුදුපසා වවිනාකම නොගොඩනැගිලිවල මෙපමණකි දක්වන්නාවූ උපලේඛනයක් ලෙසින්ට සභාපතිවරයාට යුතු වූ පමණක් නොව සභාපතිවරයාට නොගොඩනැගිලිවල සභාපතිවරයා එසින් එ පිණිස පත්කරනලද්දක්ට මුර උදුටු මේලාවේ පටන් මුර බිසිනකොත් කොසි මේලාවකදී නමුත් එබඳු ගෙවුම්වලට ගොඩනැගිලිවලට නොගොඩනැගිලිවලට එ ආකාර කාරණා පිණිස ඇතුළත් වීමට පරිච්ඡේදයේ යුතුය. මෙහි මේ නිමකරනලද උපව්‍යවස්ථාව ලියාදෙන්නට බැරිය කිසිත්තාවූ එක් කෝ දෙන්නට නිමවූ ද්‍රවක පටන් සතිපත් ඇතුළත ගොදෙන්නාවූ එක් කෝ වැරදි සහිත වූ උපලේඛනයක් එබව දැන ගෙනම දෙන්නාවූ එක් කෝ සභාපතිවරයාට නොගොඩනැගිලිවලට සභාපතිවරයා විසින් මුහුණත ප්‍රකාරයට පත්කරනලද අම් කෙණකුට එබඳු ගෙවුම්වලට ගොඩනැගිලිවලට නොගොඩනැගිලිවලට මුහුම්වලට ඇතුළුවීමට පරිච්ඡේදයේ මෙහි මේ මේ වූ වහනම කරන බාධාකරන නොගොඩනැගිලිවලට වලක්වන අම් කෙණකු ඇද්ද ඒ කාරණා රුපියල් 50ක දඩයට ගටන් වෙන්නේය. මුහුණත මේ සදහන් කල — ගෙත් මුහුණත පේන උපලේඛනය මෙවන් පටන් සතිපත් ඇතුළත දෙන්නට මෙසින් ඔබ්බා කෙරේ.

වම් 19 — දින ගාස්තුවේ නාගරික සභා කන්තෝරුවේදීය. සෙක්‍රෙටාරිස්.

XI. පරිච්ඡේද 2 වෙනි උපව්‍යවස්ථාවේ "එච්" ආදායක. නාගරික සභා ව්‍යවස්ථාවේ 146* වෙනි කාණ්ඩයානුකූලව දෙනලද නමයි.

ව්‍යාපාරය සහ කොටස් හිමියන්	විවරණය	මුදල ගෙවූයේ මොන මාරුතයකට	විකුණුයේ මොන මාරුතයකට	විකුණුයේ මුදල	විකුණුයේ මොන මාරුතයකට	විකුණුයේ මුදල	විකුණුයේ මොන මාරුතයකට	වෙනත් කිසිදු කාරණයක්

* එ ප්‍රකාර ලැයිස්තු සාදාගන්නට සභාපතිවරයාට ප්‍රචිච්චවෙන පිණිස සභාපතිවරයා නොගොඩනැගිලිවලට සභාපතිවරයාගෙන් බලයලත් මුද්‍රාදැනී කෙණකු විසින් එබඳු අගබදු ගෙවීමට ගටන්වූවෝ සි කල්පනාවෙහි කල්පනාවෙහි සියළු දෙනාම නමුත් ඇති වාහන සහ සතුන් ගැණ අගබදු කන්තෝරු කෙරීමට දැනගෙනම නොමැති සභාපතිවරයාට පෙණිභන කාරණා ලියා සම්පූර්ණ කර එවන්නට උපලේඛනයක් දිය යුතුය. ඒ උපලේඛනය ගටනලැබූ එක එක කාරණා අගබදු ගෙවන්නට ගටන්වූවන් නොවූවන් එක ලියා සම්පූර්ණ කොට අත්සන් කොට දැනම දැන නාගරික සභා කන්තෝරුවට ගැවිස යුතුය. එබඳු උපලේඛනයක් ලැබී හත්දවසක් ඇතුළත ඒක ලියා සම්පූර්ණ කෙරීමට අනුපය කරන්නාවූ බැරිය කිසිත්තාවූ නොගොඩනැගිලිවලට පැහැර අරින්නාවූ එක් කෝ දැනගෙනම වැරදි සහිතව සැබෑ නොවෙන්නාවූ අගබදු එසින් ලියා දෙන්නාවූ අම් කෙණකු ඇද්ද ඒ කාරණා රුපියල් 50කට වැඩි නොවෙන්නාවූ දඩයට ගටන්වෙයි.

XI. පරිච්ඡේද 4 වෙනි උපව්‍යවස්ථාවේ "එච්" ආදායක.

වම් 19 — දින ගාස්තුවේ නාගරික සභා කන්තෝරුවේදීය.

පහත දක්වන වාහන සහ සතුන් ගැණ වම් 19 — ට ගෙවන්නට ඔබ්බා අගබදු 1887 අත් නාගරික සභා ව්‍යවස්ථාවේ බලයපිට ගාස්තුව නාගරික මන්ත්‍රීසභාව විසින් කන්තෝරුවකට නිමකරනලද්දත් පහත දක්වන මුදල් ගණන් මග අග විසින් ගෙවන්නට ඔබ්බාව දැනගෙන මැනවි.

වාහනවල නොගොඩනැගිලි සහ සතුන්ගේ විසකර.	ගණන් අගබදු ප්‍රමාණය.	ගෙවන ව මැනු මුදල.	ගෙවන්නට නිමවූ කාලය.
කරෙන්න ...	රු. 5 0		වම් 19 — ඉප්බාරි 1 වෙනි ද රු. — වම් 19 — අගෝස්තු 1 වෙනි ද රු. —
බරකරෙන්න සහ නිරික්කල... ..	4 0		
රික්කා	0 50		
අග්වසන්, පෝකින් සහ අග්වසරයන්	2 50		
ගොනුන් සහ කොට්ටන්	1 0		
රෝද විසකරණ අතල් 24 කට වැඩිබාව සන්ගේ කරෙන්න	5 0		

සාරදුන් දින — මුහුණත අගබදු මුදල් මුහුණත දිනවලදී නොගොඩනැගිලිවලට මුත් මෙහා දවසකදී මේ කන්තෝරුවට ගෙනූ ගෙවන්නට මෙසින් ඔබ්බා කෙරේ. එසේ ගෙනූ ගෙවන්නට නොගෙදුණොත් ඒවා අකාරයන් කා පිණිස සභාපතිවරයා විසින් වරද නුවන් නිකුත්කරනු ලැබේ.

XI. පරිච්ඡේදයේ 6 වෙනි උපව්‍යවස්ථාවේ “කේ” ආදායම.
ගාල්ලේ නාගරික මන්ත්‍රීසභාවේ උපව්‍යවස්ථාවල නියමවූ උපලේඛනයක.

කොතොරේ නම.	වැඩ ඉගෙනගන්නා පිණිස බැඳුණා වූ ලියකරුන්ගේ සිවිල් කටයුතු සම්බන්ධයෙන්.	බැඳී සිටින්නා වූ ලියකරුන්ගේ නම.	එක් එක් කොතොරේ බැඳුණා වූ දින.	බැඳී සිටින්නා වූ ලියකරුන්ගේ වැඩකල කාලය.
------------	---	---------------------------------	-------------------------------	---

ඉහත නම සඳහන් වූ — ගෙන් පසලොස් දවසක් ඇතුලත මෙ පත්‍රය සම්පූර්ණ කර එවන්නට ඕනෑකර තිබේ. සභාපතිතුමාගේ අණපිට,

විෂ් 19 — දින ගාල්ලේ නාගරික මන්ත්‍රීසභා කන්තෝරුවේදී.

සෙක්‍රෙටාරිස්.

XII. පරිච්ඡේදයේ 3 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඇල්” ආදායම: ලියාපදිංචි කිරීමේ සහතිකපත්‍රය.

පලාගත් කෝමරය — ලියාපදිංචි කිරීමේ කෝමරය —
මෙහි පහත සඳහන් වූ විස්තර ඇති (බල්ලෙක් නොහොත් බල්ලෝ) — ගෙදර පදිංචිකර —
විසින් මෙම කන්තෝරුවේ ලියා පදිංචිකර එ වෙනුවෙන් ගෙවන්නට ඕනෑකරන ගාස්තු රුපියල් — ගෙවන්නට යෙදුන බව මෙහි සහතික කලා ඇත.
වැරදි. බල්ලාගේ විසකර.
යෝනිය. පාට.

මෙම සහතිකපත්‍රය මාර්තු මස 31 වෙනි දින වනතුරු වලංගුවෙනවා ඇත. නගරසභාසෙක්‍රෙටාරිස් ව
විෂ් 19 — ක්වූ — මස ගාල්ලේ නගරසභා කන්තෝරුවේදී.

XIII. පරිච්ඡේදයේ 5 වෙනි උපව්‍යවස්ථාවේ “ආම්” ආදායම. බල්ලන්ගැන පනවන ලද

ගෙයි කෝමරය — උපව්‍යවස්ථාවල නියමවූ උපලේඛනයක.
විෂ් —
ගෘහමූලිකයාගේ නම —

ඇතුළු සිටි න බල්ලන්ගේ කෝමරය.	විසකර.				අයිතිකාරයාගේ නම.	ගෙවා පු දිනය.
	වැරදි.	යෝනිය.	පාට.	වෙනත් කිසිවකු කරුණු.		

බාරදුන් දිනය —
විෂ් 19 — ක්වූ — මස — දින ගාල්ලේදී.
ඉහත නම සඳහන් කල ගෘහ අයිතිකාරයා විසින් ඉහත ලේඛන උපලේඛනය සහිතව ඇතුලත දී සම්පූර්ණ කර එවන්නට මෙහි සහතික කලේ. එසේ නොකලහොත් ඔහු රුපියල් 20ක දඩයකට යටත් වේ.
විෂ් 19 — ක්වූ — මස — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදී.
සභාපතිතුමාගේ අණපිට, සෙක්‍රෙටාරිස් වමින.

XV. පරිච්ඡේදයේ 19 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඇන්” ආදායම.

කරෙන්න අවසරය (මෙය නවත් නොගෙන ඉටු ලියා අයිතිකරුන්ට බැරිය.)
කෝමරය — විෂ් 19 — මාසේ — දින ගාල්ලේදී.
ගාල්ලේ — විෂ් 19 කෝමර — ඉඩමේ පදිංචි — 1973 න් 17 වෙනි ව්‍යවස්ථාව යටතේ අවසරපත්‍රයක් ඉල්ලා සිටින බැවින්ද එහි ඕනෑකරන අයිතියම දන්වන ප්‍රකාශපත්‍රය සාදා අත්සන් කල බැවින්ද, ඉහත නම කෝමර — දරන — මෙවන් පටන් ලැබෙන දෙසැම්බර් මාසේ 31 වෙනි දින දක්වා මන්ත්‍රීසභාවේ උපව්‍යවස්ථානුකූලව කුලීයට බදුදීම පිණිස කඩාගත් මහලු මෙස් අවසර දෙන ලද්දේය. ඒ — හි — ව වැඩිගණනක් දක්කන්නා හැර ගෙන තිබේ බැරිය.
ඉහත මුලට ලියවී තිබෙන අවුරුද්දේ දින වකවානුවේදී මෙහි අත්සන තබා මෙසේ දෙන ලදී.
ලියාපදිංචිකරු — සභාපතිතුමාගේ අණපිට, සෙක්‍රෙටාරිස්.
සහ මම — කෝමර — ඉඩමේ මා පදිංචි ව සිටින බවද 1873 න් 17 වෙනි ව්‍යවස්ථාව යටතේ ලියාපදිංචි කරන්නට මා විසින් ඉල්ලා සිටින්නා වූ දුන් කෝමර — යටතේ පදිංචිකරන්නට යන්නා වූද — එකම අයිතිකාරයා මා බවද මෙහි ප්‍රකාශ කරමි.
මෙසේ ප්‍රකාශ කරන ලද්දේ විෂ් 19 — දින ගාල්ලේදී.

VII. පරිච්ඡේදයේ 20 වෙනි උපව්‍යවස්ථාවෙහි නියමවූ සතුන් මරන පිණිස දෙන ලද විශේෂ අවසරපත්‍රය.

ගාස්තුව රු —
මෙය ලත් — පදිංචි — ට 1893 9 වෙනි ව්‍යවස්ථානුකූලව පහත සඳහන් වෙන — වෙනි දින — මරන්නට අවසර තිබේ.

ගවයාගේ විසකර.	පාට.	වයස.	හම් අඩංගු.	නියමයන් සහ නවත් කිසිවකුදේ.
				1. අනදරයක් නොවන හැඟිලිද, පුද්ගලික පාවිච්චියට පමණක් කොට ද මරන්නට ඕනෑය. 2. මරන්නට පලමුවෙන් සනාත් අවසරපත්‍රයක් ගම්මුලා දැනට පෙන්වන්නට ඕනෑය. 3. පුළුල් පමණ අප්‍රසිද්ධ ලෙසින්ද ප්‍රසිද්ධ පාරකට දුරින්ද සනා මරන්නට ඕනෑය.

විෂ් 19 — දින නාගරික සභාවේ කන්තෝරුවේදී. ලියාපදිංචිකරු, සෙක්‍රෙටාරිස්.

X. පරිච්ඡේදයේ 18 වෙනි උපව්‍යවස්ථාවේ නියමවූ කරුණු අල්ලන්නට දෙන අවසරපත්‍රය.

නාගරික මන්ත්‍රීසභාවට තමන් විසින් පනවන ලද X. පරිච්ඡේදයේ 18 වෙනි උපව්‍යවස්ථාවෙන් ලැබී තිබෙන බලය පිට, කරෙන්නෙකු බව බාන පටවනාකර බැඳලා දිගාලිකරලා තිබෙන ඊට අයිති සකකත් මස එසේ නැතුව කොසිසම් මහ පාරක නමුදු බැඳලා නොහොත් දිගාලිකරලා තිබෙන එක්කෝ දඩුවමක් ඇවිදින සිස එ අස්වසන් බැටළුවන් එවන් නොහොත් හරකුන් නොහොත් වෙන කොසිසම් සකකත් නමුත් අල්ලන්නට නොහොත් තමන් ඉදිරියෙහි අල්ලවන්නටද මහකවේ පොලීස් සාධක භාරකාර පොලීසියේ මුලාදායකයකුට බාරදෙන්නටද — ට මෙහි බලය දෙන ලද්දේය.
මන්ත්‍රීසභාවේ අණපිට, සෙක්‍රෙටාරිස්.

විෂ් 19 — දින ගාල්ලේ නාගරික සභා කන්තෝරුවේදී. සෙක්‍රෙටාරිස්.

X. පරිච්ඡේදයේ 17 වෙනි උපව්‍යවස්ථාවේ නියමවූ ආන්තර්සහිත ගස් කපන්නට දෙන ආඥාව.

නමට සි. හරියේ තිබෙන උමට අයිති — ලකුණුකර ඇති — වන්නෙ තිබෙන — ගහ ආන්තර් සහිතව ගහක කිසියම් එසින් — ට උපද්‍රවීය හැකි කිසියම් හැඟෙන බැවින් මෙ දැන්වීම ලැබී 24 පැයක් ඇතුලත එකී ගහ කපා අහකරන්නට මෙහි උමට නියම කරමි. අණපිට, සෙක්‍රෙටාරිස්.

XV. පරිච්ඡේදයේ 23 වෙනි උපව්‍යවස්ථාවේ “ඕ” ආදායම. සෙක්‍රෙටාරිස්.

රික්‍ෂාව මිලට ගත් දින.	(1) රික්‍ෂාව අයිතිකාරයාගේ නම. (2) රික්‍ෂාව අදාගෙන හින නැතැත්තාගේ නම.	පසුව අවුරුද්දේදී අවසර පත්‍රයක් ලද්දේ නම් ඒ අවසරපත්‍රයේ කෝමරය.
(1)		
(2)		

1901 ம் ௫-ஆம் 8 ம் இலக்கச்சட்டத்தினது 4 ம் பிரிவின்கீழ் காலி நகரசங்கத் தலர்களால் உண்டி
படுத்தியதும் சட்டநிருமாண சங்கத்தினது ஆலோசனையோடு தேசாதிபதியவர்களால் உறுதிப்படுத்தியது
மான பின் உறும் துணைப்பிரமாணங்கள் யாவரும் அறியும்படி பிரசித்தஞ்செய்யப்படுகின்றது.

அதியுத்தம தேசாதிபதியவர்களினது கட்டளைப்படி,

ஆர். டவ்ளியூ. ஐவேர்ன்,

இராசாங்க லிக்சுரின் வேலைப்பவர்.

இராசாங்க லிக்சுரின் கந்தோர்,

1902 ம் ௫-ஆம் பிரட்டாசென் 1 ந் உ.

1 ம் அதிகாரம்.

உத்தியோகங்கள்.

1. காலத்துக்குக்காலம் சங்கத்தின் தீர்மானத்துக்கு அடைய உத்தியோகங்களை உண்டுபண்ண
வும், அப்படி உண்டுபண்ணிய உத்தியோகங்களுக்குத்தக்க சம்பளத்தை நியமிக்கவும் சங்கத்துக்கு
நீதியாகும். சங்கத்தலைவர் தாமே நியமித்தற்கு அதிகாரமுள்ள யாதொரு உத்தியோகத்தினது
சம்பளத்தையும் அந்தச் சங்கத்தலைவர் தாமே நியமிக்கலாம். ஆனால் அந்தச் சம்பளம் அந்த உத்
தியோகத்துக்காகச் சங்கத்தால் நியமிக்கப்பட்ட தொகையினும் மேற்படப்படாது.

இங்கே சொல்லப்பட்டவைகளை யாதொன்றும், சங்கத்தால் கட்டளைபண்ணப்படுமிடத்து,
ஒருவர் ஒன்றற்கு மேற்பட்ட உத்தியோகங்களைக் கைஏற்ற நடத்துவதற்காவது, அல்லது வேண்
டிய உத்தியோகத்தரை நிருவாகசபையாருடைய சம்மதத்தோடு சங்கத்தலைவர் தாமே நியமித்
து, அவர்கள் தகுதி என்று காணும் சம்பளத்தைக் கொடுத்தற்காவது தடையாக இருக்கமாட்டாது.

2. சங்கத்தின் விநிராகிய சங்கிடுத்தாரும், மற்றும் உத்தியோகத்தரும், வேலைகாரரும் சங்கத்
தலைவர் காலத்துக்குக்காலம் கற்பிக்கும் கடமைகளை அவர் கற்பிக்கும் மணித்தியாலமட்டும் செய்ய
வேண்டியது.

3. பின்வரும் உத்தியோகங்கள் இத்தால் உண்டுபண்ணப்படுகின்றன :-

1. நகராதிக்காரசங்கத்தின் விநிராகிய சங்கிடுத்தார்.
2. சுகாதார உத்தியோகத்தராகிய சனிற்றரி ஓப்சர்.
3. பசிரங்கவேலைக் காரியஸ்தராகிய சுப்பறிண்டன்.

2 ம் அதிகாரம்.

சுலவல்கள் நடத்தும் முறை.

1. சபாநாயகராகிய சங்கத்தலைவர் தாமே சங்கத்தில் கிரமந்தவருதபடி பாதுகாக்க வேண்டி
யது. அன்றியும் கிரமத்தைப்பற்றிய எந்தெந்த விஷயத்தையும் அவரே தீர்க்கவேண்டியவராவார்.
2. சங்கத்தோடுகூடிய-எந்த விஷயத்தினும் சங்கத்தவர்களுக்குள் கவனிக்கப்படவேண்டிய
முதன்மையும் மூப்பும் பின்வருமாறு வரையறுக்கப்படும் :-

சங்கத்தலைவராகிய சபாநாயகருக்கே முதல்விசேஷம் உண்டு. மற்றைச் சங்கத்தவர்களுடைய
முதன்மை அவரவர் நியமிக்கப்பட்ட அல்லது தெரிவுசெய்யப்பட்ட காலத்தொடக்கத்தின்படி கவ
னிக்கப்படும். முன்னே சங்கத்தவர்களாய் இருந்தவர்கள் திரும்பவும் சங்கத்தவர்களாகவரச் சம்ப
வீத்தால், அவர்களுடைய முதன்மை அவர்கள் சங்கத்திலே தொடர்ச்சியாய் அமைந்திருந்த காலத்
தின் தொடக்கப்பற்றிக் கவனிக்கப்படும்.

3. சங்கக்கூட்டங்களில் நடத்தப்படவேண்டிய அலுவல்கள் பின்வரும் முறைப்படி நடத்தப்
படுதல் வேண்டும் :-

(1) முந்திய கூட்டத்தின் வரலாறுகள் வாசிக்கப்பட்டு (தேள்வை என்றால்) திருத்தப்பட்டுப்
பெயர்ப்படுத்தப்படல் வேண்டும்.

(2) முந்தி அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள தேள்விகள் கேட்கப்படலாம்.

(3) முந்தி அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்கள் பிரேரிக்கப்படலாம்.

(4) பிரேரணைப்பற்றிய அறிவித்தல்களைக் கொடுக்கப்படலாம். ஆனால் சங்கத்தலைவரது
அனுமதிப்படி, சங்கத்தவர் எவரும். சபைகூடி இருக்கும்போது வசதியான எந்த நேரத்தினும்,
பிரேரணைப்பற்றிய அறிவித்தல்களைக் கொடுக்க உரித்துண்டு.

(5) கொம்மிற்றிச்சபையாகிய உபசபையாருடைய நிப்போட்டுகள் சங்கத்தில் கொண்டுவரப்
பட்டு அவற்றைக் கவனிப்பதற்காக ஒரு திகதி நியமிக்கப்படலாம். ஆனால் அப்படிப்பட்ட யாதொ
ரு நிப்போட்டை உடனேதானே கவனித்து முடிவுகட்டவேண்டுமென்று சங்கத்தவர் கண்டால்,
அதை அப்படியே உடனே கவனித்து முடிவுகட்டலாம். யாதொரு நிப்போட்டைச் சங்கத்தார்
சீர்தூக்கி முடிவுகட்டமுன் அதை அச்சிட்டு சங்க அங்கத்தவர்களுக்குள்ளே முறைமுறையாக அனு
ப்புதல் வேண்டுமென்று சங்கத்தவருள் ஒருவர் பிரேரிப்பதற்கு உரித்துண்டு. அப்படி ஒருவர்
பிரேரிக்குமிடத்து, அந்தப் பிரேரணை அனுவதிக்கப்பட்டபின், அது சபையாருடைய தீர்மானத்து
க்கு விடப்படலாம்.

(6) உத்தியோகத்தார் செய்யும் நிப்போட்டுகள் கவனிக்கப்படலாம், அல்லது அவற்றைக்
குறித்துக் கொம்மிற்றிச்சபையாருடைய கருத்தை அறியும்படி அவைகள் அவருக்கு அனுப்பப்
படலாம்.

(7) சங்கத்துக்கு அல்லது சங்கத்தலைவருக்கு அனுப்பப்படும் மனுக்கள், பெட்டிசங்கள், முறை
ப்பாடுகள், கடிதங்களும் சபையிலே இடப்பட்டு அவற்றுக் கியைந்த கட்டளைகள் பண்ணப்பட
லாம்.

(8) அற்றைக்கூட்டத்தைவரித்த அமைப்புப் பத்திரத்திலே காட்டப்பட்டுள்ள மற்றவிஷயங்
கள் கவனிக்கப்படலாம். ஆனால் இந்த விஷயத்தைக் குறித்த ஒழுங்கில்தின்று தவறவேண்டியது
அவசியம் என்று கண்டால், சங்கத்தின் அனுமதிப்படி அப்படித் தவறிக்கொள்ளலாம்.

4. சங்கத்தார் அனைவரும் யாதொரு வேளையில் கொம்மிற்றிச்சபையாகலாம். அப்படி ஆகும்
காலங்களில் அவர்கள் செய்யும் தீர்மானங்கள் மறுபடி சங்கத்தால் முடிவுகட்டிக்கொள்ளப்படும்.
கொம்மிற்றிச் சபையில் ஒரு பிரேரணைத்தை அனுவதிக்கவேண்டியதில்லை. அல்லாமலும் சபையா
ருள் எவரும் ஒருமுறைக்குமேற்பேசவும் உரித்துண்டு.

உத்தியோகங்க
ளும் சம்பளமும்.

உத்தியோகத்தரி
ன் கடமைகள்.

உண்டாக்கப்பட்
ட உத்தியோகங்
கள்.

சபாநாயகரது க
டமை.

சங்கத்தவர்களுக்
குள் முதன்மை வரி
சை.

அலுவல்கள் நடத்
தப்படும் ஒழுங்கு.

சங்கவரலாறுகள்

கேள்விகள்.

பிரேரணைகள்.

பிரேரணை அறிவி
த்தல்கள்.

உபசபையாராகி

ய கொம்மிற்றிச் ச

பையாருடைய நிப்

போட்டுகள்.

உத்தியோகத்த

ருடைய நிப்போட்

டுகள்.

மனுக்கள் அல்ல

து பெட்டிசங்கள்.

முடிச்சங்கமும்

கொம்மிற்றிச்சபை

யாதல்.

பெட்டிசுவாசகங்கள்.

சங்கத்தில் பெட்டிசுவர்கள் கொடுத்தல்.

பெட்டிசுக்காரருடைய முறையீடுகளைக் கேட்டல்.

சாட்சி டாப்பு.

சாட்சிகள் அனைத்தல்.

பெட்டிசுக்களின் பேரிற் சொல்லப்படும் சாட்சிகள்.

பிரேரணங்களையும் கேள்விகளையும்பற்றிய அறிவித்தல்கள்.

அறிவித்தல் கொடாத பிரேரணங்களும் கேள்விகளும்.

பிரேரண முதலாயின எழுத்தில் இருத்தல் வேண்டும்.

கேள்விகேட்டல்.

சங்கத்தின் தீர்மானத்துக்கு விடப்படுதல்.

அனுவதிக்கப்படாத பிரேரணம்.

சாதாரணமான தீர்மானங்கள்.

பிரேரணங்களை விட்டுவிடுதல்.

நியாய உத்தரிப்பின் கிரமம்.

முந்திப்பேசு.

நியாய உத்தரிப்பின் கிரமம்.

குற்றம்பாரித்தல்.

நிறுத்திவைத்தல்.

திருத்தங்கள்.

சங்கத்தவர்களுடைய தீர்மானக் கருத்து.

5. சங்கத்தில் கொடுக்கப்படும் பெட்டிசுங்களும் கடிதங்கள் முதலாயினவும் மரியாதை நெறிதப்பாமல் முழுவதும் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். இந்த முறையை அனுசரித்தற்கு, அவற்றைச் சங்கத்தில் கொடுக்கும் அங்கத்தவர்களே பொறுப்பாளிகளாவார்கள்.

6. பெட்டிசுமாவது வேறுயாதொரு கடிதமாவது சங்கத்தில் கொடுக்கப்படும்போது, அதன் பொறுப்புச் சுருக்கமாக எடுத்துச் சொல்லப்படுதல் வேண்டும். பின்பு அந்த திருபயம் வாசிக்கப்படுதல் வேண்டும் என்று சங்கத்தவருள் ஒருவர் பிரேரிக்க மற்ருருவர் அனுவதித்தபின், அது வாசிக்கப்படுதல் வேண்டுமோ என்னும் கேள்வி சங்கத்தவருடைய தீர்மானத்துக்கு விடப்படும்.

7. சங்கத்தாருடைய யாதொரு கட்டளையிலும், அல்லது செய்கையிலும், அல்லது நடபடிக்கையிலும் யாரும் ஒருவருடைய நயம் அல்லது உரித்துத் தாக்கப்படுமிடத்து, அப்படித் தாக்குண்டவர்கள், சங்கத்தார் கொம்மிறிச்சபையாகக் கூடி இருக்கும்போது தாமாகவேணும் அல்லது தமக்காக ஏற்படுவார் மூலமாகவேணும் பெட்டிசு வழியாய் தங்கள் முறையீட்டை எடுத்துச் சொல்லச் சபையார் அதைக் கேட்டல் வேண்டும்.

8. சாட்சிகளை விசாரிக்கவேண்டிய காலங்களில், அந்தச் சாட்சி விளக்கத்தை வேண்டிநிற்கும் பெட்டிசுக்காரராவது அல்லது சங்கத்தவராவது, விளக்கத்துக்கு மூன்று நாளைக்கு முன்னாயினும் அந்தச் சாட்சிகளின் பெயர், இருப்பிடம், தொழில் ஆகிய இவைகள் அடங்கிய டாப்பு ஒன்றைச் சங்கத்தின் சக்கிடுத்தாரிடத்தில் கொடுக்க வேண்டியது.

9. அந்த டாப்புக் கொடுப்பதின், சங்கத்தலைவருடைய அனுமதிப்படி, இத்தோடு அனைத்திருக்கும் A அசுர ரவாசக வடிவில் சாட்சிக்காரர் ஒவ்வொருவருக்கும் அழைப்புப்பத்திரம் அனுப்புவது சக்கிடுத்தாருடைய கடமையாகும். அந்த அழைப்புப்பத்திரம், அதுக்காகச் சக்கிடுத்தாரால் நியமிக்கப்படுவாரால், சாட்சிக்காரருக்கு அவர்கள் வந்து வெளிப்படவேண்டிய காலத்துக்கு 48 மணித்தியாலத்துமுன், கையீற் கொடுத்தாவது அல்லது அவர்கள் குடி இருக்கும் வீடுகளிற் செலுத்தியாவது கொடுக்கப்படுதல் வேண்டும்.

அழைக்கப்படும் சாட்சிக்காரர் எல்லாம் அந்த அழைப்புப்பத்திரத்துக்கு அமையவேண்டியது கடமையாகும்.

10. சாட்சிக்காரர் ஒவ்வொருவரும் சொல்லும் சாட்சியும், சக்கிடுத்தாரால் எழுதப்பட்டிருப்பது சாட்சிக்காரருக்கு வாசித்துக் காட்டப்படுதல் வேண்டும். அப்போது அவர்கள் அதில் ஏதும் திருத்தங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளலாம் அப்படித் திருத்தங்கள் செய்யப்படாவிட்டால், அவர்கள் சொல்லிய சாட்சிமூலங்கள் சக்கிடுத்தார் எழுதியபடியே இருக்கும். அவைகளைத் திரும்பத் திருத்தல் கூடாது.

11. யாதொரு கேள்வியைக் கேட்க அல்லது பிரேரணத்தைப் பிரேரிக்க விரும்பும் அங்கத்தவர்கள் (சங்கத்தின் அனுமதி இருந்தால் அல்லாமல்) அப்படிப்பட்ட கேள்வியை அல்லது பிரேரணத்தைப்பற்றிச் சங்கத்தின் முந்திய கூட்டங்களிலாவது, அல்லது மூன்று நாளைக்கு முந்திச் சக்கிடுத்தாருக்கு எழுத்து மூலமாக எழுதியாவது முன் அறிவித்தல் கொடுக்கவேண்டியது.

12. யாதொரு விஷயத்தைக் குறித்து நியாயம் உத்தரிக்கும்போது சங்கத்தவருள் எவரும் முன் அறிவித்தலின்றி ஒரு கேள்வியைக் கேட்க அல்லது பிரேரணத்தைப் பிரேரிக்க உரித்துண்டு.

13. யாதொரு கேள்வியோ, பிரேரணமோ, அல்லது திருத்தமோ, அதை அவரவ நிற்கும் சங்கத்தவரால் எழுத்து மூலமாக எழுதிச் சக்கிடுத்தாருக்குக் கொடுக்கப்படுதல் வேண்டும்.

14. ஒரு கேள்வியைக் கேட்கும்போது, அந்தக் கேள்வியை விளக்கப்படுத்தற்கு வேண்டிய அவ்வளவே யன்றி, யாதொரு நியாயமாவது அல்லது அதைக் குறித்த எண்ணக் கருத்தாவது, அல்லது அதனோடு இயைபுடைய சம்பவங்களாவது எடுத்துச் சொல்லப்படுதல் கூடாது. அந்தக் கேள்வியார் கூட்டப்படும் விஷயத்தைப்பற்றி சங்கத்தவருள் எவரும் வாதஞ் செய்யவும் கூடாது.

15. ஒரு பிரேரணம் பிரேரிக்கப்பட்டு, அனுவதிக்கப்பட்டு, அதைக் குறித்து நியாய உத்தரிப்பு முடிந்தபின், அந்த விஷயம் சங்கத்தவருடைய தீர்மானத்துக்குச் சங்கத்தலைவரால் விடப்பட வேண்டியது.

16. அனுவதிக்கப்படாத பிரேரணத்தைப்பற்றி நியாயம் உத்தரிக்கவேண்டியதில்லை. அதைச் சங்கவரலாற்றில் எழுதவேண்டியதுமில்லை.

17. வழிப்பமாகச் செய்யப்படும் காலந்தர விபரக் குறிப்புகளும் சங்க வரலாறுகளைப் பெலப்படுத்தலும்போன்ற சாதாரண விஷயங்கள் ஒருவர் பிரேரியாமலும் அனுவதியாமலும் சங்கத்தாருடைய தீர்மானத்துக்குச் சங்கத்தலைவரால் விடப்படலாம்.

18. ஒரு பிரேரணத்தைப் பிரேரித்த சங்கத்தவர், அதைச் சங்கத்தின் அனுமதியோடு, விட்டு விடலாம்.

19. பேசும்போது, சங்கத்தவர்கள் அனைவரும் சங்கத்தலைவரை வீழ்த்த பேசவேண்டியது

20. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட அங்கத்தவர்கள் ஒரேமுறையிற் பேச எழுந்தால் முந்தப் பேசவேண்டியவர் எவர் என்பதைச் சங்கத்தலைவர் தமது கருத்தின்படி தீர்மானித்து அவரையே பேசவிடலாம்.

21. யாதொரு பிரேரணத்தைக் குறித்து நியாயம் உத்தரிக்கும்போது, சங்கத்தவர் எவரும் ஒரு முறைக்குமேற் பேசப்படாது. ஆனால் தாம் சொல்லியதொன்றை விளக்கப்படுத்தவதற்காக வாவது, அல்லது சங்கத்தலைவருடைய அனுமதியோடாவது, அல்லது சங்கம் கொம்மிறிச்ச சபையாகக் கூடியிருக்கும்போதாவது, அப்படி ஒரு முறைக்குமேற் பேசிக்கொள்ளலாம்.

22. சரியானமான நோக்கத்தை எவரிடத்தாவது சுமார்த்திக் குற்றம்பாரித்துப் பேசும் பேச்சுக்கள் யிகவும் அக்கிரமமானவைகளைக்கவனிப்பிடும். அப்படியான செய்கை, சங்கத்தவர்களுட் கூடிய தொகையினர்க்கு அவசியம் எனத் தோற்றினால், சங்க வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட வேண்டியது.

23. யாதொரு விஷயத்தை உத்தரியாது நிறுத்தித் தவண்போடவேண்டும் என்னும் கேள்வி, எந்த நேரத்திலாவது, சங்கத்தவருள் ஒருவரால் பிரேரிக்கப்பட்டுப் பின்னொருவரால் அனுவதிக்கப்பட்டால், அந்தக் கேள்வி சங்கத்தாருடைய தீர்மானத்துக்கு விடப்பட வேண்டியது.

24. யாதொரு திருத்தத்தைப்பற்றி நியாயம் உத்தரிக்கப்படும்போது அதன்மேல் பின்னொரு திருத்தத்தைச் செய்யும்படி கேட்கப்படாது. ஆனால் முந்திய திருத்தத்தைப்பற்றிய கேள்வி ஒரு போதிய பிரேரணமாக வந்தபின், அதைக்குறித்த பின்னொரு திருத்தம் பிரேரிக்கப்படலாம். அது அனுவதிக்கப்பட்டால், அதைக்குறித்து வாதிக்கலாம்.

25. யாதொரு விஷயம் சங்கத்தவருடைய தீர்மானத்துக்கு விடப்பட்டால், சங்கத்தில் உள்ள அங்கத்தவர்கள் எல்லாம் (சபைச்சேவையில்) இனியவர் தொடக்கமாக ஒவ்வொருவரும் முறைமுறையே தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுதல் வேண்டும். இவ்வாறு சொல்லும் ஒவ்வொருவரும்

வொருவருடைய கருத்தையும் சக்கிடுத்தார் குறித்துக்கொள்ள, அந்த விஷயத்துக்குச் சார்பாக உள்வர்கள் தொகையையும் மாறாக உள்வர்கள் தொகையையும், சங்கத்திலவர் இறுதியில் பகிரங்கப்படுத்தல் வேண்டும்.

26. ஒரு விஷயத்திலே சபையார் உள் இணங்காமல் வரும்போது, தொகையார் குறைந்தபட்சத்தைச் சார்ந்தவர் என்றும் தாம் கூடியபட்சத்தாரோடு இணங்கிப்போகாமல்கூறிய நியாயத்தை எழுத்தில் எழுதி அடுத்த கூட்டத்தில் சக்கிடுத்தாரிடம் கொடுக்கலாம். அதைச் சக்கிடுத்தார் சங்கவரலாற்றுப் புத்தகத்தில் அந்த விஷயக் குறிப்போடு எழுதிவைக்க வேண்டியது.

27. விசேஷமாக ஒரு கொய்மிற்றி எனப்படும் உப சபையை நியமிக்கும்போது, அதைக் குறித்த நிர்ணயத்தில், அந்தக் கொய்மிற்றியை நடத்துதற்குவேண்டிய அங்கத்தவரின் குறைந்த தொகை குறிக்கப்படுதல் வேண்டும்.

28. ஒரு உப சபையாகிய கய்மிற்றியை நியமித்தவுடன் (அதில் சங்கத்திலவர் சேராதிருந்தால் அல்லது வராதிருந்தால்) அவர்கள் தங்களுக்கு ஒரு சபாநாயகரை நியமித்துக்கொள்ளுதல் வேண்டும். அந்தச் சபாநாயகர் முற்கூட்டம் கூடுவதற்காகச் சமீபமான ஒரு திகதியை நியமித்தல் வேண்டும். அடுத்த கூட்டங்கள் ஒவ்வொன்றும் முற்கூட்டத்தில் நியமிக்கப்பட்ட தவணைப்படி, அல்லது அப்படித் தவணை குறிக்கப்படாதிருந்தால், உபசபைச் சபாநாயகர் நியமிக்கிற திகதிப்படி கூடுதல் வேண்டும்.

29. உபசபையார் தாம் செய்யவேண்டிய நிப்போட்டைப்பற்றித் தம்முள்-இணங்கிக் கொண்டால், அப்படிப்பட்ட நிப்போட்டு அந்த உபசபைச் சபாநாயகரால், அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட வேறு ஒரு அங்கத்தவரால்; சங்கத்துக்குக் கொண்டுவரப்பட்டுச் சக்கிடுத்தாரால் வாங்கிக்கப்பட வேண்டும்; அல்லது அந்த நேரத்தில் எவ்வாறு கட்டளைபண்ணப்படுமோ அவ்வாறு செய்யப்படுதல் வேண்டும். சங்கத்தாருடைய அனுமதிப்படி, உபசபையார் காலந்தோறும் தங்கள் கருத்துகளை, அல்லது குறிப்புகளை, அல்லது சாட்சி விளக்கங்களை, அல்லது சபை வரலாறுகளைச் சங்கத்துக்கு அனுப்பலாம்.

30. உபசபையின் யாதொரு விஷயத்தைக்குறித்து அங்கத்தவர்கள் ஒத்தப்போகாத வித்தியாசப்படுமிடத்து அது சபைவரலாற்றில் குறிக்கப்பட்டு, அந்த விஷயத்தைக்குறித்த நிர்ணயம் அல்லது பிரேரணையும், அதைப் பிரேரித்தவர் பெயரும், அதற்கு மாறாகவும் சார்பாகவும் நின்ற அங்கத்தவர்கள் தொகையும் எழுதப்பட்டு, சபையாருடைய நிப்போட்டோடு சங்கத்துக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

31. திருவாக சபையாரும், விசேஷமாகவும் சாதாரணமாகவும் நியமிக்கப்படும் சகல உப சபையாரும், இந்த அதிகாரத்தின் 9 ம் இலக்கப் பிரமாணத்தில் சொல்லியபடி சாட்சிகளை வரிப்பதற்கு அதிகாரம் உடையவர் ஆவர். அப்படிச் சாட்சிகளை வரிப்பதற்கா-வேண்டிய கிரமங்கள் எல்லாம் அந்தப் பிரமாணத்திற் சொல்லியபடியே கவனிக்கப்பட வேண்டியது. வரிக்கப்படும் சாட்சிக்காரர் என்றும் அப்படி அழைக்கும் அழைப்புப்பத்திரங்களுக்கு அமையவேண்டியது.

இணங்கிப்போகாமல்கூறிய நியாயத்தை எழுத்திற் கொடுத்தல்.

கொய்மிற்றிச்சபையில் சமூகமாய் இருக்கவேண்டிய சபையாருடைய குறைந்த தொகை. கொய்மிற்றிக்கூட்டங்கள்.

உபசபை வரலாறு.

உபசபையார் ஒத்துப்போகாமல்.

சாட்சிகளைக்குறித்து உபசபையாருக்குள்ள அதிகாரம்.

3 ம் அதிகாரம்.

நகர பரிசோதகர்களின் கடமை.

1. நகர பரிசோதகர்களாக (அதாவது மியுனிசிபல் இன்ஸ்பெக்டர்காக) நியமிக்கப்படும் உத்தியோகத்தார் அனைவருக்கும், "1862 ம் ஆண்டின் ஆரோக்கிய சமாதானங்களைப்பற்றிய கட்டளைச் சட்டத்தின்" படி சுகாதாரசபையின் உத்தியோகத்தர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் பாதுகாப்புக்கு உண்டு. இன்னும் அவர்கள் சங்கத்திலவரது கட்டளைகளை நகரத்தின் எல்லைக்குள் நிறைவேற்றவும் அவரது கட்டளைகளின்வழி நிர்வகிக்கும் வேண்டியது. அல்லாமலும் அவர்களுக்குப் பின்னால் காட்டப்படும் அதிகாரங்களும் கடமைகளும் உண்டு :-

நகர பரிசோதகர்களின் அதிகாரமும் கடமையும்.

(1) நாஸ்தோறும் எந்தெந்த வளவுகள் அழுக்கான, அல்லது சவுக்கிய சமாதானங்களுக்கு மாறான நிலையில் இருக்கின்றன என்றவது, எந்தெந்த வளவுகள் பெருக்கிச் சுத்தப்படுத்தி வெளியாக்கி அல்லது தூக்கித்தம் போக்கப்பட வேண்டுமென்றவது; எந்தெந்த வளவுகளுக்குச் சவுக்கிய சமாதானங்களுக்கு மாறில்லாதபடி அழுக்கு, அழுக்குச்சலம் மற்றும் தூர்ப்பதார்த்தங்களைச் சேர்த்து வைத்து அகற்றுதற்குரிய காண்கள், மதகுகள், கால்வாய்கள், கக்கூசு முதலியவைகள் கட்டப்பட வேண்டுமென்றவது; அல்லது எந்தெந்தக் கக்கூசுகள், சாக்கடைகள், கிணறுகள், கான்கள், மதகுகள், அகற்சிகள், வாய்க்கால்கள் சவுக்கிய சமாதான நிலைக்கு மாறாக, அல்லது இனிமேல் அப்படி வரத்தக்கதாக அழுக்கடைந்தாயினும், செப்பலீனமாகச் செய்யப்பட்டாயினும், அல்லது தனியே புறம்புபடுத்தியாயினும் விட்டபடிருக்கின்றனவோ என்றவது; அல்லது யாதொரு வீட்டில் அல்லது இடத்தில் பிரசித்தமாய் அறியப்பட்ட தொற்றுநோயால் வருத்தம் மணுவர் அல்லது மிருகங்கள் உண்டோ என்றவது; அல்லது அப்படிப்பட்ட நோயால் இறந்த மனுஷருடைய அல்லது மிருகங்களுடைய பிரேதங்கள் உண்டோ என்றவது விசாரித்து அறிந்து சங்கத்திலவருக்கு எழுத்து மூலமாக நிப்போட்டுப்பண்ணுதல்.

சுகாதார விதிகளும் சமாதானத்திற்கும் வேண்டியவைகளை விசாரித்தல்.

(2) தெருக்கள், ஒழுங்குகள், பிரசித்தமான வெளிடலங்கள், அகழ்கள், குண்டுகள், கிணறுகள், மதகுகள், பிரசித்த குப்பைக்கிடங்குகள், கக்கூசுகள் ஆகிய இவற்றின் திலைபரத்தையும் சுகாதாரத் தேர்வைகளையும் அறிந்து சங்கத்திலவருக்கு நிப்போட்டுப்பண்ணுவதற்காகவும், இதற்காக வேண்டிய விசாரணைகளைச் செய்தற்காகவும், இந்த இடங்களிலே சவுக்கிய சமாதானங்களுக்கு விசாரணையா தொரு காரியம் உண்டோ என்று தீர்க்கமாய் அறிவதற்காகவும், சங்கத்திலவரது அதிகாரங்களை உபயோகித்து செய்யத்தக்க வேறு யாதொரு காரியத்தைச் செய்தற்குமாக மேற்கண்ட இடங்களை நாஸ்தோறும் பரிசோதித்தலும், அப்படிப் பரிசோதித்தற்காக அடைபட்டனவும் அடைபடாதனவுமான எந்தெந்தக் காணிகள் இடங்களுட் பிரவேசித்தல்.

பிரசித்தமான வெளிடலங்களைப் பரிசோதித்தல்.

(3) மேலே காட்டிய நோக்கம்பற்றிக் காலத்துக்குக்காலம், வேண்டியபோதெல்லாம், குடிசைவர்களுடைய காணிகளில் உள்ள வீடுகள், கட்டடங்கள், நிலவாசல்கள், கக்கூசுகள், மதகுகள், காண்கள், இடங்களையும் மேலே சொல்லிய பிரகாரம் பரிசோதித்தல். இன்னும் 24 மணித்தியால அறிவித்தல் கொடுத்து, வேண்டிய உதவிக்காரர் வேலைகாரரோடு மேற்சொல்லிய இடங்களிற் பிரவேசித்து, அங்கே காணப்படும் சவுக்கிய சமாதானக் குறைவுகள் நிறைவாக்கப்படுந்தனையும், அல்லது அவசியம் என்று காணப்படும் வேலைகள், அல்லது சங்கத்திலவருடைய அதிகாரத்தின்படி கட்டளைப்பண்ணப்படும் கருமங்கள் செய்துமுடிக்கப்படுதலையும் அவசியமான அளவு அடிக்கடி பரிசோதித்தல்.

குடிசைவர்களுடைய ஆதனங்களைப் பரிசோதித்தல்.

(4) நகர அதிகாரக் கட்டளைச்சட்டத்திற்காவது, அந்தக் கட்டளைச்சட்டத்தின்படி செய்யப்பட்ட ஆணைப்பிரமாணங்களுக்காவது, 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 55 ம் 132 ம் பிரிவுகளிலும், 1896 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 14 ம் பிரிவினும் சொல்

குற்றங்கள், சவுக்கியசமாதானக் குறைவுகள், ஆரோக்கி

யங்களுக்கடுத்த விஷயங்களைப்பற்றி நிப்போட்டுப்பண்ணுதல்.

நொத்திச கொடுத்தல்.

சகிடுத்தாரிடம் பணம் கட்டுதல்.

வழக்கு வைத்தல்.

கட்டடங்களைக் கட்டுதற்குரிய நிபந்தனைகள்.

தெருப்புப் பற்றக்கூடிய பொருள்களால் அறை முதலியவற்றை வகுக்கப்படாது.

வீடுடையவர்கள் அந்தந்த வீட்டுக்குப் போவதற்குச் சரியான வழியைக் காண்களுக்கு மேலாகச் செய்துகொள்ள வேண்டியது.

குடிசனங்களுடைய மதகுகள் தடக்கில்லாமல் இருக்கவேண்டியது.

லப்பட்ட யாதொரு கட்டளைச்சட்டத்துக்கு மாறாகவாவது செய்யப்படும் எந்தெந்தக் குற்றங்களையும்; நீக்கப்படவேண்டிய எந்தெந்தச் சவுக்கிய சமாதானக் குறைவையும், சனங்களுடைய சமாதானத்தைக் குறித்த, அல்லது அவர்களுடைய ஆரோக்கிய சுகைமத்தைத் தாக்கக்கூடியதாய்ச் சங்கத்தலைவருக்கு அறிவிக்கவேண்டிய சகல விஷயங்களையும்பற்றி நிப்போட்டுப்பண்ணுதல்.

(5) 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்க நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின் 269 ம் பிரிவிற் சொல்லியபடி சங்கத்தலைவரது அதிகாரங்கொண்டு அல்லது அவரது கட்டளைப்படி, அல்லது நேரே அவரால் வீடுக்கப்படும் நொத்திச அல்லது அறிவித்தற் பத்திரங்களை அவர் அவருக்குக் கொடுத்தல் அல்லது கொடுப்பித்தலும், அப்படிக்கொடுத்தமையைக் குறித்தும், கொடுப்பித்தல் கொடுத்திற் சொல்லியபடி காரியங்கள் நடைபெற்றமையைக் குறித்தும் சங்கத்துக்கு நிப்போட்டுப்பண்ணி அறிவித்தல்.

(6) தங்கள் கடமைகளை நடத்துவதினால், அல்லது அதுகாரணமாக, அல்லது அதன்வழியாகத் தாம் சகல பணத்தையும் சகிடுத்தாரிடம் ஒப்புவித்துக் கணக்குக் கொடுத்தல்.

(7) சங்கத்தலைவர் எழுத்து மூலமாகக் கொடுக்கும் அதிகாரப்படி, மேற்கண்ட நகராதிக்காரக் கட்டளைச் சட்டத்துக்கு மாறாகவாவது, அல்லது அந்தச் சங்கத்தின் துணைப்பிரமாணங்களுக்கு மாறாக ஆவது செய்யப்படும் சகல குற்றங்களுக்காகவும் வழக்கு வைத்தல்.

4 ம் அதிகாரம்.

கட்டட ஒழுங்குகள்.

1. எவர் ஒருவரும் கீழே கண்டிருக்கும் நிபந்தனைப்படி அல்லாமல், குடி இருப்பதற்காக ஒரு வீட்டை அல்லது குடிசையைக் கட்டுவது நியாயமாக மாட்டாது.

- (a) சுவர்கள் ஒருபோதும் கிடிகால் அடைக்கப்படுதல் கூடாது. நேர்த்தியாகப் பூசி வெள்ளைவைப்பதற்காக, கழிமண்ணிலும் வரிச்சிக் கம்புகளாலும் அல்லது வேறு தகுந்த பொருள்களாலும் செய்யப்பட வேண்டியது.
- (b) மனுஷர் குடிஇருப்பதற்காகக் கட்டப்படும் ஒவ்வொரு வீடும் அல்லது குடிசையும், உட்தெளிவு 120 சதுர அடிக்குக் குறையாமலும் உயரம் 10 அடிக்குக் குறையாமலும் தாழ்வாரங்கள் நிலத்தில் இருந்து 6 அடிக்குக் குறையாமலும் இருக்க வேண்டியது.
- (c) மனுஷர் குடிஇருப்பதற்காகக் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் 6 அடி உயரம் 2½ அடிக்குக் குறையாத ஒரு கதவாயினும் அத்தோடு 3 அடி உயரம் 2 அடி அகலத்துக்குக் குறையாத 1 யன்னலாயினும் இருத்தல் வேண்டும்.
- (d) வீட்டின் அடித்தளம் நிலமட்டத்திலிருந்து ஒரு அடி உயரத்துக்கு ஒருபோதும் குறையப்படாது. ஆனால் தெரு ஓரத்தில் வாசலுள்ள எந்த வீடும் அந்தத் தெருவிலிருந்து ஒரு அடி உயரத்தில் இருக்கவேண்டியது. வீடுகள் இருக்கிற தானங்களுக்குத் தக்கதாக அவற்றை மேலும் உயரமாக உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டுச் சங்கத்துக்கு அதிகாரம் உண்டு. இரண்டு வரிசையான வீடுகள் அல்லது குடிசைகளுக்கு இடையில், குறைந்த கணக்கில் 12 அடி இடை வெளி இருத்தல் வேண்டும்.
- (e) வீடுகள் ரெட்டிலிருந்து 8 அடி தூரத்துக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.

2. நகராதிக்கார எல்லைக்குள் எந்த வீட்டிலும் அறைகளைப் பிரித்து வகுப்பதற்காக பாய், தளப்பத்து, கிடிகு, கோணியற் சாக்கு, அல்லது தெருப்புப் பற்றக்கூடிய வேறு யாதொரு பொருள் பாவிக்கப்படக் கூடாது.

3. பக்கத்திலே கான் வெட்டப்பட்டுள்ள யாதொரு தெருவுக்கு அருகாக வீட்டை அல்லது நிலத்தை வைத்திருக்கும் சொந்தக்காரர் அல்லது ஆட்சிக்காரர் என்றும், சங்கத்தலைவர் வீதிக்கும் நிபந்தனைகளுக்கு அமைய, தெருவில் இருந்து தமது வீட்டுக்கு அல்லது நிலத்துக்குப் போவதற்காக, அத்தெருக்கானுக்கு மேலாக ஒரு பாலத்தை, ஏதண்டையை, அல்லது விவலைக்கட்டிக் கட்டிக்கொள்ளுதல் வேண்டும். அப்படிக்கட்டப்படும் எவ்வகைப்பட்ட கட்டுவெலயுப் அந்தக் கானின் நீளத்தில் நாலு அடிக்குக் குறையாமலும் அங்கத்தலைவரது உத்தரவின்றி ஆறு அடிக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். அல்லாமலும் அது கானால் தண்ணீர் ஓடுவதற்குச் சிறிதேனும் தடையாய் இராமலும், கீழுக்குக் கானிலே கல்ல அல்லது செங்கல்வழி பதிக்கப்படும் இருத்தல் வேண்டும். இந்தக் கட்டுவெலயையும், இதன் கீழ் அகப்படும் காணையும் சங்கத்தலைவர் திருத்தி கொள்ளும்படி காலத்துக்குக் காலம் பழுதுபார்த்து நல்ல நிலைபரத்தில் வைத்திருக்க வேண்டியது அந்தச் சொந்தக்காரர் அல்லது ஆட்சியில் இருப்பவனுக்குக் கடமையாய் இருக்கும். அப்படியான வீடுகள் நிலங்களுக்கு, மேற்சொல்லியபடியான ஒரு கட்டுவெலை இல்லாமல் சனங்கள் போக்குவரவு செய்கிறார்கள் என்றாவது, அல்லது மேற்சொல்லியபடியல்லாமல் பிரித்தொரு வகையான கட்டுவெலைசெய்து போக்குவரவு செய்கிறார்கள் என்றாவது, சங்கத்தலைவர் அறியவந்தால், அவர் அந்தச் சொந்தக்காரர் அல்லது ஆட்சிக்காரனுக்கு உடனேதானே அறிவித்தல் கொடுத்து, மேற்கண்டபடியான ஒரு கட்டடத்தைக் கட்டும்படி அல்லது திருத்தும்படியும், தெருக்கானை மேற்கண்டபடியான நிலையில் வைத்திருக்கும்படியும், இன்னமும் அந்தக் கட்டடத்தையாவது அதன் கீழேயுள்ள காணையாவது நல்ல நிலைபரத்தில் வைத்திருக்கத் தவறினால், அவற்றைச் சீராகும்படியும் கேட்கவேண்டியது. அப்படிப்பட்ட அறிவித்தலின்படி, அது கொடுத்து 14 நாளைக்குள் வேலைகள் நடவாதிருந்தால், சங்கத்தலைவர் தாமே அவற்றைச் செயலிக்க வேண்டியது. அதற்குரிய செலவை வீட்டின் அல்லது நிலத்தின் சொந்தக்காரர் அல்லது ஆட்சியில் இருப்பவன் இறுக்கவேண்டியது.

4. குடிசனங்களுடைய வீடுகளுக்குக் கீழாக உள்ள அல்லது வீட்டுக்குப் புறம்பாக இருக்கிற மதகுகள் அல்லது கான்களில் சங்கத்தலைவர் அவசியம் என்று காண்கிறபடியான குழாய்களை வைத்து, அவைகளில் தடக்குப்பராமல் துப்பரவாய் வைத்திருக்கும்படி சொந்தக்காரனுக்கு நொத்திச கொடுப்பது அந்தச் சங்கத்தலைவருக்கு நீதியாகும். அந்தக் குழாய்கள் சங்கத்தலைவர் கட்டளை இடிகிறபடியான பிரமாணத்திலும் அவர் கட்டளை இடும் பொருளினும் செய்யப்பட்டு அவர் சொல்லும் உயரத்துக்கு வைத்துக் கட்டப்படுதல்வேண்டும். குறித்த தவணைக்குள் இப்படிக்கட்டத்தவறினால், சங்கத்தலைவரும் அவரிடத்தில் அதிகாரம்பெற்ற உத்தியோகத்தார் வேலைக்காரரும் அந்தக் காணிக் குள் பிரவேசித்துக் தேள்வையான வேலைகளைச் செயலிக்க வேண்டியது. அதனால் வரும் செலவுகள் சொந்தக்காரனால் கொடுபட வேண்டியது. இந்தப் பிரமாணத்தின்படியும் இதற்கு முன் இந்த அதிகாரத்தில் வந்த பிரமாணங்களின்படியும் இறுக்கப்படவேண்டிய செலவுகளை அறிந்து நிச்சயித்து 1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின் 281 ம், 282 ம் பிரிவுகளிற் சொல்லியபடி, அந்தக் கட்டளைச்சட்டத்தால் இறுக்கப்பட வேண்டிய செலவுகளைப்போலு அறவிடவேண்டியது.

5. 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 195 ம் பிரிவின்படி ஒரு வாய்க்கால் அல்லது காடுகளைக் கட்டக்கூடிய மூலக் கட்டப்பட்ட தொகையைக் கட்ட அல்லது குழாயை வைக்க அவசியமாய் இருக்குங் காலத்தில் அந்தக் காண் தொடும் இடத்துக்கும் அது போப் முடிய வேண்டிய பிரிவினா வாய்க்கால் அல்லது காணுக்கும் இடையில் யாதொரு காணி அல்லது காணிகள் இருக்குமாயின், சங்கத்தலைவர் அல்லது அவரது அதிகாரத்தை எழுத்து மூலமாகப் பெற்றுக் கொண்டு ஒரு நகராதிக்காரர் உத்தியோகத்தார் அப்படி இடையில் உள்ள காணி அல்லது காணிகளையெல்லாம் பிரிவினா செய்து வேண்டிய காணிக் கட்டளை அல்லது குழாயைப் பதித்தல் நீதியாகும். ஆனால் அப்படிச் செய்யமுன் இடைக்காணி அல்லது காணிகளின் சொந்தக்காரன் அல்லது ஆட்சிக்குக் காரணக்குச் சங்கத்தலைவர் இப்படிச் செய்ய எண்ணியிருக்கும் எண்ணத்தைக் குறித்து ஐரண்டு நாளைக்குள் நொத்திக் கொடுக்கவேண்டியது.

6. சங்கத்தலைவரால் அனுமதி செய்யப்பட்ட யாதொரு புதிய கட்டடத்தின் சொந்தக்காரன், அல்லது ஒரு கக்கூசு, காண், நீர்த்தொட்டியாகிய இவற்றைக் கட்டித் தருசு சங்கத்தலைவரது உத்தரவைப் பெற்றுக்கொண்டவர்கள், அல்லது நிபாயப்பிரமாணத்தால் தமக்குக் கிடைத்த அதிகாரங்கொண்ட யாதொரு காண், கக்கூசு, நீர்த்தொட்டி ஆகிய இவைகளைக் கட்ட, மாற்ற, அல்லது பழுது பார்க்கச் சங்கத்தலைவரால் கட்டளைப்பிட்டுபெற்றவர்கள் அந்த வேலைகள் முடிந்ததைப்பற்றிச் சங்கத்தலைவருக்கு 14 நாளைக்குள் எழுத்தில் அறிவிக்கவேண்டியது.

7. (1) மனுஷர் குடியிருக்கிற, அல்லது குடியிருக்கிறதற்காக உத்தேசிக்கப்பட்டிருக்கிற யாதொரு கட்டடம் யாதொரு காரணத்தால் மனுஷ சஞ்சாரத்துக்குத் தக்கதல்ல என்று சங்கத்தலைவருக்குத் தோற்றினால், அந்தக் கட்டடத்தை அப்படியாகிய பாவனைக்குப் பாலியாதபு தடைபண்ணுமாறு நகராதிக்காரர் தவிரவேண்டி கேட்கும்படி அந்தச் சங்கத்தலைவர் அந்தச் சங்கத்தின் உத்தியோகத்தாரில் ஒருவரைத் துண்டாட்டலாம். நீதவான் தாம் தகுதியென்று காணுகிறபடியான விசாரணைசெய்து மேலேகண்டபடியான தடையை எழுத்து மூலமாகச் செய்யவேண்டியது; அல்லது தமக்கு நீதியென்று தோற்றுக்கிறபடியான கட்டளையைப் பிறப்பிக்கவேண்டியது.

(2) இப்படி யாதொரு தடைசெய்யப்பட்டவிட்டதாயின், அந்தக் கட்டடத்தின் சொந்தக்காரன் அல்லது ஆட்சிக்காரன், அதில் தான் குடியிருக்கவும்படாது மறுபேரைக் குடியிருக்கவீடவும் படாது. ஆனால் சங்கத்தலைவர் அப்படியான ஒரு கட்டடம் மனுஷசஞ்சாரத்துக்கு உதவாதென்று தாம் முன் கொண்டமைக்கு ஏதுவாகிய காரணம் இப்போது தாம் திருத்திப்படுத்தக்கூடிய நீக்கப்பட்டிவிட்டதென்று எழுத்து மூலமாகச் சாதித்தால், அல்லது அந்த நகராதிக்காரர் தவிர தாம் முன்செய்த கட்டளையை எழுத்து மூலமாக அழித்துவிட்டால், அந்தக் கட்டடம் மனுஷசஞ்சாரத்துக்காகப் பாலிக்கப்படலாம்.

8. மனுஷர் குடிஇருப்பதற்காக, அல்லது மரபு குதிரைகள் கட்டித்தற்காக அல்லது வேறுதொக்கத்துக்காகக் கட்டப்பட்ட யாதொரு கட்டடம் அல்லது கட்டடவரிசைகள் போதிய உயரம் இல்லாமையினால், அல்லது போதிய காண் இல்லாமையினால், அல்லது பெருக்கிச் சத்தப்படுத்துவது கூடாமையினால், அல்லது மற்றக் கட்டடங்களோடு நெருங்கி இருத்தலினால், அதில் வசிக்கும் மனுஷர் அல்லது மிருகங்களுக்கு, அல்லது அழிக்கக் குடிஇருப்பவர்களுக்கு நோயை உண்டாக்க, அல்லது ஏதொரு நியாயம் காரணமாக சனங்களுடைய சவுக்கியத்துக்கு அல்லது பாதுகாப்புக்குத் தீங்கை விளைக்க ஏதுவாகும் என்று கண்டால், சங்கத்தலைவர் எழுத்தில் எழுதி அப்படியான கொட்டில் அல்லது குடிசையில் பிரிவினா இடத்தில் ஒட்டப்பட்ட அறிவித்தல் வழியாய் அந்தக் கொட்டில் குடிசைகளின் சொந்தக்காரனை அல்லது அவைகள் இருக்கும் நிலத்தின் சொந்தக்காரனை அவற்றைப் பிடுங்கி எடுத்துப்போடும்படி, அல்லது மாற்றிக் கட்டும்படி, அல்லது சங்கத்தலைவர் அவசியம் என்று காணுகிற விதமாய் அதைத் திருத்திக்கொள்ளுவதற்காக அவருடைய கட்டளையைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்கலாம்.

தண்ணீரை வடியச் செய்வதற்காக இடையேயுள்ள காணிகளுக்கிடையே காண்களை வெட்டிக் கட்டீதல்.

புதுக்கட்டட முதலியவற்றின் சொந்தக்காரர் அந்தக் கட்டடவேலைகள் முடிந்ததைப்பற்றிச் சங்கத்தலைவருக்கு அறிவித்தல்.

மனுஷசஞ்சாரத்துக்குத் தகாத கட்டடங்கள்.

ஆரோக்கியக்குறைவுள்ள குடிசைகள் கொட்டில்கள்.

5 ம் அதிகாரம்.

பகிரங்கவேலைகள், தெருக்கள், ரோட்டுகள், பாலங்களைச்செய்துமுடித்தல்.

1. பகிரங்க வேலைகளுக்காகப் பணத்தொகை நியமித்துவிடப்படுவ தெல்லாம் முத்தி ஆயத்தப்படுத்திச் சங்கத்தில் இடப்பட்ட மதிப்புகளின்படியே செய்யப்படவேண்டியது.

2. சங்கத்தலைவரால் எழுத்து மூலமாக அதிகாரம் கொடுக்கப்பட்டார் என்றும், காலமே 7 மணிக்குப் பின்னரம் 5 மணிக்கும் இடையில் வேண்டிய சரியான ஏவற்காரர், வேலைகாரர், பணிவிடைகாரர், கரத்தைகள், மிருகங்கள் இன்னும் வேண்டிய கருவிக்களோடு நகராதிக்காரர் எல்லைக்குள் இருக்கும் தெருக்களுக்கு, அல்லது இனிமேல் திறக்க உத்தேசித்திருக்கும் தெருக்களுக்கு அழிக்க அல்லது சமீபமாக இருக்கும் யாதொரு காணிக் குள் பிரவேசிக்கவும், பிரவேசித்த அப்படியான யாதொரு தெருவை எழிக்க, அளக்க, உண்டாக்க, வேலைசெய்ய, திறக்க, மாற்ற, திருப்ப, பழுதுபார்க்க, துப்பரவுபண்ண, திருத்த, அல்லது வேலி அடைக்கவும்; இன்னமும் அவ்கேள்ள்ள், அல்லது அத்தோடு யாதொரு வகையார் சம்பந்தப்படுத்தப்பட்ட ஒரு பாலத்தை, வேலியை, காணை, அணைகட்டை, அல்லது அகழைக்கட்டை, தோண்ட, பழுதுபார்க்க, துப்பரவுபண்ண, அல்லது திருத்தவும், அவசியமான சகல கருவிகளையும் செய்கைகளையும் காரியங்களையும் செய்துமுடிக்கவும், அல்லாமலும் "1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின்" பிரமாணங்களுக்கமைய எவ்வகையான செய்கையையும் கருமத்தையும் காரியத்தையும் செய்துமுடிக்கவும் நீதியாகும்.

3. அமைக்கப்பட்டிருக்கிற அல்லது இனிமேல் அமைக்க உத்தேசித்திருக்கிற யாதொரு தெருவை அல்லது கட்டடத்தை எழிக்கும்போது, அளக்கும்போது, உண்டாக்கும்போது, வேலைசெய்யும்போது, திறக்கும்போது, மாற்றும்போது, திரும்பும்போது, பழுதுபார்க்கும்போது, துப்பரவாக்கும்போது, அல்லது திருத்தும்போதும், அல்லாமலும் அவ்கேயுள்ள அல்லது அத்தோடு யாதொரு வகையார் சம்பந்தப்பட்ட யாதொரு பாலத்தை, வேலியை, காணை, அணைகட்டை, அல்லது அகழைத் தோண்டும்போது, பழுதுபார்க்கும்போது அல்லது திருத்தும்போதும், மேற்சொல்லியவாறு அதிகாரம்பெற்றவர் என்றும், அந்த வேலைகள் நடக்கும் இடங்களில் இருந்து அகற்றவேண்டிய மண், குப்பை, அல்லது சாமான்களை அழிக்க, அல்லது சமீபமாக உள்ள காணிகளில் போடுவது நீதியாகும். ஆனால் அப்படிப் போடப்படும் மண், குப்பை, அல்லது சாமான்களை ஒரு நியாயமான காலத்துக்குள் எடுத்துப்போடவேண்டியது.

4. திறக்கப்பட்டிருக்கிற அல்லது இனிமேல் திறக்க உத்தேசித்திருக்கிற யாதொரு ரோட்டுக்குரிய வேலைநடக்கும்போது, அந்த ரோட்டுக்குச் சமீபமாக உள்ள யாதொரு நிலத்துக்கு ஊடாக, சொற்பகாலப் பாலிப்பின் பொருட்டு, யாதொரு ரோட்டைத் திறப்பது சங்கத்தலைவரால் அதன் பொருட்டு அதிகாரம்பெற்றவர் எவருக்கும் நீதியாகும். ஆனால் அப்படியான ரோட்டு யாதொரு கட்டடம் இருக்கிற நிலத்திலாவது, அடைப்பட்ட தோட்டம் முற்றத்தாலாவது போகக்கூடாது.

5. சங்கத்தலைவரால் அதன்பொருட்டு அதிகாரம் பெற்றவர் என்றும் யாதொரு தெருவில் வளருகிற, அல்லது தெருவை மூடி வளருகிற, அல்லது அந்தத் தெருவுக்குத் தடையாய், அல்லது தீங்காய் இருக்கிற சகல மரங்கள், செடிகள், பற்றைகளையும், மரங்களின் குழைகள், கொப்புகள், அல்

மதிப்புகள்.

நகராதிக்காரர் எல்லைக்குட்பட்ட தெருக்களைப் பழுதுபார்த்தல் முதலியவற்றைக்காக்க காணி ரோட பிரவேசிக்கும்படி சங்கத்தலைவரால் அதிகாரம் கொடுக்கல்.

அழித்த காணிகளில் கழிவுசாமான்களைப் போடுதல்.

சொற்பகாலப்பாலிப்புக்காக ரோட்டுகள் திறத்தல்.

மரங்களை வெட்டீதல்.

வது வேர்களையும் வெட்டி எடுத்துச் சமீபமாக இருக்கிற இடத்தில் போடவும் அதுக்காக எந்தக் காணிக்ஞாவது வளவுக்குளாவது தேள்வையான ஆட்கள் மிருகங்கள் ஆயுதங்களோடு பிரவேசிக்கவும் நீதியாய் இருக்கும்.

வேலிஇடுதல்.

6. சங்கத்தலைவரால் அதன்பொருட்டாக அதிகாரம்பெற்றவர்கள் எவரும் அவசியம் என்று தோற்றுகிற காலத்தில் ஒரு ரேட்டுக்கு அருகில் வேலிகள், அடைப்புகள், அதர்கள், காண்கள், அல்லது வரம்புகளை உண்டுபண்ணுவது நீதியாகும்.

காண்கள் பாலங்களை உண்டுபண்ணுதல்.

7. சங்கத்தலைவரால் அதன்பொருட்டாக அதிகாரத்தை எழுத்தில் பெற்றுக்கொண்டவர்கள் எவருக்கும் சகல வாய்க்கால்கள் காண்களை உண்டுபண்ணவும் சுத்தப்படுத்தவும், யாதொரு ரேட்டு அல்லது வாய்க்காலைப் பழுதடையாது பாதுகாத்தல், திருத்தல், பழுதுபார்த்தல், அல்லது புதிதாகச் செய்தல் ஆகிய இவற்றின் பொருட்டு அவர்கள் அவசியம் என்று காணுகிறபடி, அப்படிப்பட்ட ரேட்டு அல்லது வாய்க்காலுக்குச் சமீபமாக அல்லது இனிமேல் செய்தற்கு உத்தேசித்திருக்கும் ரேட்டு அல்லது வாய்க்காலுக்குச் சமீபமாக உள்ள யாதொரு காண்கள் அல்லது நிலங்களில் அல்லது அவற்றுக்கு ஊடாகப் பாலங்களைக் கட்டித்தரும் அதிகாரம் உண்டு.

கற்கள் முதலியவற்றை ரேட்டில் விடுதல்.

8. பகிரங்க வேலையைப் பராமரிக்கும் உத்தியோகத்தரும், சங்கத்தலைவரிடத்தில் அதன்பொருட்டாக எழுத்தில் அதிகாரம்பெற்றுக்கொண்டவர் எவரும் யாதொரு பொருளை அல்லது சாமானை ரேட்டில் விடவும், அப்படிப்பட்டவற்றை, அந்த ரேட்டுப் பழுதுபார்க்கும் காலப்பயந்தம் அந்த ரேட்டில் வீட்டிருக்கவும் அதிகாரம் உடையவர் ஆவர். அல்லாமலும் அப்படி விடப்பட்டவற்றை, அந்த ரேட்டைப் பழுதுபார்த்தற்காக அந்த வேலை தொடங்குவதற்கு முன்னும், பழுதுபார்த்த வேலை கெட்டுப்போகாதபடி பாதுகாத்தற்காக, அதற்குப் பின்னும், அவசியம் என்று காணுகிற எவ்வளவு காலம்வரைக்கும் அங்கே விட்டிருக்கலாம். ஆனால் அப்படி விட்டிருப்பதால், அந்த ரேட்டு வழியாகப் போக்குவரவு செய்யவர்களுக்கு யாதொரு அபாயம் அல்லது தீங்கு நேரிடாதபடி தகுந்தளவு நியாயமான கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

சாமான்கள் எடுப்பது.

9. மேற்சொல்லியபடி அதிகாரம்பெற்றோர் எவரும், தம்மால் வேலையில் வைக்கப்பட்ட அல்லது தமக்குக் கீழ் பணிவிடையில் இருக்கும் ஏவற்காரர் பணிவிடைகாரர் வேலைக்காரரோடு, காலமே 7 மணிக்கும் பின்சேரம் 5 மணிக்கும் இடையில், அவசியம் என்று காணுகிற சரிவந்த கரத்தைகள், மிருகங்கள் மற்றும் கருவிகளோடு போய்ப் பாலிப்பில் இருக்கிற யாதொரு ரேட்டை அல்லது இனிமேல் திறக்க உத்தேசித்திருக்கிற யாதொரு ரேட்டை எடுக்க, அளக்க, உண்டாக்க, திறக்க, மாற்ற, திருப்ப, பழுதுபார்க்க, துப்பரவுசெய்ய, திருத்த, வேலி அடைக்கவாகுதல், அல்லது இந்த வேலைகளில் எவ்வகையாகவேனும் உதவிசெய்யவாகுதல்; அங்கேயுள்ள யாதொரு பாலம், வேலி, காண், அணைகட்டு, அல்லது அகழைக்கட்ட, தோண்ட, பழுதுபார்க்க, துப்பரவுபண்ண, அல்லது திருத்தவாகுதல்; அல்லது அப்படிப்பட்ட ரேட்டுகளில், அல்லது அவற்றுக்குச் சமீபமாக அவற்றோடு சம்பந்தப்பட்ட யாதொரு வேலையில் சங்கத்தாரால் நியோகிக்கப்பட்ட யாதொரு உத்தியோகத்தனக்கு அல்லது அந்த உத்தியோகத்தனது பணிவிடையில் நியோகிக்கப்பட்டிருக்கும் யாதொரு பணிவிடைகாரன், கரத்தை, ஆட்கள் அல்லது சாமான்களுக்குப் பாலிப்புக்காக வேண்டிய எவ்வகைப்பட்ட கட்டடம் அல்லது கட்டட வரிசைகளைப் பழுதுபார்க்கவாகுதல்; அந்த ரேட்டுக்கருகாக அல்லது சமீபமாக உள்ள காணியில் இருந்து வேண்டிய தண்ணீர், மரம், செடி, கல்லு, மக்கி, களிமண், அல்லது வேறெந்தச் சாமானையும் சோதித்துப்பார்த்து, கிண்டி, வெட்டி, எடுத்து, எவர் ஒருவரது வளவுக்கடரகவாயினும், எல்லா கடத்துபொருள் என்னும் குறிம்த்சாட்டப்படாமல் கொண்டுபோவது நீதியாகும். ஆனால் சொந்தக்காரருடைய சம்மதம் இன்றி ஒரு முற்றம், வீட்டு முகப்பு, விளையாட்டிடம், அடைக்கப்பட்ட தோட்டம், அல்லது காடு ஆகிய இவற்றில் இருந்து அப்படியான யாதொரு பொருளை எடுக்கவாவது, வெட்டவாவது, கொண்டுபோகவாவது கூடாது. ஆனால் அடிக்க இருக்கிற வெறுந்த தரைகள் பொதுத்தரைகள் அல்லது செய்கைஇன்றி விடப்பட்டிருக்கும் தரைகளில் அப்படியான பொருள்கள் போதியஅளவு எடுக்கக்கூடாமல் இருந்தால், மேலே காட்டியபடி அதிகாரம் பெற்றவர்கள், அந்தப் பொருள்களை வசதியான இடங்களில் எடுக்கலாம். இன்னமும் அப்படி எடுக்கும் பொருள்களுக்கும், அவற்றை எடுத்துக்கொண்டுபோவதால் வரும் தட்டங்களுக்கும், சொந்தக்காரனுக்கு நியாயமான விலை கொடுத்துப்போட வேண்டியது. அல்லாமலும் மேற்கண்டபடி அதிகாரம் பெற்றவர்கள் மனுஷருக்காவது மிருகங்களுக்காவது அபாயம் சம்பவியாமல் அந்தப் பொருள்களை எடுக்கும் கிடங்குகள் கற்குழிகளைச் சுற்றி வேலி அடைத்துப்போட அல்லது கிறுதி அடைத்துவிட வேண்டியது.

அகழ்கள் முதலியவற்றை வெட்டவும் வெளியாக்கவும் தொடரிகள் முதலியவற்றைப் பதிக்கவும்.

10. பகிரங்க வேலைகளைப் பராமரிப்பவரும், சங்கத்தலைவரால் அதிகாரம்பெற்ற ஒவ்வொருவரும், சகல அகழ்கள், மதகுகள், காண்கள், அல்லது வாய்க்கால்களை உண்டாக்க, தடைக்க, துப்பரவுபண்ண, வெளியாக்கிவைக்கவும்; இன்னமும் யாதொரு ரேட்டைப் பாதுகாக்க, பத்திரப்படுத்த, திருத்த, பழுதுபார்க்க, அல்லது உண்டாக்குவதற்குத் தாம் அவசியம் என்று காணுகிற நீர்த் தொடரிகள், குழாய்கள், நீடுகள், அல்லது பாலங்களை அப்படிப்பட்ட தெரு அல்லது ரேட்டிற்கு அருகாக, அல்லது இனிமேல் திறக்க உத்தேசித்திருக்கிற ரேட்டுக்கு அருகாக உள்ள யாதொரு காணி அல்லது நிலத்துக்கு ஊடாக உண்டாக்கவும் பதிக்கவும் அதிகாரம் உண்டு.

6 ம் அதிகாரம்.

மார்க்கற் கடைகளைத் தாபித்தலும் அவற்றை நடத்தும் ஒழுங்கும்.

பிரசித்த மார்க்கற் கடைகள்.

1. தங்கதிரை தெய்வத்தை என்னும் இடங்களில் தாபிக்கப்பட்டுள்ள மார்க்கற் கடைகள் இத்தால் பிரசித்த மார்க்கற் கடைகளாகப் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இந்த அதிகாரத்தில் வருகிற துணைப்பிரமாணங்கள் அவைகள் பிரசித்த மார்க்கற் கடைகளைக் குறிக்கும்மளவில், குறிக்கப்பட்ட அந்த மார்க்கற் கடைகளுக்கும், இனிமேல் திருவாக சபையாருடைய சம்மதத்தோடு சங்கத்தலைவரால் பிரசித்த மார்க்கற் கடைகளாகப் பகிரங்கப்படுத்தப்படும் வேறு யாதொரு இடம் அல்லது இடங்களுக்கும் அமைக்கப்பட வேண்டியது.

கடைநேரங்கள்.

பிரசித்த மார்க்கற் கடை எதுவும் நாள்தோறும் காலமே 5 1/2 மணிக்குத் திறந்து பின்னேரம் 9 மணிக்குப் பூட்டப்படவேண்டியது.

கடைச்சால்களைக் குத்தகை கொடுத்தல்.

2. 1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின் 227 ம் பிரிவின்படி, யாதொரு பிரசித்த மார்க்கற் கடையில் காலத்துக்குகாலம் வருமதியான சகல கடை வாடகைகள், சந்தை வரிக்கள், சலார்கள் ஆகிய இவை அனைத்தையும் அல்லது இவற்றுள் எவற்றையும், எவ்வளவு காலத்துக்காயினும் குத்தகை கொடுக்க அல்லது எழுத்து மூலமாக விற்கச் சங்கத்துக்கு நீதியாகும்.

வாடகைகளைப்பற்றிய பிணக்குகள் தீர்க்கு முறை.

3. அப்படிப்பட்ட யாதொரு வாடகை சந்தைவரி அல்லது சலார்களைப்பற்றி யாதொரு பிணக்கு உண்டுபடுமாயின் சங்கத்தலைவர் தாமே அதை முடிவுகட்டி தமக்குச் சரி என்று தோன்றுகிறபடி ஒரு கட்டளையைச் செய்ய அதிகாரம் உண்டு.

வாடகை டாப்புகள்.

4. ஒவ்வொரு மார்க்கற் கடையிலும், காலத்துக்குக் காலம் வருமதியான சகல சால் வாடகைகள், குத்தகைகள், சலார்கள் ஆகிய இவைகள் அடங்கிய டாப்பு ஒன்றை சங்கத்தார் அல்லது அவர்களுடைய குத்தகைகாரர் அந்த மார்க்கற் கடையில் ஒட்ட வேண்டியது.

5. இத்தொடரில் அக்கிரமியர் அனைத்திற்கும் வாசகமாதிரியாக சக்கிரமீதர் கைமுத்திரைக் கொடுக்கும் ஒரு உத்தரவுப் பத்திரமில்லாமல், அல்லது அந்தப் பத்திரத்திற்குச் சொல்லியவற்றுக்கு மாறாக, ஒருவரும் யாதொரு மார்க்கை கையில் ஒரு இடத்தைப்பாது சாலையையாவது பாவிக்கப்பட்டது.

6. யாதொரு பிரசித்த மார்க்கை கையில் எவர் ஒருவரும் இறைச்சி விற்பதற்காக விடப்பட்ட இடத்தில் இறைச்சியை யல்லது வேறென்றையும் மீன் விற்பதற்காக விடப்பட்ட சாலையில் மீனை அல்லாமல் வேறென்றையும் வைத்திருக்கவும்படாது விற்கவும்படாது.

7. காய் பிஞ்சு முதலிய யாதொரு தொவரப்பொருள் விற்கும் கையில் இறைச்சி, பச்சை மீன், உப்புமீன், கருவாடு சமைத்த சாப்பாடு அல்லது விறகு ஆகிய இவற்றை எவர் ஒருவரும் விற்கவாவது விற்பதற்காக வைத்திருக்கவாவது கூடாது.

8. நகராதிக்கார சங்கத்தின்குரிய இறைச்சி அடிக்கும் வீட்டில் அடிக்கப்பட்டாத எந்த மிருகத்தின் சரீரமும் இறைச்சிக் கடைக்காவது இறைச்சிச் சாலைக்காவது கொண்டுவரவும்படாது, விற்கவும்படாது, விற்பனவுக்காக வைத்திருக்கவும்படாது.

9. சங்கத்தாரிடத்திற் பெற்ற உத்தரவுப் பத்திரம் இல்லாமல், அல்லது அந்த உத்தரவிற்கு கண்டிருப்பதற்கு மாறாக, எவர் ஒருவரும் அந்தச் சங்கத்தாரால் நியமிக்கப்பட்ட மார்க்கை கையை அல்லது, நகராதிக்கார எல்லைக்குட்பட்ட வேறெந்த இடத்திலாவது ரெட்டிலாவது மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, மற்றும் இறைச்சி, அல்லது மீனை விற்பதற்காக வைத்திருக்கவும்படாது விற்பதற்காகக் கொண்டுவரவும்படாது.

10. மேற்கண்ட பிரமாணத்துக்கு மாறாக விற்பனவுக்கென்று வைத்திருக்கும் அல்லது கொண்டுவரவும்படாது யாதொரு மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, அல்லது வேறு இறைச்சி, அல்லது மீனை நகராதிக்கார பரிசோதகராகிய இன்ஸ்பெக்டர் அல்லது பொலீசு உத்தியோகத்தார் பிடித்து சங்கத்தலைவர் அல்லது நீதவாணுடைய கட்டணப்படி நடத்துமாறு, நகராதிக்கார கந்தொருக்குக் கொண்டுவரவது நீதியாகும்.

11. சங்கத்தார், காலத்துக்குக்காலம் நியமிக்கிறபடியான தினவீதச் சலாசைக் கட்டுவோர்களால், காய்பிஞ்சு முதலிய தாவரப்பொருள்கள், பழங்கள், மற்றும் சாமான்கள் விற்கப்படுவதற்காக நேர்த்தியாய் குறிக்கப்பட்டு இலக்க மிடப்பட்ட சாலைகள் ஒவ்வொன்று ஆய அடி நீளம் நாலடி அகலம் உள்ளதாய், அல்லது எந்த விதமாயும் இருபத்து நாலு சதுர அடி உட்கொண்டிருக்கின்றதாய், புறம்பாக ஒவ்வொரு மார்க்கை கையிலும் விடப்பட்டிருந்தல் வேண்டும். அப்படியான இடங்களை இந்த அதிகாரத்தின் 5 ம் பிரமாணத்திற்கு கண்டபடி உத்தரவுப்பத்திரம் பெற்றவர்களால் வேறொருவரும் பாவிக்கப்பட்டது.

12. மார்க்கை கையில் எந்த இடத்தைப்பாது அதின் ஒரு பகுதியையாவது ஒரு அடி உயரத்துக்கு மேற்படச் சுற்றி அடைக்கவும்படாது, அல்லது ஒரு மறைவு, தட்டி, பெட்டி, அல்லது கட்டுவல்லியைச் செய்துகொள்ளவும்படாது. சந்தை பூட்டுவதற்காக நியமிக்கப்பட்ட மணித்தியாலத்துக்குமேல் எவர் ஒருவரும் யாதொரு சாமானையும் வைத்திருக்கவும்படாது.

13. ஒரு பிரசித்தமான மார்க்கை கையிலேயுள்ள யாதொரு சாலையை அல்லது இடத்தைப் பாவிப்பதற்காகத் தம்பெருக்கு முடிந்த உத்தரவுப் பத்திரத்தை எவர் ஒருவரும் வேறு ஒருவர்பெருக்குச் சாட்டுதல்பண்ணவும்படாது, அப்படியான சாலை அல்லது இடத்தை அல்லது அவற்றின் ஒரு பகுதியைக் கீழ்க்குத்தகை கொடுக்கவும்படாது. அல்லாமலும் சங்கத்தலைவரது அனுமதியின்றி சாட்டுதல்செய்யப்பட்டதாகப் பாவிக்கப்படும் யாதொரு மாற்றப்பட்ட உத்தரவைக் கொண்டுவர எவர் ஒருவரும் யாதொரு சாலையை, அல்லது இடத்தை, அல்லது அவற்றின் ஒரு பகுதியை பாவிக்கவாவது புளங்கவாவது வைத்திருக்கவாவது கூடாது.

14. உத்தரவுப் பத்திரத்தைக் கொண்டிருக்கிறவர்களல்லாமல் வேறொருவரும் யாதொரு பிரசித்த மார்க்கை கையில், யாதொரு சாலையாவது, இடத்தையாவது, அவற்றின் ஒரு பகுதியையாவது பாவிக்கவும்படாது புளங்கவும்படாது, அல்லது இன்னொருவர் உத்தரவுப்பத்திரம் பெற்றவருக்காக விற்பனவுசெய்யலாம் என்று அந்த உத்தரவுப்பத்திரத்திற்கு கண்டிருந்தால் அல்லாமல் வேறு எவரும் அவற்றில் இருந்து விற்கவும்படாது.

15. ஒரு பிரசித்த மார்க்கை கையில் உள்ள யாதொரு சாலைக்காவது இடத்துக்காவது உத்தரவுப்பத்திரம் வைத்திருப்போர் எவரும், என்ன சாட்டுச் சொல்லியும் (மேற்கண்ட பிரமாணத்திற்கு சொல்லியபடி அதிகாரப்பெற்றவரையன்றி) எவர் ஒருவரும் அப்படியப்பட்ட சாலையிலாவது இடத்திலாவது அவற்றின் ஒரு பகுதியிலாவது இருந்து புளங்கவேண்டும், அவற்றைப் பாவிக்கவேண்டும், விடவும்படாது; சங்கத்தலைவரது உத்தரவின் பின்படிப்பட்ட சாமான்கள், பொருள்கள், சமக்குகையாவது விற்கவேண்டும் விற்பனவுக்காக வைத்திருக்கவேண்டும் இடங்கொடுக்கவும்படாது. அல்லாமலும் உத்தரவுப் பத்திரம் வைத்திருக்கும் எவர் ஒருவரும், களவு எழுத்தின்பேரால் அல்லது வேறு அவதூறான குற்றத்தைச் செய்தின்பேரால் குற்றவாளி ஆக்கப்பட்ட எவர் ஒருவரையும், தமக்குக் கீழ் வேலைகாரனாக அல்லது காரியகாரனாக அல்லது வேறெந்த வகையாகவேண்டும் வேலையில் வைத்திருக்கவும்படாது.

16. இந்த அதிகாரத்தின் 9 ம், 10 ம் பிரமாணங்களின்படி பெற்றுக்கொண்ட சகல உத்தரவுப்பத்திரங்களையும், அந்தப்பத்திரத்தைப் பெற்றவர்கள் தாம் உத்தரவுபெற்ற சாலையை அல்லது இடத்தை விட்டுவிடும்போது, மார்க்கை கிப்பராகிய காவற்காரனிடத்தில் திருப்பிக் கொடுத்துப் போடவேண்டியது.

17. யாதொரு தொற்றுநோய் பரம்புந் காலத்தில், ஏதொரு விசேஷவகையான மீனைச் சனங்கள் பாவித்தால் அல்லது சாப்பிட்டால் சனங்களுக்கு தீங்குநேரிடும் என்றுவது அல்லது ஏதொரு விசேஷவகையான பழம், காய், சுற்றிமுதலிய தாவரப்பொருளைப் பாவித்தால் சவுக்கியத்துக்குப் பழுதுவரும் என்றுவது சங்கத்தலைவருக்குப் புலப்பட்டால், அப்படியப்பட்ட மீன், பழம், காய், சுற்றிமுதலிய பொருள்களை நகராதிக்கார எல்லைக்குட்பட்ட மார்க்கை கையிலாவது வேறு இடங்களிலாவது, அந்தச் சங்கத்தலைவருக்கு அவசியம் என்று தோன்றுகிற காலம் வரைக்கும், விற்கப்பட்டது என்று பறைஅடிப்பித்துத் தடைசெய்யவதில்லாமல், அப்படித் தடைசெய்தபின், சங்கத்தலை கட்டணப்பிடப்படும் விதமாக, அப்படியப்பட்ட பொருள்களை அவர் பறிமுதலாக்குவதற்கு அழிப்பித்து விடுதலும் நீதியாகும்.

18. ஒரு பிரசித்த மார்க்கை கையிலாவது, அதைச்சேர்த்த இடங்களிலாவது, குப்பைபோடுவதற்காக நியமிக்கப்பட்ட இடத்திலன்றி, குப்பை, கஞ்சல், மிருக எலும்பு, தோல், அல்லது இப்படியான வேறு எந்தப் பொருளையாவது போடப்பட்டது.

19. ஒரு பிரசித்த மார்க்கை கையிலேயுள்ள ஒரு சாலைக்காக உத்தரவுப்பத்திரம் பெற்றிருக்கிற ஒருவரும் அந்தச் சாலையையும் அதுக்குமுன்னே பாவிக்கப்படாமல் இருக்கும் இடத்தையும் தள்ளுதோறும் பெருக்கிச் சுத்தமாய் வைத்திருந்தல் வேண்டும்.

உத்தரவின் பின்பிரசித்த மார்க்கை கையிலும் பாவிக்கப்பட்டது.

இறைச்சியும் மீனும் அது அதுக்காக விடப்பட்டிருக்கும் சாலையில் விற்கவேண்டியது.

இறைச்சி மீன் காய்பிஞ்சு முதலியவற்றைக்குறித்து.

இறைச்சிகள் எல்லாம் இறைச்சி அடிக்கும் இடத்திலிருந்து கொண்டுவரவேண்டியது.

பிரசித்த மார்க்கை கையிலாவது வேறொரு இடத்திலும் இறைச்சி முதலியன விற்கப்படாது.

கிராமத்தவருக்கு விற்கவைத்திருக்கும் இறைச்சி முதலியவற்றை இன்ஸ்பெக்டர் பிடிக்கலாம்.

காய் பிஞ்சு முதலிய தாவரப்பொருள்கள் பழங்களை விற்பதற்கு விடப்படுமீ இடங்கள்.

ஒருவரும் மார்க்கை கையில் எந்த இடத்தையும் மறைத்து அடைக்கப்பட்டது.

உத்தரவுப் பத்திரங்கள் பின்னொருவர்பெருக்குச் சாட்டுதல்பண்ணத்தக்கனவல்ல.

உத்தரவுபெற்றோரன்றி மற்றவர்கள் விற்கப்பட்டது.

உத்தரவுப் பத்திரம் பெற்றவர்களும், பதியப்பட்ட அவர்களிடையே காரியகாரருமே விற்பனவு நடத்த இடங்கொடுக்கப்படுவார்கள்.

உத்தரவுப் பத்திரங்கள் திருப்பிக் கொடுத்தல் போடவேண்டியது.

தொற்றுநோய் பரம்புந் காலத்தில் விசேஷமான யாதொரு வகையான மீனையாவது விசேஷபழமுதலியவற்றையாவது விற்கப்பட்டது.

குப்பைகளைப்போடுதல்.

சாலைகள் தள்ளுதலும் பெருக்கப்படவேண்டும்.

எல்லைகடந்து யா
தொரு இடத்தைப்
பாவிக்கப்படாது.

நகராதிக்காரத்தின்
கீழ்ப்பட்ட இறைச்
சி அடிவீட்டில் அடி
க்கப்பட்ட இறைச்
சி மார்க்கர்க்கடைக்
கூட்டுகொண்டுவரப்
படாது.

இறைச்சி அடிகா
ரர் இறைச்சியில் எ
ண்ணெய் முதலிய
வற்றைப் பூசப்பட
படாது.

சாலைச் சனங்க
ள் போய்ப் பண்டங்
கள் வாங்கத்தக்கதாய்
ய் இருக்கவேண்டிய
து.

கோழிமுதலிய ப
க்ஷிகளைப் பிடித்தல்.

கிள செய்கைகள்
தடுக்கப்படத்தல்.

கோபம்மூட்டத்
தக்க அலுப்புக்கொ
டுத்தல் தாமதம்ப
ண்ணுதல்.

பிரசித்தகடைக
ளில் சமைத்தல்.
அதிகாரம்பெற்ற
தொகையினும் அதி
கமாக அறவிடுதல்.

ஒழுங்கினமாய் ந
டத்தல்.

நியமிக்கப்பட்ட
நேரங்களுக்கு முன்
வந்து பின்னாலு
மார்க்ககற்றைப் பா
வீத்தல்.
மார்க்ககற் கடைக்
கு நடடம்செய்த
லும் தண்ணீரைப்
பழுதுபடுத்தலும்.

மார்க்ககற் கடை
யிலுள்ள சாலையை
தொற்றுநோயுள்ள
வர்கள் பாவிக்கப்பட
டாது.

ஒழுங்கினமாக ந
டப்பவர்களைக் க
டையிலிருந்து வெ
ளியே பிடித்துவிடு
தல்.

20. ஒரு பிரசித்த மார்க்ககற் கடையில் யாதொரு சாலையை அல்லது இடத்தைப் பர்வீத்தற்
காக உத்தரவுப்பத்திரம் பெற்ற எவராவது, தாம் வாடகைக்கு வாங்கிய அல்லவது இடத்தையே
அல்லாமல், அதற்கு மேற்பட யாதொரு இடத்தை தாம் பாவிக்கவும்படாது புளங்கவும் படாது; தம
க்காக அலுவல்பார்க்கும் காரியகாரரைப் பாவிக்கவாவது புளங்கவாவது விடவும்படாது; அல்லது
அவருடைய வேலையாட்கள் பாவிக்கப் புளங்கவும்படாது.

21. நகராதிக்காரத்தின் கீழுள்ள இறைச்சி அடிவீட்டில் அடிக்கப்பட்ட யாதொரு மிருகத்தின்
தேகம், அல்லது அதன் ஒரு பாகம் பின்னாற் காட்டியபடி அல்லாமல்; ஒரு பிரசித்த மார்க்ககற்
கடைக்காவது, ஒரு ஊர் மார்க்ககற் கடைக்காவது, அல்லது இந்த அதிகாரத்தின் 9 ம் பிரமாண
த்தின்படி விச்சைமாக உத்தரவுபெற்றுக்கொண்ட இடத்துக்காவது கொண்டுபோகவாவது விற்
பனவுக்காக வைத்திருக்கவாவது கூடாது. ஆனால் இந்தப் பிரமாணம் இவ்வகையில் இறக்குமதி
யாகும் குளிர் இறைச்சிக்காவது, வேட்டை இறைச்சிக்காவது, மீனுக்காவது அமையாது.

22. உத்தரவுபெற்ற இறைச்சி அடிகாரலுவது, அவனுடைய காரியகாரலுவது, வேலைக்கார
லுவது, அல்லது வேறாவது நகராதிக்கார எல்லைக்குள் விற் பனவுக்காக வைத்திருக்கும் இறைச்சியில்
அல்லது செத்த மிருகத்தின் யாதொரு பகுதியில் அல்லது அவற்றுக்குமேல் தேவகாய்எண்ணெய்
முதலிய எண்ணெயையேனும், வேறு யாதொரு பதார்த்தத்தையேனும் என்ன சாட்டுச் சொல்லி
யும் பூசவும்படாது பொருத்தவும்படாது.

23. யாதொரு பிரசித்த மார்க்ககற் கடையில் ஒரு சாலையைப் பாவிக்க அல்லது புளங்க உத்தர
வுபெற்றுக்கொண்டார் எவரேனும், அல்லது இந்த அதிகாரத்தின் 9 ம் பிரமாணத்தின்படி விச்சை
த்த உத்தரவைப் பெற்றுக்கொண்டவரேனும் வேனும் என்று அடுத்து இரண்டு நாளைக்குச் சனங்க
ளுக்குப் பண்டம் விற்க மறுத்தலின்படி இல்ல, அப்படி மறுத்தலிப்பவருக்குக் கொடுத்த உத்தர
வை நிறுத்திவிட அல்லது அழித்துவிடவும் இனிமேல் அப்படிப்பட்டவருக்கு யாதொரு உத்தர
வைக் கொடாது மறுத்தலிவிடவும் சங்கத்துக்கு நீதியாகும்.

24. ஒரு பிரசித்த மார்க்ககற் கடையில் அல்லது அதைச் சார்ந்த நிலத்தில் எடுபட்டுத் திரிகிற
சகல மிருகங்களும் அவற்றைப் பிடிப்பதற்குச் சங்கத்தலைவரால் அதிகாரம்பெற்றவர்களால் பிடிக்க
ப்பட்டு, அது தொடங்கி 6 மணித்தியாலத்துக்குள் சொந்தக்காரரால் உரித்துச் சொல்லப்படுமாயி
ன், ஒவ்வொரு மிருகத்துக்கு, 25 சத வீதம் வாங்கிக்கொண்டு பிடித்த மிருகத்தைக் கொடுத்துவிட
லாம். அந்த நேரத்துக்குள் ஒருவரும் வெளிப்பட்டு உரித்துச் சொல்லாவிட்டால், அவைகள் நக
ராதிக்காரத்தைச் சேர்ந்த நிலத்திற்குள்ளே தடைப்படுத்தப்பட்டிருந்தல் வேண்டும். அப்படித் தடை
ப்படுத்தி வைத்தபின், பிடித்த நேரத் தொடங்கி 12 மணித்தியாலத்துள் உரித்துச் சொல்லப்படா
விட்டால், விற்கப்பட வேண்டும். விற்க தொகையில், மிருகம் ஒன்றுக்கு ரூபா ஒன்றுக்கு மேற்
படாத ஒரு செலவு காட்டச் சங்கத்துக்கு உரித்துண்டு. மீதம் ஏதும் இருந்தால், அது சொந்தக்
காரனுக்குக் கொடுக்கப்படவேண்டியது.

25. பின்கண்டிருக்கும் செய்கைகள் எவற்றையும் யாரும் செய்வது நீதியாகாது :—

- (a) ஒரு பிரசித்த மார்க்ககற் கடையின் ஒரு சாலையைப் பாவித்தற்கேனும் புளங்கவே
னும் உத்தரவுப்பத்திரம் வைத்திருப்பவரால் இருந்துகொண்டு அல்லது அப்படி
ப்பட்டவருடைய வேலைக்காரன் காரியகாரரால் இருந்துகொண்டு, மார்க்ககற் கடை
க்கு வருபவர் எவருக்கும் அவசியவீனமானதும் கோபம்மூட்டத்தக்கதுமான
அலுப்புக்கொடுத்தல் சணக்கம்செய்தல்;
- (b) ஒரு பிரசித்த மார்க்ககற் கடையில் யாதொரு சமையல் நடத்தல்;
- (c) ஒரு மார்க்ககற் காவற்காரனாகிய மார்க்ககற் கிப்பராக, அல்லது ஒரு மார்க்ககற் கின் குத்த
கைக்காரனாக, அல்லது இவர்களுடைய கீழ் வேலைகாரனாக இருந்துகொண்டு, அற
விடும்படி தமக்குக் கட்டின்கிடைத்த தொகையினும் அதிகமாக யாதொரு வாட
கை, சந்தைச் சலாரிகளை அறவிடுதல் அல்லது இறுக்கும்படி கேட்டல், அல்லது
கடமையைச் செலுத்துதலாகிய சாட்டுச்சொல்லி, அல்லது தமக்குக் கிடைத்த
ிருக்கும் அதிகாரங்கொண்டு யாதொருவருக்கு அவசியவீனமும் கோபம்மூட்டத்
தக்கதுமான அலுப்புக்கொடுத்தல்;
- (d) யாதொரு பிரசித்த மார்க்ககற் கடையில் அல்லது அதைச் சேர்ந்த நிலத்தில் ஒழுங்கி
னமாய் நடத்தல், அல்லது சவுக்கியசமாதானங்களுக்கு மாறான செய்கையைச்
செய்தல்;
- (e) இத்தப் பிரமாணங்களால் சந்தை திறப்பதற்கும் பூட்டுவதற்கும் நியமிக்கப்பட்ட
நேரத்துக்கு முன், அல்லது அதன்பின், அல்லது வேண்டிய உத்தரவுப் பத்திர
மில்லாமல், அல்லது அத்தப் பத்திரத்திற் சொல்லிய தவணை கழிந்தபின், அதிற்
காட்டிய நிபந்தனைகளுக்கு மாறாக யாதொரு பிரசித்த மார்க்ககற் கடையைப்
பாவித்தல் அதில் நித்தனரகொள்ளுதல் அல்லது வேறுவகையாகப் புளங்குதல்;
- (f) கட்டடங்களின் யாதொரு பகுதியையாவது, சாலைகளையாவது, விளக்குகளையா
வது, மார்க்ககற் கில் அல்லது அதற்குச் சம்பமாக சங்கத்துக்குரியதாய் இருக்கும்
எந்தப் பொருளையாவது, நடடம்செய்தல் அல்லது எப்படியாவது பங்கப்ப
டுத்துதல், அல்லது அந்த மார்க்ககற் கடையில் பாவிப்புக்காக வைத்திருக்கும் தண்
ணீரை அழுக்காக்குதல் அல்லது பழுதுபடுத்துதல்;
- (g) யாதானும் ஒரு அருவருப்பான, அல்லது தொற்றக்கூடிய, அல்லது பரம்பக்கூ
டிய நோயால் பிடிக்கப்பட்டவர்களாயிருந்துக்கொண்டு, யாதொரு பிரசித்த
மார்க்ககற் கடை, அல்லது ஊரவர்களுடைய மார்க்ககற் கடையில் யாதொரு சாலை,
ஆசனம், அல்லது இடத்தைப் புளங்குதல்; அல்லது நகராதிக்கார எல்லைக்குட்
பட்ட யாதொரு தெருவிலாகுதல், மார்க்ககற் கடையிலாகுதல், எவ்வகைப்பட்ட
சாமான்களையும் விற் பனவீன்பொருட்டுக் கொண்டு திரிதல். அல்லாமலும் எவ
ராயினும் அப்படியான நோயுடைய யார் ஒருவரையும் பிரசித்த மார்க்ககற் கடை
யிலாகுதல், ஊர் மார்க்ககற் கடையிலாகுதல் என்னத்துக்காகவும் வேலையில் வை
த்திருக்கப்படாது.

26. மார்க்ககற் கடைக்குரிய எந்த இடத்திலாவது குடிவெறியுடையவர்களாய்க் காணப்படு
வோரை, பிச்சை ஏற்றுத்திரிபவர்களை, முயற்சியில்லாமல் திரிபவர்களை, ஒழுங்கினமாக நடப்பவர்
களை, அல்லது பயித்தியகாரரை மார்க்ககற் காவற்காரலுவது, சங்கத்தலைவரால் அதிகாரம்பெற்ற
எந்த உத்தியோகத்தலுவது வெளியே தரத்திலிடலாம். அல்லாமலும் அப்படிப்பட்ட ஒருவர்
மார்க்ககற் சாலையை வாடகைக்கு வாங்கி இருப்பவரால் அல்லது அவருடைய பணிவிடைகாரரால்
இருந்தால் (சங்கத்தலைவருடைய அங்கீகாரத்துக்கு அமைவுடையதாக) அதன்பின் யாதொரு
வியாபாரத்தை அல்லது அலுவலை நடத்தாமல், அல்லது அங்கேள்ள சாலையை அல்லது கடை
யைப் பாவிப்பாமல் தடுக்கலாம்.

யாதொருவரை அடித்தாரென்று குற்றவாளியாக்கப்பட்ட யாதொரு விற் பனவுகாரன், மார்க்
கெற்றல் வெளியே தரத்தப்பட்டு, அதன்பின் யாதொரு வியாபாரத்தையாவது அலுவலியாவது
பாராமலும், யாதொரு சாலையை அல்லது கடையைப் பாவிப்பாமலும் தடைசெய்யப்பட்டலாம்.

ஊர் மார்க்கற் கடை.

27. 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டணச் சட்டத்தின் 233 ம் பிரிவின்படி கொடுக்கப்படு ம் ஒவ்வொரு உத்தரவுப் பத்திரத்துக்கும் மூன்று மாத காலத்துக்கு 50 சதவீதமான சலாசை அற விடுவது சங்கத்தலைவருக்கு நீதியாகும். அந்தச் சலாசை முன்னேற்க கொடுக்கப்பட்டாலன்றி யா தொரு உத்தரவுப்பத்திரம் கொடுக்கப்படாது.

உத்தரவுப் பத்திரத்துக்குச் சலாசை.

7 ம் அதிகாரம்.

இறைச்சி அடிக்கும் வீடு.

1. இந்த அதிகாரத்தின் 9 ம், 10 ம், 11 ம், 20 ம் பிரமாணங்களிற் காட்டியபடி அல்லாமல் நகர அதிகார எல்லைக்குள் மனுஷ உணவுக்காக எண்ணப்படும் சகல மிருகங்களும்; காலமே 7 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் அதுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் கொட்டிலுக்குக் கொண்டுவரப்பட்டு, அவற்றைக் கொல்லுவதற்காக நியமிக்கப்பட்ட நேரத்துக்கு 24 மணித்தியாலத்துக்குக் குறையாமல், அங்கே சனங்களுடைய காட்சிக்காகக் கட்டப்படல் வேண்டும்.

மனுஷருக்குச் சாப்பாட்டுக்கு நியமித்திருக்கிற மிருகங்கள் சனங்கள் பார்ப்பதற்காக வெளியில் கட்டப்பட வேண்டியது.

2. சுகாதார உத்தியோகத்தராகிய சனிற்றரி ஓபிசர் (அல்லது சங்கத்தலைவரிடத்தில் எழுத்து மூலமாக அதிகாரம் பெற்றவர்) அப்படிக் கொண்டுவரப்பட்ட மிருகங்களைப் பரிசோதித்து சகல கன்றுத்தாசினி மாடுகளையும் குட்டித்தாசினியான வெள்ளாடு செம்மறியாடுகளையும், மனுஷ சாப்பாட்டுக்கு உதவாதன என்று அவருக்கு யாதொரு நியாயப்பற்றிப் புலப்படும் வேறெந்த மிருகத்தையும் ஏற்றுக்கொள்ளாது தள்ளிவிட வேண்டியது. தள்ளப்பட்ட மிருகங்கள் எல்லாம் சொந்தக்காரரால் உடனே எடுத்துக்கொண்டு போகப்படவேண்டியது.

சனிற்றரி ஓபிசர் ஆகிய சுகாதார உத்தியோகத்தர் பரிசோதித்துச் சாப்பாட்டுக்குத் தகாதவைகளைத் தள்ளிவிட வேண்டும்.

3. அப்படிப்பட்ட சனிற்றரி ஓபிசர் அல்லது அதிகாரம் கொடுக்கப்பட்ட மறுபேரால் மனுஷ உணவுக்காகக் கொல்லப்படுகற்குத் தகுந்ததென்று அங்கீகரிக்கப்பட்ட மிருகங்கள் எல்லாம், மேலே காட்டப்பட்ட கொட்டிலில் இந்த அதிகாரத்தின் 1 ம் பிரமாணத்திற் சொல்லிய 24 மணி நேரங்கழியுந்தன்புள் கட்டப்பட்டிருந்து, இந்தப் பிரமாணங்களிற் குறிக்கப்பட்ட சலாசைக் கட்டப்படப்பின், இதன் அனுபந்தத்தில் அணைத்திருக்கும் C. அக்சர் வாசக மாதிரியாக, அங்கீகரிக்கப்பட்ட மிருகங்களைக் கொல்லுவதற்கு ஒரு உத்தரவுச் சீட்டை, அந்தச் சனிற்றரி ஓபிசர் அல்லது அதிகாரம்பெற்ற மறுபேர் கொடுக்கவேண்டியது. அந்த மிருகங்கள் நகராதிக்கார சங்காதாரருடைய இறைச்சி அடி வீடுகள் ஒன்றில், சங்கத்தலைவர் காலத்துக்குக்காலம் நியமிக்கும் மணித்தியாலங்களில் அடிக்கப்பட வேண்டியது.

ஏற்றுக்கொண்ட மிருகங்களை அடித்த நகர உத்தரவுச்சீட்டுக் கொடுத்தல்.

4. இறைச்சி அடிப்பதற்காகக் கொடுக்கப்படும் உத்தரவுச் சீட்டுகள், அவைகள் கொடுபட்ட திகதியின்பின் இரண்டு நாளைக்கு மாத்திரம் பெலப்புக்கொண்டிருக்கும்.

உத்தரவுச் சீட்டுகள் இரண்டு நாளைக்குப் பெலப்புக் கொண்டு இருக்கும்.

5. இந்த அதிகாரத்தின் 2 ம் பிரமாணத்தின்படி ஏற்றுக்கொள்ளாது தள்ளிவிடப்பட்ட மிருகங்கள், அல்லது உத்தரவு கொடுபட்டும் அடிப்படாத மிருகங்கள் அல்லது சலாசை கொடுபடாத மிருகங்கள் ஆகிய இவற்றை நியாயமான காலத்துள் அந்த இடத்தால் அகற்றிக் கொண்டுபோகாவிட்டால், சங்கத்தலைவர் இரண்டு நாளைக்குமுன் பறை அடிப்பித்துப் பிரசுத்தஞ்செய்வீத்து அவைகளைப் பிரசுத்த ஏரத்தில் வீற்று, விற்றதொகையில் வரவேண்டிய சலாசையும் நியாயமான விற்பனவுச் செலவையுள் கழித்துக்கொண்டு மீதத்தொகையைச் சொந்தக்காரர் கேட்கும்போது கொடுக்க வேண்டியது.

அகற்றப்படாத மிருகங்கள் முதலாயின.

6. இந்த அதிகாரத்தின் 3 ம் பிரமாணத்தின்படி தேர்வையான ஒரு உத்தரவுச்சீட்டில்லாமல் யார் ஒருவரும் யாதொரு மிருகத்தை இறைச்சி அடி வீட்டுக்கு, அல்லது அதைச்சேர்ந்த இடத்துக்குக்கொண்டுபோகவாவது அங்கே வைத்திருக்கவாவது கூடாது. அப்படிப்பட்ட ஒவ்வொரு மிருகத்தையும் நகராதிக்கார பரிசோதகராகிய இன்ஸ்பெக்டர், அல்லது அதிகாரம்பெற்ற வேறு ஒருவர் தடைபண்ணி வைத்திருந்து அது நோயுடையதாய் இருந்தால், அதைச் சேதம்பண்ணிவிட வேண்டியது.

உத்தரவில்லாமல் யாதொரு மிருகத்தை இறைச்சி அடி வீட்டில் வைத்திருக்கிறவர்கள் குற்றவாளியாவார்கள்.

7. சனிற்றரி இன்ஸ்பெக்டராகிய சுகாதார பரிசோதகராவது (அல்லது சங்கத்தலைவரால் அதிகாரம்பெற்ற வேறு எவராவது) இறைச்சிக்கு அடிப்பதற்காக யாதொரு மிருகம் மேலே சொல்லியபடி அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அதை அடிக்குமுன் அது நோயுடையதென்றாயினும், அல்லது வேறு நியாயப்பற்றி அது மனுஷ உணவுக்கு உதவாததென்றாயினும் காணப்பட்டால், அதை அடிப்பதற்கு உத்தரவு கொட்டாதபடி மறுதலிக்கலாம்.

நோயுடையனவாகக் காணப்படும் மிருகங்களை இறைச்சிக்காக அடிக்கப்பட்டாது.

8. மேலே சொல்லியபடி அங்கீகரிக்கப்பட்ட யாதொரு மிருகம் அடிக்கப்படின் அதன் இறைச்சி நோய்ப்பட்டதென்றாவது, அல்லது பிறாரணம்பற்றி மனுஷ உணவுக்குத் தகுந்ததல்லவென்றாவது தோன்றுமாயின், சுகாதார பரிசோதகராகிய சனிற்றரி இன்ஸ்பெக்டர் (அல்லது சங்கத்தலைவரது அதிகாரத்தைப்பெற்ற வேறு ஒருவர்) அதை உடனேதானே சேதம்பண்ண வேண்டியது; அல்லது மனுஷ உணவுக்காகப் பாலித்தம்பொருட்டு விற்காதபடி அல்லது விற்பனவுக்காக வைத்திராதபடி தடுக்கத்தக்கதாக அதை நடத்தவேண்டியது. அது மனுஷ உணவுக்குத் தகுந்ததென்று சாதிக்கப்படுமாயின், சனிற்றரி இன்ஸ்பெக்டர் தம்மோடுகூட அடிவீட்டுக்குப்போய் அந்த இறைச்சியைப் பார்க்கும்படி சங்கத்தலைவரை (அவர் இல்லாவிட்டால்) சக்கிடுத்தாரை கேட்க வேண்டியது. இவர்களிலொருவரால் அந்த இறைச்சி மனுஷ உணவுக்குத் தகாததென்று தீர்மானிக்கப்படுமாயின், அந்தத் தீர்மானமே கடைசியான தீர்மானமாவதுமன்றி, சனிற்றரி இன்ஸ்பெக்டர் அந்த இறைச்சியைச் சேதம்பண்ணுவது அல்லது மேலே சொல்லியபடி அதை வேறுவகையாக நடத்துவது நீதியாகும்.

நோயுள்ள மிருகத்தின் இறைச்சியை நடத்தும் விதம்.

9. நகர சங்கத்தைச்சேர்ந்த யாதொரு இறைச்சி அடிவீட்டில் அடிப்படாத யாதொரு மாடு, வெள்ளாடு, செம்மறியாட்டின் இறைச்சி, சங்கத்தலைவரது விசேஷ உத்தரவின்றி நகராதிக்கார எல்லைபுள் கொண்டுவரப்படாது. ஆனால் இந்தப் பிரமாணம் இலங்கையில் இறக்குமதியாகும் குளிரி இறைச்சிகளுக்கு அபையாது.

நகராதிக்கார எல்லைப்பால் அடிக்கப்பட்ட இறைச்சிகள் உத்தரவுச் சீட்டில்லாமல் அந்த எல்லைக்குள் கொண்டுவரப்படாது.

10. அப்படி ஒரு விசேஷ உத்தரவின்படி கொண்டுவரப்படும் இறைச்சியை, சங்கத்தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரு உத்தியோகத்தன் இறைச்சி அடிவீட்டில் பரிசோதித்து மனுஷ உணவுக்குத் தகுந்ததென்று அங்கீகரித்தாலன்றி, யார் ஒருவரும் விற்கவாவது, விற்பனவுக்காக வைத்திருக்கவாவது கூடாது. அப்படிப்பட்ட ஒவ்வொரு சோதனைக்கும், இருத்தல் ஒன்றுக்கு நாலு சதத்துக்கு மேற்படாத ஒரு சலாசைச் சங்கத்தவர் விதித்து அறவிட உரித்தான். அந்தச் சலாசை கொடுத்தபின் அந்த இறைச்சி சோதிக்கப்பட்டதென்றும், அதன் விற்பனவு உத்தரவுபண்ணப்பட்டதென்றும் காட்டி ஒரு சீட்டுக் கொட்டவேண்டியது.

அவைகளைச் சோதித்தபின்னன்றி நகராதிக்கார எல்லைபுள் விற்கப்படாது.

அடிவட்டில் இருந்து இறைச்சியைக் கொண்டுபோக ஒரு உத்தரவுபண்ணி வேண்டியது.

இறைச்சிகள் மூடப்பட்ட வண்டியில் கொண்டுபோக வேண்டியது.

வண்டிகள் கழுவித் துப்பரவாக்கப்படவேண்டியது.

சனிற்றரி இன்ஸ்பெக்டர் மாடுகளுக்கு டாப்பு வைத்திருக்க வேண்டியது.

சொந்தக்காரர் தங்களுடைய தென்பதை அந்தாட்சிபண்ண வேண்டியது.

மிருகங்களுக்கு உரித்துச் சொல்லுதல்.

உரித்துச் சொல்லப்படும் மிருகங்கள் நீதவாணித்தில் கொண்டுபோகப்படவேண்டியது. உரித்துச்சொல்பவன் தனது உரித்தைத் தாயியாடுபோனால், மிருகம் அடிக்கப்படவேண்டியது.

நகராதிக்கார எல்வையை விட்டுப்போட்டுவது இறைச்சி விற்றவர்கள் அறிவித்தல் கொடுக்கவேண்டியது.

பிரசித்த இறைச்சி அடிவட்டில் அறவிடவேண்டிய சலார்க்கள்.

11. நகரசங்கத்தின் இறைச்சி அடிவட்டில் அடிபட்ட இறைச்சியை அல்லது மேற்கண்ட பிரமாணத்திற் சொல்லியபடி சோதிக்கப்பட்ட இறைச்சியை, இறைச்சி அடிவட்டின் காவற்காரனான, அல்லது அதற்காக நியமிக்கப்பட்ட வேறு உத்தியோகத்தினால் கை எழுத்திட்டு, அந்த இறைச்சியை அடிக்கப்பட்டதை அல்லது சோதிக்கப்பட்டதைச் சாதித்து, இத்தோடு அணைத்திருக்கும் அனுபந்தத்தில் D. அகூரத்தின் கீழ்க் கண்டிருக்கிற வாசக மாதிரியாகக் கொடுக்கும் ஒரு உத்தரவுபடுத்தி இல்லாமல், எவர் ஒருவரும் கொண்டுபோகப்படாது.

12. நகரசங்கத்தாருடைய இறைச்சி அடிவட்டில் இருந்து அல்லது நகராதிக்கார எல்வையினால் இருக்கும் வேறு இடத்திலிருந்து 20 இறுத்தலுக்கு மேற்பட்ட இறைச்சியை மார்க்கற் கடைக்கு அல்லது நகராதிக்கார எல்வையினால் இருக்கும் வேறு இடத்துக்கு, சரியான கூடாரம் அல்லது மூடி போட்டு முன்னும் பின்னும் மறைக்கப்பட்டு, வெய்யில், தூசி, மழை முதலியவை படாதபடி செய்வையாகப் பாதுகாக்கப்பட்டு, சனங்கள் காணாதபடி மறைப்பண்ணப்பட்ட வண்டியில் அல்லாமல் மறிபைப்படி கொண்டுபோகப்படாது, கொண்டுபோகச் செய்யவும் பரதாது. ஒரு இடத்திலிருந்து பின்னொரு இடத்துக்குக் கொண்டுபோகும்போது, யாதொரு பச்சைத்தோல் அல்லது தோல்களை ஒருவரும் சனங்கள் காணும்படியாக வைத்துக்கொண்டு போகவாவது கொண்டுபோம்படி செய்யவாவது கூடாது.

13. இறைச்சியை அல்லது தோல்களைக் கொண்டுபோவதற்காகப் பாலிக்கப்படும் ஒவ்வொரு வண்டியும் நன்றாகக் கழுவித் துப்பரவாக்கப்பட்டு, நான்தோறும் இறைச்சி அடிவட்டில் காவற்காரன் அல்லது கோரதிக்கார பரிசோதகராகிய மியுனிசிபல் இன்ஸ்பெக்டர் பார்வையிடும்படி கொண்டுபோகப்படவேண்டியது.

14. கடமைபார்த்துக்கொண்டு நிற்கும் சுகாதார பரிசோதகராகிய சனிற்றரி இன்ஸ்பெக்டர் அல்லது மேற்சொல்லியபடி அதிகாரம்பெற்ற பிறர், தம்மால் சோதிக்கப்பட்ட மிருகங்களுக்கு ஒரு டாப்பு வைத்து, அதிலே இத்தோடு அணைத்திருக்கும் அனுபந்தத்தில் E. அகூரத்தின் கீழ் உள்ள வாசகமாதிரியாக, அந்த மாடுகளின் விபரங்களையும், குறிகளையும் மற்றும் குறிப்புகளையும் பதிய வேண்டியது. அந்த டாப்பு நகராதிக்கார சங்கத்திலே ரூயரிற்றுக்கிழமைகளும் பிரசித்த பெருநாட்களும் பிறநீங்கலான மறுநாட்களில் பின்னேரம் 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் எந்தச் சனங்களும் பார்த்துக்கொள்ளக்கூடியதாகும்.

15. சனிற்றரி இன்ஸ்பெக்டர் அல்லது அதிகாரம்பெற்ற பிறர், சோதனைக்காகக் கொண்டுவரப்படும் மாடுகளின் சொந்தக்காரரை, அந்த மாடு அவர்களுக்குரியது என்பதைக் காட்டும் சாதனத்தைத் தாம் சோதிப்பதற்காகத் தமக்குக் காட்டும்படி கேட்கவேண்டியது. அந்தச் சாதனம் மிருகத்தை விற்றவர்களால் கைஎழுத்திடப்பட்டு, மிருகத்தின் விபரங்கள் பதியப்பெற்ற, கொடுத்தவர்களது பெயர் இருப்பிடம் ஆகிய இவற்றைக் காட்டி, இரண்டு பேரால் சாட்சிபோடப்பட்டிருக்க வேண்டியது. இத்தச் சாட்சிக்காரரில் ஒருவர் மாடு எந்த ஊர் அல்லது கிராமத்திலிருந்து கொண்டுவரப்படுமோ அந்தப் பகுதியின் பொலிசு விதானே, அவர்தாப்பில், அல்லது வேறு ஒரு தலைமைக்காரனாக இருந்தல் வேண்டும். அப்படிப்பட்ட சாதனம் அல்லது மாட்டுத்துண்டு, முந்திய பிரமாணத்தில் கண்ட டாப்போடு ஒவ்வொரு நாளும் நகராதிக்காரக் கந்தோருக்கு அனுப்பப்படுதல் வேண்டும்.

16. மேலே கண்டிருக்கிறபடி மிருகங்களைச் சனங்கள் பார்த்துக்கொள்ளும்படி கட்டி இருக்கும் போது, அல்லது அடிக்குமுன் இறைச்சி அடிவட்டில் கட்டி இருக்கும்போது, அவைகளுள் யாதொரு மிருகத்துக்கு எவரும் உரித்துச் சொன்னால், சனிற்றரி இன்ஸ்பெக்டர் அல்லது அதிகாரம்பெற்ற பிறர், அந்த மிருகத்தை அடியாதபடி தடுத்தல், உரித்துச்சொல்வோனைத் தனது உரித்தின் விபரங்களையும், தனது பெர் ஊர்களையும், இன்னும் அந்த உத்தியோகத்தர் அவசியம் எனின் காணும் மற்றும் விபரங்களையும் 24 மணித்தியாலத்துக்குள் எழுதித்தரும்படி கேட்க இத்தால் வேண்டப்படுகிறார்கள்.

17. சனிற்றரி இன்ஸ்பெக்டர் அல்லது அதிகாரம்பெற்ற பிறர், அப்படியாகிய விபரங்கள் எழுத்தில் கொடுப்பின், அந்த மிருகத்தை நீதவாணுக்குமுன் கொண்டுபோகும்படி செய்யவேண்டியது. அவர் அதைக்குறித்த உரித்தைப் பொதுவாக விளங்கித் தீர்த்தல்வேண்டும். அந்த விபரங்களைக் கொடுக்கத்தவறினால், 24 மணித்தியாலக் கழித்தபின், அந்த மிருகத்தை இறைச்சிக்காக அடிக்கும்படி உத்தரவுபண்ண அந்தச் சனிற்றரி இன்ஸ்பெக்டருக்கு அல்லது அதிகாரம்பெற்ற மறுபேருக்கு நீதியாகும்.

18. உத்தரவுபெற்ற ஒவ்வொரு இறைச்சி அடிக்காரனும், பிரசித்த மார்க்கற்கடையில் ஒரு சாலுக்கு உத்தரவுபெற்றவர்கள் எவரும், நகராதிக்கார எல்வையையிடும் எவ்வேனும் போகும்போது, தாம் அப்படிப்போக எண்ணி இருக்கும் எண்ணத்தை, அப்படிப்போவதற்கு இரண்டு நாளைக்கு முன்னாலது சங்கத்துக்கு எழுத்துமூலமாக அறிவிக்கவேண்டியது. அந்த அறிவித்தல், தாம் அப்படிப்பட்டிருக்கும் காலத்தில் தமக்காகத் தம்முடைய இறைச்சி அடிக்கும் தொழிலை அல்லது மறுவேலையைப் பாரக்கும் காரியகாரன் அல்லது தத்துவக்காரனது முழுப்பெயரையும் காட்டவேண்டியது. அப்படிப்பட்ட காரியகாரர் அல்லது தத்துவக்காரர் ஒவ்வொருவருடைய பெயரும், நகரசங்கக் கந்தோரில் அதுக்காக வைத்திருக்கும் புத்தகத்தில், அவரால் அல்லது அவருடைய காரியகாரரால் பதிவிக்கப்படவேண்டியது. அந்தப் பதிவு அந்த இறைச்சி அடிக்காரன் அல்லது மார்க்கற் சாலுக்காரன் காலியைவிட்டு வெளிக்கிட்டு ஏழு நாளைக்குள் பதிவிக்கப்படவேண்டியது. அப்படிப்பட்ட ஒவ்வொரு காரியகாரர் தத்துவக்காரரும் உத்தரவுபெற்ற இறைச்சி அடிக்காரர் மார்க்கற் சாலுக்காரர் இப்போது கட்டுப்பட்டிருக்கும் அல்லது இனிமேல் கட்டுப்பட வேண்டியவரும் பிரமாணங்களுக்கு அமையவேண்டியது. உத்தரவுபெற்ற இறைச்சி அடிக்காரர் அல்லது மார்க்கற் சாலுக்காரர் மேலே கண்டிருக்கிற அறிவித்தலைக் கொடுக்கத் தவறினால், அவர்களுக்காகக் கொடுத்த உத்தரவுப் பத்திரத்தை அழித்துவிடலாம்.

19. இறைச்சி அடிக்கிற பிரசித்த லீடுகளின் பொருட்டுச் சங்கத்தலைவர் பின்வரும் சலார்களை அறவிடுவது நீதியாகும் :-

	ரூ. ச.
மாடுகளைக் கட்டுவதற்கு நான் ஒன்றுக்கு ...	0 6
மாடுகளுக்குச் சாப்பாடு கொடுப்பதற்கு நான் ஒன்றுக்கு ...	0 12
வெள்ளாடு செம்மறியாடுகளைக் கட்ட நான் ஒன்றுக்கு ...	0 3
வெள்ளாடு செம்மறியாடுகளுக்குச் சாப்பாடுகொடுக்க நான் ஒன்றுக்கு ...	0 6
இறைச்சி அடிவட்டைப் பாலிக்க மாதம் ஒன்றுக்கு ...	5 0

இத்தச் சலார்களைக் காலத்துக்குக்காலம் மாற்றச் சங்கத்துக்கு நீதியாகும். அப்படி மாற்றி விதிக்கப்பட்ட சலார்கள் கவண்மேத்துக் "கசந்" பத்திரிகையில் பிரசுரம்செய்யப்பட்டபின் முந்திய சலார்களுக்குப் பதிலாக இவ்வாறு விதிக்கப்பட்ட வேண்டியதாகும்.

20. சர்க்கிடுத்தாரிடத்தில் ஒரு விசேஷ உத்தரவு பெற்றவரின், உத்தரவு பெறாதவர்கள் எவரும், நகராதிக்கார எல்லைக்குள் யாதொரு ஆடு மாடு முதலியன, செம்மறியாடு, வெள்ளாடு அல்லது பன்றியைக் கொல்லுதல் நீதியாகாது. விசேஷ உத்தரவைப்பெற்றவர்கள் அந்த உத்தரவின் கீழ் இடத்திலும், அங்கே காட்டப்பட்ட நிபந்தனைகளின்படியும்ல்லாமல், யாதொரு மிருகத்தை கொல்லப்பாது. அப்படியான விசேஷ உத்தரவின் பொருட்டு சங்கத்தார் காலத்துக்குக் காலம் நியமிக்கும் சலார்கள் அறவிடப்படவேண்டியது.

விசேஷ உத்தரவு.

இந்த அதிகாரத்தில் "மிருகம்" என்பது மாடுகள் செம்மறியாடுகள் வெள்ளாடுகளைக் கருதும்.

21. இறைச்சி அடிகாரர் அல்லது மறுபேர் இறைச்சி அடிவட்டைப் பாலிப்பதற்கு எண்ணிலை அவர்கள் உத்தரவும் தங்கள் உதவி ஆட்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தண்டும் கேட்கவேண்டியது. அந்த உத்தரவு சாட்டுதல்பண்ணக்கூடியதாகாது.

இறைச்சி அடிகாரரும் பிறரும் உத்தரவும் ஒரு தண்டும் பெறவேண்டியது.

22. இறைச்சி அடிகாரரும் அவர்களுடைய உதவி ஆட்களும் இறைச்சி அடி வட்டிற் காவற் காரன் கேட்கும்போது தங்கள் உத்தரவை அல்லது துண்டைக் காட்டுதல்வேண்டும்.

உத்தரவையும் துண்டையும் காட்டுதல்.

23. இறைச்சி அடிகாரர் அவர்களுடைய உதவி ஆட்கள், இறைச்சி அடிவட்டிற்சூரிய நகராதிக்கார உத்தியோகத்தார் அதிகாரம் கொடுக்கப்பட்டவர்கள் ஆகிய இவர்களை அல்லாமல், வேறொருவரையும் மிருகங்களைக் கொல்லும்போது, உரிக்கும்போது, அல்லது தேக்கங்களை வெட்டும்போது உள்ளே விடப்படாது.

இறைச்சி அடிக்கும் நேரத்தில் ஒருவரையும் உள்ளே விடப்படாது.

8 ம் அதிகாரம்.

அபாயத்துக்கும் நார்த்தத்துக்கும் இடமான தொழில்கள்.

1. 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 259 ம் பிரிவின்கீழ் எந்த நோக்கத்துக்காகவெனும், நகராதிக்கார எல்லைக்குள் நடத்தப்படும் எந்த முயற்சியையும், அது நடத்தப்படும் மாதிரியையும் கிரமத்தையும் எப்போதும் சங்கத்தலைவரும் அவரது அதிகாரம்பெற்றவர்களும் பார்த்ததற்கும் பரிசோதித்ததற்கும் அவைகள் உரியவைகளாயும் வேண்டியவைகளாயும் இருக்கும்.

259 ம் பிரிவின்படி செய்யும் தொழில்கள் சோதனைக்குட்பட்டவைகளாகும்.

2. அந்தப் பிரிவின் கீழ் உத்தரவுபெற்றிருக்கும் ஒவ்வொருவரும், அந்த உத்தரவு பெறப்படுகின்ற கொண்டிருக்கும் காலம்வரைக்கும், யாதொரு தூர் நார்த்தத்துக்கிடமான அல்லது அபாயத்துக்கிடமான பதார்த்தங்களை உண்டாக்குகிற, கொண்டுபோகிற, சேர்த்தவைக்கிற, அல்லது வைத்திருக்கிற மாதிரியைப்பற்றியும்; அல்லது இந்த வேலைகள் செய்தற்கு இடங்கொடுக்கக்கூடிய காரணங்களைப்பற்றியும், அல்லது அந்தப் பதார்த்தங்களோடு கொண்டுபோவதற்காகவெனும் சேர்த்தவைப்பதற்காகவெனும் உத்தரவுபண்ணத்தக்க பொருள்கள், அப்படிச் செய்யாது தடுத்தவிடவேண்டிய பொருள்கள் (ஏதும் இருந்தால்), அவைகளின் இயற்கையைப்பற்றியும், அல்லது அப்படிப்பட்ட அபாயத்துக்கிடமான வஸ்துக்களின், அல்லது அவற்றின் யாதொன்றின் இயல்பை அல்லது பெலனைக் காலத்துக்குக்காலம் பரிசீலிக்கவும், சோதிக்கவும், அந்தநாட்சிபண்ணவும் செய்யவேண்டிய வகைகளைப்பற்றியும் சங்கத்தலைவர் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டளைகளுக்கும் அமையவேண்டியது.

உத்தரவுப்பத்திரம் பெற்றவர்கள், நிபந்தனைகளுக்குக் கட்டுப்படவேண்டியும் பிறவும்.

3. மாடுகட்டும் இடம், மாட்டுப்பட்டி, மாடு தங்கும் இடம், அல்லது காலையாகிய இவற்றின் சொந்தக்காரர் ஒவ்வொருவரும் அவற்றை ஒட்டால் வேய்த்து, நிலத்தைச் செங்கல்லு, கல்லு, சாந்து, சீமந்து, அல்லது அஸவால்ற்றல் காரைபோட்டு, மூத்திரம், கழுவுகிற சலம், ஆகிய இவைகள் ஒரு மூடப்பட்ட தொட்டிக்குப் போகத்தக்கதாகக் காரை அல்லது சிமந்துபோட்ட மதகுகள் வைத்துக் கட்டவேண்டியது. சலம் முதலிய பொருள்கள் போவதற்காகக் கட்டப்படும் தொட்டிச் சங்கத்தலைவர் கட்டளைபண்ணுகிறபடியாகக் கட்டப்பட்டு, அதனுட்கேளும் சாமான்கள் ஒவ்வொரு நாளும் சொந்தக்காரரான அல்லது பாலிப்பவனது செவ்வில் அகற்றி, அதனால் யாதொரு சவுக்கிய சமாதானக்கேடு விளையாடபடி, அந்தச் சாமான்கள் செவ்விலடப்பட வேண்டியது. அப்படிப்பட்ட ஒவ்வொரு மாடுகட்டிடம், மாட்டுப்பட்டி, மாடுதங்குமிடம், அல்லது காலையும் தள்ளதோறும் கழுவிச் சுத்தப்படுத்தப்பட்டு மூன்று மாதத்துக்குக் கொருமுறையாயினும் வெள்ளை அடிக்கப்பட வேண்டும். அந்த இடங்களிலிருந்து சாணியும் காய்ந்த குப்பையும் சொந்தக்காரர் அல்லது பாலிப்பவனாரால் வெளியேயுள்ள சரியான குப்பைத் தொட்டியில் இடப்பட்டு, அங்குநின்றும் அகற்றப்படல்வேண்டும்.

மாட்டுப்பட்டிகள் முதலியவற்றைச் சுத்தமாக வைத்திருத்தல்.

4. 1887 ம் ஆண்டின் "நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின்" 259 ம் பிரிவிற் சொல்லிய காரணங்களுக்காக நகராதிக்கார எல்லை யுட்பாலிக்கப்படும் யாதொரு இடத்தின் சொந்தக்காரன் அல்லது பாலிப்பவனாகவெனும்; வண்டல் தங்குமிடம், மாடு தங்குமிடம், அப்பக்கிடங்கு, வண்டல் செய்யுமிடம், கைத்தொழிற்சாலைகள் ஆகிய இவற்றின் சொந்தக்காரர், பாலிப்பவரும், அவற்றில் இருந்து சகல அழுக்குகள் குப்பைகளையும் 24 மணித்தியாலத்துக்கு இரண்டு முறை அதாவது காலமே 6 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஒருதரமும், பின்னரம் 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் ஒருதரமும் அகற்றி அல்லது அகற்றாவிடத்து, சங்கத்தலைவர் அங்குகரிக்கும் ஒரு இடத்தில் போட்டுவைக்கவேண்டியது.

வண்டல் தங்குமிடங்களிலிருந்து பழுதி முதலியன ஒவ்வொருநாளும் அகற்றப்படுதல் வேண்டும்.

5. ஒவ்வொரு வண்டல் தங்குமிடம், மாட்டுக்காலே, ஆட்டுப்பட்டி ஆகிய இவைகள் காரை இடப்பட்டு, சங்கத்தலைவருடைய திருத்திக்கு நீர்த்தங்காதபடி வடியும்படி செய்யப்படவேண்டியது.

வண்டல் தங்குமிடங்கள் முதலாயின நீர்வடியும்படி செய்யவேண்டியது.

6. 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 259 ம் பிரிவின்படி கொடுக்கப்படும் ஒவ்வொரு உத்தரவுப் பத்திரத்துக்கும் பின்வரும் சலார்கள் அறவிட நகராதிக்கார சங்கத்துக்கு நீதியாகும்:—

கரிமமேவம் முதலிய வற்றுக்குச் சலார்.

	ரூ.	ச.
கரிமமேவம் திறப்பதற்கு வருஷம் 1-க்கு ...	10	0
தொல் பதனிடும் இடத்திற்கு வருஷம் 1-க்கு ...	10	0
சுண்ணாப்புக்குள் வைப்பதற்கு ஷே ...	1	0
விறகுகாலே வைப்பதற்கு ஷே ...	1	0
வைக்கோலப்பட்டி வைப்பதற்கு ஷே ...	0	50
பட்சிமலம், எலும்பு, அல்லது யாதொரு பட்டிபோட்டுவைக்க வருஷம் 1-க்கு ...	1	0

9 ம் அதிகாரம்.

மலத்தைப்பற்றிய பிரமாணங்கள்.

கக்கூசுகளில் உள்ள பொருள்களை அகற்றுதல்.

1. நகராதிக்கார எல்லைக்குட்பட்ட யாதொரு வீடு, கட்டடம், அடைப்பு அல்லது காணிகளின் சொந்தக்காரர் அல்லது பாவனைகாரரை அந்த இடங்களிலுள்ள கக்கூசு, கிடங்கு, அல்லது மலசலம் கழிக்கும் இடங்களிலுள்ள பொருள்களை எந்த நேரத்திலும் அகற்ற அல்லது அகற்றுவிக்க எழுத்து மூலமாக அறிவித்தல் கொடுத்துக் கேட்பது சங்கத்தலைவருக்கு நீதியாகும். அப்படி அகற்றுவது அந்த நேரத்திற் காட்டப்பட்ட குறித்த இடத்துக்கும் குறித்த நேரத்திலும் செய்யவேண்டியது. அந்த நேரத்திற் கொடுப்பட்டு மூன்று நாளைக்குள் அதிர் சொல்லியபடி செய்பத்தவறினால், அப்படிச் செய்வீக்கச் சங்கத்தலைவருக்கு அதிகாரம் உண்டு. அப்படி எந்தப் பொருள்களை அகற்றுவித்தலாகிய செய்கையைச் செய்வீத்தற்கு எவர் ஒருவரையும் அப்படிப்பட்ட வீடு, வெளிவீடு, கட்டடம், அடைப்பு அல்லது தோட்டங்களுள் வேண்டிய ஆட்கள், கருவிகள், சாமான்களோடு போம்படி அதிகாரங்கொடுக்கச் சங்கத்தலைவருக்குத் தத்துவமுண்டு. இதன் பொருட்டுச் செலவாகும் செலவுகளை சொந்தக்காரர் அல்லது பாவனைக்காரர் இறுக்கவேண்டியது. இவைகள் 1887 ம் ஆண்டின் நகராதிக்காரச்சங்கக் கட்டளைச்சட்டத்தின் 281 ம் 282 ம் பிரிவுகளிற் சொல்லிய விதமாய் அந்தக் கட்டளைச்சட்டத்தில் விதிக்கப்பட்ட செலவுகளைப்போல அறிந்து தீர்மானித்து அறவிடப்படலாம்.

குடி இருக்கும் வீடுகளிலிருந்து 100 அடிக்குள் கக்கூசுப் பொருள்கள் புதைக்கப்படாது.

2. யாதொரு கக்கூசு, கொல்லை, குழி, அல்லது மலசலம் கழிக்கும் இடம் ஆகிய இவற்றில் உள்ள பொருள்களை யாதொரு வீடு, கட்டடம், கட்டடத்தைச்சேர்ந்த நிலம் ஆகிய இவற்றிலாவது யாதொரு கிணறு, வீடு, ஆறு, அல்லது வாழ்க்காளுக்கு 100 அடிக்குளாவது புதைக்கிற, அல்லது போட்டுமேயக்கிற, அல்லது புதைப்பிக்கிற, அல்லது போட்டுவைப்பிக்கிற எவர்களுக்கும் சூற்றவாளியாவார்கள். அவர்கள் அந்தப் பொருள்களை சங்கத்தலைவரிடத்திலிருந்து கட்டளைபெற்றஉடன், அவர் கட்டளைபண்ணுகிற இடத்துக்கு, அவர் கட்டளைபண்ணுகிற காலத்துள் உடனேதானே அகற்றிவிடவேண்டியது. அப்படிச் செய்யாத தவறினால், சங்கத்தலைவர் அல்லது அவரால் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் அல்லது வேலைக்காரர் அந்த வீடு, கட்டடம், அல்லது காணிக்கு உட்பிரவேசித்து வேண்டிய வேலைகளைச் செய்வீக்க வேண்டியது. அதனாலும் செலவுகள் எல்லாம் அந்த வேலையைச் செய்யத்தவறினவர்களே இறுக்கவேண்டியது. அந்தச் செலவுகளை 1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின் 281 ம் 282 ம் பிரிவுகளிற் சொல்லியபடி அந்தக் கட்டளைச்சட்டத்தால் விதிக்கப்பட்ட செலவுகளைப்போல அறிந்து தீர்மானித்து அறவிடப்படவேண்டியது.

சொந்தக்காரரும் குடி இருப்பவரும் உத்தரவு பெற்றவர்களுக்கொண்டே வேலைசெய்வீக்கவேண்டியது.

3. நகராதிக்கார எல்லைக்குள் இருக்கும் யாதொரு காணியின் சொந்தக்காரர் அல்லது குடி இருப்பவர்கள், அந்தக் காணியில் உள்ள கக்கூசுச் சாமான்களை அகற்ற விரும்பினால், அல்லது இந்த அதிகாரத்தின் 1 ம் பிரமாணத்தின்படி அந்தச் சாமான்களை அகற்றும்படி கட்டளை இடப்பட்டிருந்தால், அப்படிப்பட்டவர்கள் தாம் அந்த வேலையைச் செய்வீக்க எண்ணி இருக்கும் நாளையும் மணித்தியாலத்தையும் காட்டி சங்கத்தலைவருக்கு அறிவித்தல் கொடுக்கவேண்டியது. அதன்மேல் சங்கத்தலைவர் அந்த வேலையை ஒரு நகராதிக்கார பரிசேரகாரராகிய பிழனிசிப்பில் இன்ஸ்பெக்டருடைய மேற்பார்வையின்கீழ் உத்தரவிற் சொல்லிய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் அமைய, இனிமேற் சொல்லப்படும் வண்ணமாக உத்தரவுபெற்ற கக்கூசு வேலைக்காரர்கொண்டு செய்வீக்கும்படி உத்தரவு கொடுப்பார். யாதொரு காணிச் சொந்தக்காரர் அல்லது குடியிருப்பவர் இந்த வேலையை சங்கத்தலைவரால் உத்தரவுபெற்ற வேலைக்காரரைக்கொண்டல்லது மறுபேரைக்கொண்டு செய்வீக்கப்படாது.

உத்தரவின்றி மலத்தை அகற்றிக்கொண்டு போதல்.

4. நகராதிக்காரசங்கத்தின் ஒரு ஒப்பந்தக்காரன் அல்லது அந்தச் சங்கத்தின் கீழ் வேலையா யிருக்கும் ஒரு உத்தியோகத்தன் அல்லாத எவரும் நகராதிக்கார எல்லைக்குட்பட்ட வீடு அல்லது காணியில் இருந்து, அவர் நகராதிக்கார கந்தோரில் தம்முடைய பெயரைப் பதியவைத்துச் சங்கத்தலைவரிடத்திலிருந்து ஒரு உத்தரவுச்சீட்டைப் பெற்றவன்றி, மலசலத்தை அகற்றிக்கொண்டு போதல் நீதியாகாது. அப்படிப்பட்ட உத்தரவுச்சீட்டைக் கொடுப்பது அல்லது கொடாது மறுதலிப்பது சங்கத்தலைவரது யுக்தியடியாகும். அந்த உத்தரவுச்சீட்டு இதன் அனுபந்தத்தில் அனைத்திருக்கும் F. அக்ஷரத்தின் கீழுள்ள வாசகவடிவில் இருக்கவேண்டியது.

உத்தரவுபெற்ற கக்கூசு வேலைக்காரர் அல்லது இராத்தொழிலாளர்.

5. உத்தரவுபெற்ற கக்கூசு வேலைக்காரராக விரும்பும் ஒவ்வொருவரும் இத்தோடு அனைத்திருக்கும் F. அக்ஷர வாசகவடிவில் ஒரு உத்தரவுச்சீட்டைச் சங்கத்தலைவரிடத்தில் பெறுதல் வேண்டும்.

உத்தரவுபெற்றவர்கள் விதிகளுக்கு அமையவேண்டியது.

6. உத்தரவுபெற்ற கக்கூசு வேலைக்காரர் ஒவ்வொருவரும் அந்த உத்தரவுச்சீட்டின் புறத்திற் கண்டிருக்கும் விதிகளுக்கும் பிரமாணங்களுக்கும் அமையவேண்டியது. அந்த விதிகளை அல்லது பிரமாணங்களை மீறுவதுண்டானால் சங்கத்தலைவர் அவர்களுடைய உத்தரவுச்சீட்டை அழித்து விடலாம்.

மலசலங்கள் அங்கீகரிக்கப்பட்ட வானிகளில் அகற்றப்படவேண்டியது.

7. மலங்கள், நகராதிக்கார பரிசேர வேலைத்தலைவர் அங்கீகரித்துக்கொண்டமாதிரியும் வேலைப்பாடுமுள்ள துத்தினாகும் பூசிய இரும்பு வாழிகளில் அல்லாமல் வண்டிகளிலாவது மற்றெவ்வகையாகவாவது எடுத்துக்கொண்டு போகப்படாது. அந்த வாழிகளை நகராதிக்காரக் கந்தோரில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். அந்த வாழிகள் எப்போதும் முழுவாழிகளாயும், பழுது இல்லாதவைகளாயும், தண்ணீர் ஒழுக்கக் கூடாதவைகளாயும், செவ்வையாக மூடப்பட்ட மூடிகள் உள்ளவைகளாயும் இருத்தல் வேண்டும்.

மலசல வண்டிகள் நகராதிக்கார பரிசேர வேலைத்தலைவரால் தகுந்தவைகள் என்று எழுத்தில் சாதிக்கப்பட வேண்டும்.

8. யாதொரு வண்டில் மலசலங்களை அகற்றுவதற்காகப் பாலிக்கப்படமுன், நகராதிக்கார பரிசேர வேலைத்தலைவருடைய சோதனைக்காகக் காட்டப்பட்டீடு, அவர் அது தகுந்ததென்று ஒரு பத்திரம் கொடுத்தாலே பாலிக்கப்படலாம். அப்படிப்பட்ட பத்திரங்கள் சங்கத்தலைவர் கட்டளையிடுகிறபடி காலத்துக்குக்காலம் புதுப்பிக்கப்பட வேண்டியது.

மலசல வண்டிகள் பதிதல்.

9. மலசலங்களை அகற்றுவதற்காக உத்தரவுபெற்ற வண்டிகளைப் பதிவதற்கு ஒரு புத்தகம் வைத்திருக்க வேண்டியது. அந்த வண்டிகளின் முறையாக இலக்கம் போடப்பட்டு "Latrine Cart" (மலசல வண்டி) என்னும் சொற்களும், நகராதிக்கார கந்தோரில் உத்தரவு பெறுவோருடைய செலவில் அந்த அந்த வண்டியில் பசைமையால் எழுதப்படவேண்டியது.

மலசலங்களை அகற்றிக்கொண்டுபோகும் நேரம்.

10. மலசலத்தை எடுத்துக்கொண்டு போகும் வண்டில் யாதொரு தெருவால் இரா பந்து மணிக்கு முன்னும் 3 மணிக்குப் பின்னும் போக்குவரவு செய்யப்பட்டது. ம. முள்ள யாதொரு மலவாளியும் எந்த வீட்டிலிருந்தாவது இரா 7 மணிக்குமுன் எடுக்கப்படாது.

மலசலங்கள் அதுக்கென்று கொடுக்கப்பட்ட இடங்களில் வேலை செய்யவேண்டியது.

11. யாதொரு மலம், மலசலம், அழுக்கு, புழுதி, கஞ்சல், சாம்பல், குப்பை, அல்லது கழிவு சாமானை எவர்களுமும் 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 172 ம் பிரிவிற் சொல்லியபடியான இடங்களில் அன்றி மறு இடங்களில் போடப்படாது.

12. யாதொரு நகராதிக்கார உத்தியோகஸ்தனைக்கொண்டு மலசலங்களை அகற்றுவதற்குச் செய்யும் ஒவ்வொருவரும் சங்கத்தலைவர் நியமிக்கும் சலாரை முன்னேறச் சங்கத்தில் கட்டிவிட வேண்டியது. அந்தச் சலார் அகற்றப்படவேண்டிய வாளின் ஒன்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 2 க்கு மேற்படப்படாது. அந்தச் சலார் அது கட்டப்படவேண்டிய மாதத்தின் 10 நாட்களுக்கு முன்பு கட்டப்படாதுபோனால் அது சங்கத்தலைவரால் நீதவானுக்கு அறிவிக்கப்பட்டு அவரால் அவர் விதிக்கும் தொண்டம் பணம்போல அறவிடப்பட வேண்டியது.

13. தெருக்கள் வழியாக மலசலங்களை அகற்றிக்கொண்டுபோகிற எவர் ஒருவரும் அங்கும் இங்கும் உலாவித்திரியவும் படாது; அல்லது மலசலம் உள்ள அல்லது அவற்றை எடுப்பதற்காகப் பாலிக்கப்படும் வானிகளை யாதொரு பிரசித்த தெருப்பக்கத்தில் வைக்கவும்படாது.

14. யாதொரு அழுக்குத்தொட்டி, கக்கசு, அல்லது குப்பைக்கிடங்கிலிருந்து எடுக்கப்படும் மலசலம், அழுக்கு, சேறு, மறுபதார்த்தங்களை எடுத்துக்கொண்டு போகும்படி பாலிக்கப்படும் வண்டில் கரத்தைக்குக்குப் பொறுப்பாய் நிற்கிற எவரும், அந்த வண்டில் கரத்தைகளைச் சாமான் ஏற்றுவதற்கு வேண்டிய நேரத்துக்குமேலாக யாதொரு பிரசித்த ரோட்டு வழி அல்லது சனங்கள் போக்குவரவுசெய்யும் இடத்தில் நிறுத்திக்கொண்டு நிற்க விடப்படாது.

15. மலசலங்கள் சங்கத்தலைவர் நியமிக்கும் வழிகளால் மாத்திரமே கொண்டுபோகப்பட வேண்டியது.

16. நகராதிக்கார வரி கொடுக்கும்படி மதிக்கப்பட்ட யாதொரு வீடு, கட்டடம், காணி, அல்லது குத்தகை இடங்களில், மலசலங்களை மண்ணால் மூடும் வழக்கம் இருந்தால், அந்த வீடுகள் முதலாயின சங்கத்தலைவர் கைஒப்பமிட்ட எழுத்து மூலமாக இந்தப் பிரமாணத்திலிருந்து விலக்கப்பட்டாலோழிய, அவற்றிலுள்ள மலசலங்கள் ஒரு நாளைக்கு ஒரு தரமாகுதல் அப்படிச் செய்யவேண்டிய கடமையுடையவரால் அல்லது அல்லது அகற்றுவிக்கப்பட வேண்டியது. அப்படிக்கடமைபூண்டவர் யார்எனில்:—அந்த வீடு, கட்டிடம், காணி, அல்லது குத்தகையிடம் ஒரு குடிக்கு மேற்பட்ட குடி பாலித்தற்குரிய வீடுகளை அடக்கியதாயிருந்தாலும், அல்லது வேறு வேறு குத்தகை உடன்படிக்கைப்படி வேறுவேறு சமுசாரங்கள் குடி இருந்தாலும், அவற்றின் சொந்தக்காரரே அந்தக் கடமை பூண்டவர் ஆவர். மற்றும்படி அவற்றை ஆட்சிப்பண்ணினவருபவர்களே அந்தக் கடமையுடையவராவர்.

சொந்தக்காரனுக்கும் குடி இருப்பவனுக்கும் இடையில் இந்தக் கடமைபூண்டவர் தம்முள் யார் என்பதைக் குறித்து வாக்குவாதம் நிகழாமாயின், சங்கத்தலைவருடைய தீர்ப்பே கடைசியாக தீர்ப்பாகும்.

10 ம அதிகாரம்.

சவுக்கிய சமாதானக் குறைவுகள் நேரிடாதபடி தடுத்தலும், சனங்களுடைய சேஷமும்.

1. தூர்நாற்றம் அல்லது தூர்க்கந்தம் வீசும் பசும்மலம், எலும்புத்தூள், அல்லது யாதொரு பசுவையவிற்பதற்காக, அல்லது சேர்த்துவைத்தற்காக, சங்கத்தலைவரிடத்தில் உத்தரவுபெறாமல் நகராதிக்கார எல்லைக்குள் யாதொரு இடத்தில் அல்லது எருக்கிடங்கில் ஒருவரும் வைத்திருக்கவாவது அல்லது சேர்த்துவைக்கவாவது அல்லது போட்டுவைக்கவாவது கூடாது. அந்த உத்தரவு இத்தோடு அனைத்திருக்கும் அனுபந்தத்தில் G. அஷரத்தின் கீழுள்ள வாசக மாதிரியாக எழுதப்பட்டு கொடுபட்ட திகதி தொடக்கம் அடுத்தவரும் மார்ச்சுமாதம் 31 திகதி வரைக்கும் பெலப்புக்கொண்டிருக்கும்.

2. நீதியான அல்லது நியாயமான காரணமுண்டானால், சங்கத்தலைவர் மேலே சொல்லப்பட்ட உத்தரவை கொடாமல் மறுதலிக்கவும், கொடுத்த உத்தரவை அழித்துவிடவும் நீதியாகும்.

3. சாம்பல், குப்பை, கழிவு, அல்லது மற்றும் கஞ்சல்களைச் சங்கத்துக்குப்பைவாரிகள் அகற்ற விரும்புகிறவர்கள், அந்தச் சாமான்களைத் தங்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேயுள்ள மிதிக்கு அல்லது படிக்குப் பக்கத்தில் சரியான மூடியுள்ள வானிகள் அல்லது பெட்டிகள் அல்லது இவைகளைப் போன்ற பொருள்களில் போட்டு, சங்கத்தார் காலத்துக்குக்காலம் அறிவித்தல் மூலமாகப் பிரசித்தப்படுத்தும் அந்தந்த மனித்தியாலத்தில் வைக்கவேண்டியது. குப்பைவாரிகள் குப்பைகளை எடுத்துக்கொண்ட உடனே அவைகள் போட்டுவைக்கப்பட்டுநுத வானிகள் பெட்டிகள் அல்லது பிற பொருள்கள், திருப்ப அரைமணித்திலாவது எடுத்துக்கொள்ளப்படவேண்டியது. மேலே சொல்லியபடி வானி பெட்டி அல்லது இவைகளைப்போன்ற பொருள்களில் அன்றிக் குப்பை, சாம்பல், கழிவு, அல்லது பிறபொருள்களை யார் ஒருவரும் தெருவில் கொட்டிவைக்கப்படாது.

4. அறைகளாக அல்லது பங்குகளாக அல்லது திண்ணைகளாக ஒருகட்டடத்தை வாடகைக்குக் கொடுக்கும் சொந்தக்காரர், அவை ஒவ்வொன்றையும் பாலிப்போருக்கு குப்பை கஞ்சல் அழுக்குகளைப் போட்டுவைப்பதற்கு மூடப்பட்ட பெட்டி வானி அல்லது வேறு பொருள்களைக் கொடுக்க வேண்டியது.

5. நகராதிக்கார எல்லைக்குள் இருக்கும் யாதொரு பிரசித்த நிலத்தை சங்கத்தலைவர் அறிவித்தல் மூலமாகத் தடுத்துவைத்திருக்கும் யாதொரு வகைக்கும் பாலிக்கப்படாது.

6. யார் ஒருவரும் தங்கள் வீட்டு முகப்பிலிருக்கும் விருத்தையை, அல்லது காறை, நிலத்தை, அல்லது வீட்டு முகப்பில் அல்லது ரோட்புறத்தில் அப்படிப்பாலித்தற்குத் தகுந்தபடி கட்டப்பட்டிருந்த வேறு யாதொரு இடத்தை, குதிரை, மாடு, அல்லது வேறு மிருகங்கள் கட்டித்தற்குரிய சாலையாக அல்லது மாவாகப் பாலிக்கப்படாது.

7. எவர் ஒருவரும் வண்டில்களை யாகுதல் மிருகங்களை யாகுதல் தெருக்களிலேனும் தெருப்பக்கங்களிலுள்ள கற்பித்த நிலங்களிலேனும், கழுவுவப்படாது துடைக்கவும்படாது.

8. யாதொரு குதிரை, பசு, செம்மறியாடு, அல்லது பன்றி கொத்தால், அது செத்துக்கிடக்கும் காணியுடையவர் அது செத்து 12 மணித்தியாலத்துக்குள் தன் சொந்தச் செவலிற்றுளே செத்த பிணத்தை சங்கத்தலைவர் அதுக்காக நியமித்திருக்கும் இடத்துக்கு அகற்றிப்போடவேண்டியது, அல்லது அந்தக்காணியுள்ள பகுதியின் இன்ஸ்பெக்டருக்கு அறிவித்துப் போடவேண்டியது. அப்படி அறிவிக்குங் காலத்தில் சங்கத்தலைவர் விதிக்கும் வீதப்படி அந்த இன்ஸ்பெக்டருக்கு அந்தப் பிணத்தை எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணும் செலவைக் கொடுத்துப்போடவேண்டியது.

மலசலத்தை அகற்றிக்கொண்டு போதற்குச் சலார்.

மலசலம் அகற்றுமி வேலைக்காரர் கண்டபடி திரியப்படாது.

மலசலத்தை எடுத்துக்கொண்டுபோகும் வண்டிகள் இடையில் நிற்கப்படாது.

மலசலங்களை நியமிக்கப்பட்ட வழியால்கொண்டுபோதல்.

வீடுகளிலிருந்து மலசலங்களை எடுத்துக்கொண்டுபோதல்.

வாக்குவாதம் உண்டாகும் காலத்தில் சங்கத்தலைவருடைய தீர்ப்பே கடைசியாக தீர்ப்பாகும்.

எழுப்போட்டுவைக்கும் இடங்களுக்கு உத்தரவு பெறவேண்டியது.

உத்தரவுகொடுக்க மறுதலித்தலும் கொடுத்த உத்தரவுகளை அழித்தலும்.

வீட்டுக்காரர் சரியான குப்பைப்பெட்டிகளில் குப்பைகளைப் போட்டுவைக்க வேண்டியது.

திண்ணைகள் முதலியவற்றின் சொந்தக்காரர் குப்பைப் பெட்டிகள் கொடுக்க வேண்டியது.

பிரசித்த நிலங்களைப் பாலித்தல்.

விருத்தை முதலியவற்றில் குதிரைகள் மாடுகளைக் கட்டப்படாது.

குதிரைகளைத் தெருக்களில் கட்டிக்கழுவத்துதல். செத்த மிருகங்களை அடக்கம்பண்ணுதல்.

விலக்கப்பட்டவைகள்.

9. பின்வரும் செய்கைகளில் ஒன்றையும் எவர் ஒருவரும் செய்யப்படாது:—

(1) 20 அடிக்கு மேற்பட்ட மரம் அல்லது வேறு யாதொரு பொருளை, அதன் ஒரு தலப்பை வேறொரு வண்டியில் அல்லது மர வண்டியாகிய “சிலிங்” வண்டியில் தொடுத்துக் கட்டாதபடி கொண்டிப்போதல்.

(2) 20 அடிக்கு மேற்பட்ட மரம் அல்லது வேறு யாதொரு பொருளை, ஒரு தலைப்பு வேறொரு வரால் சுமக்கப்படாதபடி தனியே கொண்டிப்போதல்.

(3) இருப்புச் சலாகைகளை வண்டிவீர்த் கொண்டுபோம்போது, அவற்றின் தலைப்புகளைச் செய்வையாக மாட்டிக்கட்டி அவைகள் சத்தம்பண்ணாதபடி செய்யாமல் சுமமா கொண்டிப்போதல்.

(4) வண்டிகளிலே தட்டுக்கு ஆறு அடிக்கு மேற்பட்ட உயரத்துக்கு விற்றகு, பீப்பா, அல்லது வேறு சாமான்களை ஏற்றாதல்.

(5) வண்டிகளில் சில்லுகளுக்குள் அடங்காமல் வெளியே சுக்கத்தக்கதாக மரம், விற்றகு, பீப்பா, வைக்கோல், அல்லது வேறு சாமான்களை ஏற்றாதல்.

(6) பாரமேற்றப்பட்ட யாதொரு வண்டியை முன்னுக்கு அல்லது பக்கத்தில் ஒரு வெற்றுகின் மீது தள்ளிக்கொண்டிப்போதல்.

10. நகராதிக்கார அல்லது பொலிசு உத்தியோகத்தர்கள் எவரும் மேலே கண்டிருக்கும் பொருள்களை மேற்கண்ட பிரமாணத்துக்கு மாறாக ஏற்றுகிற அல்லது ஏற்றிக்கொண்டு போகிற வண்டிகளை மறித்து, அந்தப் பொருள்களை மறுபடி பிரமாணத்துக்கு மாறில்லாத வகையாக ஏற்றும் வரையும் மறித்தபடி வைத்திருப்பது நீதியாவதுமல்லாமல், அவர்கள் அப்படிச் செய்யும்படி இத்தால் வேண்டப்படுகிறார்கள்.

11. ஊத்தை, ருப்பை, கழக்கல், கருங்கல், செங்கல், சுண்ணாம்பு, அல்லது வேறெந்தச் சாமானினும் பிரசித்த தெருவில் விழக்கட்டாதபடி செய்வையாக ஏற்றப்பட்டாலன்றி, யாதொரு வண்டியை அல்லது ஒற்றை வண்டியை எவர் ஒருவரும் ஓட்டப்படாது.

12. யாதொரு தெருவுக்குப் பக்கத்தில் அல்லது பக்கங்களில் வழிப்போக்கர்களுக்காகச் செய்யப்பட்ட அல்லது எண்ணப்பட்ட அடிப்பாதையில் அல்லது தழுவிசை பதித்த நிலத்தில் எவ்விதமான வண்டியையும் எவர் ஒருவரும் தள்ளவாவது இழுக்கவாவது செலுத்தவாவது கூடாது. அவ்வாறும் அப்படிப்பட்ட அடிப்பாதையில் அல்லது தழுவிசை பதித்த நிலத்தை அல்லது அவற்றின் ஒரு பகுதியை அல்லது யாதொரு ரெட்டின் யாதொரு பகுதியை எவ்விதமான பொருள் அல்லது பொருள்களையேனும் வீர்பதற்காக ஒரு வாங்கு, மேசை, அல்லது ஒரு மேடையை நிலையாக நிறுத்த அல்லது சொற்பகாலத்துக்காயினும் வைப்பதற்காவது, அல்லது கால் நடையாகச் செல்பவர்களுக்கேனும், வண்டிகளுக்கேனும் யாதொரு தடைசெய்ய அல்லது வசதிக்கேட்டை விளவிக்கத்தக்க யாதொரு செய்கையைச் செய்தற்காவது பாலிக்கவும்படாது பாலிக்கும்படி செய்யவும்படாது.

13. கால் நடையாகச் செல்வோர்க்காகப் புறம்பாக விடப்பட்ட யாதொரு அடிப்பாதை, தழுவிசை நிலம், அல்லது வழியால் யாதொரு மிருகத்தில் ஏழிச் சவாரிபண்ணாதல், அல்லது மிருகத்தை ஓட்டிதலும், இரண்டு சில்லுச் சூத்திரவண்டியில், மூன்று சில்லுச் சூத்திர வண்டியில், அல்லது இவைகளைப்போன்ற வேறு சவாரிப் பொருள்களில் ஏறிப்போதலும் நியாயமாகாது.

14. யாதொரு பிரசித்த அறிவித்தல் விளம்பரம் கிற நொத்திசு அல்லது மற்றும் பிரசித்தக் கடதாகுகளை, சங்கத்தலைவர் காலத்துக்குக் காலம் நியமிக்கும் இடங்களினன்றி எவர் ஒருவரும் ஓட்டிதலும் அடித்துவைத்தலும் நீதியாகாவாம்.

15. நகராதிக்கார எல்லைக்குள் சங்கத்தலைவருடைய உத்தரவின்றி, எவர் ஒருவரும் மிருகங்களைக் கட்டை அடித்துக் கட்டவாவது, வண்டிகளைச்சேர்த்து வைத்திருக்கவாவது, கூடாரம் அடித்து வைத்திருக்கவாவது கூடாது.

16. சங்கத்தலைவருடைய உத்தரவின்றி ஒருவரும் தமது காணியுள் தூக்கத்தமுடைய பொருள்களைப் போட்டுவைத்தற்காக யாதொரு குழி அல்லது கிடங்கைத் தோண்டவாவது தோண்டிவிக்கவாவது கூடாது.

17. நகராதிக்கார எல்லைக்குள் யாதொரு பழம், மரம், அல்லது மரத்தின் ஒரு பகுதி, யாதொரு வீடு, அல்லது கட்டடத்தில் விழக்கூடியதென்றாவது, அதில் குடி இருப்பவர்களுக்கு அபாயத்தை விளவிக்கக்கூடியதென்றாவது, அல்லது அது ஒரு ரெட்டுக்கு, அல்லது தெருவுக்குப்பக்கத்தில் இருந்து அந்தப் பாதையால் போக்குவரவு செய்வோர்களுக்கு அபாயம் விளவிக்கக்கூடியதென்றாவது, சங்கத்தலைவரால் எண்ணப்பட்டால், அவர் அந்த மரம் நிற்கிற நிலத்தின் சொந்தக்காரன் அல்லது குடி இருப்பவனுக்கு, அந்த மரத்தை, அல்லது பழத்தை, அல்லது மரத்தின் ஒரு பகுதியை வெட்டி அப்புறப்படுத்தி விடும்படி எழுத்து மூலமாக அறிவித்தல் கொடுப்பது நீதியாகும். அப்படி அறிவித்தல்கொடுத்து 24 மணித்தியாலத்துள் அந்தச் சொந்தக்காரன் அல்லது குடி இருப்பவன், அதை அப்புறப்படுத்தற்காகிய பிரயத்தனங்களை உடனே தொடங்கிக் கூடிய சாக்கிரதையாய் வேலையை முடியாதவீட்டால், சங்கத்தலைவர் தாமே அந்த வேலையைச் செய்வீக்கவேண்டியது. செய்வீத்தபின் அதன் பொருட்டு உள்ளபடி செலவழிந்த செலவை நீதவாளுக்குச் சரியான செலவென்று கை எழுத்திட்டனுப்ப, அவரும் அதைச் சரியான செலவென்று ஒத்துக்கொண்டபடி ஒரு குறித்த திகதியில் வெளிப்பட்டு உடனே இறுத்துவிடும்படி அந்தக் காணியின் சொந்தக்காரன் அல்லது குடி இருப்பவனுக்கு நொத்திசு அனுப்பவேண்டியது. அது இறுக்கப்பட்டத் தவறிலால், நீதவான் தம்மால் இடப்படும் தெண்டப்பணங்களை அறவிடுவதுபோல இந்தச் செலவையும் அறவிடலாம்.

மாடுபிடி.

18. சங்கத்தலைவரால் அதிகாரம்பெற்ற எவர் ஒருவரும், நகராதிக்கார எல்லைக்குள் யாதொரு தெருவில் கட்டப்பட்ட, மேய்க்கப்பட்ட, லிகொலியாய் விடப்பட்ட, அல்லது முறைபிணமாய்ச் சாவுக்கப்படுகிற மாடு, குதிரை, செம்மறியாடு, வெள்ளாடு, அல்லது வேறெந்த மிருகத்தையும் அவைகள் பாரமேற்றப்படுகிற அல்லது பார மிறக்கப்படுகிற வண்டியில் கட்டப்பட்டிருந்தாலன்றி, பிடிப்பதும் பிடிப்பிப்பதும் நீதியாகும். அப்படிப் பிடிக்கப்படும் மிருகத்தை சம்பமாக உள்ள பொலிஸ் ஸ்டேஷனுக்குப் பொறுப்பாயுள்ள பொலிசு உத்தியோகத்தினிடம் ஒப்புவித்துப்போட வேண்டியது. அப்படிப் பிடிக்கிற அல்லது பிடித்த மிருகத்தைப் பொறுப்பேற்றி ஒவ்வொரு உத்தியோகத்தனும் உடனே அதைப்பற்றி சங்கத்தலைவருக்கு நிப்போட பண்ணவேண்டியது. அப்படி நிப்போட்பண்ணும் நேரத்தில் அந்த மிருகத்தை உரித்தாடுவோர் ஒருவரும் இல்லையானால், அதைப் பவுத்திரப்படுத்தி வைப்பதற்கும், அதற்குத் தீன் போடுவதற்கு வேண்டிய வழிவகையைச் செய்யும்படியும், அதைப்பற்றி வழமையான பிரசித்தம் செயலிக்கும்படியும் சங்கத்தலைவர் அந்த உத்தியோகத்தனுக்குக் கட்டண்பண்ணவேண்டியது. ஆனால் அந்த மிருகத்தைப் பிடிப்பவனுக்காக மாடு குதிரைகளுக்கு ஒரு ரூபாய் வீதமும், செம்மறியாடு வெள்ளாடுகளுக்கு 25 சத வீத

மும்; இன்னும் அவற்றைக் கட்டிப் பராமரிக்கும் உத்தியோகத்தின்காக மேற்கண்ட மிருகங்களுக்கு நான் ஒன்றுக்கு 12 சத வீதமும் 6 சத வீதமுமாகச் சங்கத்தில் செலவு கட்டப்பட்டால் 10, அந்த மிருகங்களைச் சந்தக்காரருக்குக் கொடுக்கப்படாது. அந்த மிருகங்கள் பிடிக்கப்பட்டு 10 நாட்களுள் யார் ஒருவராவது வெளிப்பட்டு, மேற்சொல்லியபடி அவற்றுக்கு உரித்துச் சொல்ல அல்லது செலவு கட்டத்தவறினால், அந்த உத்தியோகத்தின் அவற்றைப் பிரதித்த ஏலத்தில்விற்று (அப்படி விற்றும்படி அவருக்கு இத்தால் அதிகாரம் கொடுக்கப்படுகிறது). வந்த விஷயில் பிடித்தவனுக்கு ஒரு ரூபாய் வீதம் கொடுத்தது, அவற்றைக்காட்டித் தர்பரித்தற்காகத் தமக்கு வரவேண்டிய பணத்தையும் கழித்துக்கொண்டு, மீதப்பணத்தை நகராதிக்கார வேதனத்தோடு கட்டும்படி சங்கத்தின் சர்க்கரித்தார் வசம் கொடுத்துவிட வேண்டியது.

19. யாதொரு முற்றம், வீட்டுக்கணித்தான இடம், ஐயவழி, கொட்டில், காலை, அல்லது ஆட்டப்பட்டிகளின் சொந்தக்காரனை சங்கத்தலைவர் கட்டளை இடுகிறபடி அவற்றுக்குத் தழுவியசை போடவேண்டும் என்று, அல்லது அவற்றிலிருந்து தண்ணீர் பாய்வதற்காகக் கிட்டஉள்ள ஒரு நகராதிக்கார சங்கத்தைச் சேர்ந்த மதகோடு தொடுத்தப் போதிய ஈன்கட்ட வேண்டுமென்று, அந்தச் சங்கத்தலைவர் அவசியமென்று கண்டால், எழுத்து மூலமாக அறிவித்தல் கொடுத்துக் கேட்கலாம். அப்படிக் கட்டுவதற்காகப் பாலிக்கப்படும் சாமான்கள் அந்த வேலைகளின் பருப்பும், அவற்றின் நீர்மட்டும், அவற்றின் சரிவு, அவை நகராதிக்கார சங்கத்துக்குரிய காணொடு பொருத்தவேண்டிய இடங்கள் ஆகிய இவைகள் எல்லாம் சங்கத்தலைவர் கட்டளை இடுகிறபடி நடத்தப்படவேண்டும். ஆனால் அந்த வேலைகளில் வைக்கப்படவேண்டிய காண்கள் குழாய்களுக்காகவேண்டிய சாமான்களை, சங்கத்தார் தாமே தமக்குப் பொறுத்த செலவை வாங்கிக்கொண்டு, மேற்கண்ட இடங்களின் சொந்தக்காரர் கேட்கும்போது கொடுத்துப்போட வேண்டியது. அந்தச் சொந்தக்காரர் தமக்குக் கிடைத்த தொத்திசுப்படி அந்த வேலைகளைக் குறித்த காலத்தின் செய்யாதுபோனால், சங்கத்தலைவரும், எழுத்து மூலமாக அவருடைய அதிகாரத்தைப்பெற்ற உத்தியோகத்தர் அல்லது வேலையாட்களும், அந்த நிலங்களின் பிரவேசித்து அவையைச் செயலிக்கவேண்டியது. அவற்றின் செலவைச் சொந்தக்காரர் கொடுக்கவேண்டியது.

20. யாதொரு காணி அல்லது நிலத்தின் சொந்தக்காரர் அல்லது குடிநூற்பவர்களுக்கு அந்த தக்காணி அல்லது நிலத்துக்குப்போதிய வேலி போடும்படியும், அல்லது காலத்துக்குக்காலம் சங்கத்தலைவர் நியமிக்கிறபடி அடிக்க இருக்கிற தெரு மட்டத்திலிருந்து ஒரு குறித்த உயரத்துக்கு மேற்படாதபடி அந்த வேலையை வெட்டும்படியும், அல்லது நறுக்கும்படியும், அல்லது அந்த உயரத்துக்கு யாதொரு எல்லைச் சிவரை இடித்துக் குறைக்கும்படியும், அந்த உயரத்துக்கு மேற்பட்டு அல்லது தெருவுக்குமேலே தாங்கி வழிப்பாக்கத்தைத் தடுக்கிற, அல்லது வேறு நடட்டுசெய்கிற வேலைகள் மரங்களை வேலி உட்படி நறுக்கும்படியும் அந்த சங்கத்தலைவர் எழுத்து மூலமாக தொத்திசு கொடுக்கலாம்.

21. யாதொரு தெருவுக்குப் பக்கத்தில் ஒருவரும் பாய் சீலை அல்லது வேறு சாமான்கள் பொருள்களைத் தூக்கவும்படாது அல்லது வேறு வகையாக வெளியாகப்போடவும்படாது.

22. (1) சங்கத்தலைவரிடத்திலே முன்னேற எழுத்தில் உத்தரவுபெற்றன்றி, எவர் ஒருவரும் யாதொரு நீராவி, தண்ணீர், அல்லது வேறு யாதொரு யந்திரவியைசுக்குரிய பொருள்களைப் பாலிக்கும் கம்மியசாலை, பட்டடை, அல்லது வேலைத்தலங்களைத் தாபித்தல்கூடாது.

(2) அப்படி ஒரு கம்மியசாலை, பட்டடை, வேலைத்தலத்தைக் குறிக்கப்பட்ட இடத்திலே தாபிப்பது அயலில் குடிசனின் தெருக்கி இருக்கிற நியாயம்பற்றி, அல்லது அயலவர்களுக்கு தொந்தரவை உண்டாக்கும் என்றும் நியாயம்பற்றி, ஆசேஷத்துக்கு இடமுள்ள தாய்ச் சங்கத்தலைவருக்குத் தொற்றினால், அவர் அதைத் தாபித்தற்கு உத்தரவைக் கொடாமல் மறுதலிக்கலாம்.

23. சங்கத்தலைவரால் அங்கீகரிக்கப்படாத யாதொரு இடத்தில் நீராவி கிளம்பக்கூடிய அல்லது அயற்சனங்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய யாதொரு யந்திரம் அல்லது "எட்டம்போயிலர்" எனப்படும் நீராவிப்பேயக்கத்தை ஒருவரும் கட்டப்படலாம். "எட்டம்போயிலர்" ஆகிய நீராவிப் பேயக்கத்தோடு சம்பந்தமான புகைக்குழாய்கள் எல்லாம் சங்கத்தலைவர் அங்கீகரிக்கும் உயரத்தின்படியும் பிரமாணங்களின்படியும் கட்டப்படுதல்வேண்டும்.

24. யாதொரு கம்மாலை, அப்பக்கிடங்கு, பட்டடை, வேலைத்தலம், நீராவி தண்ணீர் அல்லது பிற யந்திர விசைப்பொருள்கள் பாலிக்கும்படி ஆகிய இவைகள் காண் கக்கூசு முதலியவற்றில் இருந்து கிளம்பும் நச்சுக்காற்று அல்லது பிற கெடுதிகள் இல்லாமல் சுத்தமான நிலப்பரத்தில் வைத்திருக்கப்படவில்லை என்றவது; அல்லது அங்கே வேலைசெய்யும்போது உண்டாகும் ஆவி, தூமம், புழுதி, அல்லது வேறு அசுத்தப் பதார்த்தங்களால் யாதொரு தீங்கு விளையாமல் அந்த இடங்கள் சுகாதாரவிதிக்கு விரோதமில்லாமல் கூடியவரையில் செவ்வையாகத் திறக்கப்பட்டிருக்கவில்லை யென்றவது; அல்லது வேலைநடக்கும்போது, வேலைசெய்கிறவர்களுடைய சவுக்கியத்துக்குத் தீங்கு விளையத்தக்கவிதமாக அதிகம் சனநெருக்கமுடையதென்றவது; அல்லது அங்குள்ள யந்திரம், யந்திரக்கருவிகள், கப்பிக்கால், அல்லது பிற குத்திரங்கள் சீவனுக்கு அல்லது தேக அவயவங்களுக்கு அபாயம் விளைவிக்கத்தக்கவிதமாகப் பூட்டப்பட்டிருக்கின்றன அல்லது அடைக்கப்பட்டிருக்கின்றன என்றவது சங்கத்தலைவருக்குத் தோன்றும்போது. அப்படிப்பட்ட கம்மாலை, அப்பக்கிடங்கு, பட்டடை, அல்லது வேலைத்தலத்தின் சொந்தக்காரரை அவைகளைச் சுத்தமான நிலப்பரத்தில் வைத்திருக்கவாவது; சன நெருக்கம் அதிகம் இல்லாமல் தடுத்துவைக்கவாவது; காற்றுவரத்தக்க விதமாக அங்கே திறப்புகளை அமைத்தவைக்கவாவது; அல்லது, யாதொரு யந்திரம், யந்திரக்கருவி, கப்பிக்கால் அல்லது வேறு குத்திரங்களால் சீவனுக்கேனும் அவயவங்களுக்கேனும் அபாயம் சம்பவியாமல் தடுத்தற்காவது, சங்கத்தலைவர் தகுதி என்று காணுகிறபடியான கட்டளையைத் தம்மிடத்தில்வந்து பெற்றுக்கொள்ளும்படி எழுத்து மூலமாக தொத்திசுவிட்டுக் கேட்கலாம்.

இந்தப் பிரமாணத்தில் சொல்லப்பட்டது எதுவும், இப்போதள்ள அல்லது இனிமேல் செய்யப்படும் யாதொரு கட்டளைச்சட்டத்தின் யாதொரு பகுதிக்கு மாறாக இருக்கமாட்டாது.

25. வாடகைக் குதிரைமால்கள், குதிரைச்சாவடிகள், குதிரைவயித்தியசாலைகள், வண்டில் தங்குமிடங்கள், மாட்டுப்பட்டிகள், அல்லது 20 ஆடு அல்லது 10 மாடுகட்டும் இடங்கள், அல்லது அவைகள் ஒருமிக்கக் கூடியதற்கு விடப்படும் இடங்கள்; அல்லாமலும், நகராதிக்கார எல்லைக்குள் குடிநெருக்கி இருக்கும் இடங்களில் சங்கத்தலைவருடைய அனுமதியின்றி மாடுகள் ஒன்றுக்குமேலும், ஆடுகள் இரண்டுக்கு மேற்படவும் வாபஸ் கருதிக்கட்டப்படும் இடங்கள் ஆகிய இடங்களின் சொந்தக்காரர் அல்லது பாலிப்புக்காரர் சகலரும், ஒவ்வொரு வருஷத்திலும் முதல்மாதத்திலும், புதிதாகத் திறக்கப்படுமீபோது அப்படித் திறந்த ஒருமாதத்தினும், சங்கத்தலைவரிடத்திலே அப்படி யாதொரு இடத்தை, மேற்கண்ட நோக்கங்களுள் யாதொன்றிற்காகவேனும் பாலிப்பதற்காக உத்தரவுதரும்படி கேட்டல் வேண்டும்.

அப்படிப்பட்ட உத்தரவைச் சங்கத்தலைவர் தமது யுக்திப்படி, தாம் தகுதி என்று காணுகிற கட்டுப்பாடுகளுக்கும் விதிக்குக்கும் அமையக்கொடுக்கின்ற கொடுக்கலாம், கொடாது மறுதலிக்கின்றும் மறுதலிக்கலாம், அல்லது ஒருமுறை கொடுத்த உத்தரவைத் திருப்ப நினைத்திவைக்கவும் அல்லது அழித்துவிடவும் கூடும். அப்படி ஒரு உத்தரவைக் கொடாது மறுதலித்தற்கு, அல்லது கொடுத்த உத்தரவை நினைத்திவைத்தற்கு அல்லது அழித்துவிடுதற்கு உரிய கட்டளைகள் எழுத்தில் எழுதப்பட்டு அப்படிச் செய்தற்காகிய நியாயங்கள் காட்டப்பட்டிருந்தல் வேண்டும்.

முற்றம் முதலியவற்றுக்குத் தழுவியசை யிட்டெக் காண்வைக்கும்படி சங்கத்தலைவர் கேட்கலாம்.

சொந்தக்காரர் அல்லது குடிநூற்பவர்கள் வேலைகளைப் பழுதுபார்க்க, வெட்ட அல்லது நறுக்க வேண்டியது.

பாய் முத்தியீயற்றைத் தூக்குதல்.

சங்கத்தலைவருடைய உத்தரவின்றி யாதொரு கம்மாலை முதலியவற்றைப் புதிதாக அமைக்கப்படுதல்.

நீராவி உண்டாவனவற்றை அல்லது அபாயத்துக்கிடமானவற்றை அனுமதியின்றிக் கட்டப்படாது.

கம்மாலைகள் அப்பக்கிடங்குகளில் வைக்கவேண்டிய சுகாதார விதிகள்.

குதிரைமால்கள் வண்டில் தங்குமிடங்கள், மாடுகட்டிமிடங்கள் வைத்திருப்பதற்கு உத்தரவு கேட்கவேண்டியது.

சங்கத்தலைவர் உத்தரவை கொடுக்கவும்கூடும் மறுதலிக்கவும்கூடும்.

உத்தரவின் நிதித் திட்டங்களைப் பாலித்தால் இறுக்க வேண்டிய தெண்டம்.

அரசாட்சியாருடைய இடங்கள் விலக்கப்படுதல்:

உத்தரவுபெற்றவர்கள் மால்களின் கட்டியிருக்கும் மிருகங்களின் சொந்தக் காரருடைய பெயரைக் கொடுக்கும் படி கேட்கப்பட்டால்.

தண்ணீர் பழுதுபடக்கூடாத மிருகங்களின் மலங்களைப் போட்டுவைக்கப்பட்டது.

தண்ணீர் உட்செல்லாத விதமாக அடித்தலங்கள் காறை போடப்பட்டிருந்தல் வேண்டும்.

மலம் போட்டுவைப்பதற்குச் சரியான எருக்கிடங்குகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது.

அவற்றின் நிலமட்டம் அடிக்க இருக்கும் நிலத்திலும் பதிவாக இருக்கப்பட்டது.

அவற்றுள் போடப்பட்ட பொருள்கள் வெளியே போகாமலும் நிலத்தில் ஊருமலும் அவைகள் செய்யப்பட்ட வேண்டியது.

மூடிகள் போடப்பட்டிருந்தல் வேண்டும்.

காண்களை எப்போதும் நல்ல நிலபரத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டியது.

அந்த இடங்கள் நாள்நாள் செல்லவையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது.

138 ம் பிரிவிற் சொல்லிய கணக்குகள்.

146 ம் பிரிவிற் சொல்லிய கணக்குகள்.

மாநிலக் கடதாகிகள் கொடுக்கப்படுமுறை.

இப்படி ஒரு உத்தரவல்லாமல், அல்லது ஒரு உத்தரவு மறுதலிக்கப்பட்டு, நிபந்தப்பட்டிருக்கின்ற அல்லது அறிக்கப்பட்டிருக்கின்றால், இந்த நோக்கங்கள் யாதொன்றாக யாதொரு இடத்தை எவராயினும் பாலித்தால், அல்லது கொடுக்கப்பட்ட உத்தரவின் நிபந்தனைகளுக்கு யாதொன்றை மீறினால், ஐப்பது ரூபாவுக்கு மேற்படாத தொண்டத்துக்கு ஆளாவதுமன்றி, குற்றவாளியாகக் காணப்பட்டபின் அந்தக் குற்றத்தைச் செய்வதுண்டாயின், மேலேகண்ட தெண்டத்தோடு அந்தக் குற்றத்தைச் செய்துகொண்டிருக்கும் நாள்சுக்கு, நாள் ஒன்றுக்குப் பத்து ரூபாவுக்கு மேற்படாத தெண்டத்துக்கும் ஆளாவார்கள்.

இந்த நோக்கங்களுக்காக அரசாட்சியாருடைய அதிகாரத்தின் கீழ் அல்லது அவர்கள் பாலிப்பில் இருக்கும் யாதொரு இடத்துக்கு இந்தப் பிரமாணங்கள் அமையாவரும்.

26. குதிரைகள், மாடுகள், அல்லது விலக்காவேணும், கூலிக்கூலிவேணும் அல்லது அவற்றின் பிரயோசனத்தை விற்றற்காவேணும் விடப்பட்டிருக்கும் நாகால் மிருகங்கள் ஆகிய இவற்றை வைத்திருப்பதற்காக யாதொரு இடத்தைப் பாலிப்பதற்குச் சங்கத்தலைவரிடத்திலிருந்து உத்தரவு பெற்றிருக்கும் எவ்வெவரும் காலத்துக்குக்காலம், அந்தச் சங்கத்தலைவரால் கேட்கப்பட்டால், அந்த நேரத்தில் அவ்கே விடப்பட்டிருக்கும் மிருகங்களின் சொந்தக்காரரது பெயரையும் அவரவருக்குரிய ஒவ்வொரு வகையான மிருகத்தின் தொகையையும் அல்லது தொகையையும் காட்டி ஒரு கணக்குக் கொடுத்தல் வேண்டும்.

27. உத்தரவுபெற்றவர், அந்த இடங்களிலே, மனிதர் குடியிருப்பதற்காக அல்லது வீட்டுப் பாலிப்புக்காக வைக்கப்பட்ட, அல்லது அப்படி உபயோகப்படுத்தி, அல்லது உபயோகப்படுத்தக்கூடிய தண்ணீரையாவது, பால்மாடுகள், குதிரைகள், பிற நாகால் மிருகங்களுடைய பாலிப்புக்காக வைத்திருக்கும் தண்ணீரையாவது, பால்மாடுகளில் வைத்திருக்கும் தண்ணீரையாவது, அல்லது பால்விடும், அல்லது அப்படி விவதற்காக எண்ணப்படுகிற யாதொரு பாத்திரத்தைக் கழுவதற்காக வைத்திருக்கும் தண்ணீரையாவது; அல்லது இந்த நோக்கங்களுக்காகப் பாலிக்கப்பட்ட அல்லது பாலிக்கப்படக்கூடிய தண்ணீரையாவது பழுதுபடுத்தக் கூடியவிதமாக அப்படிப்பட்ட இடங்களிலேணும் அப்படிப்பட்ட மாதிரியாகவேணும் யாதொரு குதிரை, மாடு, அல்லது பிற நாகால் மிருகங்களின் மலத்தைப் போட்டுவைக்கப்பட்டது.

28. குதிரைகளையாவது மாடுகளையாவது கட்டி அல்லது கட்டி உத்தேசித்திருக்கிற எந்தக் கட்டடத்தின் அடித்தளத்தையும், மூத்திரமாவது பிற அழகாவது உட்சென்று நிலத்தில் உறை யாதபடி சங்கத்தலைவர் திருத்திப்பட்டக்கூடியவிதமாக தகுந்த சாமான் கொண்டு அழுத்தி அல்லது காறைபோட்டு சரிவாகக் கட்டிவிடவேண்டியது சொந்தக்காரரின் கடமையாகும்.

29. அந்த இடங்களிலே குதிரை, மாடு, அல்லது பிற நாகால் மிருகங்களை வைத்திருப்பதால் காலத்துக்குக்காலம் சேரக்கூடிய மலம், எரு, சேறு, அழுக்கு, அல்லது பிற தூர்நாற்றத்துக்கிடமான அல்லது சவுக்கியக்கேட்டுக்கேதவான பதார்த்தங்களைப் போட்டுவைப்பதற்காக, சங்கத்தலைவருடைய திருத்திக்கு அந்த இடங்களில், அல்லது அவற்றுக்குச் சரியாக வசதியான இடங்களில் தகுந்த எருக்கிடங்கை அல்லது எருக்கிடங்குகளையும் உத்தரவுபெற்றவர் அமைத்து வைத்திருத்தல் வேண்டும்.

அவர் அந்த எருக்கிடங்குகளைச் செய்யுமிடத்து, அவற்றின் அடிமட்டம் அடிக்க இருக்கும் நிலத்திலும் பதிவாக இரா தவிதமாகச் செய்யவேண்டியது.

அவர் அந்த எருக்கிடங்கு அல்லது கிடங்குகளை, அதனுட்போட்படும் பொருள்கள் வெளியே போகாமலும், நிலத்திலாவது யாதொரு கட்டடச் சிவரிலாவது ஊருமலும், அதற்கடுத்த விதமாக அதற்கடுத்த சாமான்கள்கொண்டு செய்து அந்த நிலபரத்தில் அவற்றை எப்போதும் வைத்துப் பாதுகாத்தல் வேண்டும்.

அவர் அந்த எருக்கிடங்கு அல்லது எருக்கிடங்குகளுக்குத் தகுந்த மூடி போட்டிருந்தல் வேண்டும்.

30. அந்த இடங்களில் இருக்கும், அல்லது அவற்றோடு சம்பந்தப்படுத்திவைத்திருக்கும் காண்கள் அல்லது தண்ணீர் பாயவைத்திருக்கும் வழிகளை சங்கத்தலைவர் திருத்திப்படி உத்தரவு பெற்றவர்கள் நல்ல நிலபரத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டியது.

31. அவர் அந்த இடங்களை ஒவ்வொரு நாளும் ஒருமுறையாயினும் நன்றாகச் சுத்தப்படுத்திப் புதுக்குவித்து 29 ம் இலக்கப் பிரமாணத்தின் சொல்லியபடி, அவற்றிலிருந்து எடுத்து எருக்கிடங்குகளில் இடப்படும் எரு, பசு, சேறு, அழுக்கு, மூத்திரம் மற்றும் தூர்க்கந்த வஸ்துகள் அல்லது சவுக்கியக்கேட்டுக் கேதுவான வஸ்துகளை அகற்றுவீத்து, அவற்றைச் சங்கத்தலைவர் காலத்துக்குக்காலம் கறிபித்திடு இடங்களில் போட்டுவைக்கும்படி செய்யவேண்டியது.

11 ம் அதிகாரம்.

வரிகளையும் கடமைகளையும் ஏற்படுத்தலும் அறவிதலும்.

1. 1887 ம் ஆண்டின் "நகராதிக்காரக் கட்டணச்சட்டத்தின்" 138 ம் பிரிவிற் சொல்லியபடி வீடுகள், கட்டடங்கள், காணிகள் ஆகிய இவற்றின் சொந்தக்காரர் பாவனைகாரரால் கொடுக்கப்பட வேண்டிய நாலாந்தரக் கணக்கு விபரங்கள் இதன் அனுபந்தத்தில் H. அக்சுரத்தின் கீழுள்ள வாசகவடிவில் இருந்தல் வேண்டும். அந்த வடிவிலுள்ள அச்சுக்கடதாகிகள் சங்கத்தாரால் கொடுக்கப்படும். அவைகள் அனுப்பப்படுவோர் அவரால் அந்தக் கடதாகிகள் வேண்டப்படும் விபரங்கள் பதிந்து நிரப்பப்பெற்று சங்கத்துக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்.

2. 146 ம் பிரிவிற் சொல்லிய கணக்கு விபரங்கள், இத்தொடணைத்திருக்கும் I. அக்சுரமாதிரிக் கடதாகியில் எழுதப்படவேண்டும்.

3. சங்கத்தலைவர் கட்டணயிடும்போதெல்லாம், நகராதிக்கார எல்லைக்குள் இருக்கும் சகல வீடுகள், கட்டடங்கள், காணிகளாயினும் இவற்றின் சொந்தக்காரர் பாவனைகாரர்களுக்கு கட்டணச்சட்டத்தின் 269 ம் பிரிவிற் சொல்லிய பிரகாரம், மேலேகாட்டிய H., I. என்னும் இரண்டு மாதிரிக்கடதாகிகளையும் சுகிபெத்தார் கொடுப்பித்தல் வேண்டும்.

4. 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 145 ம் பிரிவிற் சொல்லிய வரி இயற்பவர்களின் டாப்பு முடிந்தபின், கட்டளைச்சட்டத்தின் 269 ம் பிரிவிற் சொல்லிய பிரகாரமாக இத்தொடனைத்திருக்கும் J. அக்ஷரவாசக மாநிரியாக அந்த டாப்பிற் சொல்லிய ஒவ்வொருவருக்கும் தொத்தீசு கொடுப்பித்தல் வேண்டும். அந்த தொத்தீசில் அவர்கள் ஒவ்வொருவரும் வரி இயக்கவேண்டிய வண்டிகள், மிருகங்களின் தொகையும், இயக்கவேண்டிய வரியின் தொகையும் காட்டப்பட்டிருத்தல் வேண்டும். இன்னமும் அந்த வரி இயக்கவேண்டிய காலமும் அந்த வரியின் வீதமும் காட்டப்பட்டிருத்தல் வேண்டும். அந்த டாப்பைப்பற்றி ஏதும் தடைசொல்ல விரும்புகிறவர்கள் தொத்தீசு கிடைத்துப் பத்து நாளைக்குள் எழுத்து மூலமாக அந்தக் தடையைச் சக்கிடுத்தாருக்கு கொடுக்கவேண்டியது. அதன்பின் யாதொரு தடையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

வண்டில் வரிகளைப் பற்றிய அறிவித்தல்களும் அவற்றைப்பற்றிய ஆக்ஷரங்களும்.

5. கட்டளைச்சட்டத்தின் 146 ம் பிரிவிற் சொல்லிய விபரக் கணக்குக் கொடுக்கப்பட்டபின், அந்தக் கணக்கிற் சொல்லப்பட்டவற்றுக்கு மேற்பட யாதொரு கரத்தை, வண்டில், நிக்ஷோ, ஒற்றைக்கரத்தை, குதிரை, மட்டம், கோவ்ல அகலுதை, எருத்துமாடு, அல்லது கழுதையை எவர் ஒருவர் வைத்திருந்தாலும், சம்பாதித்தாலும், பாலத்தாலும், அப்படிச் சம்பாதித்து இரண்டு கிழமைக்குள் அவைகளைப்பற்றிச் சரியான விபரத்தை எழுத்து மூலமாக எழுதிச் சக்கிடுத்தாருக்குக் கொடுக்கவேண்டியது.

மேலும் வண்டிகள் மிருகங்களைச் சம்பாதிப்போர் விசேஷ அறிவித்தல் கொடுக்க வேண்டும்.

6. சங்கத்தலைவரால் கட்டளையிடப்படும் பொழுதெல்லாம், நிகழும் வருஷத்தில், அல்லது நகராதிக்கார சங்கம் தாயிக்கப்பட்டபின்னுள்ள முந்திய வருஷங்களில் தொத்தாசிசுமாருக்குக் கீழ் ஆரும் வேலைபடிப்பதற்கு உடன்படிக்கைபண்ணி இருக்கிறார்களோ என்பதைப்பற்றியும், அப்படியானால் அவர்களுடைய தொகையையும், அவர் செய்துகொண்ட உடன்படிக்கைகளின் திகதியையும் உடன்படிக்கைபண்ணியவர்கள் அலுவலப்பாற்றுவந்த காலத்தையும் அறிவதற்காக நகராதிக்கார எல்லைக்குள் இருக்கும் ஒவ்வொரு தொத்தாசிசுமாருக்கும் இத்தொடனைத்திருக்கும் K. அக்ஷர வாசகவழியின் மாதிரிக் கட்டளையிட்டுத் தார் காலந்தோறும் அனுப்பவேண்டியது.

நொத்தாசிசு வேலைக்குப் படிப்பவர்கள்.

7. நகராதிக்கார எல்லைக்குள் வைத்திருக்கப்படுகிற அல்லது பாலிக்கப்படுகிற ஒவ்வொரு வண்டில் அல்லது ஒற்றைக்கரத்தையும் நியாயப்பிரமாணப்படி கொண்டிருக்கவேண்டிய வேறு தகடுகளைப் பற்றி, நகராதிக்கார சங்கத்தாரால் கொடுக்கப்படும் லோகத்தகட்டை அதின் வெளிப்படையான ஒரு இடத்தில் கொண்டிருக்கவேண்டியது. அந்தத் தகட்டில் G. என்கிற அக்ஷரவடிவும் வருஷமும் டாப்பில் பதியப்பட்ட இலக்கமும் இருக்கவேண்டியது. ஒரு வண்டிலுக்கு அல்லது ஒற்றைக்கரத்தைக்குத் தகடு கொடுக்குமுன், சங்கத்தலைவர் தீர்மானிக்கிறபடி ஒரு வெளிப்படையான இடத்தில் வருஷத்தையும் டாப்பில் பதித்த இலக்கத்தையும் மையால் சித்திரித்து அல்லது முத்திரைகுத்தி வைக்கும்படி கேட்டலும் நீதியாகும்.

வண்டில்களிலோ கத்தாற்செய்த தகடுகளைக் கொண்டிருக்க வேண்டியது.

8. மேற்கண்ட தகட்டில்லாமல் எவர் ஒருவரும் யாதொரு வண்டிலை அல்லது ஒற்றைக்கரத்தையை நகராதிக்கார எல்லைக்குள் வைத்திருக்கவாவது பாலிக்கவாவது செலுத்தவாவது கூடாது. அப்படித் தகட்டில்லாமல் வைத்திருக்கிற, பாலிக்கிற, அல்லது செலுத்துகிற எந்த வண்டிலையாவது ஒற்றைக்கரத்தையையாவது, எந்த நகராதிக்கார இன்ஸ்பெக்டரும் எந்தப் பொலிசு உத்தியோகத்தினும் பிடித்துத் தடைப்படுத்தி வைத்திருக்கலாம். அவர்கள் இயக்கப்பட்டவேண்டிய வரி ஏதும் இருந்தால் இயத்துத் தடுவாங்கித் தைக்கப்படும் வரையும் தடைப்படுத்தப்பட்ட வண்டில்களைத் தடைப்படுத்தியபடி வைத்திருக்கலாம்.

தகட்டில்லாத வண்டில்களைப் பிடிக்கலாம்.

12 ம் அதிகாரம்.

நாய்களைப்பற்றிய துணைப்பிரமாணங்கள்.

1. நகரசங்க எல்லைக்குள் வைக்கப்பட்டிருக்கிற சகல நாய்களும் நகரசங்கத்தினது கந்தோரில் பதிவுசெய்யப்படும்படியும் பதிதர்க்குமுன்னே சங்கத்தினது தலைவரின் முகதாவில் காட்டப்படும்.

நாய்களைப் பதிவுசெய்தல்.

2. மேற்கூறிய எல்லைக்குள் வைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு நாயினது வருஷாந்தப் பதிவுக்குரிய முதல் ரூபா 1 கொடுக்கப்படவேண்டும்.

பதிவுக்குரிய முதல்.

3. வருஷம் 1901 ம் ஆண்டின் 25 மிலக்க கட்டளைச்சட்டத்தின் 5 ம் பிரிவிற் கூறிய ரிஜிஸ்டர் பதிவினது உறுதிப்பத்திரம் இத்துடன் அனைத்திருக்கும் L. அக்ஷரத்தையுடைய இடாப்பிசு மாதிரியாம்.

பதிவினது உறுதிப்பத்திரம்.

4. ஒரு நாயை பெற்றுக்கொள்ளும், வைக்கும், அல்லது ஆட்சியாகு மொவ்வொருவரும் அதைக்குறித்து ஒவ்வொரு வருஷத்திலும் பங்குனிமாசம் 31 ம் தேதியில் அல்லது அதற்கு முன்னே அல்லது அந்நாயை சம்பாதித்து அல்லது ஆட்சியாகி 21 நாட்களுக்குள் அம்மிருகத்தினது முழு இலட்சணத்தையும் குறித்துச் சங்கத்துக் கறிவிக்கவேண்டியது.

நாயையுடையவர் சங்கத்துக் கறிவித்தல்.

5. ஒவ்வொரு வீட்டிலும் அல்லது அதைச்சேர்ந்த எப்பகுதியிலாவது வைக்கப்பட்டிருக்கும் நாய்களின் தொகையையும் இலட்சணங்களையுமவை யொவ்வொன்று மெவரெவர்க்குடையதென்றும் காட்டும்பொருட்டு M. அக்ஷர விடாப்பின்படியோர் கடுதாசி யெழுத அவ்வீட்டில் குடியிருப்பவரை ஒவ்வொரு வருஷத்திலும் பங்குனிமாசம் 31 ம் தேதிக்குமுன் கட்டளையிடுதல் நகரசங்கத்தினது தலைவருக்கு நியாயமாயிருக்கும்படியிடி வொவ்வொரு வீட்டின் குடியிருப்பவரு மல்லிடாப்புக் கடுதாசியை ஒப்புக்கொண்டதில் சரியான அறிவித்தல்களை முறையா யெழுதியது தனக்குக் கிடைத்தோர் கிழமைக்குள் எதை திருப்பி கொடுத்துவிடக்கடவர்.

இடாப்புக் கடுதாசி குடியிருப்பவராலெழுதப்பட வேண்டியது.

6. ஒரு நாய்யேதும் விஷ அல்லது தொற்றுநோயுற்றிருப்பதின் நிமித்தம் குடிசனத்துக்கு தீங்கையுண்டாக்குமோர் கருவியென சுகசெளக்கிய ஆராய்வின் உத்தியோகஸ்தர் தீர்மானிப்பாரேயாகில் அந்நாயையுடையவருக்கு கோ ருறுதிப்பத்திரம் கொடாமல் சங்கத்தினது தலைமைக்காரரால் மறுத்துவிடப்படும்.

உறுதிப் பத்திரம் கொடாவிட்டால்.

7. உறுதிப் பத்திரத்துடனானைத்திருக்கும் பொருத்தங்களின் வேண்டிதலை நிறைவேற்றவிடச் சம்பவீதத் நாய்களை யுடையோ ரொவ்வொருவரும் கட்டளையிடப்பட்டவுடன் தனது நாயை நகரசங்கத்தின்முன்னே வெளிப்படுத்திக் காட்டவேண்டியது. அந்நாயை நகரசங்கத்தாரவசரமென்று கண்டால் கொண்டுவீடும்படி கட்டளையிடப்படும்.

உறுதிப்பத்திரம் கொடாமல் மறுத்த போது நாய்களைக் கொல்ல நகரசங்கக் கட்டளையிடலாம்.

8. நகரசங்க எல்லைக்குள் வைக்கப்பட்டிருக்கு மொவ்வொரு நாயின் கழுத்திலும் நகரசங்கத்தின் முத்திரையும், ரிஜிஸ்டர் பதிவின் இலக்கமும், பதியப்பட்ட வருஷமும், பதித்த வோர் பட்டியுடையதென்றும். முத்திரை குத்துகிறதினோர் ரிஜிஸ்டர் புத்தகம் நகரசங்கக் கந்தோரில் வைத்திருக்கப்படும்.

நாய்களுக்கு கழுத்துப்பட்டி.

9. நாய்களின்கழுத்தில் போடுகிறபட்டி பெற்றுக்கொள்ள கேள்ப்போ ரொவ்வொருவருக்கும் பட்டி யொன்றுக்கு ரூபாய் 1 வீதம் கொடுத்தால் வரிகளுக்கு பட்டிகொடுக்க நகரசங்கத்தலைவருக்கு கீழ்தால் தத்துவங்கொடுக்கப்படுகின்றன. மேற்கொண்டு முதலறவன்றியே பட்டிகள் முத்திரை குத்தப்படும்.

கழுத்துப்பட்டி சங்கத்தால் கொடுக்கப்படுவதற்கு முதல் கொடுக்கவேண்டியது.

முதலவலின்றுயே கழுத்துப்பட்டி முத்திரை குத்தல்.

பிடிக்கப்படுகிற நாய்களை நிறுத்திக்கொள்ளல்.

நாயை உடையவருக்குக் கொடுப்பதற்கு முதல் கொடுத்தல்.

10. தமது நாய்களுக்கு கழுத்துப்பட்டி செய்துகொள்வோ ரொவ்வொருவரு மெதும் முதல் கொடாமல் நகர சங்கத்தினது முத்திரையும் இலக்கமும்தில் குத்திக்கொள்ள வேண்டியிருக்கின்றனவாம்.

11. வருஷம் 1901 ம் ஆண்டின் 25 மிலக்க கட்டளைச்சட்டத்தின் 10 ம் பிரிவுக்கமைதலாய் பிடிக்கப்படுஞ் சகல நாய்களையும் பிறக்கோட்டைப் பொலிஸ் இஸ்டேஷனில் நிறுத்திக்கொள்ளும்படியல்லது அதின் பகரமாகச் சங்கத்தலைவரால் தத்துவம் பெற்றம்கொள்ளு மெவரோ அவருக்குக் கொடுக்கப்படும்.

12. ஊர்மே லோடித்திரிபிற பிடிக்கப்படும் நாய்களுக்குப் பிடிக்கப்பட்டு முதலாம் நாளக்கு 50 சதமும் பிற்படுகிற ஒவ்வொரு நாளக்கு அல்லது நாளின் பங்குக்கு 25 சதம் வீதமும் கொடாமல் அவையினுடையோருக்குக் கொடுக்கப்படமாட்டாது. அந்த முதல் அந்தாய் ரிஜிஸ்டர்பண்ணப்பட்டிராவட்டால், ரிஜிஸ்டர்பண்ணுதற்குரிய முதலைத்தவரவாயிருக்கும்.

13 ம் அதிகாரம்.

ஸ்ரானம் செய்வதற்குரிய பிரசித்த இடங்கள்.

கிணறுகளுக்குச் சுவர் கட்டப்படுதல் வேண்டும்.

தண்ணீர் ஓடத்தக்கதாயிருத்தல் வேண்டும்.

கிணற்றுக்குக்கிட்ட சீலை முதலியவற்றைக் கழுவுதல் கூடாது.

வானிகளுக்கு மைபூச வேண்டியது.

நோயாளர் அதிலே குளிக்க முடிகப்படாது.

இந்தப் பிரமாணங்களுக்குச் சொந்தக்காரரும் குத்தகைகாரரும் கட்டுப்பட வேண்டியது.

1. பொதுவாகச் சனங்கள் போய் குளிக்க முடிகப்பாவிக்கும் கிணறுகள் எல்லாம் 2 அடி உயரத்துக்குக் குறையாத சுவரால் பாதுகாக்கப்பட்டு, அந்தச் சுவர் வெளிப்புறத்தில் நிலத்துக்குக் கீழ் 2 அடியிலிருந்து சீமந்து போடப்பட்டிருத்தல் வேண்டும்.

2. ஒவ்வொரு பிரசித்த கிணற்றுக்கும் சுற்றுப்புறத்தில் இருக்கும் நிலம் சரிவாகக் கட்டப்பட்டு அத்தால் தண்ணீர் ஓடி ஒரு கட்டப்பட்ட காணுச்சென்று அது வழியாகச் சரியான ஒரு வாழ்க்கா லுக்குட் போகத்தக்கதாக இருத்தல்வேண்டும்.

3. ஒரு பிரசித்த கிணற்றில் அல்லது அதுக்குச் சமீபமாக யாதொரு சீலை பாய் அல்லது வீட்டிற் பாலிக்கும் வேறு சாமான்களைக் கழுவுப்படாது.

4. அப்படிப்பட்ட பிரசித்த கிணறுகளில் குளிக்க முடிகுவதற்காகப் பாலிக்கும் வானிகள் எல்லாம் வருஷத்துக்கு ஒரு முறையாயினும் மைபூசப்பட்டு ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்தப்படுதல்வேண்டும்.

5. கிரங்கு அல்லது வேறு தொற்றுநோய் உள்ளவர்கள் அல்லது அப்படியான நோயிருந்து சொற்ப காலத்துக்குமுன் சுகப்பட்டவர்கள் அந்தக் கிணறுகளிலாவது, சங்கத்தால் நியமிக்கப்பட்ட பிரசித்த வேறு குளிப்பு முழுக்கு இடங்களிலாவது, ஸ்ரானஞ்செய்யவேண்டும் கழுவுவேண்டும் அல்லது வேறெந்த விதப்பாபாகவும் தண்ணீரைப் பாலிக்கவேண்டும் விடப்படமாட்டார்கள்.

6. அப்படிப்பட்ட யாதொரு பிரசித்த கிணற்றின் சொந்தக்காரரும் வாடகைக்கு வாங்கினவர்களும் மேற்கண்ட பிரமாணங்களுக்குக் கட்டுப்படவேண்டியது. அவர் இந்தப் பிரமாணங்களில் யாதொன்றையும் எவர் ஒருவரும் மீறும்படி இடங்கொடுக்கவும்படாது.

14 ம் அதிகாரம்.

காணிகளைச் சுட்டிச்சேர்த்தலும் தடைகளும்.

சில விஷயங்களில் சங்கத்தார் உறுதி காட்டும்படி கேட்கலாம்.

உறுதி காட்டும்படி கேட்கும் கேள்வி அதைச் சோதித்தற்குரிய அதிகாரத்தையும் அடக்கும்.

அவர்க்கும்படி சங்கத்தலைவர் கட்டளை பண்ணலாம்.

1. நகராதிக்கார எல்லைக்குள் நகராதிக்கார சங்கத்துக்கு ஒப்புவிக்கப்பட்ட யாதொரு வெறுத்தரை அல்லது வேறு நிலத்தில், அல்லது யாதொரு தெருவில், யாதொரு கட்டடம், அடைப்பு, அல்லது தடைசெய்யப்பட்டு, அல்லது கட்டப்பட்டிவிட்டதென்று சங்கத்துக்குத் தோற்றுங்காலத்தில், அல்லது சரியான அதிகாரம் இல்லாமல் யாதொரு தெரு நேர்மாற்றப்பட்டிவிட்டதென்று புலப்படும்போது; அப்படிப்பட்ட கட்டடம், அடைப்பு, அல்லது தடைசெய்யப்பட்ட இடத்தின் சொந்தக்காரனை, அல்லது ஒரு தெரு நேர் யாருடைய காணிக் கூடாக அல்லது காணிக் மேலாக மாற்றப்பட்டதோ அந்தக் காணிக்காரனை அவர் அப்படிச் செய்தற்குண்டான உரித்தைச் சாதிப்பதற்கு ஆதாரமாயுள்ள ஒவ்வொரு உறுதி, சாதனம், எழுத்து, ஆகிய இவற்றையும், அந்தக் காணிகளுக்குப் படம் இருந்தால் அந்தப் படத்தையும் கொண்டுவந்து காட்டும்படி சங்கத்தலைவர் கேட்பது நீதியாகும். அந்தக் காணி அல்லது இடங்களிற் குடி இருக்கிற அல்லது ஆட்சிபண்ணி வருகிற அவர் அவற்றின் சொந்தக்காரராயிராவிட்டால், அவர் சங்கத்தலைவர் கேட்கும்போது அந்தச் சொந்தக்காரனுடைய பெயர் இருக்குமிடம் ஆகிய இந்த விபரங்களைக் கொடுக்கவேண்டியவராவார். அந்தச் சொந்தக்காரன் என்று சொல்லப்படுபவர், சங்கத்தலைவர் கேட்டு 10 நாளைக்குள் தாம் சொல்லும் உரித்தைச் சாதிப்பதற்கு ஆதாரமாய் தம்மிடத்துள்ள ஒவ்வொரு உறுதி, சாதனம், எழுத்து ஆகிய இவற்றையும், அந்த இடத்துக்கு ஏதும் படமிருந்தால் அந்தப் படத்தையும் கொண்டுவந்து காட்ட அல்லது காட்டும்படி செய்யக் கடமைப்பட்டவர் ஆவர். அப்படிப்பட்ட உறுதி, சாதனம், எழுத்து, அல்லது படம் தமது வசத்தில் இல்லாதிருந்தால், அவர் சங்கத்தலைவர் கேட்க, அவைகள் இருக்கும் ஆளப்பற்றி அறிவித்தல் வேண்டும். அந்த உறுதி, சாதனம், எழுத்து அல்லது படத்தை வைத்திருப்பவர் என்றும் சங்கத்தலைவரால் எழுத்து மூலமாகக் கேட்கப்பட்டு 10 நாளைக்குள் அவற்றைக் கொண்டுவந்து அவருக்குக் காட்டவேண்டிய கடமை உடையவராவார்.

2. மேற்கண்ட பிரமாணத்திற் காட்டிய உறுதி, சாதனம், எழுத்து, படம் ஆகிய இவைகள் அவைகளிற் கண்டிருக்கும் காணியில் அல்லது சங்கத்தலைவர் நியமிக்கும் வேறு இடத்தில் கொண்டு போய்க் காட்டப்பட வேண்டியது. மேலே கண்டபடி அவைகளைக் கொண்டுவந்து காட்டுதல் வேண்டும் என்று சங்கத்தலைவர் கேட்கும் கேள்வி, அவர் அவைகளைத் தேர்வையானபடி சோதிக்கவும் அவைகளின் கொப்பினை எடுக்கவும் வேண்டிய அதிகாரத்தையும் அடக்கி இருக்கும் என்று கவனிக்க வேண்டியதுமல்லாமல், அந்தக் கேள்வி கேட்டபோதே இந்தச் செய்கைகளும் நடத்தப்படும் என்று விளங்கியும் கொள்ளவேண்டியது. இப்படியான விஷயத்தில் சம்பந்தமான ஒவ்வொருவரும் அவைகளைச் சங்கத்தலைவர் சோதிக்கவும் கொப்பி எடுக்கவும் விடவேண்டியது.

3. சங்கத்தலைவர் அல்லது அவரிடத்தில் எழுத்து மூலமாக அதிகாரம்பெற்ற வேடுருவர் இந்த அதிகாரத்தின் 1 ம் பிரமாணத்திற் சொல்லியபடி யாதொரு கட்டடம், அடைப்பு, காணிக் கூட்டிச்சேர்த்தல், அல்லது தெரு நேர்மாற்றலாகிய இவைகளுள் ஒன்று, எவர் குடி இருக்கிற அல்லது ஆட்சிபண்ணுகிற காணிக் குள் செய்யப்பட்டிருக்கிறதோ, அவருக்கு 7 இன்னும் அதுக்காக வேறு எவருடைய காணிக் குள் பிரவேசித்து அளக்கவேண்டி இருக்குமோ அவருக்கும், நியாய

மாநாடு நடைபெறும்படி செய்து, அந்தக் காணிக் குட்டி பிரவேசித்து, மேற்கண்ட செய்கைகள் சங்கப் பொறுப்பில் விடப்பட்ட யாதொரு காணி அல்லது தெருவில் நடத்தப்பட்டிருக்கிறதோ என்பதைச் சங்கத்தலைவர் நிச்சயப்பதற்கு வேண்டிய சோதனை அளவைகளைச் செய்வது நீதியாகும்.

4. அப்படி அளந்தபின் யாதொரு கட்டடம், அடைப்பு, அல்லது தடை தெருவில் தைக் கூட்டிச் சேர்த்துச் செய்யப்பட்டதென்றாவது, அல்லது சரியான அதிகாரம் இல்லாமல் அந்தத் தெரு நேர்மாற்றப்பட்டிருக்கின்ற தென்றாவது, சங்கத்துக்குத் தோற்றினால், அவைகள் கட்டப் பட்டு அல்லது செய்யப்பட்டுள்ள காணியை ஆட்சிப்பண்ணுவோனுக்கு, அல்லது தெரு நேரை மாற்றிச் சேர்த்த காணியைப் பாலித்து வருவானுக்கு, சங்கத்தலைவர் நொத்திசு அனுப்பி அந் தக்காணி அல்லது நிலம் தமது அதிகாரத்தைக்கொண்டு அளக்கப்பட்டுத்தென்றும், அந்த அளவு படம் அக்காணிகளின் ஆட்சிக்காரர் அல்லது பாவண்காரர் பார்த்துக்கொள்ளத்தக்கதாக அந்த நொத்திசில் காட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கிறதென்றும் காட்டி; அவர்கள் அல்லது அவர்களை அந்தக் காணிகளை ஆட்சிப்பண்ணும்படி அல்லது பாலித்துவரும்படி விட்டவர்கள், நொத்திசுகிடை த்து ஒரு மாதத்துக்குள், அந்தக் காணிக் கு அல்லது நிலத்துக்குத் தமக்குள்ள உரித்தைத் தாபித்து, அதில் அமைக்கப்பட்டுள்ள கட்டடம் முதலியவற்றை யாகுதல், அல்லது மாற்றிய தெரு நேரை யாகுதல், சங்கத்தார் அகற்றிப் பழயபடி விடுவதைத் தடுத்தற்காக நியாயப்பிரமாணத்துக் குரிய வழிகள் எடுத்தாலன்றிச் சொல்லப்பட்ட சங்கத்தார் அதைத் தாமாக அகற்றிப் பழய நிலையில் விட்டுவிடுவார்கள் என்று அறிவித்தல் வேண்டும். அப்படியான நியாயப்பிரமாண வழிகள் திறக் கப்பட்ட காலத்துள் எடுக்கப்படாதுபோல, அல்லது எடுத்தும் நடத்தப்படாதுபோல, சங் கத்தார் அந்தக் கட்டடம், அடைப்பு, அல்லது தடையை உடனே தானே அகற்றிவிடவேண்டியது. அல்லது தெரு நேர்மாற்றப்பட்டதென்றால் அதைப் பழயபடி ஆக்கிவிடவேண்டியது. அதுக்காகச் சங்கத்தலைவராவது, அவரிடத்தில் எழுத்து மூலமாக அதிகாரம்பெற்ற வேறு எவராவது யாதொரு தோட்டம், வீடு, அல்லது நிலங்களுட் பிரவேசித்தலும், அந்தக் கட்டடம் முதலியவற்றை அகற்றுவதற்கு, அல்லது மாற்றப்பட்ட தெரு நேரைப் பழய நிலையில் விடுவதற்கு வேண்டிய சனங்களை வேண்டிய கருவிகளோடு பிரவேசிக்கப்பண்ணுதலும் நீதியாகும். இதனால் வரும் செலவுகள் எல்லாம் அப்படிப்பட்ட நிலத்தை உரித்தாடியவரே கொடுக்கவேண்டியது. அந்தச் செலவுகள் 1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின் 281 ம், 282 ம் பிரிவுகளில் சொல்லியபடி அறிந்து நிச்சயித்து, எந்தக் கட்டளைச்சட்டத்தினால் இறுக்கும்படி விதிக்கப்பட்ட செலவுகளைப்போல அறவிடப்படவேண்டியது. கோட்டில் வழக்கு நடக்கும்போது உரித் தைச் சொல்பவரே அந்த உரித்தைத் தாபிக்கவேண்டிய கடமையுடையவராவர்.

நிலத்தைக் கூட்டிச் சேர்த்திருப்பது வெளிப்படையா யிருக்கும்போது சொந்தக்காரன் தானே அதைத் தனது என் ன அத்தாட்சி செய் யவேண்டிய பொறுப்பாளி ஆவன்.

15 ம் அதிகாரம்.

கரத்தைகள்.

1. சங்கத்தலைவர் அல்லது அதற்காக அவரால் அதிகாரம் கொடுக்கப்பட்ட சங்க உத்தியோகத்தார், கரத்தைகள் நியாயப்பிரமாணப்படி பெறவேண்டிய உத்தரவுப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளுண்ட, அந்த அந்தக் கரத்தைகளில் ஏறிப்போக்கூடிய ஆட்களின் தொகையை நிச்சயித்து நியமிக்க வேண்டியது. அந்த உத்தரவுப்பத்திரமாகிய "லெசன்ஸ்" இலக்கமும் அது கொடுக்கப்படும் வருஷமும் (சங்கத்தலைவர் நியமிக்கிறபடி) கரத்தையின் ஒரு வெளிப்படையான இடத்தில் சித்திரிக்கப்பட்டு, அவைகள் எப்போதும் தூலாம்பிரமாகத் தெரியக்கூடியதாகவும் விளக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் இப்படிச் சித்திரிக்கவேண்டிய கடமையை சங்கத்தலைவர் தமது யுக்தப்படி நீக்கிவிடலாம்.

இலக்கமும் வருஷமும் கரத்தையின் சித்திரிக்கப்படுதல்.

ஒரு கைக்குழந்தையாவது அல்லது 8 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஒரு சிறு பிள்ளையாவது கரத்தையிற் பயணப்பண்ணும்போது ஒரு பயணக்காரனாகக் கவனிக்கப்படமாட்டாது. உத்தரவுபெற்ற கரத்தையை ஒட்டுவோர் எவரும், அந்தக் கரத்தையில் ஏறிப்போகலாம் என்று நிச்சயிக்கப்பட்ட முழுத் தொகைப் பயணக்காரரையும் ஏற்றிப்போவதற்கு மறுதலிக்கவும் படாது, அந்தத் தொகைக்கு மேற்பட ஒருவரையும் ஏற்றிப் போகவும்படாது.

2. உத்தரவுபெற்ற ஒவ்வொரு கரத்தையும் ஒட்டுவோனுக்கு இரண்டு பக்கத்திலுமாக இரண்டு விளக்குகளை எந்த ஒளத்திலும் கொழுத்துவதற்கு ஆயத்தமாக வைத்திருக்க வேண்டியது. அந்த விளக்குகள் கரத்தைகளில் பாவிக்கப்பட்டால் பொழுதுபட 6 மணிக்கும், காலமே 5 மணிக்கும் இடையில் கொழுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு கரத்தையிலும் இரண்டு விளக்கு இருத்தல் வேண்டியது.

3. உத்தரவுபெற்ற ஒவ்வொரு கரத்தையின் சொந்தக்காரனும், அந்தக் கரத்தையையும் அந்தச் சேர்த்த சாமான்களையும் துப்பரவாடப் பழுதில்லாமல் வைத்திருக்கவேண்டியது. அந்தக் கரத்தையாவது, அதின் ஒரு பகுதியாவது, அதை இழுக்கும் குதிரையாவது, அந்தக் குதிரையின் உடம்பாவது, பாலித்தற்குத் தகாத நிலைபரத்தில் இருந்தால், அந்தக் கரத்தையைப் பாலிக்கும்படி விடப்படாது. அப்படியான கரத்தைகளை யாதொரு மியுனிசிபல் இன்ஸ்பெக்டராகிய நகராதிக்கார பரிசோதகர், அல்லது ஒரு பொலிசு உத்தியோகத்தார், அல்லது குதிரை மூலமாகச் சங்கத்தலைவரிடம் அதிகாரம்பெற்ற வேறொருவர் சம்பமாக இருக்கும் பொலிசு டேசனுக்குக் கொண்டுபோக, அங்கிருந்தும் அந்தக் கரத்தை நீதவான் முன்னிலையிற் கொண்டுபோய், அதின் சொந்தக்காரன் இந்தப் பிரமாணத்துக்கு மாருக்க குற்றம் செய்தானென்று முறைப்பாடுபண்ணப்பட்ட வேண்டியது.

உத்தரவுபெற்ற கரத்தைகள் பழுதுபார்க்கப்பட்டு நல்ல நிலைபரத்தில் வைத்திருக்கப்பட வேண்டியது.

4. சங்கத்தலைவரிடத்தில் அதுக்கென்று அதிகாரத்தை எழுத்து மூலமாகப் பெற்ற மியுனிசிபல் இன்ஸ்பெக்டராவது பொலிசு இன்ஸ்பெக்டராவது, மாதத்துக்கு ஒரு முறையாயினும், அல்லது அவசியமென்று கண்டால் அதுக்கு அதிகமாயினும் நகராதிக்கார எல்லைக்குள் கூலிக்காக விடப்படும் சகல உத்தரவுபெற்ற கரத்தைகளையும், அவற்றுக்குரிய குதிரை அல்லது குதிரைகளையும், குதிரை உட்ப்புகளையும், மற்றும் தளபாடங்களையும் சோதித்துச் சங்கத்துக்கு நிப்போட்டுப்பண்ண வேண்டியது. அவற்றுள் யாதொன்றாவது சனங்களுடைய பாலிப்புக்கு உதவாததென்று அந்தச் சோதனையிற் கண்டால், சங்கத்தலைவர் அந்தக் கரத்தைச் சொந்தக்காரனுக்கு, அதைப் பாலிக்கப்படாதென்று தடுத்து எழுத்து மூலமாக நொத்திசு கொடுக்கவேண்டியது. அந்த நொத்திசு கொடுத்தபின் கரத்தையின் சொந்தக்காரன், கொடுக்கப்பட்ட தடை நீக்கப்படுந்தினையும் அந்தக் கரத்தையைப் பாலிக்கவாவது பாலிக்கும்படி விடவாவது அல்லது கூலிக்கு விடவாவது கூடாது.

இன்ஸ்பெக்டர்மார் சங்கத்தலைவருடைய அதிகாரத் தோடு கரத்தைகளைச் சோதித்தல்.

5. அப்படிச் சோதிப்பதற்காக உத்தரவுபெற்ற ஒவ்வொரு கரத்தையின் சொந்தக்காரனும், ஒவ்வொரு மாதத்திலும் (சனிக்கிழமைகள், ஞாயிற்றுக்கிழமைகள், ஓய்வுநாட்கள் பிறநீங்கலாக) 15 நிமிஷத்திற்கும் 23 நிமிஷத்திற்கும் இடையில், நகராதிக்கார கந்தோரில் அல்லது சங்கத்தலைவரால் நியமிக்கப்படும் வேறு இடங்களில், அவரால் நியமிக்கப்படும் மணித்தியாலம் லுக்கிடையில் அந்தக் கரத்தையையும், உத்தரவுப்பத்திரத்தில் குறிக்கப்பட்ட குதிரையையும், கரத்தைப் பூட்டிக் கொண்டு வரவேண்டியது, அல்லது அப்படிக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது.

சோதனைக்குக் கொண்டுவரும் கரத்தைகள்.

6. உத்தரவுபெற்ற யாதொரு கரத்தையின் சொந்தக்காரன் அந்தக் கரத்தைக்காக உத்தரவிற் சொல்லிய குதிரையை அல்லாமல் வேறொரு குதிரையைப் பாலிக்க விரும்பினால், அதைப்பற்றிச் சங்கத்தலைவருக்கு நொத்திசு கொடுத்து, தனது உத்தரவையும், அந்தக் குதிரையின் விபரங்

குதிரை மாற்றங் காலத்தில் அறிவித்தல்.

களைப் பதிலும்படி நகராதிக்கார கந்தோருக்கு அனுப்பவேண்டியது. அல்லாமலும் அந்தக் குதிரையையும் சனிக்கிறமை, பொருநாட்கள் ஒந்தந்தம் தாட்களில் காலமே 11 மணிக்கும் சாயந்தரம் 3 மணிக்கும் இடையில் சொதனைக்காக அக்கந்தோருக்கு அனுப்பவேண்டியது.

உத்தரவுபெற்ற கரத்தைகள் கரத்தைகள் தங்குமிடங்களிலிருந்து போகவேண்டியது.

சங்கந்தானே கரத்தைகள் தங்குமிடங்களை நியமிக்கவேண்டியது.

தங்குமிடங்களைத் தாபிக்கும்போது அறிவித்தல் கொடுக்கவேண்டியது.

கரத்தைதங்கும் இடங்களில் நாலு கரத்தைகளைக் கிடையில் வெளி இருக்கவேண்டியது.

தங்கும் இடங்களில் கரத்தைகள் நிற்கவேண்டிய முறை.

கரத்தைக்கூலி வீதக்கணக்கு கரத்தையின் உட்புறத்தில் பதிந்திருக்கவேண்டியது.

சொந்தக்காரன் அல்லது கரத்தைக்காரன் கரத்தைகளைக் கூலிக்குவிடக்கடமைப்படுத்தல்.

தெருக்களில் வீணை மினைக்கிடத்தில் முதலாயின

கரத்தைஒட்டுவோன் சட்டையும் முத்திரையும் அணிந்திருக்க வேண்டியது.

கூலிக்கு ஏற்படுத்தியபின் கரத்தைக்காரன் கரத்தைகளை விட மறுதலித்தல்.

கூலிவீதம்.

7. உத்தரவுபெற்ற ஒவ்வொரு கரத்தையும் (விசேஷ பொருத்தத்தின்பேரால், அல்லது சொந்தக்காரனுடைய வீட்டில் நிற்கும்போது விடப்பட்டால் அல்லாமல்), எப்போதும் கரத்தைகள் தங்குவதற்காக நியமிக்கப்பட்ட பிரசித்த இடங்களில் ஒன்றுக்குச் சொந்தக்காரனால் அனுப்பப்பட வேண்டியது. கரத்தைக்காரன் அப்படிப்பட்ட கரத்தைகளை அப்படிப்பட்ட இடத்தில் காலமே 6½ மணிக்கும் சாயந்தரம் 7½ மணிக்கும் இடையில் வைத்துக்கொண்டு தானும் கூடநிற்க வேண்டியது.

8. உத்தரவுபெற்ற கரத்தைகளுக்காகத் தங்குமிடங்களைச் சங்கந்தானே நியமிக்கவேண்டியது. அல்லாமலும் அந்தச் சங்கத்தில் காலத்துக்குக்காலம் முடிவுகட்டப்படும் தீர்மானங்களின் படி நியமித்த இடங்களின் தொகையையும் தானத்தையும் மாற்றவும் நீக்கவும் இடமுண்டு.

9. பிரசித்தமான யாதொரு கரத்தை தங்குமிடத்தைத் தாபிக்க, எடுத்துப்போட, அல்லது மாற்றுவதற்காகத் தீர்மானஞ்செய்யப்படுவ காலத்தில், சங்கத்தலைவர் தமக்குத் தகுதியென்று காணுகிற விதமாக அதைக்குறித்து விளம்பரஞ்செய்யவேண்டியது.

10. பிரசித்தமான யாதொரு கரத்தை தங்கும் இடத்தில் நிற்கும் ஒவ்வொரு நாலு கரத்தைக் கிடையில் நடந்துபோகும் வழிப்போக்கர் போவதற்கு எட்டு அடிக்குக்குறையாத இடம் விடப்பட்டிருந்தால் வேண்டும்.

11. பிரசித்தமான கரத்தை தங்குமிடத்தில் வந்தஉடனே ஒவ்வொரு கரத்தையும் கடைசியில் முன்வந்த கரத்தைகளுக்குப்பின் விடப்படவேண்டியது. கரத்தை தங்குமிடங்களில் கரத்தைகள் எல்லாம் ஒரு நிரையாக மாத்திரம் விடப்படவேண்டியது.

12. இந்தப் ப்ரமாணங்களால் விதிக்கப்படும் கரத்தைக்கூலி வீதக்கணக்கு ஒரு கட்டில் அல்லது கட்டாசியில் பதிக்கப்பட்டு அல்லது சித்திரிக்கப்பட்டு, கூலிக்கு விடப்படும் ஒவ்வொரு கரத்தையின் உட்பக்கத்தில் வெளிப்படையான ஒரு இடத்தில் வைத்திருக்க வேண்டியது. அந்தத் தகடு அல்லது கட்டாசியை, கரத்தை கூலிக்குவிடப்படும் அல்லது பாலிக்கப்படும் காலம் முழுதும் அப்படி வைக்கப்பட்டபடியே துவம்பரமாகவும் அழிந்துப்போகாமலும் இருத்தல் வேண்டும்.

13. உத்தரவுபெற்ற யாதொரு கரத்தையின் சொந்தக்காரன் அல்லது அதை ஒட்டுவோன், அந்தக் கரத்தை தங்கும் இடத்திலாவது, சொந்தக்காரனுடைய வீட்டிலாவது, அல்லது வேறே எங்கையாவது, எப்போதும் அதைக் கூலிக்குவிடும்படி, கேட்டுப்போருக்கு விட்டு, அவர்கள் நகராதிக்கார எல்லைக்குள் இருக்கும் யாதொரு கரத்தை றெட்டுவழியாக ஒரு இடத்திலிருந்து பின்னொரு இடத்துக்குக் கொண்டுப்பாய் விடவேண்டியது. ஆனால் அந்தக் கரத்தை அதுக்குமுன் கூலிக்குப்பிடிக்கப்பட்டிருந்தவிடடால், அல்லது நியாயமான வேறு தடை இருந்தால், அப்படிச் செய்யாமல் மறுக்கலாம். அப்படி மறுத்தற்குரிய நியாயத்தை அந்தாட்சிப்பண்ணவேண்டிய பொறுப்பு சொந்தக்காரன்மேல் அல்லது கரத்தை ஒட்டுவோன்மேல் இருக்கும். கரத்தைகளைக் கூலிக்குப் பிடிப்பவர் சம்பளந்தரும்படி கேட்கப்பட்டால், நியாயப்பிரமாணத்தின்படி விதிக்கப்பட்ட சம்பளத்தை கரத்தைகளைப் பாலித்த உடனே, அல்லது அதற்கு முன் கொடுத்துப்போட வேண்டியது. இன்னமும் உத்தரவுபெற்ற யாதொரு கரத்தை பண்ணிண்டு மணித்தியாலத்துக் கடைசியில் பத்துக் கட்டைக்குமேல் பயணக்காரரை ஏற்றிப்போகும்படி பலவந்தம்பண்ணப்படாது.

14. உத்தரவுபெற்ற யாதொரு கரத்தையை ஒட்டுவோன், அந்தக் கரத்தையை யாதொரு தெருவில், அல்லது வேறொரு கரத்தைக்குப் பக்கத்தில், (பிரயாணிகளை ஏற்றுமதுவதற்காகவும் இறக்குவதற்காகவும் அல்லாமல்), நிற்க அல்லது விதை மினைக்கிட அல்லது ஊர்ந்துசெல்ல விடவாகுதல் அப்படிச்செய்ய இடங்கொடுக்கவாகுதல் கூடாது. அன்றியும் வேறொரு கரத்தைக்காரன் பிரயாணிகளை ஏற்றுமதுவதற்கு அல்லது இறக்குவதற்குத் தடைசெய்யவும் படாது. அல்லது உத்தரவுபெற்ற கரத்தைக்காரர் சம்பளம் வாங்கும்போது வேண்டுமென்று, அல்லது நியாயக்கேடாய், அல்லது வலோற்காரமாய் தடைசெய்ய அல்லது தடைசெய்ய எத்தனிக்கவும் கூடாது.

15. உத்தரவுபெற்ற ஒவ்வொரு கரத்தையை ஒட்டுவானும் சுத்தமான உடுப்புஉடுத்து, ஒரு அங்கி அல்லது சட்டை அணிந்து ஒரு முத்திரையும் போட்டிருக்கவேண்டியது. அந்த முத்திரை சொந்தக்காரன் செலவில் சங்கத்தால் கொடுக்கப்பட்டு, அந்தக் கரத்தையின் உத்தரவு இலக்கம் பதிக்கப்பெற்றதாயிருக்க வேண்டியது.

16. உத்தரவுபெற்ற யாதொரு கரத்தை எவர் ஒருவராலேனும் கூலிக்குப் பிடிக்கப்பட்டபின் அந்த ஏற்பாட்டை நிறைவேற்ற வேண்டியது கரத்தைக்காரனுடைய அல்லது சொந்தக்காரனுடைய கடமையாகும். அல்லாமலும் கரத்தையை முதல் ஏற்படுத்தியவருக்கு விடாது மறுதலித்தபின், அதை மறுபெருக்குக் கூலிக்குவிடப்படாது.

17. பின்வருவதே கரத்தைகளின் கூலிவீதமாகும் :—
ஒற்றைவண்டிகளுக்குக் கல்லாமல் கரத்தைகளுக்குக் கட்டைக்கணக்காகக் கூலிகேட்கப்படாது.
ஒற்றைக்குதிரைக்கரத்தைக்கு :—
காலமே 6 மணி தொடங்கி இரா 7 மணி வரையும் ... ரூ. ச. 4 0
ஆறுமணித்தியாலங்களுக்கு ... 2 0
முதல் அரைமணித்தியாலத்துக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ... 0 50
ஒரு மணித்தியாலத்துக்கு ... 1 0
அதன்பின் 1 மணித்தியாலத்துக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ... 0 25

இரண்டு குதிரைக்கரத்தைக்கு :—
ஒரு குதிரைக்கரத்தைக்கு விதிக்கப்பட்ட வீதத்தினும் அரைப்பங்கு கூட.
ஒற்றைவண்டிக்கு :—
காலமே 6 மணிக்கும் பொழுதுபட 7 மணிக்கும் இடை மட்டக்குதிரை ஒற்றைமாடு பூட்டியது. பூட்டியது.
யில் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ... சதம் 30 ... சதம் 25
கட்டைக்கு... ... ,, 10 ... ,, 8

நிக்கோ வண்டிக்கு :—
முதல் அரைமணித்தியாலத்துக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ... சதம் 25
அடுத்துவரும் ஒவ்வொரு அரைமணித்தியாலத்துக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு ... ,, 10

பொழுதுபட்டு 7 மணிக்குப்பின் விடிந்து 6 மணி வரையில் மேற்கண்ட தொகையினும் காற்பங்கு கூடிய தொகை கேட்கலாம்.
மேற்கண்ட வீதத்தைக் காலத்துக்குக் காலம் மாற்றுவது சங்கத்துக்கு நீதியாகும். அப்படி மாற்றப்பட்ட வீதங்கள் அரசாட்சியாளுடைய "கசரி" பத்திரிகையில் பிரசுரஞ்செய்யப்பட்டபின் மேல்கண்ட வீதத்துக்குப் பதவாக இறுக்கவேண்டியதாகும்.

18. ஒரு கரத்தை யைக் கூலிக்குப் பிடித்தவர் அந்தக் கரத்தை யில் யாதொரு பொருளை விட்டிருந்தால், அந்தப் பொருளைக் கண்டு மணித்தியாலத்துக்குள் அந்தக் கரத்தை யின் சொந்தக்காரன் அல்லது அதை ஒட்டுவோன் அந்தப் பொருளை அது காணப்பட்ட நிலப்பரத்திற்குள்ளே நகராதி கார கந்தோருக்கு அல்லது கிட்ட இருக்கும் பொலிஸ் டேசனுக்கு கொண்டுபோய், அல்லது கொண்டு போகப்பண்ணி சங்கீடுத்தாருக்கு, அல்லது பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு, அல்லது அவர்களுக்காக அலுவல் பார்ப்பவர்களுக்கு, அந்தப் பொருள் சொந்தக்காரரால் உரித்துச்சொல்லி எடுத்துக்கொள்ளப்படும்படியாக வைத்திருக்கும்படி கொடுத்தல்வேண்டும். அப்படிப்பட்ட பொருளைக் கண்டெடுத்துக் கொடுக்கும் அல்லது கொடுப்பீக்கும் சொந்தக்காரன். அல்லது கரத்தைக்காரன். சங்கத்தலைவர் கட்டளையிடுகிறபடியான உபகாரத்தைப் பொருளுடையவரிடத்து பெற்றுக்கொள்ள உரித்துள்ளவராவான். இப்படியான பொருளைச் சொந்தக்காரனாகிய பொருளுடையவன் ஒரு மாதத்துக்குள் உரித்துச்சொல்லாவிட்டால், அந்தப் பொருள் முறைப்படி விளம்பரப்படுத்திப் பிரசித்த ஏலத்தில் விற்கப்பட்டு, வற்ற தொகையில் விளம்பரத்துக்காகச் செலவாகிய தொகைபோக மீதம் நகராதி காரப் பொருளோடு சேர்க்கப்படுதல் வேண்டும்.

கரத்தையில்கண்ட சாமான்கள்.

19. கூலிக்கு விடப்படும் கரத்தைகளுக்குக் கொடுக்கப்படும் உத்தரவுப்பத்திரம் இதன் அனுபத்தத்தில் N. அக்ஷரத்தின் கீழ் அணைத்திருக்கும் வாசக வழவில் இருக்கவேண்டும். அந்தப் பத்திரம் வேறொருவருக்குச் சாட்டுதல்பண்ணக்கூடியதாய் இராது. ஆனால், சங்கத்தலைவர் தமது யுக்தப்படிபும், தாம் தகுதி என்று காண்கிற பொருத்தங்களின்படியும், கூலிக்கு விடுவாரும் பிடிப்பாரும் தங்களுக்குள் பொருத்திக்கொள்ளும் பொருத்தத்தின்படி மாத்திரம் விவதற்காக யாதொரு கரத்தைக்கு விசேஷ உத்தரவுகொடுத்து, அந்தக் கரத்தை யின் சொந்தக்காரரையும் கரத்தைக்காரரையும் மேலே சொல்லிய பிரமாணங்களின் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கிவிடலாம். அப்படி விசேஷமாக உத்தரவு கொடுக்கப்பட்ட கரத்தைகள் பிரசித்தமான தங்கும் இடங்களுக்குள் விடப்படமாட்டா.

உத்தரவுப்பத்திரமாதிரி.

20. ஒரு கரத்தையின் சொந்தக்காரன் அல்லது கரத்தைக்காரன் செய்யும் குற்றத்துக்காக, அல்லது அவர்களின் ஆரும் ஒருவர் இந்த அதிகாரத்தில் உள்ள பிரமாணங்களையாகுதல் அல்லது உத்தரவுப்பத்திரத்தில் சொல்லிய நிபந்தனைகளையாகுதல் மீறியதுக்காக, சங்கத்துக்காகக் கட்டமையை நடத்தும் அந்தச் சங்கத்தலைவர், அவர்கள் கேட்கும்போது உத்தரவுப்பத்திரத்தைக் கொட்டாமலுக்கவும், கொடுத்த உத்தரவைத் திரும்ப எடுத்துப்போடவும் நீதியாகும்.

உத்தரவுப்பத்திரத்தைக்கொட்டாமலுத்தற்கும் கொடுத்த உத்தரவைத் திரும்பி எடுத்துப்போடுவதற்கும் சங்கத்துக்கு அதிகாரம். சொற்பொருள்கள்.

21. இந்த அதிகாரத்திலே பின்வரும் சொற்கள் பாலிக்கப்படும் இடங்களில், அவைகளுக்கு இதன் கீழ்க் கண்டிருக்கும் அர்த்தங்களே பொருளாகும்:—

“உத்தரவுபெற்ற” என்பது “1873 ம் ஆண்டின் கரத்தைக் கட்டளைச்சட்டத்தின்” படி உத்தரவு பெற்ற என்பது பொருளாகும்.

“கரத்தை” என்பது குதிரைக்கரத்தை, ஒற்றைக்கரத்தை, ரிக்கீஷாவண்டில் அல்லது பிரயாணிகளை ஏற்றிப்போகும் வேறு எந்த வகையான சவாரிப் பொருளையும் கருதும்.

“குதிரை என்பது” உத்தரவுபெற்ற கரத்தை யை அல்லது ஒற்றைக்கரத்தை யை இழுக்கும் குதிரை, கோவேறுகழுதை, எறாது முதலிய எந்த மிருகத்தையும் கருதும்.

“ஒட்டுவோன்” (அதாவது கரத்தைக்காரன்) என்பது ஒரு கரத்தை யை ஒட்டுகிற அல்லது அதன் பொறுப்பையுடைய ஆள்க் கருதுவதும்ல்லாமல், ரிக்கீஷாக்களை இழுக்கும் ஆட்களையும் கருதும்.

22. பொழுதுபட்டு 6 மணிக்கும் விடிய 5 மணிக்கும் இடையில் ஒவ்வொரு இரண்டு சிலிலுச் சூத்திரவண்டில், மூன்று சிலிலுச் சூத்திரவண்டில், அல்லது விசையில் ஒட்டப்படும் வேறு எவ்வகையான சூத்திர வண்டிலும், கையிடிச் சட்டத்துக்கு முன்னுக்கு ஒரு விளக்கை வைத்திருந்தல் வேண்டும்.

இரண்டு சிலிலுச் சூத்திரவண்டில் முதலாயின வெளிச்சம் வைத்திருக்கவேண்டியது.

23. ஒரு ரிக்கீஷா வண்டிலுக்கு உத்தரவு கேட்கும் சொந்தக்காரர் எவரும் 1873 ம் ஆண்டின் கரத்தைக் கட்டளைச்சட்டத்தில் சொந்தத்தைச் சாதிப்பதற்காகச் சொல்லிய உறுதிப்பத்திரத்தையிட, இதன் அனுபத்தத்தில் O. அக்ஷரத்தின் கீழ் கண்டிருக்கும் வாசக வழவில் ஒரு விபரக் குறிப்பு எழுதி நகராதி காரக் கந்தோரில் கொடுக்க அல்லது கொடுப்பிக்கவேண்டியது.

உத்தரவு கேட்கும் சொந்தக்காரர் ஒரு விபரக் குறிப்புக் கொடுக்கவேண்டியது.

24. ஒரு உத்தரவுபெற்ற ரிக்கீஷாவின் சொந்தக்காரன், அதை இழுத்தற்குத்தகாதவன், அல்லது கூடாதவன் என்று சங்கத்தலைவர் எண்ணும் ஒருவனைக்கொண்டு இழுப்பித்தால், அதுக்காகக் கொடுக்கப்பட்ட உத்தரவை அந்தச் சங்கத்தலைவர் அழித்துவிடுவது நீதியாகும்.

ரிகீஷா வண்டில்களுக்குக் கொடுக்கும் உத்தரவை அழிப்பதற்குச் சங்கத்தலைவருக்கு அதிகாரம்.

16 ம் அதிகாரம்.

தொற்றுநோயும் பறம்பும் நோயும்.

1. நோயாளியையும் மற்றும் சனங்களையும் வேறுபடுத்தக் கூடாத வீட்டில், அல்லது அங்கே நோயாளியை வைத்திருப்பதனால் மற்றவர்களுக்கு மோசம் நேரிடும் என்று கொலோனியல் சேர்ஜன் ஆகிய பெரிய டாக்டருத்தரால் அல்லது சுகாதார பரிசோதகராகிய சனிற்றரி இன்ஸ்பெக்டரால் எண்ணப்படும் வீட்டில், எவர் ஒருவர் அம்மை, பேதி, அல்லது தொற்ற அல்லது பறம்பக்கூடிய வேறு நோயால் பீடிக்கப்பட்டு இருந்தால், அந்தத் துன்பக்காரனை ஒரு பிரசித்த ஆசுப்பத்திரிக்கு அல்லது சங்கத்தலைவர் நியமிக்கும் ஒரு தனி இடத்துக்குக் கொண்டுபோகச் செய்வது அந்தச் சங்கத்தலைவருக்கு நீதியாகும்.

துன்பக்காரரை ஆசுப்பத்திரிக்குக் கொண்டுபோதல்.

2. அப்படியான ஆசுப்பத்திரிக் கு அல்லது தனி இடத்துக்குப் பதலாக துன்பக்காரன் அல்லது அவனுடைய சிநேகிதர் தெரிந்துகொள்ளுகிற வேறொரு இடத்துக்கு அந்த இடத்தைப்பற்றிக் கொலோனியல் சேர்ஜனவது சனிற்றரி இன்ஸ்பெக்டரவது தடைசொல்லாதுபோனால், அந்தத் துன்பக்காரனைக் கொண்டுபோக விடுவது சங்கத்தலைவருக்கு நீதியாகும்.

ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்துக்குத் துன்பக்காரனைக் கொண்டு போதல்.

3. மேற்கண்ட பிரமாணத்திற் சொல்லியபடி சங்கத்தின் உத்தரவோடல்லாமல், மேற்சொல்லியபடியான யாதொரு நோய்க்காரனை, அவன் இருக்கிற வீட்டில் அல்லது இடத்தில் இருந்து வேறொரு வீட்டுக்கு அல்லது இடத்துக்குக் கொண்டுபோகப்படாது.

சங்கத்தின் உத்தரவின்றிக் கொண்டு போதல்கூடாது.

4. அம்மை, பேதி, அல்லது தொற்ற அல்லது பறம்பக்கூடிய வேறு மோசமான நோய்களுக்குரிய ஆஸ்பத்திரியாக விடப்பட்டிருக்கும் சகல இடங்களும், அந்த நோக்கத்துக்காகப் பாவிக்கப்படுகின்ற வரையும், ஒருவரும் போக்குவரவு செய்யாதபடி தடைசெய்தபடி இருந்தல் வேண்டும். முறைப்படி நியமிக்கப்பட்ட வேலைக்காரர் அன்றி, அதைப் பொறுப்பேற்றிருக்கும் வைத்திய உத்தியோகத்தினிடத்தில் உத்தரவு பெற்றன்றி, என்ன காரணத்துக்காகவேனும் வெளியாயிருந்து உள்

தொற்று நோய் ஆஸ்பத்திரிகளுக்கு போக்குவரவு செய்யாமல் தடைபண்ணல்.

ளே போகவாயினும், உள்ளேயிருந்து வெளியே போகவாயினும் இடங் கொடுக்கப்படமாட்டார்கள். இந்தப் பிரமாணத்திலும் 8 ம் தலக்கப் பிரமாணத்திலும் “ஆசுப்பத்திரி” என்பது தொற்று நோய்க்காரர் இருக்கும் சகல கட்டடங்களையும் அடக்கும்.

தொற்றுநோயுள்ள வீடுகள், துன்பக்காரரைக் கொண்டு போனபின் போக்குவரவு செய்யாமல் தடைபடுத்தப்பட வேண்டியது.

தொற்றுநோய்க்கண்ட வீடுகளைப் புறம்பாக்கிவிடுதல்.

துன்பக்காரருடைய மலசலங்கள் புதைக்கப்பட வேண்டியது.

ஆசுப்பத்திரியை விட்டுத் துன்பக்காரர் போவதற்கு டாக்டருக்குத் தருடைய அத்தாட்சிப் பத்திரம் வேண்டியது.

துன்பக்காரர் முழுமும் இடங்களைக் கட்டுப்படுத்தல்.

தொற்றுநோயுள்ள வீடுகளுக்குச் சமீபமாகக் கட்டடங்கள் கூடாதபடி தடுக்கலாம்.

சவக்குழிகளின் ஆழம்.

அப்பக்கிடங்குகள் செவ்வையாகக் கட்டப்பட வேண்டியது.

அழுக்குத் தொட்டி முதலியவற்றிலிருந்து தூரம்.

பிரத்தியேகமான பாலிப்ப.

தளபாடங்கள்.

மா முதலியன நல்லாயிருக்க வேண்டியது.

அப்பக்கிடங்குகள் சுத்தமாக இருக்க வேண்டியது.

அப்பக்கிடங்கில் வேலையாயிருப்பவர்கள்.

அப்பக்கிடங்குகள் எப்போதும் சோதிப்பதற்கிடமாயிருக்கும்.

உத்தரவுகள்.

5. பேதி, வைசூரி, அல்லது வேறு தொற்று அல்லது பரம்பக்கூடிய மோசமான நோயுள்ள ஒரு வியாதிக்காரனை எடுத்துக்கொண்டு போனபின், யாதொரு வீடு அல்லது கட்டடம் சங்கத்தலை வரால் அல்லது கொலோனியல் சேர்ஜனல் அல்லது சனிற்றரி இன்ஸ்பெக்டரால் சுத்தப்படுத்திக் கெட்ட பரமானுக்களை அகற்றுதற்குரிய சிகிச்சைகள் செய்யப்படவேண்டியது அவசியம் என்று கண்டால், துன்பக்காரனை எடுத்துக்கொண்டு போன உடன், அந்த இடத்தை, ஏழு நாளைக்கு மேற்படாமல், அந்த உத்தியோகத்தர் தீர்மானிக்கும் காலத்துக்கு, ஒருவரும் போக்குவரவு பண்ணக்கூடாதபடி தடுத்துவைக்கலாம். அந்த வீட்டுக்கு முறையாக நியமிக்கப்பட்ட வேலைக்காரரன்றி மற்றொருவரும் கொலோனியல் சேர்ஜன் அல்லது சனிற்றரி இன்ஸ்பெக்டருடைய உத்தரவின்மீது என்ன காரணத்துக்காரியினும் போகவும்படாது, அந்த வீட்டிலிருந்து வெளிக்கிடவும்படாது. அவசியமானால் அந்த வீட்டில் உள்ளவர்கள் தாபரிக்கும் செலவு சங்கத்தால் கொடுபடவேண்டியது.

6. யாதொரு கட்டடத்தை மனுஷர் போக்குவரவு செய்யாதபடி செவ்வையாகத் தடுத்து வைப்பதற்கு அவசியம் என்று கண்டால், சங்கத்தலைவராவது, கொலோனியல் சார்ஜனாவது, சனிற்றரி இன்ஸ்பெக்டராவது, அந்த இடத்தைச் சற்றி வேலிபோட அல்லது அவர்கள் தேள்வை என்று காணுகிற விதமாய் அடைப்பிக்க நீதியாகும். அல்லாமலும் அப்படிப்பட்ட இடங்களுக்குச் சமீபமாக யாதொருதெரு, ரேட்டு, அல்லது வழியால் யாதொருவர் போக்குவரவு செய்யாதபடி அதை மறித்து அடைத்தும்வைக்கலாம்.

7. யாதொரு வீடு, கட்டடம் அல்லது கானியின் சொந்தக்காரன், அங்கே வைசூரி, பேதி முதலிய தொற்று நோய்க்காரர் இருக்கச் சம்பலித்தால், அவர்களுடைய மலசல முதலியவற்றை 6 இஞ்சிக்குக் குறையாத சொரி மணலால் மூடிவித்து, சுணக்கம் இல்லாமல் 2 அடிக்குக் குறையாத ஆழத்தில் புதைப்பித்துவிட வேண்டியது. அந்த மலசலங்களாயினும் கழுவிய நீர் முதலாயினவாயினும், தொற்றுநோயை வருவிக்கக்கூடிய வேறு பதார்த்தங்களாயினும், அழுக்குத், தொட்டிகளுக்குட் போடப்படவாவது ஊற்றப்படவாவது கூடாது.

8. துன்பக்காரன் எனும் ஆசுப்பத்திரியைவிட்டுப் போவதற்குத் தகுந்த நிலைபரத்தில் இருக்கிறான் என்று அந்த ஆசுப்பத்திரி டாக்டருத்தரால் ஒரு அத்தாட்சிப்பத்திரம் பெற்றவன்றி அதை விட்டுப்போகப்படாது.

9. சுகப்பட்டுவருகிற நோயாளர், அவர்களுக்காக விசேஷமாக விடப்பட்டிருக்கும் இடங்களில் மற்ரும் பிரசித்த இடங்களில் முழுக்க குளிக்க விடப்பட மாட்டார்கள்.

10. வைசூரி பேதி அல்லது வேறு தொற்றக்கூடிய அல்லது பரம்பக்கூடிய மோசமான நோய்கள் இருக்கும் காலங்களில், மேற்சொல்லியபடி சுணக்கம் போக்குவரவு பண்ணாதபடி தடுக்கப்பட்டிருக்கும் ஆசுப்பத்திரி, வீடு, அல்லது கட்டடத்துக்கு ஒரு குறித்த தூரத்துக்குள் சுணக்கம் கூடாதபடி தடுக்கச் சங்கத்தலைவருக்கு அதிகாரம் உண்டு.

11. யாதொரு மோசமான தொற்றுநோய் அல்லது பரம்பும் நோயால் இறந்தவருடைய பிரேதத்தை 6 அடிக்குக் குறைந்த ஆழத்தில் புதைக்கப்படாது. அன்றியும் அப்படிப்பட்ட பிரேதத்தை 6 மணித்தியாலத்துக்குள் புதைப்பாமல் வைத்திருக்கப்படாது.

இந்த அதிகாரத்தில் “கொலோனியல் சேர்ஜன்” என்று வழங்கும் இடங்களில், அது காலியில் அரசாட்சியாருடைய வேலையில் இருக்கும் பிரதான வைத்திய உத்தியோகத்தரைக் கருதும்.

17 ம் அதிகாரம்.

போரனை அல்லது அப்பக்கிடங்கு.

1. ஒவ்வொரு அப்பக்கிடங்கும் காற்று உலாவக்கூடியதாயும், வெளிச்சம் வரக்கூடியதாயும், சிவர்கள் சுண்ணாம்புச் சாந்தால் பூசப்பட்டிரு வேள்ள அடிக்கப்பட்டும் இருக்கவேண்டியது. நிலம் காறைபோட்டு தண்ணீர் ஓடத்தக்க வசதிகள் போதியளவு செய்யப்பட்டிருக்கவேண்டியது.

2. யாதொரு அப்பக்கிடங்கு, ஒரு ஏறத்தொட்டி, கக்கூசு, அல்லது சாக்கடையிலிருந்து 30 அடிக்குள் இருக்கப்படாது. அல்லது அவற்றில் இருந்து கிளம்பும் தூர்க்கந்தம் பிடிக்கக்கூடியதாய் இருக்கப்படாது.

3. அப்பக்கிடங்காகப் பாலிக்கும் இடம் வேறொரு நோக்கத்துக்கும் பாலிக்கப்படாது.

4. அப்பக்கிடங்குகுரிய சகல தளபாடங்களும் சாமான்களும் துப்பரவாக இருக்கவேண்டியது.

5. அப்பம் செய்வதற்காகப் பாலிக்கப்படும் மா தண்ணீர் முதலிய சகல பொருள்களும் நல்லதும் சவுக்கியத்துக்குரியதுமாய் இருக்கவேண்டியது.

6. அப்பக்கிடங்கைச் சேர்ந்த இடங்களில் உள்ளனவும் அடுக்க இருப்பனவுமாகிய சகல கழிவு பொருள்களும் அழுக்குகளும் சுணக்கமில்லாமல் அகற்றப்பட வேண்டியது.

7. அருவருப்புக்கிடமான வியாதியுடையவர்கள் தொற்று அல்லது பரம்பக்கூடிய வியாதியுடையவர்கள், அல்லது அப்படியான வியாதிக்காரரைச் சொற்ப காலத்துக்குமுன் பரபரித்தவர்கள், அல்லது ஸ்தானம் செய்யாமல், அல்லது மற்ரும் விதமாய் அழுக்காயுள்ளவர்கள் ஆகிய இவர்களை அப்பக்கிடங்குகளில் வேலையில் வைக்கப்படாது.

8. ஒவ்வொரு அப்பக்கிடங்கும் அதில் நடக்கும் வேலைகளும், அதின் பரபரிப்பும் சங்கத்தலைவராலும், சுகாதார உத்தியோகத்தராலும், சங்கத்தலைவரால் அதிகாரம் பெற்றவர்களாலும் எப்போதும் சோதிக்கப்படுதற்குரியதாயும் அந்தச் சோதனைக்கு அமைவுடையதாயும் இருக்கும்.

9. சங்கத்தலைவரிடத்திலே வருஷந்தோறும் உத்தரவு பெற்றன்றி யாதொரு இடத்தை அப்பக்கிடங்காகப் பாலிக்கப்படாது.

18 ம் அதிகாரம்.

பொதுவான சவக்காலங்களில் அடக்கம்பண்ணுதல்.

1. ஒரு பிரேதத்தைப் புதைத்தற்காக நியமிக்கப்பட்ட நேரத்துக்கு 6 மணித்தியாலத்துக்கு முன் அந்தப் பிரேதத்தைப் புதைத்தற்குத் தேள்வையான குழியைப்பறி சவக்காலக் காவற்காரரிடத்தில் கேட்கவேண்டியது.

2. ஒரு பிரேதத்தோடு வரும் சனக்கூட்டம் சவக்காலையில் வந்தவுடன், அந்தச் சவக்காலக் காவற்காரன், அவன் இல்லாவிட்டால் "சக்ஸ்ரன்" என்னும் கோயிற் பணிவிடைகாரன் அவர்கள் போகவேண்டிய வழியைச் சொல்லிக்கொடுக்கவேண்டியது. அல்லாமலும், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்கள் வந்தால், அந்த அந்தக் கூட்டத்தார் போகவேண்டிய வழியை மேற்சொல்லியவர்களே சொல்லிக் காட்டவேண்டியது.

3. ஒரு பிரேதத்தோடு வரும் கூட்டத்தவர்கள் பின்னொரு பிரேதத்தோடு வரும் கூட்டத்தைக் குழப்பாது தடுப்பதற்கு அவசியம் என்று கண்டால், (மற்றப்படியல்ல) சவக்காலக் காவற்காரன் ஒன்றுக்குரிய சமயச்சடங்கு, மற்றதுக்குரிய சடங்கு தொடங்குமுன் முடிக்கப்படவேண்டுமென்று கேட்கலாம்.

4. சவக்காலக்குள் அதன் காவற்காரன் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு உரித்துடையவராவான். அவனுடைய கட்டளைகள் அமையப்படவேண்டும்.

5. சவக்குழிகள் ஒன்றும் ஆறு அடிக்குக் குறைந்த ஆழத்தில் இருக்கப்படாது. அல்லாமலும் அவைகள் ஒன்றிலிருந்து ஒன்று நன்னிலை அடிக்குக் குறைந்த தூரத்தில் இருக்கவும்படாது.

6. கிறிமினல் கட்டளைச்சட்டத்தின்படி யாதொரு பிரேதசோதனை நடத்துவதற்காக வல்லாமல், சவக்குழிகளும், கல்லறைகளும், கடைசியாய் அடக்கம்பண்ணி ஒரு வருஷத்துக் கிடைசில் திறக்கப்படாது.

7. பிரேத அடக்கங்கள், அவைகள் பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டிருப்பதுபோல, அப்பதிவுகளின் ஒரு பிரதியைப் பிறப்பு இறப்புக் கலியாணம் பதியும் நெஜஸ்திரருக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை சவக்காலக் காவற்காரன் அனுப்பவேண்டியது.

8. 1891 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 23 ம் பிரிவின்படி பின்வரும் தொகைக்கு மேற்படாமல் சலார்கள் முற்பணமாகக் கொடுக்கவேண்டியது :—

	ரூ.	ச.
பிரேத அடக்கத்துக்குரிய சமயச்சடங்குக்கு	5 0
சரியான பிரமாணமுடைய ஒரு குழிதோண்ட	3 0
10 வயதுக்குட்பட்ட பிள்ளைக்குக் குழிதோண்ட	2 0
5 ஷே ஷே	1 50
8 அடிச் சதுரமுடைய கல்லறைக்கு	30 0
6 அடி நீளம் 2 அடி அகலம்கொண்டடிக்கு	20 0
5 அடி நீளம் 3 அடி அகலம்கொண்டடிக்கு	
4 அடி சதுரம்கொண்டடிக்கு	
அப்படியான கல்லறையில் பின்புசெய்யும் ஒவ்வொரு அடக்கத்துக்கு	5 0
8 அடி நீளம் 5 அடி அகலமுள்ள பிரேதக்காம்பறை கட்ட இடத்துக்கு	50 0
8 அடி நீளம் 6 அடி அகலமுள்ள பிரேதக்காம்பறை கட்ட இடத்துக்கு	60 0
9 அடி நீளம் 7 அடி அகலமுள்ள பிரேதக்காம்பறை கட்ட இடத்துக்கு	85 0
9 அடி நீளம் 8 அடி அகலமுள்ள பிரேதக்காம்பறை கட்ட இடத்துக்கு	105 0
அப்படியான காம்பறையில் பின்பு அடக்கம்பண்ணும் ஒவ்வொரு அடக்கத்துக்கும்	5 0
மையக்கரத்தைப் பூவிப்பதற்கு	1 50
மையக்கரத்தைக்கு முகிதிர சீலை குஞ்சங்களோடு	2 75
ஒவ்வொரு பதிவு அல்லது இடம்கொடுக்கும் பத்திரத்துக்கு	1 0
ஒவ்வொரு பதிவு அல்லது சாட்டுதலுக்கு	1 0

மேற்கண்ட சலார்கள், அந்த அந்த விஷயத்துக்காகக் கேள்விப்பத்திரம் அனுப்பும்போதே கட்டப்படவேண்டியது. ஆனால் கேட்பவர் தமக்குச் சமயகுருவினுடைய பணிவிடை தேள்வை இல்லா என்றால் விட்டுவிடலாம். அப்படி விடுங்காலத்தில் அதுக்காக விதிக்கப்பட்ட சலார் ரூபாய் 5 அவர் கொடுக்கத் தேள்வையிலலை.

ஆனால் கவண்மேந்த ஊர் ஆசுப்பத்திரிகளில் இறக்கும் வறியவர்கள், அந்த அந்த ஆசுப்பத்திரியின் ஒப்பந்தகாரர் வேலைகாரரால் சலார் இல்லாமல் சவக்காலக் காவற்காரனுடைய கட்டளைக் கமையத் தாழ்க்கப்படலாம்.

இறந்தவனுடைய சிநேகிதர் இனத்தவர்கள் அவனுடைய பிரேதத்தை அடக்கம்பண்ணுவதற்காகக் குழிதோண்ட இங்கே விதிக்கப்பட்ட சலாரைக் கொடுப்பதற்குத் தகுதிடையவர்களல்ல என்று ஒரு கிறிஸ்தமயக் குருவால், அல்லது ஒரு உயர்ந்த பொலிசு உத்தியோகத்தினால், அல்லது ஒரு மியுனிசிபல் இன்ஸ்பெக்டரால், அல்லது முகாந்தரக்குக் குறையாத ஒரு தலமைக்காரரால் கைஎழுத்திட்டுக் கொடுக்கப்படும் ஒரு உறுதிப்பத்திரம் கொண்டுவரப்பட்டால், சவக்காலக் காவற்காரன் சலார் இல்லாமல் ஒரு குழியைத் தோண்டிவிட்டு அதிலே அந்தப் பிரேதத்தை அடக்கம்பண்ணுவிடலாம்.

இன்னமும் மகமதியரை அடக்கம்பண்ணுவதற்காகக் கொடுக்கவேண்டிய சலார்கள் இப்போது உள்ளபடியே இருக்கும்.

9. சங்கத்தலைவருடைய அனுமதியை எழுத்தில் பெற்றுக்கொள்ளாமல் சவக்காலக்குள் யாதொரு சவர் அடைப்பு அல்லது கட்டடத்தைக் கட்டப்படாது.

10. சவக்காலங்களிலே அதுகொண்டு புறம்பாக விடப்பட்ட இடத்திலன்றி மறுஇடங்களில் பிரேதங்களைத் தகனம்பண்ணுதல் கூடாது.

பிரேதக்குளிகளைக் கேட்டல்.

ஒரு பிரேதத்தைக் கொண்டுபோகிறவர்கள் போதவேண்டிய வழியை காவற்காரன் அறிவிக்கவேண்டியது.

பிரேத அடக்கத்துக்குரிய சமயச் சடங்குகள் வேறு வேறு நேரங்களில் செய்யப்படவேண்டுமென்று காவற்காரன் கேட்கலாம்.

காவற்காரன் ஒருங்குவருதபடி பார்த்துக்கொள்வது. பிரேதக்குழிகளின் ஆழம்.

பிரேதக்குழிகள் கல்லறைனைத் திறத்தல்.

பிரேதஅடக்கங்களைப்பற்றிய மூன்று மாதக் கணக்கு.

சலார்கள்.

வறியவர்களைச் சலார் வாங்காமல் புதைக்கவேண்டியது.

மகமதியரை அடக்கம்பண்ணும் சலார்.

சவக்காலங்களில் சவர் முதலாயின கட்டல்.

சவக்காலக்குள் தகனம்பண்ணுதலைக் குறித்த கட்டுப்பாடு.

அடக்கம்பண்ணுதலும், சுகொடுகளும்.

பிரேதங்களை அடக்கம்பண்ணவும் தகனம்பண்ணவும் கூடிய இடங்கள்.

1. (a) காலி நகராதிசார எல்லைக்குள் இறப்பவர்களுடைய பிரேதங்கள் காலிப்பட்டணத்துக்காக விடப்பட்டிருக்கும் பிரசித்த சவக்காலகளுள் ஒன்றில், அல்லது அப்படி முறையாகப் பதிவு செய்யப்பட்ட சவக்காலையில், அல்லது சுகொட்டில் அடக்கம்பண்ணப்பட அல்லது தகனம்பண்ணப்படவேண்டும்.

(b) காலிப்பட்டணத்துக்குள் இறப்பவர்களுடைய பிரேதத்தை, அந்தப்பட்டணத்துக்காக விடப்பட்டிருக்கும் பிரசித்த சவக்காலகளுள் ஒன்றில் அல்லது அப்படிப்பட்டணப் பாலிப்புக்காகப் பதியப்பட்டுள்ள ஒரு சவக்கால அல்லது சுகொட்டில் அல்லாமல், வேறொரு சவக்காலையில் அல்லது இடத்தில் அடக்கம்பண்ணுவதற்காக அல்லது தகனம்பண்ணுவதற்காக அந்தப்பட்டண எல்லைக்கு அப்பால் கொண்டிப்போகவாவது, கொண்டிப்பாகும்படி செய்யவாவது, கொண்டிப்பாவதற்கு இடங்கொடுக்க அல்லது உத்தரவுகொடுக்கவாவது கூடாது.

ஆனால் சங்கத்தலைவர் அல்லது அவர் இல்லாத இடத்தில் சக்கிடுத்தார் போதிய நியாயம் காட்டப்படுகின்றது, எழுத்தில் கட்டளைகொடுத்து, அந்தக் கட்டளையிற் சொல்லிய பிரேதத்தை பட்டணத்தின் எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு சவக்கால அல்லது சுகொட்டில் அடக்கம்பண்ண அல்லது தகனம்பண்ண உத்தரவுசெய்யலாம். இன்னமும் இப்படிச் செய்வதற்காகக் கேள்விக்கடதாசி கொடுத்து 6 மணித்தியாலத்துக்குள் அந்தச் சங்கத்தலைவர் அல்லது சக்கிடுத்தார் அதைப்பற்றி ஒரு முடிவுசொல்லத் தவறாமல், எவரும் பட்டண எல்லைக்கு அப்பால் உள்ள சவக்கால அல்லது சுகொட்டில் அடக்கம்பண்ண அந்தப் பிரேதத்தைக் கொண்டிப்போவது தீயதாகும். ஆனால் அப்படிப்பட்ட தொந்தரவுகொடுத்ததைப்பற்றியும், கொடுத்த நேரத்தைப்பற்றியும் அத்தாட்சிபண்ணவேண்டிய பொறுப்பு அந்தக் கேள்விக்கடதாசியைக் கொடுப்பவர் மேல் இருக்கும்.

சவக்காலகளுள் சுகொடுகளும் பதியப்படவேண்டியது.

2. யாதொரு சவக்கால அல்லது சுகொட்டின் ஆட்சிக்கு உரித்துள்ள சொந்தக்காரன், அல்லது பொறுப்பாளி அல்லது வேறொருவர், அதற்குக் காவற்காரன் ஆறும் இருந்தால், அந்தச் சாவற்காரனுடைய பெயரையும் காட்டி, உத்தரவுபெற்ற ஒரு அளவைக்காரனால் கைஎழுத்திடப்பட்ட அந்த நிலத்தின் படத்தையும் அனுத்து, அதை அப்படிப்பட்ட ஒரு நிலமாகப் பதியும்படி சங்கத்தலைவரிடத்தில் எழுத்து மூலமாகக் கேட்கவேண்டியது. காவற்காரனாக அதிலே காட்டப்பட்டவன் தான் அந்த வேலையும் அதன் கடமைகளையும் ஏற்றுக்கொண்டதற்கு அத்தாட்சியாக அதில் கைஒப்பம் வைக்கவேண்டியது.

காவற்காரனைக் கண்டிராவிட்டால்கேள்விக்கடதாசி கொடுப்பவர்தானே காவற்காரனாக எண்ணப்படவேண்டியது.

3. காவற்காரனைக் கண்டிராவிட்டால் அல்லது கண்டிருந்தும் மேலே சொல்லியபடி அவன் அதில் கை எழுத்து வையாமல் இருந்தால், அப்போது இந்த இரண்டு வகையாலும் ஒரு நிலம் சவக்காலையாக அல்லது சுகொட்டாக ஆளுடைய கேள்வியின்படி பதியப்படுமோ, அவர்தானே காவற்காரனாகவும் கொள்ளப்பட்டு, அவர்தானே அதைக் குறித்த பிரமாணங்கள் மீறப்படுமோ அது குறிப்பொறுப்பாளியாக வரவேண்டியது.

காவற்காரர் இறந்தால் மறுபடி பதியப்படவேண்டியது.

4. காவற்காரன் இறந்துவிட்டால் அல்லது யாதொரு காரணத்தால் தன்கடமைகளைப் பார்க்க இயலாதவராய் வந்துவிட்டால், இந்த அதிகாரத்தின் 2 ம் பிரமாணத்திற் சொல்லியபடி அந்த நிலத்தைப் பதிவுக்கிறதற்குக் கேள்விப்பத்திரம் அனுப்பப்படல் வேண்டும். அந்தக் கேள்விப்பத்திரத்தின்பேரால் அந்த நிலம் பதியப்படும் வரையும், சங்கத்தலைவருடைய அல்லது சக்கிடுத்தாருடைய விசேஷ உத்தரவின்றி அதிலே யாதொரு அடக்கம் அல்லது தகனம்செய்யப்படாது.

அடக்கம் பண்ணுவதற்குமுன் அத்தாட்சிப் பத்திரம் காட்டவேண்டியது.

5. 1895 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் 32 ம் பிரிவிற் சொல்லிய அத்தாட்சிப்பத்திரத்தைக் காவற்காரனுக்குக் காட்டுமுன், யாதொரு பிரேதத்தை அடக்கம்பண்ணவாகுதல் தகனம்பண்ணவாகுதல் கூடாது.

காவற்காரன் பதிவுபுத்தகம் வைத்திருக்கவேண்டியது.

6. காலிப்பட்டணத்துப் பாலிப்புக்காக முறைப்படி பதிவுசெய்யப்பட்டு நகராதிசார எல்லைக்குள் இருக்கும் யாதொரு சவக்கால அல்லது சுகொட்டின் காவற்காரன், சங்கத்தலைவர் கற்பிக்கும் மாதிரியாக அங்கே அடக்கம்பண்ணப்படுகிற அல்லது தகனம்பண்ணப்படுகிற ஒவ்வொரு பிரேதத்துக்கும் ஒரு பதிவு புத்தகம் வைத்திருந்து, ஒவ்வொரு பதிவின் பிரதியையும், அடக்கம் அல்லது தகனம் நடந்து 24 மணித்தியாலத்துக்குள் நகராதிசார கந்தொருக்கு அனுப்பிவைக்கவேண்டியது.

சவக்காலகள் சுகொடுகளைச் சங்கத்தலைவர் போய்ச் சோதிக்கலாம்.

7. சங்கத்தலைவர் பொலிசுத் தலைவராகிய இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதிவுகந்தோர் தலைவராகிய மெஜிஸ்திரர் ஜெனரல் அல்லது இவர்களால் எழுத்து மூலமாக அதிகாரம்பெற்றவர்கள் எந்த நேரத்திலும் எந்தச் சவக்கால அல்லது சுகொட்டையும் போய்ப் பார்வையிடவும், அவைகளுக்குரிய புத்தகங்கள் எழுத்துகளைப் பாரிக்கவும் அதிகாரம் உண்டு.

சலார்கின் சங்கத்தலைவரால் அங்கிகரிக்கப்பட்டவேண்டியது

8. ஒவ்வொரு சவக்காலக்கும் சுகொட்டிற்கும் காவற்காரராக உள்வர்கள் அந்தந்த இடங்களிலே அறவிடவேண்டிய சலார் வீதங்களைக் காட்டும் ஒரு டாப்பு சங்கத்தலைவருக்கு அனுப்பப்படவேண்டும். அவர் அங்கிகரித்த வீதமான சலார்களே இறுதிக்கப்படுமபடி கேட்டப்படலாம்.

சவக்காலகள் சுற்றி அடைக்கப்பட்டவேண்டியது.

9. ஒவ்வொரு சவக்காலையும் ஒவ்வொரு சுகொட்டும் சங்கத்தலைவர் அங்கிகரிக்கத்தக்க வீதமாக உறுதியான சவரால் அல்லது வேலியால் சுற்றி அடைக்கப்பட்டவேண்டியது.

சுகொடுதற்குப் புறமுனை இடம் விடவேண்டியது.

10. ஒரு சவக்காலையில் தகனம்பண்ணுவதற்காகப் புறம்பாக விடப்பட்ட இடத்தில் அல்லாமல் மறு இடங்களில் யாதொரு பிரேதத்தைத் தகனம்பண்ணப்படாது.

குளிகள் தேள்வை என்று கேட்பது.

11. குளிகள் வேண்டும் என்று கேட்கும் கேள்விப் பத்திரங்கள் எல்லாம் அந்தக் குளியில் அடக்கம் நடத்த உத்தேசித்திருக்கும் நேரத்துக்கு 6 மணித்தியாலத்துக்கு முன் காவற்காரனுக்கு அனுப்பப்படவேண்டியது.

பிரேதத்தோடு கூடவருவோர் போகவேண்டிய வழியைக் காவற்காரன் காட்டவேண்டியது.

12. ஒரு பிரேதத்தோடு கூடவரும் சனக்கட்டம் சவக்காலையில் வந்தஉடன், காவற்காரன் அவன் இல்லாதுபோனால் "செக்ஸ்டன்" என்னும் பணிவிடைகாரன் அந்தக்கட்டம் போகவேண்டிய வழியைக் காட்டவேண்டியது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டம்வந்தால், அவரவர் போகவேண்டிய வழியையும் மேற்கண்டவர்கள் தானே காட்டவேண்டியது.

பிரேதங்களை அடக்கம்பண்ணும் சடங்குகளை வேறுவேறு நேரங்களில்செய்யும்படி காவற்காரன் கேட்கலாம்.

13. ஒரு பிரேதத்தோடு கூடவரும் கூட்டத்தார் பின்னொரு பிரேதத்தோடு கூடவரும் கூட்டத்தாரோடு தொந்தரவுபடாதபடி விலக்குவதற்காக (மற்றப்படியல்ல) அவசியம் என்று கண்டால், ஒரு பிரேதச் சடங்கு முடிந்தபின்மே மற்றப் பிரேதச்சடங்கு தொடங்கவேண்டுமென்று காவற்காரன் கேட்கலாம்.

காவற்காரனே ஒழுங்குதவறாதபடி பாதுகாக்கவேண்டியது.

14. சவக்காலக்குள் காரியங்கள் ஒழுங்காக நடப்பதற்காக வேண்டிய கட்டளைகளைச் செய்வதற்குக் காவற்காரன் உரித்துள்ளவன் ஆவான். அவனுடைய கட்டளைகள் அமையப்படுதல் வேண்டும்.

15. குழிகள் எல்லாம் ஆறு அடி ஆழத்துக்குக் குறையவும்படாது. ஒன்றில் ஒன்று காலடி தாரத்துக்கு உட்படவும் படாது.
16. குழிகளாவது கல்வறைகளாவது கிரியினால் கட்டணச்சட்டத்தின்படி செய்யும் பிரேத சோதினக்காக அல்லாமல், கடைசியாய் அடக்கம்பண்ணி ஒரு வருஷத்துக்குள் மறுபடி திறக்கப் படாது.
17. ஒரு சவக்காவியின் அல்லது கடுகாட்டின் காவற்காரன், அந்த நிலங்களைச் சங்கத்தலைவருடைய திருத்திக்குத் துப்பரவாகவும் நல்ல நிலப்பரத்திலும் வைத்திருக்கவேண்டியது.

20 ம அதிகாரம்.

நகராதிக்கார சங்கத்தாருடைய தண்ணீர் வேலை.

1. "காலித் தண்ணீர் வேலைக்காகக் கட்டுவாங்குதலைப்பற்றிய 1891 ம் ஆண்டுக் கட்டணச் சட்டத்தின்படி நகராதிக்கார சங்கத்தார் விதிக்கவும் அறவிடவும் அதிகாரம் கொடுக்கப்பட்ட தண்ணீர் வரியும், இந்த அதிகாரத்தின்படி இறுக்கவேண்டிய வேறெந்தப் பணமும் "1887 ம் ஆண்டு நகராதிக்கார சங்கக் கட்டணச்சட்டத்தின்படி" விதிக்கப்பட்ட வரியைப்போல அறவிடப்பட வேண்டியது.
2. இந்த வேலைகளைச் செய்வதற்கும், இதன்பிற் சொல்லப்படும் கடமைகளை நடத்துவதற்கும் வேண்டிய உத்தியோகத்தர்களை நியமிப்பதும், அவர்களுக்குத் தகுதியான சம்பளம் கொடுப்பதும் சங்கத்தலைவர்களுக்கு நீதியாகும்.
3. தண்ணீர் கொடுப்பதால் அல்லது அதைப்பற்றி வரும் சகல செலவுகளும், தண்ணீர்வரி அறவிடவேதால் வரும் செலவுகளும், தண்ணீர் வரிக்காக அறவிட்ட தொகையில் இருந்தே கொடு படவேண்டியது.

4. இந்தப் பிரமாணங்கள் எடுத்தாளப்படாத தொடங்கும் காலத்தில், இருக்கிற அல்லது அதன்பின் உண்டாக்கப்படுகிற அல்லது அமைக்கப்படுகிற அல்லது கட்டப்படுகிற சகல பிரசித்த கேணிகள், நீர்நிலைகள், தொட்டிகள், நிலக்குழாய்கள், செய்நீர்ச்சுணிகள், மதற்குகள், கிணறுகள், வாய்க்கால்கள், அருந்திகள், குழாய்கள் மற்றும் வேலைகளும் அந்த வேலைகளோடு சேர்ந்த சகல கட்டடங்கள், வேலைகள், தளபாடங்களும் நகராதிக்கார சங்கத்திலே பொறுப்பிக்கப்படும்.

5. நகராதிக்கார எல்லைகள் இருக்கும் சனங்களுக்குக் காலத்துக்குக்காலம் அவசியம் என்று சங்கத்தால் காணப்படும் வழிகேணிகள், நீர்நிலைகள், மேல்வாய்க்கால்-ள். அல்லது மற்றும் வேலைகளை அந்தச் சங்கத்தார்தானே செய்விக்கவும், செய்நீர்ச்சுணிகள் நிலக்குழாய்களை நியுத்துவிக்கவும், குழாய்களைப் பதிக்கவும் கூடியதாயிருக்கும்.

6. அப்படிப்பட்ட யாதொரு குழாய் வைக்குமிடத்து, சங்கத்தார் அவசியம் என்று கண்டால், அதை யாதொரு தெரு அல்லது தெருவுக்காக விடப்பட்ட இடம், யாதொரு கட்டடம், அல்லது ஒரு கல்வறை, அல்லது மூசாந்தை ஆகிய இவற்றுக்கு ஊடாக, அல்லது குறுக்காக அல்லது கீழாகவும்; இன்னமும் எவ்வகைப்பட்ட அடைபட்ட காணி மற்றும் காணிகளுக்கு உள்மும், ஊடாகவும், கீழாகவும் வைத்துக்கொண்டு போகலாம். ஆனால் இப்படிப்பட்ட வேலையை இந்தப் பிரமாணத்தின்படி யாதொரு குடியானவர்களுடைய ஆதனத்தில் செய்யும்போது, அந்த ஆதனத்தின் சொந்தக்காரனுக்கு நொத்திசு கொடுத்த வேலை முடிந்ததன் அவனுக்கு தியாயமான தட்டம் கொடுக்கவேண்டியது சங்கத்தாருடைய கடமையாகும். அப்படிப்பட்ட நடவடிக்கை தின் தொகையைப்பற்றி அல்லது அதைப் பிரிவிடுகிறதைப்பற்றி யாதொரு வாக்குவாதம் உண்டு வட்டால் அது பொலிசு நீதவாஸால் பொதுப்பட விசாரித்து முடிவு கட்டப்பட வேண்டியது. அவருடைய தீர்வை சுப்பிரீம்கோட்டுக்கு அப்பல் கேட்கப்படத்தக்கதாய் இருக்கும்.

7. யாதொரு நீர்நிலை, தொட்டி, செய்நீருற்றம், நிலக்குழாய், அல்லது குழாய்கள், அல்லது நீர்கொடுத்தற்காகச் செய்யப்பட்ட மற்றும் வேலைகளை உள்ள சவத்தை யாதொரு வகையாகப் பழுதுபடுத்த, கேட்கக்க, அல்லது அழுக்குப்படுத்தக்கூடியதாக யாதொரு செய்கையையும் செய்யப்படாது. இன்னமும் எவர் ஒருவரும் அந்த வேலைகளை எந்த விதமாகவேனும் பழுதுபடுத்தவாவது சருவாவது கூடாது.

8. நகராதிக்கார எல்லைக்குள் உள்ள தெருக்கள், வீதிகள், அல்லது மற்றும் பிரசித்த கட்டடங்களில் சங்கத்தார் பொறுப்பில் இப்போதுள்ள அல்லது இனிமேற் கட்டப்படும் யாதொரு நீர்நிலை, நிலக்குழாய், செய்நீருற்றம், தொட்டி, குழாய், அல்லது மற்றும் தண்ணீர் வேலைக்குரிய இடங்களில், அல்லது அவைகளுக்குச் சம்பமாக ஒருவரும் முறிகவாவது, தங்கள் உடம்பின் யாதொரு பகுதியைக் கழுவவாவது, யாதொரு ஆடு, மாடு, மற்றும் மிருகங்கையாயினும், யாதொரு வண்டி, சவாரிப்பொருள், புடவை, தட்டுமுட்டு அல்லது மற்றும் பொருள்கையாயினும், கழுவவாவது கூடாது.

9. இந்த அதிகாரத்தின் 1 ம் பிரமாணத்திற் சொல்லிய வரியைக் கொடுப்பவர் எவரும், தனக்கும் தன் குடும்பத்துக்கும் வீட்டுப் பாலிப்புக்காக நகராதிக்கார சங்கத்தின் பிரசித்த நிலக்குழாய், அல்லது செய்நீருற்றியிருந்து அதுக்காக வேறு செலவுகொடாமல் தண்ணீர் பெற்றுக்கொள்ள உரித்துள்ளவர்கள் ஆவார்கள்.

10. வீட்டுப் பாலிப்புக்காகக் கொடுக்கப்படும் தண்ணீர் என்பது விற்பனைக்காக அல்லது கூலிக்காக வைத்திருக்கும் குதிரை ஆடுமாடுகளுக்கும், கரத்தைகள் வண்டிகளைக் கழுவதற்கும் பாலிக்கப்படும் தண்ணீரையும்; யாதொரு வியாபாரம், கைத்தொழில், அல்லது முயற்சிகளை நடத்துவதற்காகப் பாலிக்கப்படுத தண்ணீரையும்; செய்நீருற்றங்கள், நீர்ந்தொட்டிகளுக்குப் பாலிக்கும் தண்ணீரையும்; வழவுக்காக அல்லது பந்திரங்களுக்குக்காகப் பாலிக்கப்படும் தண்ணீரையும்; நீர்ப்பாய்ச்சுணிக்காகப் பாலிக்கப்படும் தண்ணீரையும் அடக்கமாட்டாது.

11. வீட்டுப்பாலிப்பு அல்லது மற்றப் பாலிப்புக்களுக்காக பின்வரும் சவர்கள் அளவின்படி அறவிடப்படும்:—

ஆயிரம் கலனுக்கு.

(1) நீராவி யந்திரங்கள், மோள்கள், கைத்தொழிற்சாலைகள், ஓட்டல் வீடுகள், வேறு வியாபாரங்களுக்காகக் கொடுக்கப்படும் தண்ணீருக்கு	...	1 0
(2) பிரசித்த குளிப்பு முழுக்கு இடங்கள் ஒருவருடைய தீச்சுத்தொட்டி செய்நீருற்றத்துக்கு	...	0 50
(3) சப்பில் ஏற்றம் தண்ணீருக்கு	...	3 50

இந்தச் சவர்கள் மூன்று மாதத்துக் கொகுதரம் கொடுக்கப்பட்ட தண்ணீர் எவ்வளவு என்று கணக்கெடுத்தபின் இறுக்கப்படவேண்டியது.

குதிலின் ஆழம் முதலாயின.

குதிலையும் கல்வறைகளையும் மறுபடி திறத்தல்.

காவற்காரன் சவக்காவையைத் தப்பரவாக வைத்திருக்க வேண்டியது.

தண்ணீர்வரி அற விடுமுறை.

உத்தியோகத்தரை நியமித்தல்.

வரி அறவிடுதல் முதலியவற்றில் வரும் செலவுகள் தண்ணீர் வரியில் இருந்து இறுக்கப்பட வேண்டியது.

தண்ணீர் கொடுப்பதற்காகிய சகல வேலைகளும் சங்கத்தின் பொறுப்பில் இருக்க வேண்டியது.

வழிகேணி முதலியவற்றைச் சங்கத்தார் கட்டிக்கொடுக்கலாம்.

தெருக்களை வெட்டவும் ஊரவர்களை துக்கணிக்கப் பிரவேசிக்கவும் அதிகாரம்.

ஒருவரும் தண்ணீரை அழுக்குப்படுத்தப்படாது.

நிலக்குழாய் முதலியவற்றில் குணிக்க முடியுமா கூடாது.

வரிக்கொடுப்பவர்கள் வீட்டுப்பாலிப்புக்குத் தண்ணீரைச் செலவுகொடாது பாலிக்கலாம்.

"வீட்டுப்பாலிப்புக்காக" என்பது ஏது கீதை அடக்க மாட்டாதென்பது.

வீட்டுப்பாலிப்பு ஒழிந்த மற்றப் பாலிப்புக்களுக்காகக் கொடுக்கவேண்டிய செலவு.

குடியானவர்களுடைய சொந்தப் பாவீப்புக்காகத் தண்ணீர்வைக்கும்படி சங்கத்தலைவர் உத்தரவு பண்ணலாம்.

நீர்க்குழாய்களைக் கட்டுக்காக நடுப்படுத்தக் கூடாது.

சங்கத்தாருடைய உத்தரவின்றித் தாய்க் குழாயோடு தொடுத்து யாதொரு குழாயை வீடுகளுக்கு வைக்கப்படாது.

உத்தரவின்றி வைக்கப்பட்ட குழாய்களை எடுத்துப்போடும்படி கட்டளைபண்ணவும் செலவுகளை அறவிடவும் சங்கத்தலைவருக்கு அதிகாரம் உண்டு.

குழாய்களைத் தொடுத்தல்.

நிலத்திற் செய்யப்படும் தொட்டிகள் தண்ணீரை விட்டுவைக்கப் பாவிக்கப்படாது.

தண்ணீரை விட்டுவைக்கும் பொருள்கள்.

தண்ணீரை வீணுச் செலவிடதல்.

தண்ணீர் சரிபின்மாகப் பாவிக்கப்பட்டால் அளவு கருவி வைக்க வேண்டியது.

சங்கத்தார் அளவு கருவிகளைக் கொடுக்க வேண்டியது.

சோதித்துப்பார்த்தல் முதலிய நோக்கங்களுக்காக அந்த அளவுகருவிகளைச் சங்கத்தலைவர் எடுக்கலாம்.

சங்கத்து வேலைக்காரரை அளவு கருவிகளைப் பழுதுபார்க்க வேண்டியது.

சங்கத்தார் தண்ணீர் வரவைத் தடுக்கலாம்.

12. யாதொரு வீட்டுச் சொந்தக்காரன் அல்லது குடி இருப்பவன் கேட்டால், அந்த வீட்டுப் பாவீப்புக்கு சங்கத்தார் நீதி என்று காணுகிற அல்லவளவு தண்ணீரை அவர்கள் விதிக்கும் பொருத்தனயின்படி வைத்துக்கொடுக்கச் சங்கத்தலைவர் தமது யுத்தப்பிரகாரம் உத்தரவுபண்ணலாம் இப்படி உத்தரவுபண்ணுங் காலத்தில், நகராதிக்கார சங்கத்தாருடைய தாய்க்குழாயிலிருந்து தண்ணீர் கொடுக்கவேண்டிய இடத்துக்குப் பொருத்தவேண்டிய குழாயும், தண்ணீர் சுரத்தற்காக வைக்கவேண்டிய சிறு குழாயும், அந்தக்கேட்ட தளபாடங்களும், நகராதிக்கார பகிரங்க வேலைத்தலைவருடைய மேற்பார்வையின் கீழாகச் செய்துவைத்துக் கொடுக்கப்படவேண்டியதுமல்லாமல், அந்தக்காக வரும் செலவுகள் எல்லாம் அப்படித் தண்ணீர் தரும்படி கேட்பவரால் இறுக்கப்பட வேண்டியது. இப்படித் தண்ணீர் கொடுப்பதற்காக மதிக்கப்படும் செலவுகளை அந்த வேலைகள் தொடங்குமுன் முற்பணமாகக் கொடுக்கும்படி சங்கத்தார் கேட்கலாம்.

13. தாய்க்குழாயோடு தொடுக்கும் குழாயாவது, தண்ணீர் சுரக்கும் குழாயாவது, அந்தக் குரிய தளபாடங்களாவது, எவர் ஒருவருடைய கட்டுக்காகவேனும் நடுப்படுத்தக்கூடியதாகாது.

14. சங்கத்தாருடைய தாய்க்குழாயிலிருந்து யாதொரு வீட்டுக்கு அல்லது இடத்துக்குத் தண்ணீர் கொண்டுபோவதற்காக யாதொரு குழாயைத் தொடுக்கவாவது, தண்ணீர் சுரக்கும் குழாயைப் பதிக்கவாவது, அல்லது உள்ள தண்ணீர்க் குழாயை மாற்ற அல்லது மறித்துவிடவாவது, சங்கத்தலைவருடைய சம்மதத்தின்றி எழுத்து மூலமாகப் பெற்றன்றி ஒருவருக்கும் கூடாது. இன்னமும் இப்படித் குழாய்களை வைக்கும்போது, நகராதிக்கார வேலைத்தலைவருடைய மேற்பார்வை இல்லாமலும், அந்தக் குழாய் போக்கவேண்டிய இடங்களைச் சங்கத்தலைவர் அங்கீகரிக்காமலும், யாதொரு வேலை நடக்கவும் கூடாது.

15. சங்கத்தலைவர் மறிப்படி அனுமதிசெய்தால் அன்றி, தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது இனிமேல் கொடுக்கப்படும் ஒவ்வொரு வீடு அல்லது இடத்துக்கும், அது அதுக்குப் புறம் பாண கிழைக்குழாய் இருந்தல் வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒன்றுக்கு மேற்படக் கிழைக்குழாய் இருக்கவும் படாது. அல்லது ஒரு வீட்டுக் குழாய் மற்றொரு வீட்டுக் குழாயோடு தொடுத்திருக்கவும் படாது.

16. மேற்கண்ட பிரமாணங்களுக்கு மாறாக யாதொரு கிழைக்குழாயை அல்லது நீர் சுரக்கும் குழாயை எவரேனும் மாற்ற அல்லது நீட்ட அல்லது வைக்கச் சம்பவீத்தால், அப்படிப்பட்ட குழாய்களை எடுத்துவிடும்படி கட்டளைபண்ணச் சங்கத்தலைவருக்கு நீதியாகும். அப்படிச் செய்யும்படி கட்டளைபண்ணி மூன்று நாளைக்குள் அந்தக்கட்டளை பண்ணப்பட்டவர் அதை எடுக்கத் தவறிலை, சங்கத்தலைவர் அதை எடுப்பித்து, அதனல்லவந்த செலவுகளை "1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின்" 281 ம் 282 ம் பிரிவுகளிற் சொல்லிய பிரகாரம் அந்தக் கட்டளைச் சட்டத்தால் இறுக்கும்படி நியமிக்கப்பட்ட செலவுகளைப்போல அறிந்து தீர்மானித்து அந்த ஆண்டத்தில் அறவிட வேண்டியது.

17. சங்கத்தாரால் கொடுக்கப்பட்டுத் தண்ணீரைக் கொண்டுபோவதற்காகப் பாவீக்கப்படுகிற அல்லது அந்தத் தண்ணீரோடு சம்பந்தப்படுத்தி வைத்திருக்கிற யாதொரு குழாய், மழைத்தண்ணீருக்காகப் பாவிக்கப்படும் யாதொரு தொட்டி, வானி, அல்லது எவ்வகையான நீர் நிலையோடும் தொடுத்திருக்கப்படாது.

18. நிலத்திலே பதிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட யாதொரு தொட்டி, சங்கத்தலைவரால் எழுத்து மூலமாக அனுமதிசெய்யப்பட்டாலன்றி, சங்கத்தார் கொடுக்கும் தண்ணீரை விட்டுவைத்தற்காகப் பாவிக்கப்படாது.

19. மரத்தால் செய்யப்பட்ட யாதொரு தொட்டி லோகவகையால் முடப்பட்டிருந்தாலன்றி, சங்கத்தார் கொடுக்கும் தண்ணீரை விடுவதற்காகப் பாவிக்கப்படாது.

20. ஒரு வீட்டில் குடியிருப்பவர் எவரும் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டி, குழாய், அல்லது துவாரத்தின்வழியாகத் தண்ணீர் வீண்போக விடப்படாது. யாதொரு வீட்டில் அல்லது இடத்தில் உள்ள கிழைக்குழாய், தண்ணீர் சுரக்கும் குழாய், தொட்டி, துவாரம், அல்லது வேறு கருவியில் இருந்து தண்ணீர் ஒழுகிப்போவதுண்டானால், அந்த வீட்டின் அல்லது இடத்தின் சொந்தக்காரன் அல்லது குடி இருப்பவன் 24 மணித்தியாலத்துக்குள் அதைச் சுகிழைத்தாருக்கு அறிவிக்கவேண்டியது.

21. யாதொரு வீட்டில் அல்லது இடத்தில் சங்கத்தாருடைய நீர்ப்புரையிலிருந்துவரும் தண்ணீர், அந்த வீட்டுக்கு அடங்கியவர்களல்லாத மறுபேரால் பாவிக்கப்படுகின்றதென்றவது, வீட்டுப்பாவீனைக்கல்லாத மறுபாவீனைகளுக்காகப் பாவிக்கப்படுகின்றதென்றவது, வீணாகப் போகப்படுகின்றதென்றவது, அல்லது கிரமத்தவறையச் செலவிடப்படுகின்றதென்றவது சங்கத்தார் நம்புவதற்கு இடம் இருந்தால், அந்த வீட்டில் அல்லது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் குழாயில் ஒரு அளவுகருவி அமைப்பது சங்கத்துக்கு நீதியாகும். அந்த வீட்டுத் தண்ணீர் வரிக்கு ரூபாவுக்கு ஆயிரம் கலனுக்கு மேற்படச் செலவானதென்று அந்தக் கருவிகொண்டு அறியப்படுமாயின், அப்படி மேற்படச் செலவாகும் தண்ணீருக்கு அந்த வீட்டுச் சொந்தக்காரன் அல்லது குடி இருப்பவன் பணம் கொடுக்க வேண்டியது. சங்கத்தார் சரி என்று காணுகிற பொருத்தப்படியும் வீதப்படியும் வீட்டுப் பாவீப்பல்லாத வேறு தேள்வைக்கு எவர் ஒருவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்குப் பொருத்தனை செய்துகொள்வது சங்கத்துக்கு நீதியாகும்.

22. சங்கத்தார் அளவு கருவிகளைக் கொடுத்து அவைகளைப் பதிப்பிக்க வேண்டியது. சங்கத்தார் நீதி என்று காணுகிற வாடகையை அந்த அளவு கருவிக்காக அறவிட்டுக்கொள்ளலாம்.

23. அளவு கருவிகளைச் சரிபார்ப்பதற்காக, அல்லது சோதிப்பதற்காக, அல்லது பழுதுபார்ப்பதற்காக, அல்லது வேறொரு கருவியைப் பதிப்பதற்காக, அல்லது தண்ணீர் கொடுப்பதை நிறுத்தும் சமயங்களில் காலத்துக்குக்காலம் அளவு கருவிகளைச் சங்கத்தலைவர் எடுத்துப்போடலாம்.

24. அளவு கருவிகள் சங்கத்து வேலைக்காரரால் அல்லது அவர்களது மேற்பார்வையின் கீழன்றி, மாற்றவாவது பழுதுபார்க்கவாவது படாது.

25. சங்கத்தார் அளவியம் என்று காணுகிற காலங்களுக்கிடையில், தண்ணீர் வரவை நிறுத்த அல்லது வெட்டிவிடச் சங்கத்துக்கு நீதியாகும்.

26. யாதொரு தற்செயல் காரணமாக, அல்லது விசேஷமான மழையின்மை காரணமாக, அல்லது தடுத்தற்கரிய பிற ஏதாக்கள் காரணமாக, தண்ணீர் இல்லாமற்போனால், நகராதிக்கார எல்லைக்குத் தண்ணீர் கொடுக்கத் தவறியதற்காக யாதொரு குற்றத்துக்கு அல்லது நட்புத்துக்கு சங்கத்தார் உளராக மாட்டார்கள்.

27. தண்ணீர்வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிற யாதொரு வீட்டின் அல்லது இடத்தின் சொந்தக்காரர் அல்லது குடி இருப்பவர், வேறு ஒருவருக்கும் தண்ணீர் கொடுக்கவும் பட்டது; அல்லது அந்த வீட்டில் உள்ள குழாய் அல்லது தொட்டியில் இருந்து மறுபேரைத் தண்ணீர் எடுக்க உடன்பட்டேயில்லை பட்டது. ஆனால் நெருப்புப்பற்றிய காலங்களில் அந்த நெருப்புபை அவிக்கவும் தண்ணீர்வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிற பின்னொரு வீட்டுக்காரனுடைய குழாய்கள் அவனுடைய குற்றம் இல்லாமல் பழுதடைந்திருந்தால், அவனுடைய பாலிப்புக்கும் தண்ணீர் கொடுக்கலாம்.

28. வீட்டுப் பாலிப்புக்காக அல்லாமல் வேறொரு நோக்கத்துக்காகவும் தண்ணீர் கொடுக்கப் பட்டதவர் எவரும் சங்கத்தின் தண்ணீரை வீட்டுப் பாலிப்புக்கேயன்றி வேறொன்றுக்கும் பாலிக்கப் பட்டது.

29. சங்கத்தலைவரால் எழுத்து மூலமாக அதிகாரம் பண்ணப்பட்டவர் எவரும், காலமே 8 மணிக்கும் சாயந்தரம் 5 மணிக்கும் இடையில், யாதொரு வீட்டில் அல்லது இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குழாய்கள், வேலைகள், தளபாடங்களைச் சோதிப்பதற்கு, தண்ணீர் அபாவனைபண்ணப்படுகிறதோ அல்லது வீணாகச் சிலவிடப்படுகிறதோ என்பதை அறிவதற்காக, அந்த வீட்டையவர் அல்லது குடி இருப்பவருக்கு 1 மணி கதியாலம் அறிவித்தல் கொடுத்து, அந்த வீட்டினுள்ளே பிரவேசிக்கலாம். அப்படிப் பிரவேசிப்பவரைப் போதிய நியாயமின்றி உள்ளே விடாது தடுத்தால், அல்லது அவர் சோதனைசெய்வதற்கு அல்லது வீணாகச் செவ்வாகும் தண்ணீரைத் தடுப்பதற்குப் போதும்போது அவரை அப்படிச் செய்யவிடாது மறித்தால், அந்த வீட்டுக்கு அல்லது இடத்துக்குக் கொடுக்கப்படும் தண்ணீரைச் சங்கத்தார் நிறுத்திவிடலாம்.

30. தண்ணீர் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிற யாதொரு வீட்டையவர் அல்லது குடி இருப்பவர் தண்ணீர் வரியைக் கொடாமல், அது கொடுப்பவனைய திக்தி தொடக்கம் 15 தினம் வரையும் தவறினால், அல்லது அவர்கள் இந்த அதிகாரத்திற் சொல்லிய பிரமாணங்களுக்கு மாறாக யாதொன்றைச் செய்தால், அல்லது செய்வீதனால், அல்லது செய்ய இடங்கொடுத்தால்; அல்லது தண்ணீரை வீண்போகாமல், அல்லது அபாவனைபண்ணாமல், அல்லது அளவுக்கு மீடுகி ஏடாமல், அல்லது அழுக்குப்பட விடாமல் தடுப்பதற்கு வேண்டிய உபாயங்களை வேண்டுமென்று செய்யாமல் விட்டால், அந்த வீடு அல்லது கட்டடத்துக்குக் கொடுக்கப்பட்ட தண்ணீரைச் சங்கத்தார் நிறுத்திவிடலாம்.

31. யாதொரு கட்டடம் அல்லது இடத்திற்குக் கொடுக்கப்படும் தண்ணீரை நிறுத்தும்படியும், குழாய்களை எடுக்கும்படியும் இந்த அதிகாரத்தால் சங்கத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ள சகல வேலைகளிலும் தண்ணீர் கொடுக்கப்பட்ட வீட்டில் குடி இல்லாமல் போகுந் தருணங்களிலும் சங்கத்தலைவரால் அதிகாரம்பெற்றவர் எவரும், அவருடைய வேலைகாரரும், சொந்தக்காரர் யாரும் இருந்தால், அவருக்கு அல்லது குடி இருப்பவருக்கு 6 மணித்தியாலம் அறிவித்தல் கொடுத்து, காலமே 8 மணிக்கும் பின்னேரம் 5 மணிக்கும் இடையில் அந்த இடங்கனிற் புகுந்து, சங்கத்தாருடைய தாய்க் குழாயில் கொடுத்து அந்த அந்த இடங்களுக்கு வைக்கப்பட்டிருக்கும் கிழைக் குழாய்களை வெட்டவும், சங்கத்தார் எடுத்துக்கொண்டுபோக உரித்துள்ள குழாய் அளவு கருவி அல்லது தளபாடங்களை எடுத்துக்கொண்டுபோகவும் உரித்துண்டு.

32. இந்த அதிகாரத்தில் பாலிக்கப்படும் இடங்களில், "தாய்க்குழாய்" என்பது நகராதிக்கார சங்கத்தாரது நீர்ப்புரையாகிய தண்ணீர் தட்டாகத்தி விருந்து காலிப் பட்டணத்துக்குத் தண்ணீர் கொண்டுபோகும் குழாயையும் அதன் கிழைகளையும் கருதும்.

"கிழைக்குழாய்" என்பது தாய்க்குழாயிலிருந்து யாதொரு கட்டடம் அல்லது இடத்துக்குத் தண்ணீர் போகும் வாசலில் அல்லது அதுக்குச் சம்பமாக வைத்திருக்கும் தடைப்பெட்டிக்கு வைத்திருக்கும் குழாயைக் கருதும்.

"நீர்சுரக்கும் குழாய்" என்பது தடைப்பெட்டியிலிருந்து யாதொரு கட்டடம் அல்லது இடத்துக்குப் போகு குழாயையும் அதன் கிழைகளையும் கருதும்.

21 ம் அதிகாரம்.

ஈடுகளைப் பதிதல்.

1. நகராதிக்கார எல்லைக்குள் இருக்கும் யாதொரு ஆதனத்தை ஈடுபிடிப்பவர், அல்லது அவரது உரித்தாரார், அல்லது அவர்களில் ஆரும் ஒருவர், அல்லது ஈடுபிடித்தவர் இறந்தால், நியாயப்பிரமாணவழியாய் அவருடைய காரியம்பார்ப்பவர், சங்கக் கந்தோரில் அந்த ஈட்டைப் பதிவிடப்பது நியாயமாகும். அப்படி ஈட்டைப் பிடித்திருந்து அதைப் பதிவிடக்க விரும்புகிறவர் எவரும், தாமாக அல்லது தம்முடைய காரியகாரன் மூலமாக, தம்முடைய பெயரையும் விலாசத்தையும், ஈடுபிடித்த ஆதனத்தின் சொந்தக்காரன் அல்லது ஈடுகொடுத்தவனுடைய பெயரையும் விலாசத்தையும், அந்த ஆதனத்தின் விபரத்துக்கரிய அல்லது சரிவரச் சுட்டிக்காட்டுதற்குரிய குறிப்புகளையும் சங்கத்துக்குக் கொடுத்தல் வேண்டும். அதன்பின் அவர் 50 சதம் சலார் கொடுக்க, சங்கக் கந்தோரில் அதற்காக வைத்திருக்கும் ஒரு புத்தகத்திலே இந்த விபரங்களை எல்லாம் பதியும்படி சங்கத்தார் செய்யலாம்.

2. அந்தப் பதிவுபுத்தகம் சங்கத்தின் கந்தோர் நேரங்களிலே சங்கத்துக்கு 25 சதம் சலார் கொடுத்து அதைப் பார்க்க விரும்புகிறவர் எவரும் பார்க்குக்கொள்ளத் தக்கதாய் இருக்கும்.

3. இந்த அதிகாரத்தின் 1 ம் பிரமாணத்தின்படி ஈடுபிடிப்பட்ட யாதொரு ஆதனம் 1887 ம் ஆண்டின் நகராதிக்காரக் கட்டளைச்சட்டத்தின் 149 ம் பிரிவின்படி விற்கப்படுவதற்காக நடுப்படுத்தப்படுமிடத்து, அந்தக் கட்டளைச்சட்டத்தின் 151 ம் இலக்கப் பிரமாணத்தின்படி அதை விற்றதற்கு விளம்பரஞ்செய்ய 14 நாளைக்கு முன்னாலும், அந்த ஈட்டைப் பதிவிடத்தவருக்கு அந்த நடுப்படுத்தலைப்பற்றியும், அந்த நடுப்படுத்தலால் அறவிடப்படவேண்டிய வரியின் நிறுவைத் தொகையைப்பற்றியும், சங்கத்தார் எழுத்து மூலமாக அறிவித்தல் நேரே கொடுத்தல் வேண்டும் அல்லது அதைத் தபால் மூலமாக அனுப்பிவைக்க வேண்டும்.

தடுத்தற்கரிய காரணம்பற்றித் தண்ணீர் ஒழிபுரையின் சங்கத்தார் உத்தரவாதிகள் அல்ல.

தங்களுக்குக் கொண்டு வரும்பான தண்ணீர் குழாய் வைப்பித் திருக்கும் வீட்டுக்காரர் முதலியவர்கள் மற்றவர்களுக்குத் தண்ணீர் கொடுக்கப் பட்டது.

தண்ணீரை அபாவனைபண்ணுவது குற்றம்.

தண்ணீர் வைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் வீடுகளுக்குச் சோதனை செய்யும்படி சங்கத்தலைவர் அதிகாரம் கொடுக்கலாம்.

பிரமாணங்களை மீறும் குற்றத்துக்காகத் தண்ணீரைக் கொடாது நிறுத்திவிடலாம்.

சங்கத்தலைவரால் அதிகாரம்பண்ணப்பட்டவர்கள் உள்ளேபுகுந்து தண்ணீர் குழாய் முதலியவற்றை வெட்டிவிடலாம்.

சொற்பொருள் வளக்கம்.

ஈடுபிடிப்பவர் ஈடுகளைப் பதிதலாம்.

பதிவுப்புத்தகம் எவர்களுக்கும் பார்க்கத் தக்கதாயிருக்கும். ஈடுபிடித்தவருக்கு அந்த ஆதனம் நடுப்படுத்தலைப்பற்றிச் சங்கத்தார் அறிவிக்கவேண்டியது.

சுபீரிக் தவர் தி
லுவை வரிசை கொ
டுக்கலாம்.

4. அப்படியான யாதொரு சுட்டுக்காரன், அல்லது அவனுடைய உரித்தாளர் அல்லது அவர்களில் ஒருவர், அல்லது அவர்களுடைய நியாயப்பிரமாணவழியான காரியஸ்தர் தடுப்படுத்திய அந்த ஆதனம் விடப்படுமுன், அதன்பேரால் இறக்கவேண்டிய சகல வரிகளையும் அல்லது அந்த தடுப்படுத்தலின்பேரால் வரவேண்டிய சகல நிலுவைகளையும் சங்கத்தாருக்குக் கொடுத்துவிடலாம். அப்படிக் கொடுத்தபின் அந்த ஆதனம் தடுப்படுத்தலில் நின்று விடுதலையாக்கப்படவேண்டியது.

22 ம் அதிகாரம்.

தெண்டங்கள்.

மேற்கண்ட பிரமாணங்களால் தடுக்கப்பட்டுள்ள அல்லது குற்றம் என்று காட்டப்பட்டுள்ள யாதொரு செய்கையைச் செய்து, அல்லது அந்தப் பிரமாணங்களால் செய்யவேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ள யாதொரு செய்கையைச் செய்யாமல் அசட்டைபண்ணி, அல்லது வேறு யாதொரு வகையால் இந்தப் பிரமாணங்களில் எதையாவும் மீறும்எவர் ஒருவரும் குற்றவாளியாகக் காணப்பட்டால், 20 ரூபாவுக்கு மேற்படாத தெண்டத்துக்கு ஆளாவர். அப்படிப்பட்ட குற்றத்தைத் திரும்பத் திரும்பச் செய்துகொண்டு வருவதுண்டானால், அப்படிச் செய்துகொண்டேயும் ஒவ்வொரு நாளுக்கும் மேற்கண்ட தெண்டத்துக்குமேல் 10 ரூபா வீதம் தெண்டத்துக்கும் ஆளாவர்.

அதுபந்தம்.

A. மாதிரி வாசகம் (2 ம் அதிகாரம் 9 ம் பிரமாணம்.)

அழைப்புப்பத்திரம்.

காலி நகராதிக்காரச்சங்கம்.

வீலயத்தில்.

க்கு.

மேற்கண்ட வீலயத்தில் சாட்சிசொல்லும்படி _____ ம் ஆண்டு _____ ம் _____ மணிக்கு _____ ல் (இங்கே கூட்டம் கூடும் இடத்தைக் காட்டுக) இந்தச் சங்கத்துக்கு முன் (அல்லது இந்தச் சங்கத்தின் உபசபைக்கு முன்) வெளிப்படும்படி இத்தால் கேட்கப்படுகிறீர்.

சங்கத்தலைவர் கட்டளைப்படி,

நகராதிக்காரக் கந்தோர்,
காலி, 19 _____ ம் _____ ஆண்டு _____ ம் _____ ந் உ.

சுக்கிடுத்தார்.

B. மாதிரி வாசகம் (6 ம் அதிகாரம் 5 ம் பிரமாணம்.)

மாரக்கற் கடை உத்தரவுப்பத்திரம்.

சலார் கு _____.

இத்தைக் கொண்டுவரும் _____ குடி _____ ல் இருக்கும் மாரக்கற் கடையில் _____ ம் இலக்க முள்ள சாலையை _____ மாதத்துக்கு, காலி நகரசங்கத்தவருடைய பிரமாணங்களுக்கும் நியாயமான கட்டளைகளுக்கும் அமைய பாவித்துப் புள்ளுருவதற்காக உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறார்.

பதியப்பட்டது

சுக்கிடுத்தார்.

நகராதிக்காரக் கந்தோர்,
காலி, 19 _____ ம் _____ ஆண்டு _____ ம் _____ ந் உ.

(7 ம் அதிகாரம் 19 ம் பிரமாணம்.)

இறைச்சிஅடிவீட்டு உத்தரவுப்பத்திரம்.

சலார் கு _____.

இல. _____

இறைச்சிவிற்க உத்தரவுபெற்றவராகிய _____ குடி _____ காலி நகரசங்கத்தின் துணைப்பிரமாணங்களுக்கு கையம், இந்தத் திகதி தொடக்கம் ஒரு மாதவரையும் _____ ல் உள்ள பிரசித்த இறைச்சி அடிவீட்டில் ஆடு, மாடு, செங்கமதியாடு, வெள்ளாடுகளை இறைச்சிக்காக அடிக்க உத்தரவுபெற்றிருக்கிறார்.

நகராதிக்காரக் கந்தோர்,
காலி, 19 _____ ம் _____ ஆண்டு _____ ம் _____ ந் உ.

பதித்தது

சுக்கிடுத்தார்.

C. வாசகமாதிரி (8 ம் அதிகாரம் 3 ம் பிரமாணம்.)

இறைச்சிஅடி வீட்டுக்கு உத்தரவுத்தண்டு.

இத்தைக் கொண்டுவரும் _____ பின்னால் காணும் விபரங்களையுடைய மிருகத்தை இறைச்சிக்காக அடிக்க உத்தரவு பெற்றிருக்கிறார்.

விபரம் _____.

நிறம் _____.

வயது _____ வருஷம் _____ ம்.

வயப்பக்கக் குறி _____.

இடப்பக்கக் குறி _____.

விசேஷக் குறிப்பு _____.

நகரசங்கக் கந்தோர்,
காலி, 19 _____ ம் _____ ஆண்டு _____ ம் _____ ந் உ.

சனிந்நரி ஒயிசர்.

D. மாநில வாசகம் (8 ம் அதிகாரம் 11 ப பிரமாணம்.)

இன்றைக்கு இறைச்சிக்காக உல சோதித்து ஒப்புக்கொள்ளப்பட்ட மாட்டை அடித்தபடியால் (அல்லது நகராதிக்கார எலிக்கு அப்புறம் அடித்த மாட்டை சேந்துகூடக் கொண்டுவந்தபடியால், காரியத்திற்குத் தகுந்தபடி) இலக்கச் சாலைக்கு இலக்க வண்டியில் அவன் கொண்டுவரும் இறைச்சியைக் கொண்டுபோகவிடலாம்.

காலி, 19 — ம் ௨௦ — மீ — த் உ.

இறைச்சிவிட்டுக் காவற்காரன்.

E. மாநில வாசகம் (7 ம் அதிகாரம் 14 ம் பிரமாணம்.)

இலக்கம் 1.—மாட்டுப்பட்டியுள் ஏற்றுத் திரும்ப விடுதலைபாக்கப்படும் மாடுகளின் டாப்பு.

இல.	ஏற்றுக்கொண்டதி கதிரும் தேரரும்.	விடுதலையாகியதி கதிரும் தேரரும்.	செலவுபோட்ட நா ட்களின் தொகை.	ஆனோ பெண்ணோ? நிறம், வயது, குறி.	ஆர் கொண்டுவந்து கட்டியது.	கட்டியதுக்குச் சலார்.	சாப்பாட்டுக்குச் சலார்.	மொத்தம்.	சமீபநாள் ஒப்பிசரிசின் கைளமுத்து.	விசேஷக் குறிப்பு.
						ரூ. ச.	ரூ. ச.	ரூ. ச.		

இலக்கம் 2.—உத்தரவுபெற்ற இறைச்சி அடிக்காரால் அடிக்கப்பட்ட மாட்டின் டாப்பு.

காலி நகராதிக்காரசங்கம்.

இல.	விடுக்கு வாங்கிய திகதி.	ஆனோ பெண்ணோ? நிறம், வயது, குறி.	1 ம் டாப்பில் பதிந்த இலக்கம்.	ஆரிடத்தில் வாங்கியது.	ஆர் வாங்கினது.	வீற்றவருடைய இலக்குப்பிட்டம்.	ஆர் அடித்தது.	அடித்த திகதி.	விசேஷக் குறிப்பு.

F. வாசகமாநில (9 ம் அதிகாரம் 4 ம் பிரமாணம்.)

ஊர்க்கைவாரிக்கு உத்தரவு.

காலி நகராதிக்கார எலிக்குள் அதுக்காக உண்டுபண்ணப்பட்ட சகல ஒழுங்குகள், பிரமாணங்கள், தூண்பிரமாணங்களுக்கு அமைய உடத்தை வாரி அல்லது இராவேலிக்காரனாக சங்கத்தலைவரால் அதிகாரம் பண்ணப்பட்டிருக்கிறார்.

சொல்லப்பட்ட ஒழுங்குகள் பிரமாணங்களை. இத்தைக் கொண்டுவருவான் மீறும்போது இந்த உத்தரவு அழிக்கப்படுதற்கு ஏதுவாய் இருக்கும்.

சங்கத்தலைவர் கட்டண்ப்படி,

நகரச்சங்கம்,

காலி, 19 — ம் ௨௦ — மீ — த் உ.

சக்கிடுத்தார்.

குறிக்கப்பட்ட ஒழுங்குப் பிரமாணங்களாவன:— மலத்தைக் கொண்டுபோகும் யாதொரு வண்டில், பொழுதுபட்டு பந்து மணிக்கு முன்னாலது மூன்று மணிக்குப் பின்னாலது யாதொரு தெருவால் போகப்படாது. யாதொரு வீட்டிலிருந்து மலவாளிகள் பொழுதுபட்டு ஏழு மணிக்கு முன்பே துக்கொண்டு போகப்படாது.

சங்கத்தாரால் நியமிக்கப்பட்ட இடங்களிலன்றி வேறு யாதொரு இடத்தில் மலத்தைப் போட்டுவைக்கப்படாது. தெருவால் மலத்தைக் கொண்டுபோபவர் எவரும் தெரு வழியால் வீணாகத் திரியவும் படாது. மலத்தைக் கொண்டு இருக்கிற அல்லது மலம் எடுத்தற்காக எண்ணப்படுகிற யாதொரு பாத்திரத்தை தெருவிலாவது தெருப்பக்கத்திலாவது வைக்கவும் படாது.

மலத்தைக் கொண்டுபோகும் வண்டிகள் அகை ஏற்றுதற்கு வேண்டிய நேரத்துக்கு மேலாக யாதொரு ரோட்டி நிற்கப்படாது.

சங்கத்தலைவர் நியமிக்கிற ரோட்டுகள் வழியாகவே மலம் கொண்டுபோகப்படவேண்டியது.

அபாயத்துக்கும் நாற்றத்துக்கும் இடமான தொழில்கள்.

1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டணச்சட்டத்தின் 259 ம் பிரிவின்கீழ் உத்தரவுப்பத்திரம்.

சலார் ரூ

இல

1887 ம் ஆண்டின் 7 ம் இலக்க நகராதிக்காரக் கட்டணச்சட்டத்தின் 259 ம் பிரிவிற் சொல்லிய அதிகாரத்தைக்கொண்டு, காலி நகராதிக்காரச் சங்கத்தார் குடி க்கு இலக்கும் ம் இலக்க பொலிசு வரி இலக்கத்தைக்கொண்ட த்தில் ஒரு யைத் தாப்பித்தற்கு இத்தால் உத்தரவு கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் மலம், தெருப்பால் யாதொரு அபாயம் வராதபடி போதிய பாவு கவனமாய் இருக்கவேண்டியது. மேற்கண்ட கட்டணச் சட்டத்தின் 261 ம் பிரிவின்படி. இந்த உத்தரவை அமுத்தா விடுதற்குரிய உரித்தை வைத்துக்கொண்டே இந்த உத்தரவு கொடுக்கப்படுகிறது. இந்த உத்தரவு 19 — ம் ௨௦ மார்ச்சிமீ 31 த்திகதி வரையும் பெலப்புக்கொண்டிருக்கும்.

சங்கத்தலைவர் உத்தரவுப்படி,

நகரச்சங்க கந்தோர்,

காலி, 19 — ம் ௨௦ — மீ — த் உ.

சக்கிடுத்தார்.

1887 ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டணச்சட்டத்தின் 233 ம் பிரிவின்கீழ் உத்தரவு.

இத்தைக்கொண்டுவரும் குடி 1887 ம் ஆண்டின் 7 ம் இலக்கக் கட்டணச் சட்டத்தின் பிரமாணங்களுக்கமைய ம் இலக்க வீட்டில் பின்னாற் காணும் காலத்துக்கு விற்க உத்தரவு பெற்றிருக்கிறார்.

இந்த உத்தரவு மட்டும் பெலப்புக்கொண்டிருக்கும்.

நகரச்சங்க கந்தோர்,

காலி, 19 — ம் ௨௦ — மீ — த் உ.

சக்கிடுத்தார்.

G. மாதிரி வாசகம் (10 ம் அதிகாரம் 1 ம் பிரமாணம்.)

என்பவர் தனில் சேர்த்தவைத்தற்கு உத்தரவுபெற்றிருக்கிறார். இந்த உத்தரவு 19 ம் ஆம் மார்ச்சுமீ 31 த் திகதி வரையும் பெலப்புக் கொண்டிருக்கும்.

நகரச்சங்கத்தோர்,
காவி, 19 ம் ஆம் மீ — த் உ.

சுக்கித்தார்.

H. மாதிரி வாசகம் (11 ம் அதிகாரம் 1 ம் பிரமாணம்.)

1887 ம் ஆண்டின் 7 ம் இலக்க நகராதிகாரக் கட்டணச்சட்டத்தின் 138 ம் பிரிவின்படி கொடுக்கவேண்டிய கணக்குக்கு.

நகராதி காரப் ப குதியும் பிரிவும்.	தெரு.	வீட்டில க்கம்.	சொந்த க்காரன்.	குடி இருப்ப வன் அல்லது ஆட்சியில் இ ருப்பவன்.	விசேஷக் குறிப்புகள் (இங்கே வீட்டைப் பழுது பார்த்துக்கொண்டுவருபவருடைய பெயரையும் வரி கொடுப்பவருடைய பெயரையும் எழுதக.
					(a) பழுதுபார்க்கும் செலவுகள் இறுக்கப்படுவது (சொந்தக்காரனாலோ அல்லது கு டி இருப்பவனாலோ என்று; காரியத்துக்கு த்தக்கபடி.) (b) கடமைகளும் வரிகளும் கொடுப்பது (சொந்தக்காரனோ குடியிருப்பவனோ.)

காவி, 19 ம் ஆம் மீ — த் உ.

கை எழுத்து.

மேலே சொல்லப்பட்ட இந்த திகதி தொடக்கம் ஒரு கிழமைக்குள் மேற்கண்ட கணக்கைக் கொடுக்கும் படி கேட்கப்படுகிறது.

சங்கத்தலைவர் கட்டணப்படி,

நகரச்சங்கத்தோர்,
காவி, 19 ம் ஆம் மீ — த் உ.

சுக்கித்தார்.

I. மாதிரி வாசகம் (11 ம் அதிகாரம் 2 ம் பிரமாணம்.)

1887 ம் ஆண்டின் நகராதிகாரக் கட்டணச் சட்டத்தின் 146 ம் பிரிவின்படி கொடுக்கவேண்டிய கணக்கு :—

நகரா திகார ப்பகு தியும் பிரி வும்.	தெரு.	வீட் டில க்க ம்.	சவாரிப் பொருள் கள் மீறாக ங்களின் சொந்த க்காரன்.	கூலிக்கு வீடுமீறதோ அல்லவோ என்றும் உனக்கோ அல் லது வேறருக்கு உரியதென்பதையும் காட்டுக.				விசேஷக் குறிப்பு.
				வண்டில்க ள் ஒற்றை வண்டில்க ள், நிக்கோ க்கள் அல் லது கரத் தைகள்.	வண்டில்க ள் ஒற்றை வண்டில்க ளின் தொ கை.	குதிரைகள் மட்டங்கள் கோவேறு கழுதைக ளின் தொ கை.	மாடுகள் க ழுதைகளி ன் தொ கை.	

J. வாசக மாதிரி (11 ம் அதிகாரம் 4 ம் பிரமாணம்.)

1887 ம் ஆண்டின் நகராதிகாரக் கட்டணச்சட்டத்தின் படி, பின்னாலே காணப்படும் வண்டில்களுக்கும் மிருகங்களுக் கும் நீர் வரிகொடுக்க வேண்டுமென்று காவி நகரச்சங்கத்தார் கட்டணப்பண்ணி இருக்கிறார்கள் என்பதையும், அவைகளின் பேரால் பின்வரும் வரிகளை நீர் இறுக்கவேண்டும் என்பதையும் அறிந்துகொள்க :—

வண்டில்கள் அல்லது மிருகங்களின் தொகை.	தொகை.	வீதம்.	இறுக்கவேண்டிய திகதி.
கரத்தைகள் ...	—	5 0	19 — ம் ஆம் மார்ச்சுமீ 1 த் திகதியி ல் கு. —
வண்டில்கள், ஒற்றைவண்டில்கள் ...	—	4 0	
நிக்கோக்கள் ...	—	0 50	
குதிரை, மட்டம், கோவேறு கழுதை ...	—	2 50	
மாடு, கழுதை ...	—	1 0	
பின்னகளுடைய கரத்தைகள் (24 இஞ்சக்குமேலான குறுக்களவையுடைய சில்லுகளைக் கொண்டிருப்பன) ...	—	5 0	19 — ம் ஆம் ஆவணிமீ 1 த் திகதியில்.

* வரி கொடுத்தற்குரிய யாதொரு வீடு, கட்டடம், அல்லது காணியினது வருஷாந்த வரும்படியை நகரச்சங்கத் தார் மதிப்பதற்காக அப்படிப்பட்ட வீடு, கட்டடம், அல்லது காணியின் சொந்தக்காரரை அவற்றின் வருஷாந்த வரும் படியை அல்லது குத்தகையைக் காட்டிக் கணக்குத் தரும்படி கேட்க சங்கத்தலைவருக்கு நீதியாகும். இன்னும் இதற் காக சங்கத்தலைவராவது, அதுக்காக அவரால் நியமிக்கப்பட்டவராவது அந்த வீடு, கட்டடம், அல்லது காணிக் குள் குரி யன் உதித்தற்கும் அஸ்தமித்தற்கும் இடையில் எந்த நேரத்திலாவது பிரவேசித்துச் சொதிப்பது நீதியாகும். மேலே கண்ட கணக்கை, குறித்த திகதி தொடங்கி ஒரு கிழமைக்குள் கொடுக்கத் தவறில்லை, அல்லது அறிந்துகொண்டு பிழையான அல்லது கள்ளமான கணக்கைக் கொடுத்தால், அல்லது சங்கத்தலைவராவது அவரால் நியமிக்கப்பட்டவராவது யாதொரு காணி, கட்டடம், காணிக் குள் பிரவேசிக்கவும் தேர்வை என்றால் அளக்கவும் போகும்போது அவர்களை அப்படிச் செய்யவ் டாது தடுத்தால் அல்லது மரித்தால் அப்படிச் செய்யவர் 50 ரூபாய்க்கு மேற்படாத தொண்டத்துக்கு ஆளாவார்கள். † சங்கத்தலைவர் அப்படி ஒரு டாப்பை முடிப்பதற்காக அவராவது, அவரால் அதிகாரம் பெற்ற உத்தியோகத்த லாவது, இந்த வரி கொடுக்கவேண்டியவர்களை என்று எண்ணப்படும் சகலருக்கும் ஒரு செலில் கடதாசியை அனுப்பி அதி லே அந்த வரி மதிப்புக்கு அவசியம் என்று சங்கத்தலைவர் எண்ணும் சகல லிபரங்களையும் பதித்தனுப்பும்படி கேட்கலாம். அப்படி செலில் அனுப்பப்படுவோர் அனைவரும், அவர்கள் வரிகொடுக்கவேண்டியவர்களாயிருந்தாலும், கொடுக்க வேண்டாதவர்களாயிருந்தாலும், அந்தக் கடதாசியை திரப்பிக்க கை எழுத்திட்டுத் திகதிபோட்டுச் சங்கக் கந்தோருக்கு அனுப்ப வேண்டும். இப்படி ஒரு கிழமைக்குள் செய்யத் தவறுபவரும், வேண்டுமென்று தப்பித்தமான அல்லது கள்ளமான லிபரங்க ளைக் கொடுப்போரும் 50 ரூபாய்க்கு மேற்படாத தொண்டத்துக்கு ஆளாவர்.

L. மாதிரி வாசகம் (12 ம் அதிகாரம் 3 ம் பிரமாணம்.)

நாய்களினது ரிஜிஸ்ட்டர்பதிவின் உறுதிப்பத்திரம்.

பகுதியின் தம்பர் _____.

ரிஜிஸ்ட்டர்பண்ணியதின் தம்பர் _____.

இத்தாலுறுதிப்படுத்துவதி யாதெனில் _____ வீட்டில் குடியிருக்கும் _____ இதின் கீழ் இலட்சணங் காட்டி
பீருக்கிற (நாய் அல்லது நாய்களென்று காரணத்தின்படி) இன்றைத்தினம் இந்தக் கந்தோரில் ரிஜிஸ்ட்டர்பண்ணியதற்
குரிய முதல் ரூபாய் _____ கொடுத்தவிட்டது.

நாயின் இலட்சணம்.

சாதி _____.

ஆணை பெண்ணை _____.

நிறம் _____.

இவ்வுறுதிப்பத்திரம் பங்குனிமாசம் 31 ந் திகதி வரைக்குஞ் செல்லும்.

நகரச்சங்கக் கந்தோரில்,
காலி, வருஷம் 190 _____ ம் ஆ. _____ மீ. — ந் உ.

சக்கிடுத்தார்.

M. மாதிரி வாசகம் (12 ம் அதிகாரம் 5 ம் பிரமாணம்.)

நாய்களைப்பற்றிய துணைப்பிரமாணங்களின்படி கொடுக்கவேண்டிய கணக்கு.

வீட்டு நெம்பர் _____.

வீதி _____.

வீட்டில் குடிஇருப்பவருடைய பெயர் _____.

வைத்திருக்கும் நாய்களின் இலக்கம்.	விபரம்.				சொந்தக்கா ரன் பெயர்.	முதல்கொடுத்த தேதி.
	சாதி.	ஆணை பெண்ணை.	நிறம்.	விசேஷ குறிப்பு.		
1						பங்குனிமாசம் 31 ம் தே தி அல்லது அதற்கு முன்
2						
3						
4						
5						

கொடுத்த திகதி

காலி, 19 _____ ம் ஆ. _____ மீ. — ந் உ.

குடியிருப்பவர் கையெழுத்து.

மேலே பெயர்கண்டிருக்கும் வீட்டில் குடியிருப்பவர் மேற்கண்ட கணக்குக் கடதாளியை ஒரு கிழமைக்குள் எழுதி அ
னுப்பும்படி கேட்கப்படுகிறது. அப்படி செய்யக் கவனமின்றி தவறுபவர் 20 ரூபாய் அபராதம் இறுக்கவேண்டியவர்
ஆவர்.

நகரச்சங்கக் கந்தோர்,

சங்கத்தின் கட்டளைப்படி,

காலி, 19 _____ ம் ஆ. _____ மீ. — ந் உ.

சக்கிடுத்தார்.

கொடுத்த திகதி _____.

மேற்கண்ட திகதிகளில் அல்லது அதுக்குமுன் மேற்கண்ட வரிகளை இந்தக் கந்தோரில் இறுக்க வேண்டியது. தவ
றினால் அந்த வரிகளைச் செலவோடு அறவிடும்படி சங்கத்தலைவரால் விருந்து அனுப்பப்படும்.

சக்கிடுத்தார்.

K. மாதிரி வாசகம் (11 ம் அதிகாரம் 6 ம் பிரமாணம்.)

காலி நகரச்சங்கத்து துணைப்பிரமாணங்களால் வேண்டப்படும் கணக்கு.

நொத்தாரிச டைய பெயர்.	நொத்தாரிசவேலை க்குப் படிக்க ஆறும் உமக்குக் கீழ் பொருந் தி இருக்கிறார்களோ? ஆம் எனில் எத்தனை பேர்?	பொருந்திஇருப்ப வர்களுடைய பெயர்.	ஒவ்வொருவரும் பொருந்திய பொ ருத்தத்தின் திகதி.	பொருந்திக்கொண் டவர்கள் பணிவிடை பார்த்தவரும் காலம்.

மேலே பெயர் காணப்பட்ட _____ இந்த மாதிரிக் கடதாளியை 15 நாளைக்குள் நிரப்பி அனுப்பும்படி இந்தால்
கேட்கப்படுகிறது.

நகரச்சங்கக் கந்தோர்,
காலி, 19 _____ ம் ஆ. _____ மீ. — ந் உ.

சக்கிடுத்தார்.

கொடுத்த திகதி,
காலி, 19 _____ ம் ஆ. _____ மீ. — ந் உ.

குடி இருப்பவர் கையெழுத்து _____.

மேலே பெயர் கண்டிருக்கும் _____ மேற்கண்ட கணக்குக் கடதாளியை ஒரு கிழமைக்குள் எழுதி அனுப்பும்படி கே
ட்கப்படுகிறது. அப்படிச் செய்யத் தவறுபவர் 20 ரூபாய் அபராதம் இறுக்கவேண்டியவர் ஆவர்.

சங்கத்தின் கட்டளைப்படி,

நகரச்சங்கக் கந்தோர்,
காலி, 19 _____ ம் ஆ. _____ மீ. — ந் உ.

சக்கிடுத்தார்.

N. மாதிரி வாசகம். (15 ம் அதிகாரம் 19 ம பிரமாணம்.)

இலக்கம்— (சுரத்தை உத்தரவு. காட்டுதல்பண்ணக் கூடாது.)

காலி, 19— ம் ஆண்டு — ம் — ந் உ.

காலி—தேருவில்—ம் இலக்க வீட்டில் இருக்கும்—என்பவர், 1873 ம் ஆண்டின் 17 ம் இலக்கக் கட்டணச்சட்டத்தின்படி ஒரு உத்தரவு தருக்படி கேட்டு, அதற்காக அவர் அந்தக் கட்டணச்சட்டத்தின் சொல்லியபடி சுதந்தர உறுதிப்பத்திரத்துக்கு கையெழுத்திடமுக்கிறபடியால், அவர்—ம் இலக்கங்கொண்ட சொல்லப்பட்டபடியை இன்று தொடக்கம் அடுத்தவரும் மார்ச்சுமீ 31 தேதிவரைக்கும் இந்தச் சங்கத்தின் துணைப்பிரமாணங்களுக்கு கமைய உலிக்கு விடுவதற்கு உத்தரவு இத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட—ஒட்டுவோன் பிற தீங்கலாக—பேருக்குமேல் ஏற்றிச்செல்லப்படாது.

மேற்கண்ட வருஷத்திலும் திகதியிலும் என்னைக் கீழ்ப்படக் கொடுக்கப்பட்டது.

பதித்தது—

நகராதிக்கார சங்கத்தலைவர்.

குதிரையினதும் வண்டியினதும் விபரம்.

சுரத்தையின் சுதந்தர ஆட்சியை உறுதிப்படுத்தும் பத்திரம்:—

—குடியி நான் இதைக்கொண்டு உறுதிப்படுத்துவது —ல் —தெருவில் —ம் இலக்க வீட்டில் இருக்கிறேன். 1873 ம் ஆண்டின் 17 ம் இலக்கக் கட்டணச்சட்டத்தின்படி பதிவிடும்படியாக நான் கேட்டு திற்பதும், இப்போது —ம் இலக்கத்தில் பதிய இருப்பதுமான —க்கு நானே முழுச் சொந்தக்காரன்.

காலியில், 19 —ம் ஆண்டு — ம் — ந் தேதியில் உறுதிப்படுத்தினது.

சொந்தக்காரன்.

(7 ம் அதிகாரம் 20 ம் பிரமாணம்.)

மாடு அடிப்பதற்கு விசேஷ உத்தரவு.

சுவார் ரு.—

இல.—

இத்தைக் கொண்டுவரும் —குடி —இதனடியிற் கண்டிருக்கும் —1893 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் கட்டணச்சட்டத்துக்கமைய —என்னும் இடத்தில் —திகதியில் இறைச்சிக்காக அடிக்க உத்தரவு இப்பிறிருக்கிறார்.

மாடுகளின் விபரம்.	திறம்.	வயது.	குறிகள்.	விசேஷக் குறிப்புகளும் திபந்தனைகளும்.
				<ol style="list-style-type: none"> சவுக்கிய சமாநானங்களுக்குக் குறைவில்லாமதும் சொந்தப்பாலிப்புக்காகவும் கொல்லப்படுதற்கு மிருகமும் உத்தரவும் குறிச்சித் தலைமைக்காரனுக்குக் கொல்லப்பட முன் காட்டப்பட வேண்டியது. மிருகம் சரியான அளவுக்கு இரகசியமாகும் பிரசித்த ரோட்டிலிருந்து தூரத்திலேயும் அடிக்கப்படவேண்டியது.

பதித்தது.

நகரசங்க கந்தோர்,
காலி, 19 — ம் ஆண்டு — ம் — ந் உ.

சுக்கிடுத்தார்.

10 ம் அதிகாரம் (18 ம் பிரமாணம்.)

மாடுபிடிக்க உத்தரவு.

நகராதிக்கார சங்கத்தின் துணைப்பிரமாணங்களில் 10 ம் அதிகாரம் 18 ம் பிரமாணத்தினால் மேற்படி சங்கத்துக்குக் கொடுக்கப்பட்ட தத்துவத்தைக்கொண்டு—என்பவர் தாமதாக அல்லது தம்முடைய முன்னிலையில்—பா தொரு பிரசித்த தெருவில் கட்டப்பட்டிடுமேய்க்கப்பட்டு அல்லது விடுகாலியாக விடப்பட்டிருக்கிற சகல குதிரை, வெள்ளாடு, செம்மறியாடு, மாடு, அல்லது மற்ற மிருகங்களை (அவைகள் யாதொரு வண்டியில் பூட்டப்பட்டிடு அந்த வண்டியில் பா ரமேற்றும்போது அல்லது இறக்கும்போது நின்றால் ஒழிய) பிடித்து கடைத்தெருப் பொலிசு டேசனுக்குப் பொறுப்பாய் இருக்கும் பொலிசு உத்தியோகத்தினிடத்தில் உடனேதானே ஒப்புவித்துவிட வேண்டியது.

இந்த உத்தரவு—வரையும் பெலப்புக்கொண்டிருக்கும்.

சங்கத்தின் உத்தரவுப்படி.

நகரசங்க கந்தோர்,
காலி, 19 — ம் ஆண்டு — ம் — ந் உ.

சுக்கிடுத்தார்.

10 ம் அதிகாரம் (17 ம் பிரமாணம்.)

அபாயத்துக்கிடமான மரங்களைத் தறிக்கக் கட்டணை.

—க்கு.

—இடத்தில் இருக்கும்—தோட்டத்திலே நிற்கிற—அடையானம் இடப்பட்ட உடமரத்தை, அது—உடைய பாதுகாப்புக்கு அபாயம் விளைவிக்கக்கூடியதாய் இருப்பதால்; இந்த நொத்திசு தொடக்கம் 24 மணித்தியாலத்துக்குள் வெட்டி எடுத்துப்போடும்படி இத்தால் கேட்கப்படுகிறார்.

கட்டணப்படி.

நகரசங்க கந்தோர்,
காலி, 19 — ம் ஆண்டு — ம் — ந் உ.

சுக்கிடுத்தார்.

0. மாதிரி வாசகம் (15 ம் அதிகாரம் 23 ம் பிரமாணம்.)

நிக்ஷோ வண்டியை விடுக்கி வாங்கிய திகதி.	1. சொந்தக்காரன் பெயர். 2. நிக்ஷோவை இழுக்கும் ஆளுடைய பெயர்.	முந்திய வருஷத்தில் உத்தரவு முடிந்திருந்தால் அதன் இலக்கம்.	விசேஷக் குறிப்புகள்.
(1) (2)			